

திருவள்ளுவமாவஸியும்

திருக்குறண்மூல
மும்

நாலடிநானா ஹாற்றின்மூலமும்

சென்னைக்கல்விச்சங்கத்திப்பாகிய

மேம்பட்டி துரையவர்கள்

கட்டளையினால்

தயிழ்த்தலைமைப்புலமைத்

தாண்டவராயமுகவியார்

என்பவராற்பழுதறவாராயப்பட்டு

இவராலும்

மாநேசர்

முத்துச்சாமிப்பிள்ளை

என்பவாலும்

கிறீல்து தழரங்க-ம்.

வருடத்திற்கெல்லாறின்ற

சாலீவாகநசயவருடம் தளாருங்க-ல்.

நிகழாநின்ற

கரவருடம்

சர்ச்சி மிகியேரன் அச்சுக்கூடத்தில்

அச்சப்பதிப்பிக்கப்பட்டன.

கிறப்புப்பாயிரம்.

திருவள்ளுவமாவலி,

(அஸ்ரீ)

திருத்தகுதெய்வத்திருவள்ளுவரோ

இருத்தகுநற்பலகையொக்க விருங்க

வருத்திரசன்மனே வுனாத்துவானி

வொழுக்கவேரவென்றதோசௌல்.

(நாடகம்)

நாடாமுதனுண்மறநான்முகனுவிற்
பாடாவிலைட்பாரதம்பகர்ந்தேன் கூடானா
பெள்ளியவென்றியிலங்கிலுவேன்மாறபின்
வள்ளுவன்வாயதென்வாக்கு. உ

(இறையனார்)

ஷன்ஶும்புலராதியாணர்நாட்சௌல்லுகினு
நின்றலர்ந்துதேன்பிவிற்றுநீர்ஷையதாயீக் குன்றுத
செந்தலிர்த்தற்பகத்தின்றெய்வத்திருமலர்போன்
மன்புலவன்வள்ளுவன்வாய்ச்சௌல் ஈ.

(உக்கிரப்பெருவழுதியார்)

நான்மறநபின் மெய்ப்பொருளைமுப்பொருளா நான்முகித்
தோன்

அன்மறந்துவள்ளுவனுத்தர்துரைத்த
நான்முகநயை
வந்திக்கசென்னிவாய்வாய்த்துநநன்னென்கு
சிந்திக்ககேட்கலை. ச

(கபிலர்)

தினையளவுபோதாக்கிறுபன்றீர்நின்ட
பனையளவுகாட்டும்படி-த்தரன் மனையளகு
வள்ளைக்குறந்கும் வளநாடவள்ளுவனுரீ
வெள்ளைக்குறந்பாவிரி. ஏ

(பரணர்)

மாலுங்குறளாய்வளச்ந்திரண்டுமாணமியானீ
கூலமுழுதுதயத்தளத்தான் வாலறிவின்
வள்ஞுவதுந்தங்குறள் வெண்பாவழியால்வையபத்தா
குள்ஞுவதேவ்லாமளத்தாரோந்து. சு

(நக்கிரார்)

தானேமுழுதுஜர்ந்துதண்டமிழின்வெண்குறளா
லானுவறமுதலாவந்தான்கு மேலேருக்
க்கழினுகாத்தாற்குமொண்ணீர்முகிலுக்கும்
வாழியுலகென்றும்துமந்து. ஏ

(மாலூலனர்)

அறம்பொருளின்பம்லீடென்னுமந்தான்கின்
நிறந்தெரிந்துகெப்பியதேவை மறந்தேயும்
வள்ஞுவனெண்பாகேரேபேதையவன்வாய்ச்சொற்
கொள்ளாரநிவட்டயார். அ

(கல்வாடர்)

ஷண்றேபோகுவிளனின்வேறெந்டதீவெந்தி
ணன்றெந்பவாறுசமயத்தார் நன்றன
வெப்பாலவருமியைபவேவள்ஞுவனர்
முப்பால் மொழிந்தமொழி. சு

(தீத்தலைச்சாத்தனர்.)

மும்மலையுமுட்டாடுமுந்தியுமுப்பதியு
மும்முரசமுத்தமியுமுக்கோடியு மும்முடியுந்
தாமுடையமன்னர்தடமுடிமேர்ரூரன்ரே
பாமுகநதேர்வள்ளுவர்முப்பால். ய

(ஈ)

(மருத்துவன்றுமோதரனர்.)

சீந்திநிர்க்கண்டத்தெற்குக்குத்தேனளாய்
மோந்தபின்யார்க்குத்தலைக்குத்தில் காந்தி மலைக்
குத்துமால்யானவள்ளுவர்முப்பாலாந்
றலைக்குத்துத்தீர்வாத்தர்கு. யக

(நாகன்றேவனர்.)

தாளார்மலர்ப்பொய்க்காங்குடைவார்தண்ணீகா
வேளாதொழிதல்வியப்பன்று வாளாதா
மப்பாலோருபானவயாயிப்பவேவள்ளுவனர்
முப்பான்மொழிமுழுகுவார். யெ

(அரிசிந்திடார்.)

பரந்தபொருளெல்லாம்பார்தியவேறு

தெரிந்துதிறந்தோறஞ்சேரச் சுருக்கிய

சொல்லாவிவிரித்தப்பொருள்விளங்கிசொல்லுதல்
வல்லாரார்வள்ளுவரல்லால்: மிக

(பொன்முடியார்.)

கானின்றதொங்கலாப்காசிபனு: தந்தத்துமுன்
கூநின்றளந்தகுறளேன்ப நூன்முகைபான்
வானின்றுமண்ணின்றனந்ததேவள்ளுயறு: தாநின்றனந்தகுறள். மிக

(கோதமனு.)

ஆற்றலழியுமென்றந்தனர்கணன்மறையப்

போற்றியுகாத்தேட்டின்புறத்தெழுதா ரேட்டெடுதி
வல்லுநரும்வல்லாரும்வள்ளுவனு: முப்பாலிச்
சொல்லிடனுமாற்றவ்சோர்வின்று மிக

(ஈ)

(நத்தத்தனு.)

குயிரத்துமுங்குநாற்றமுப்பதருங்குறஞங்
பாயிரத்தினேடுபகர்ச்சதந்பின் போயொருத்தர்
வாய்க்கேட்கநூலுளவோமன்னுதமிழ்ப்புலவ
ஈய்க்கேட்கவீர்த்திருக்கங்காம். யிரு

(முனையலுரீச்சிதுகருந்தும்பியார்)

உள்ளுதலுள்ளிப்பாத்தலுலாத்ததனைத்
தெள்ளுதலன்றேசெயர்பால வள்ளுவனூர்
முப்பாவின்மிக்கமொழியுண்டெனப்பகர்வா
ரொப்பாவலரினுமில் யின

(ஆசிரியர்நல்லந்துவனார்)

சாற்றியபல்கலையுந்தப்பாவருமறையும்
போற்றியுகாத்தபொருளெல்லாந் தோற்றவே
முப்பான்மொழிந்தமுதற்பாவலரொப்பா
ரொப்பாவலரினுமில் யிதி

(ரோந்ததயர்ச்.)

தப்பாமுதற்பாவார்குமாண்டபாடலினுள்
முபைபாவினுற்பான்மொழிந்தவ ரொப்பாலும்
வைவைத்தகூர்வேல்வழுதிமதுமகிழுத்
தெய்வத்திருவள்ளுவர். யிரு

(சிறுமேதாவியார்.)

வீடோன்றுபாயிரதான்குவிளங்கற
நாடிய முப்பத்து மூன்றேண் நூழ் கூடுபொரு
களன்னிலைமுபதிருபதிந்றைத்தின்பம்
வள்ளுவர்சோன்னவகை, உட

(५)

(நல்கூர்வேள்வியார்.)

உப்பக்கதோக்கியுபகேகிதோன்மணந்தா
அந்தரமாமதுகாக்கச்சென்ப விப்பக்க
மாதாநுபங்கிம றவில்புலச்சேதிநாப்
போதார்புனைக்கூடந்கச்சு. உக

(தோடித்தலிலிழுத்தண்டினர்.)

அறநான்கநிபொருளேதூன்றுகாடத்
திரமுன்றெனப்பகுதிசெப்து பெறலிய
நாலுமொழித்தபெருநாவலாரேஞ்குணர்வார்
போலுமொழித்தபொருள். உக

(வெள்ளிலிழியார்.)

செப்பாமொழிக்குந்திருவள்ளுவர்மொழித்த
பொய்யாமொழிக்குமிபொருளோன்றே செப்பா
வதற்குரியாற்றணாரோயாயினேனை
யிதற்குளியரல்லாதாரில். உக

(மாங்குடிமருதனர்.)

இதற்கெனிதாயுணர்த்தினிதாகி
வேதப்பொருளாய்மிகவிளங்கித் தீத்ரே
ஞ்ஞாதொறுஞ்ஞாதொறுஞ்ஞமுருக்குமே
வள்ளுவர்வாய்மொழிமாண்பு. உச

(ஸ்ரிச்சலூர்மலாடனர்)

பாயிரநான்கிலைறமிருபான்பன்மூன்றே
தூயதுறவுமொன்றாழாக வாய
வறத்துப்பாறுவன்கயாவாய்ந்துஞாத்தார்நாவின்
நிறத்துப்பாலவள்ளுவனர்தேர்ந்து. உடு

(சு)

(போக்கியார்.)

அரசியலையபந்தமைச்சியலீணாந்
துருவல்லாணிரண்டொன்றேண்கூ மிருவிய
றிண்படைநட்புப்பதினேழ்குடிபதின் மூன்
நெண்பொருளேழாமிவை. உஞ

(மேசிக்ரனர்.)

ஆண்பாலேழாறிரண்டுபெண்பாலுத்தண்பு
டுண்பாவிருபாலேராராராக மாண்பாய

கூமத்தின்ப்பக்கமொருமுன்றுக்கட்டுநோத்தா
நாமத்தின்வள்ளுவனாந்தன்று உன

(காவிரிப்பும்பட்டினத்தில்
ஐயாறுநாறுமதிகாரமுன்றுமா
காரிக்கண்ணார்.)

மெப்யாயவேதப்பொருள்விளங்கப் பொய்யாறு
தந்தானுலகிர்குத்தான்வள்ளுவனுகி
யந்தாமனோமேலயன். . . உறி

(மதுநோத்தமிழ்நாயகனார்)
ஷ்வீலாப்பொருளுமிதன்பாலுவிதன்பா
வில்லாதவெப்பொருளுமில்லையாற்
சொல்லாற் பாந்தபாவாலென்பயன்வள்ளுவனார்
நந்தபாவையத்துனை. உகூ

(பாரதம்பாடியபெருந்தேவனார்)
ஷப்பொருளுமியாருமியல்பின்றிவறச்
செப்பியவளனுவர்தாஞ்செப்பவரு முப்பாற்குப்
பாரதஞ்சொமகததமநுப்பண்ணடமநை
நேரவணமறில்லைகார். உகூ

(5)

(உருத்திரசன்மகன்னார்)

மணற்கிளைக்கந்திருத்தமைந்தர்கள் வாய்ப்புவது

துணச்சுரக்குந்தாயிமுலையொண்பாவு

ପିଲ୍ଲା କିଳିବା

வாப்பொழிவள்ளுவர்முப்பான்மதிப்புலவோர்க்
காய்தொறுமுறைவு. நக

(പെരുങ്കിൽത്തലാർ)

எதமில்வள்ளுவரின் குறள்வெண்பாலி எ

ଲୋତିଯବୋଣ୍ଡପୋର୍କରେଲାମୁହୋତ୍ତତତଗୁର୍ହି

ரூதவிட்டிதார்மாறதாமேதமைப்பபந்த
வேதமேமேதக்கண. ஈ

(நரிவெகுத்தலையார்)

இன்பம்பொருளறம்வீடென்னுடித்தான்கு

முன்பறியச்சொன்னமுதமொழிலுள் முன்பஞ்சுக்ட்

குள்ளவரிதென்றவைவள்ளுவரூலகங்
பீடம் வீடு விடுதலை

30 31

(மதுகாத்தமிழாசிரியர் செங்குன்றார்க்கிடூர்)
புலவர் திருவள்ளுவரன்றி ப்புமேற்
சிலவர்ப்புலவரோனச் செப்ப னிவை
பிறங்கொளிமாலைக்கும்பெயர்மாலைமற்றுங்
கறங்கிருண்மாலைக்கும்பெயர். கூச

(மதுகாபறுவவாணிகனிசீவேட்டஞர்)
இன்பமுந் துன்பமுமென்னுயிலவயிரன்டு
மன்பதைக்கெல்லாமதுமகிடு வன்பெருமிடம்
துள்ளியுணரவுகாத்தாரோபோதுசீர்
வள்ளுவர்வாயுறைவாழ்த்து. கூடு

(அ)
(கவிசாகரப்பெருந்தேவனுர்)
பூவிற்குத்தாமலைபோன் னுக்குச்சாம்புநத
மாவிற்கருமுனியாயானெக்கமராகும்ப
றேவிற்றிருமாலெனச்சிற்றததென்பவே
பாவிற்குவள்ளுவர்வெண்பா. கூஞ

(மதுகாப்பெருமருதஞர்)
அறமுப்பத்தெட்டுப்பொருளெழுபதின்பத்
திறமிருபத்தைந் தாந்தெளிய முறைமையால்

ପ୍ରକାଶ

(கோலூர்க்கிழார்)

அறமுதனுமிகுமகவிடத்தோலால்லாந்

திறமுறத்தேர்ந்துதெளியக், குறள்வேண்டாட்
பண்ணியவள்குவருர்பாண்முறைநேராவ்வாதே
முனினமுதுவோமொழி. ரா

(ഉത്തരവും മുതുകൾ റഹ്മാൻ)

தேவிற்கிறந்ததிருவள்ளுவர்குறள்வெண்
பூவிற்கிறந்திடமுப்பால்பகரார் நாவிற்
குயவில்லைச்சொற்சுவவயோர்வில்லைமற்றுக்
செயவில்லைபென் னுந்திரு. ரிண்ட

(இழிகட்டெபருவ்கண்ணார்)

இம்மைமறையிரண்டுமெழுகுமக்குஞ்
செம்மைத்தறியின்றளிவுபெற மும்மையின்
வீடுவற்றிலுன்கில்விதிவழங்கவள்ளுவரு
பாடினரின்குறள்வென்பா சமி

四

(செயிர்க்காவிரியார்மகனுர்சாத்தனுர்)

ஆவனமாகாதனவுமறிவுடையார்
யாவரும்வல்லாரெடுத்தியம்பத் தேவர்
திருவள்ளுவர்தாழுன்செப்பியவேசெய்வார்
பொருவிலொழுக்கம்பூண்டார்.

५५

(செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனுர்)

வேதப்பெருளை விகால்விரித்துவதே
஗ோதத்தமிழாலுரைசெய்தா ராதவா
அள்ளுநாள்ளும்பொருளெல்லாழுண்டென்ப
வள்ளுவர்வாய்மொழிமாட்டு.

५६

(வண்ணக்கஞ்சாத்தனுர்)

ஆரிபழுஞ்செந்தமிழுமாகப்பந்திதனினிது
கீரிபதென்றென்றைச்செப்பரிதா லாரியம்
வேதமுகடத்துத்தமிழ்திருவள்ளுவனு
஗ோதுகுற்பாவுடைத்து.

५७

(அனத்தூர்க்கிழுரார்)

ஒருவரிருகுறலேமுப்பாவினேதுந்
தருமமுதனுன்குஞ்சாலு மருமதைக
ளைந்துஞ்செமய்தாலாறும்வள்ளுவனுர்
புந்திமொழிந்தபொருள்.

५८

(நச்சுமனூர்)

எழுத்தலைச்சீடிசொற்பொருள்யாப்பு
வழுக்கில்வணப்பணிவண்ண மிழுக்கின்றி
வென்றெவர்செய்தனவெல்லாமியப்பின
வின்றிவரின்குறள்வெண்பா.

४५

இ

(அக்காரக்ஞிநச்சுமனூர்)

கலைநிரம்பிக்காண்டற்கினிதாகிக்கண்ணி

னிலைநிரட்டபுநிர்மமத்தெணி னுந் தொலைவிலா
வாஞ்சுர்மதியந் தனக்குண்டோவள்ளுவர்முப்
பாஞ்சுயத்தின்பயன்
காள்

(நப்பாலத்தனூர்)

அறந் தகளியான்றபொருடிரியின்பு
கிறநததெய்செஞ்சொர்றீத்தண்டு குறும்பாவல் வ
ள்ளுவனுநேர்றினுர்வையத்துவாழ்வார்க
குள்ளிருணீக்கும்வினக்கு.
காள

(குவடுதிநாயனூர்)

உள்ளக்கமலைவர்த்தியுளத்துள்ள

தள்ளாற்கரியவிருட்டள்ளுத்தழைவுல் வள்ளுவனுர்
வள்ளைக்குற்றப்பாவும்வெங்கதிருமொக்குமெனக்
கொள்ளத்தகுங்குணத்தைக்கொண்டு.

சு.ஏ

(தேனிக்குடிக்கோனுர்)

பொய்ப்பால்பொய்யோய்ப்போயின்பொய்யல்லாத
மெய்ப்பாலமெய்யாய்வினங்கினவே முப்பாவிற்
றைய்வத்திருவள்ளுவர்செப்பியச்சுரளால்
வையத்துவாழ்வர்மதநத்து.

சுகூ

(கொடிஞ்சூழன்மாணிப்புதனுர்)

அறணறிந்தேமான்றபொருள்றிந்தேமின்பின்
றிறணறிந்தேம்வீடுதெளிந்தே மறமெறிந்த
வாளார்கநடுமாறவள்ளுவனுர்தம்வாயாற்
கேளாதனவெல்லாங்கேட்டு.

ஒடு

மிக

(கவுணியனுர்)

சிந்தத்தக்கினியசெவிக்கினியவாய்க்கினிய
வந்தவிருவினைக்குமாமருந்து முத்திய
நன்னெறிநாமறியநாப்புலமுவள்ளுவனுர்
பன்னியவின்குறள்வெண்பர்.

65

(மதுகாப்பாலாகிரியனுர்)

வெள்ளிவியரழம் வீல்கிலிவெண்டிங்கள்
பொள்ளளன நீக்குட்புறவிருளைத் தெள்ளிய
வள்ளுவரின்குறள்வெண்பாவகிலத்தோ
ருள்ளிருணீக்குமொளி

ஞெ

(ஆகங்குடிவங்கனீ)

வள்ளுவர்பாட்டின்வளமுகாக்கின்வாய்மடுக்குந்
தெள்ளமுதின்றீர்சுகையுமொவ்வாதாற் ரேள்ளமுத
முண்டறிவார்தேவருவகைடயவுண்ணுமரல்
வண்டமிழின்முப்பாண்மசிழ்ந்து

குக

திருவள்ளுவமாலைமுற்றிற்றமுற்றம்.

(ஏ) உம். அஜி. வாணிரப்பு

வானின் றுவகம்வழங்கிவருதலாற் !

ருணயிழுத்தமென் றனாற்பாற்று.

* க * துப்பார்க்குத்துப்பாயது

ப்பாக்கித்துப்பார்க்குத் துப்பாயது உமழை.

* க *

விண்ணின் துபொய்ப்பின்விரிநீர்வியனுவகத்
துண்ணின் துடற்றும்பகி.

* ஈ * ஓரினுழா அருஷவர்டுயன்னும்
வாரிவளங்குன்றித்கால்.

* ஈ *

கெடிப்பது

உங்கெட்டார்க்குச்சார்வாய்மற்றுங்கே யெடிப்பது
உமிமல்லாமத்து.

* இ *

விசய்பிற்றுனிவீழினல்லான்மற்றுங்கே
பசும்புற்றுவிகாண்பரிது.

* ஈ *

தெடுங்கடலுந்தன்னீர்க்குமருண் துந்தடி ந்தெழிலி
தானல்காதாகிவிழன்.

* ஏ *

சிறப்பொடுச்சுக்கெல்லாதுவானம்
வறக்குமேல்வானேர்க்குமீண்டு.

* ஏ *

தாநந்தவமியாண்டுந்தங்கவியனுவகம்
வரணம்வழங்காதெனின்.

* கூ *.

தீரின்றமையாது கெனின்யாக்யார்க்கும்
வரணின்றமையாதொழுக்கு * கூ *

ஆடும்.

நம். அதி. நீதிதார்பெருமை.

(ர)

இழுக்கத்து நீதிதார்பெருமைவிழுப்பத்து
வேண்டும்பது வற்றணிவு.

* க *

தூற்தார்பெருமைதுணச்சுறின்வையடத்

• தீற்தாராடெண்ணிக்கொண்டற்று.

* க *

இலுமைவகைதெரிந்திண்டறம்புண்டார்
பெருமையிறங்கிற ரூலகு.

* ஈ *

உரென்னுந்தோட்டியானோந் துங்காப்பான்
வரணென் ஒம்மைப்புக்கோர்வித்து.

ஐந்தவித்தானுரீரலகவிலூம்புளார்கோமா

* ஈ * னிந்தினேசாலுங்கரி.

செயற்கரியசெய்வார்பெரியர்சிறியர்

* ஈ * செயற்கரியசெய்கலாதார்.

* ஈ *

சுவையொளியுரேசுநாற்றமென்றைந்தின்
உகுகுதெரிவான்கட்டேயுலகு.

திருமொழிமாந்தர்பெருமைநிலத்து
* ஈ * மறைமொழிதாட்டாவிடும்.

* தி *

குணமென் னுங்குண்றேறிநின்றூர்வெகுளி।
கணமேயுங்காத்தலளிது.

* கு *

அந்தண்டோன்போறவோர்மற்றெவ்வயிர்க்குஞ்
செந்தண்ணமபுண்டொழுகௌன். * ஏ *

ஆகை (ச)

சம். அதி.

அறண்வலியுறத்தல்.

சிறப்பீனுஞ்செல்லமுயினுமறத்தினு
காக்கமெவனேவயிர்க்கு.

உ.கு

அறத்தினுஉங்காக்கமுயில்கூப்புதனை
* கு * மறத்தவினுங்கில்கூகே.

* கு *

ஒல்லுட்வகையால்ஹவினோவாதே
சல்லும்வாபெல்லாஞ்செயுல்

* ரு *

மநத்துக்கண்மரசிலஞ்சைத்தற
அல்லதீரபிற.

* கு *

ஶழுக்காறவாவெகுளியின்னுச்சொன்னுன்
மிழுக்காவியன்றதறம்.

ஆன்றறவாமென்னுதறஞ்செப்கமற்றது
* ரு * பொன்றுங்காற்பொன்றுத்துனை.

* கு *

அறத்தாறிதுவனவேண்டாசிவிகை
பொறுத்தாகுறேந்தானிட.

* ஏ *

வீத்தாள்படா அகமநன்றுற்றின்கிடொருவன்
வாழ்தாள்வழியடைக்குப்பல்.

* அ *

அறத்தான்வருவதேயின்படித்தெல்லாம்
புறத்துப்பழுமில.

செயற்பாலதோருமறணேயாருவற்
குபற்பாலதோரும்பழி. * ஒ.*

ஆ. சுடி

மீட். அழி.

இல்லாழ்க்கை. (१)

இல்லாழ்வாண்பாளியல்புடையலுவர்க்கு
தலையாழ்வின்றதுனை

* ஏ *

அறந்தாரிக்குத் தலைவாதவர்க்குமிற்குத்தாரிக்கு |
பில்லாழ்வாண்பான்றுனை

* ஏ *

தென்புலத்தார் தெய்வம் விருத் தொக்கேள்வீருவ் * ८८
கைம்புலத்தாரே ம்பறலை

* பழியகுசிப்பாத்து ஞாகடத்தாயின் வாழ்வீகை !

வழியெகுசலேகுான் ரூபில்

* ஏ *

அன்புமற அமுகடத்தாயினில் வாழ்வீகை !

பண்பும்பயனும் து

* ஏ *

அறத்தாந்தினில் வாழ்வீகை கயாத்திற்புறத்தாந்திற்
போதுப்பெறுவதெவன்

* ஏ *

இயல்பினுளில் வாழ்வீகை வாழ்வீபலனேன் பான் !

முயல்வாருளௌன் வாந்தலை

* ஏ *

ஆற்றினுழுக்கியதனிமுக்காலில் வாழ்வீகை !

நோற்பாள்ளேன் கமயுகடத்து

அதனெப்பட்டதேயில்வாழ்க்கைப்பில்தும்
பிறன்பழிப்பதில்லாயினால் ஆ

* க * *

கவயத்துள்வாழ்வாக்குவாழ்பவன்வானுறையுட்
தெய்வத்துள்ளவக்கப்படும். * ர * ஆட்டி.

கிழமை சூரிய முதலை வாய்ந்து

ஏது விவரம் தீர்வது விரும்புவது என்று அறியும்

(ஈ) சும். அதி. வாழ்க்கைத் துணைநலம்.

மனைத்தக்கட்டாண்டுடையளாகித்தந் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

* க *

மனைமாட்சியில்வாள்கணில்லாயின்வாழுக்கை
மனைமாட்சித்தாயினுமில்

* உ *

இல்லதெனில்லாவண்மாண்பானுவுள்ளதெ
ளில்லவண்மானுக்கடை

* ர *

பெண்ணிற்பெருந்தக்கயாவள்கற்பென் ஒுந்
திண்மையுண்டாகப்பெறின்

* ஈ *

தெயிவந்தொழுஅள்கொழுநந்தேழுதொவாள்
பெய்யென்பெய்யுமழை

* ஏ *

தந்தாத்துத்தந்தர்கொண்டாற்பேணித்தகைசான்ற
சொற்காத்துச்சோர்விலாள்கடன்

* ஈ *

சிறைகாக்குங்காப்பெவன் செய்யும்களிர்
திறைகாக்குங்காப்பேதலை

* ஏ *

பெற்றூர் பெற்றீபெறுவர்பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர்வாடுமுலகு

அ *

பகடிடுரிந்தில்லோர்க்கில்லையிகழ்வார்முன்
னேறுபோந்பீடுநடை

மங்கலமென்பமணமாட்சீமற்ற
னன்கலனன்மக்கட்பேறு

* ஈ *

* ஏ * ஆகடி

அம். அடி. புதல்வகாப்பெறுதல்.

(ஏ)

பெறுமலவற்றுள்யாமறிவதிலிலுயறிவறித்த
மக்கட்பேறல்லபிற

* க *

எழுபிறப்புந்தீயவுவதீண்டாப்புமிருங்காப்
பன்புடைமக்கட்பெறின்

* உ * தம்பொருளென்பதம் மக்கள்வர்பூரு
த்தம்லினாயான்வரும்

* ர * அபிழிதினுமாற்றவினிதேதம்மக்கள்
சிறுகையளா வியங்குழு

* க * மக்கண்மெய்தீண்ட வுடந்தின்பமாற்றவர்
சொந்தகேட்டவின்பஞ்செவித்து

* ரு * குழவினிதீயாழினிதென்பதம்மக்கண்
மாடலைச் சொற் கேளாதவர்

* ஈ *

தர்வைதமகந்காற் றுந் தியவைபத்து
முந்தியிருப்பச்செயல்

தம்மிற்றம்மக்களறிவுடையம்மாறிலத்து
மன்னுயிர்க்கெல்வாழினிது

* ஏ *

* அ *

ஈன்றபொழுதிந்பெரி துவக்குந்தன்மகனைச்
கான்ரேனெனக்கேட்டதாய்

* ஈ *

மகன்றந்தைக்காற் றுமுதவியிவன்றந்தை
பென்னேற்றுன்கொல்லெனுஞ்சொல் *

* ஆடம்



விருந்தோம்பன் விருந்தோம்பன்

கம் அதி. விருந்தோம்பன்.

(८)

விருந்தோம்பியில்வாழ்வதேவீலாமிலிருந்தோம்பி
வேளாண்மைசெப்தந் பொருட்டு

* க * விருந்தபுறத்தொத்தாத்தாதுண்டல்சாவா
* ச * மருந்துவிழும்வேண்டபாற்றன்று

* க *

வருவிருந்துவைக்குமோம்புவாண்வாழ்க்கை
ப்ருவந்துபாழ்படுதவின்று

* க * அகனமர்த்துசெய்யாருறையுமகனமர்த்து
நல்விழுந்தோம்புவானில்

* ச *

வித்துமிடல்வேண்டுக்கோல்லோவிருந்தோம்பி
யிச்ஜின்யிசுவாண்டுலம்

* ரி *

சௌலிருந்தோம்பிவருவிருந்துபார்த்திருப்பா
னல்விருந்துவானத்தவர்க்கு

* ரி *

இனைத்துனைத்தென்பதோன்றில்லிருந்தின்
றுகைத்துனைவேள்விப்பயன்

* ஏ *

பரிந்தோம்பிப்பத்தற்றேமென்பாவிருந்தோம்பி
வேள்விதலைப்படாதார்

* அ *

உடைமையுளின்மைவிருந்தேம்பலோம்பா
மட்டைய்மடவார்களுண்டு

* கு *

மோப்பக்குழையுமனிச்சமுகற்றிரிந்து
நோக்கக்குழையும்விருந்து

* * * ஆகை.

நீண்ட விதம் கூறுவது என்று சொல்ல வேண்டும்

ஒரே மூலம் () () அடி. அதி.

அண்டுடையம்.

அன்பிற்குமுன்னோவடைக்குந்தாழார்வலர்
புனிகவீர்பூசைரும்

* க *

அன்பிலாரேலாத்தமக்குரியர்ன்புடையா
ளேண்டுமுரியர்பிறர்க்கு

அன்போடியைந்தவழக்கென்பதுருயிர்க்
* உ * கென்போடியைந்ததொடர்பு।

* * *

அன்பீனுமார்வமுடையியதுவீ
நண்பென் ஒநாடாச்சிநப்பு

அன்புற்றமர்ந்தவழக்கென்பவயகத்
தின்புற்றாய்துஞ்சிறப்பு

அறத்திர்கேயன்புசார்பென்பவறியார் |
மறத்திர்குமஃதேதுணை

ன்பிலதனைவெயிற்போலக்காடுமே
யன்பிலதனையறம்

அன்பகத்தில்லாவயிர்வாழுக்கைவன்பாற்கன்
வற்றங்மரந்தளிர்த்தற்று

* *

புறத்துறப்பெல்லாமெவன்செப்யும்யாக்கை
யகத்துறப்பன்பிலவர்க்கு

* *

ச்சின்வழியதுயிர்திணியஃதிலார்க்

கூடும்.

* சு *.

* ஞ *

* சு *

* ஏ *

(ய) ரிம் அதி இனிப்புவகூறல்.

இன்சோலாவீமனை இப்படிநிலவான்
சேட்பொருள்கண்டார்வாப்செல்

அகனமர்ந்திதவினன்றேமுகனமர்ந்
தினிசொல்லுகட்பெதின்

* க *

முகத்தாணமர்ந்தினி துநோக்கியகத்தாலு
மின்சொவினதேயறம்

* ஈ *

து ஸ்புதாஉற் துவ்வாஸமயில்லாஅப்பார்மாட் ①
மின்டுதாஉமின்சொலவர்க்கு

* ஈ *

பணியகுடயனின்சொலஞ்சுதலோருவற்
கணியல்லமத்துப்பிற

துவ்வாவதேயவறம்பெருகுநல்லனவ
சாடியினியசொவின்

* அ *

பயனின்துநன்றிபயக்கும்பயனீன்று
பண்பிற்றலைப்பிரியாச்சொல்

* ஈ *

சிறகமயுணியியவின்சோன்மறுமையு
மிம்கமயுமின்பத்தரும்

* எ *

* அ *

இன்சொலினிதீன்றல்காண்பானவன்கொலோ
வன்சொல்வழங்குவது *

இனியகுளவாகவின்னுதக்ரல்
கனியிருப்பக்காப்கவர்ந்தற்று

* *

ஆ.

மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம்
மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம்

யகம். அதி. செப்ந்தன்றியறிதல்.

(இச)

செப்யாம் செப்தவுதவிக்குவயயகமும்
வானகமுமாத்தலரிது

* * தாலத்தினுந்தெப்தநன்றிகிடிதெனிலு
ஞாலத்தின்மாணப்பெரிது

பயன்றுக்கார்செப்தவுதலியன்றுக்கி
ங்கமடவில்பெரிது

* உ *

* ர *

தினைத்துணைநன்றிசேயினுட்பனைத்துணையாக
கொள்வர்பயன்றெரிவார்

* ஞ *

உதவிவகாத்தன்றுதவியுதவி
செயட்பட்டார்சால்பின்வகாத்து
மறவந்தமாசற்றார்கேண்மைதுறவுதக
துண்பத்துட்டுப்பாயார்நட்பு

ஷ்முகமெபழுபிறப்புமுள்ளவர்தங்கண்
விழுமந் துடைத்தவர்நட்பு

நன்றிமறப்பதுநன்றன்றுநன்றலீல
தன்றேமறப்பதுநன்று

கொன்றன்னவின்னுசெயினும்வர்செப்த
வொன்றுநன்றுள்ளக்கெடும்

ஈந்தன்றிகொன்றுர்க்குமுய்வுண்டாழுப்பிலைச்
செப்தந்தன்றிகொன்றமகற்கு * ய *

ஆர்ய.

* ரு *

* ரா *

* ரா *

* ரி *

* ரூ *

(யூ) யூம் அதி நவேந்திலைமம்.

**தட்டியெனவோன் ஈநன்றேபகுதியாற்
பாத்திரமாகுப்பெற்றன்!**

செப்புமுடியானுக்குள்ளதவின்றி
பேச்சத்திற்கொட்டுக்கூடத்து

தன்கேதமினும் விகந்தாமாக்கத்தை
யண்கேயோழிபவிடல்

**தங்கள் தகவிலோன்பதவாய்
ஒச்சத்தார்தாணப்படும்
கேடும்பெருக்கழுமில்லவில்தெருச்சத்திது
கோடாமூசான்றோர்க்கணி**

தெவேஷ்யானென்பதற்கீழ்த்தன் நெருசு
நடவேரி இப்பலகையில்

Q. கலைாசிலம்பாதுவகர்த்துவம்
தன்திட்டக்ட்டியான்றிடுவ.

* அ *

சமன்செப்துதிர்நாக்குங்கோல்போலமைந் தொருபாற்
கோடாமூன்றேர்க்கணி * ஏ

சௌகோட்டமில்லது செப்பமொருதலையா
வட்கோட்டமின்மைபெறின்

* கு *

உணிகுஞ்செய்வார்க்குவாணிதம்பேணிப்
பூவுந்தமபோற்செயின் * ஏ *

இந்து

* க *

* எ *

* ர *

* ஸ *

யூங் அதி அடக்கமுடிடமை. (யூ)

அடக்கமமருவுப்புக்குமடங்காலமை
யாரிருவுப்பத்துவிடும்
கால்பொருளாவட்சீத்திறதயாக்க
மதனினாலுங்கில்லையிருக்கு
செறிவறிந்துகிர்ணமபயக்குமறிவறிந்த
ஶாத்ரினடங்கப்பெறின்
நிலையிந்திரியாதடங்கியான்கோத்ர
மலையினுமாணப்பெறிது
எல்லார்க்குதன்றும்பணிதல்வருள்ளான்
சென்வுரிம்பேக்கேல்வத்துக்கைத்து
ஒருவமயுளாலைமேஷீந்தடக்கலாற்றி
நெழுவமயுமேமாட்டுத்தடத்து.

யாகாவாராயினுதாகாத்காவாத்காற்
சோகாப்பர்சௌல்விமுத்குப்பட்டி

ஷ்ண்ரானுந்தீசௌந்பொருப்பயனுண்டாகி
நன்றாகாதாகிவிடும்

* அ * தீயினுந்சுட்டபுனுள்ளாறுமாருதே
நாவினுந்சுட்டவுடி

* ஈ *

கதங்காத்துக்கற்றடங்கலாற்றுவான்செவ்வி

யறம்பார்ச்சுமாற்றினுழூற்று * १

* ஆரங்கி விழுது விழுது விழுது விழுது

விழுது விழுது விழுது விழுது

விழுது விழுது விழுது விழுது

* க *

* க *

* கு *

* டி *

* ஏ *

மஞ்ச அதி. பிறவில்வினாய்யாகமை. (

முடு)

பிறன்பொருளாட்பெட்டெடாழுகும்பேதமைமூலத்
தறம்பொருள்கண்டார்கணில் *

அறன்கடைத்தின்ரூகுளவிலாம்பிறன்கடை
க * நின்ரூரித்பேதயாரில்

* உ *

விளிந்தாரின்வேறல்வர்மனிறதனிந்தாரிநிற்
நீலமபுரிந்தொழுகுவார்

* ர * ஸ்னைத்தி

ஸ்னையாமிழுமென்னந்தினைத்துஸையுத்
தேராண்பிறனில்புகல்

* ஈ *

க்ளிதெனவில்விறப்பாடுமீடுமெஞ்சான்றும்
விளியாதநிற்குப்பழி

பகைபாவமச்சம்பழியெனநான்கு

* ஞ * மிகவாவாழில்விறப்பான்கண்

* ஈ *

அறனியலானில்வாழ்வானென்பாண்பிறனியலாள்
பெண்மைநயவாதவன்

* ஈ *

பிறன்மனைநோக்காதபேராண்மைசான்றேர்த்
கற்குறைன்றேவான்றவொழுக்கு

நலக்குரியார்யானிஞ்மதிர்வைப்பிற் /

* ஈ * பிற்குரியாடோடோயாதார்

* கு *

அறன்வராயானலசெயி னும்பிறன்வராயான்
பெண்மைநயவராணமநன்று * டி *

ஆடாடும்.

புதுக்குடியிருப்பு

காலை திரும்பும் சூரியன்

(மூலம்)

மூலம் அதி. பொறையுடையம்.

அகுவாத்தாங்குதிலம்போலத்தம்மை
மிகநீவாப்பொறுத்தறவில்

* கு *

போதத்தவிறப்பின்யெள்ளும்தனை
மநத்தவதனிடாயன்று

* உ *

இல்லமயுளின்குமவிழுநதாரால்வன்குமயுள்
வன்குமடவார்ப்பொறை

* ர *

திறநயுக்கமத்திங்காகமவேண்டியபொறையுடைம
போற்றியோழுகப்படும் * ர

*

இத்தாலோபோன்றுகவவயாகோவப்பர்
பொறுத்தாலோப்பொன்போற்பொதிந்து

* ர *

இத்தார்க்கொருநாளையின்பட்டிபொறுத்தார்க்குப்
போன்றுத்துணையும்புகழ்

* ர *

திறங்குதியிரசெய்யிதுநோதோற்
தறணல்லசெமியாகுமதன்று
எ *

*

மிகுநிபான்மிக்கவசெப்தானாத்தாந்தந்
ந்தகுநிபான்வென்றுவிடல்

* அ * தற்காலிக்குமிடையிறந்தார்வா
பிள்ளைக்கோரேஷன்பவர்

* * * உண்ணாது நோட்டபார்பெரியர்பிறர்சிசால்லு
மின்னுச்சோக்கேற்பாரிபின் * * *

① * యాగమణి

(දින) දිනම් අභි. පොතුරුපුගැලීයම්.

அகம்புவாரைத்தாங்குறிலம்போலத்தும்மை
யிகம்புவாரப்பொறுத்தறலை

தொறுத்தவிறப்பினையென்றுமுதனே
மறத்தலதனினுடன் து

* க *

* உ *

இன்னமயுளின்மைவிருந்தாரால்வன்னமயுள்
வன்மைமடவார்ப்பொறை

* ர *

நிறையுடைமைநீங்காமைவேண்டிற்பொறையுடைமை
போற்றியொழுகப்படும் * ச

*

இறுத்தாரையான்றுகவையாகேவேப்பர்
பொறுத்தாரைப்பொன்போற்போதிந்து

* ர *

இறுத்தார்க்கொருநாளையின்பட்டிப்பாறுத்தார்க்குப்
பொன்றுந்துளையும்புகழ்

* ர *

திறன்லீதர்பிறர்செப்யினுநோதொந்
தறன்லீசெப்யாமைநன்று

* எ *

மிகுநியான்மிக்கவசெப்தாகாத்தாந்தந்
தலுதியான்வென்றுவிடல்

துறந்தாரிந்துயமையுடையரிந்துர்வர
* ஏ * பின்னுச்சொன்றுகிறபவர்

உண்ணுதுநோந்பார்பெரியர்பிறர்சொல்லு
* கூ * மின்னுச்சொன்றுபாரிந்பின் *

ய * ஆடங்குடி.

அதே மாது அதே நாள், கிளை ஒடுக்கீலி
நீஷ்டாந்து மேற்கொண்டு தீவிரமாக
— என்று அடிக்கடி நாட்டுத் திட்டம் போன்று

இஎம் அஜி. அழுகென்காருமை.

(மூ)

ஒழுகொருக்கொள்கிவாருவன்றன் னெஞ்சுத்
தழுக்காறிலாதவியல்பு

* க *

விழுப்பேற்றினஃதாப்பதில்லைப்பார்மாட்டு
மழுக்காற்றினன்மைபெறின்

* உ *

அறங்கம் வேண்டாதானென்பான்பிறஞக்கம்
பேசுதழுக்கறுப்பான்

அழுக்காற்றினல்லவு செய்யாவிழுக்காற்றி
* க * னெதம்படுபாக்கதறிந்து

* ர *

அழுக்காறுடையார்க்கதுசாலுமான்னுர்
வழுக்கியுங்கேண்பது

* ர *

கொடுப்பதமுக்கறப்பான்செற்றமுடுப்பது
முண்பதாலுமின்திக்கெடும்

அவ்வித்தமுக்காதுடையானீசுசெப்யவ
* சு * டவ்வையைக்காட்டிலிடும்

* ஏ *

அமுக்காதனவொருபாவிதிருச்செற்றுத்
தீயுழியுப்பத்துவிடும்

* அ *

அவ்வியதெஞ்சத்தானுக்கமுஞ்செவியான்
கேடுநினைக்கப்படும்

அமுக்கற்றன்றுருமில்லைப்பிதிலார்
* கூ * பெருக்கத்திற்றீர்ந்தாருமில்

* ய * ஆளாலி.

(யா) சிறும் அதி. வெஃகாலம்.

தடுவின்றிதன் பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குடிரமுமாக்கேதரும்

படிபயன் வெஃகிப்பழிப்புலசெப்யார் /

* க * நடுவன்மைதானுபவர்

* க *

கிற்றின்பக்கவெஃகிபறன்லசெப்யாரோ /

மந்றின்பய்வேண்டுபவர்

* க *

இலமென்று வெஃகுதல்செப்யார் / லம் வென்ற
புன்கமயில்காட்சியவர்

அஃகியகன்றுவறி வென்றும்யார்மாட்டும்

* க * வெஃகிவதியசெயின்

* க *

அருள் வெஃகியாத்றின்கணின்றுஞ்சொருள் வெஃகிப்
பொல்லாதகுழுக்கெடும் *

* க * வேண்டற்று வெஃகியாமரக்கங்களைவயின்

மாண்டற்கிரிதாம்பயன்

* ஏ *

அஃகாகமசெல்வத்திரிகியாதனின்வெ, காகம
வேண்டும்பிறன்கைப்பொருள்

* அ *

அறனறிந்துவெஃகாவறிவடையார்ச்சேருந்/
திறனறிந்தாக்கேதிரு

* கூ *

இறலீனுமெண்ணுதுவெஃகின்விறலீனும்
வேண்டாகமயென்னுஞ்செருக்கு * டி * ஆராதி.

மிகம் அதி. புறங்காருமை.

(மிக)

அறங்காருனல்லசெயினுமொருவன்/
புறங்காருனென்றவினிது

* கு *

அறண்டீஇயல்வைசெய்தவிற்றே /
புறண்டீஇப்பொய்த்துநகை

* உ *

புறங்காறிப்பொய்த்துயிர்வாழ்தலிற்காத
லறங்காறுமாக்கந்தரும்

* ச *

கண்ணின்றுகண்ணறச்சொல்லினுஞ்சொல்லந்த
முன்னின்றுபின்னேக்காச்சொல்

* ஈ *

அறஞ்சொல்லுநெஞ்சத்தான்மைப்புறஞ்சொல்லும்
புன்மையாற்காணப்படும் * ஏ

* பிறஞ்பழிக்காறுவான்றஞ்பழியுள்ளந்
திறன்நெரிந்துகாறப்படும்

* ச *

பக்சொலிக்கேளிர்ப்பிரிப்பாந்தகச் சொல்லி
தப்பாடறேற்றுதவர்

* ஏ *

அன்னியார்குற்றமுந்தூற்றுமாபிடு/
ஓன்னைகொலேதிலார்மாட்டு

* ஏ *

அறஞேக்கியாற்றுங்கொல்வயயிட்டுறஞேக்கிப்
புண்சொலுஙாப்பான்பொறை

* கூ *

ஏதிலார்குற்றம்போற்றங்குற்றங்காண்கிறபிற்/
நீதுண்டோமன்னுமுயிர்க்கு * ஏ * ஆங்கடி

(உட) உடிம் அதி பயனில்சொல்லாமை
பலிலார்முனியப்பயனில்சொல்லுவா)
கேள்வாடு மேன்னப்படிம்

படினில்பவ்வார்முந் சொல்லும்பயனில்
* க * டட்டார்க்டெய்தவிட்டதீது

* ஏ *

நயனில் னெண்பது சோல்லும்பயனில்
பாரித்து காக்குமுகா

நயன்சாராதன்கமயினிக்குப்பயன்சாராப்
* ர * பன்பில்சொற்பவ்வாரகத்து

சீரமைக்கப்பொடுதிக்கும்பயனில்
நிர்மையுடையார்சொவின்

* இ *

பயனில்சொற்பார்டுவாஜமகனெண்ண்
மக்கப்பதடியெனல்

* ச *.

நயனில் சொல்லிலுக்கு சோல்லுக்கான் க்ரூர் /
பயனில் சோல்லாமைநன்று

* ஏ * அரும்பயனுயமநிவினார்சோல்லார்
பெரும்படனில்லாதசோல்

* அ *

பொருஙர்ந்தபொச்சாந் துஞ்சோல்லார்மருஙர்ந்த
மாசதுகாட்சியவர் *

சோல்லுகசோல்லிற்பயனுடையசோல்லற்க
சோல்லிற்பயனிலரச்சோல் *

ய * ஆரா.

உயிகம் அதி. தீவினையச்சம். (உயித)

தீவினையாரஞ்சார்விழுமியாரஞ்சவர்/
தீவினையென் னுஞ்செருக்கு

தீயவைத்தியபயத்தலாற்றியனவ
தீயினுமருசப்படும்

அறிவினுளெல்லாந்தலையென்பதீய
செறுவார்க்குக்கூசயீயாவிடல்

மறந் தும்பிறன்கேடுகுழந்தூழி
னறக்குழுக்குழந்துந் தவன்கேடு

இலணன்துதீயவைசெய்யந்தீசய்ய
னிலஞக்மற்றும்பெயர்த்து

* ஈ *

தீப்பாலதான்பிறர்க டுசய்யந்தோய்ப்பால

* ஈ *
தன்னையடல்வேண்டாதான்

எனைப்பகையுற்றுருமுய்வர்தினைப்பகை
வீயாதுயின்சென்றடும்

* ஏ *

தீயவைசெப்தர்ர்கட்டுத்திழுறங்கே
வீயாதடியுறைந்தற்று

* கு *

தன்னைத்தான்காதலானுயிரேன்னைத்தொன்றுந்
துன்னேற்கத்தீவினைப்பால்

அருங்கேடுனென்பதறிச்மருங்கோடி-த்
* கு * தீவினைசெப்யானெனின்

* ய * ஆக உரய.

* கு *

* கு *

* கு *

* கு *

(உமில) உமில். அதி. கீப்புரவந்தல்.

கைம்மாறுவேண்டாகடப்பாடுமாரிமாட்

கெண்ணுந்துக்கொல்லோவுலகு

* கு *

தாளிர்நித்தத்தெபாருளெல்லார்தக்கார்க்கு)

வேளாண்மைசெய்தற்பொருட்டு

* உ * புத்தேஞ்சுலகத்துமீண்டும்பெறவரிதே
யோப்புரவினங்கலிற

* கு * ஓத்தத்திவானுயிர்வரமூன்மத்தையான்
செத்தாருள்ளவக்கு கப்படும்

* கு *

உள்ளணிநீர்நிறைந்தற்கிறபுலகவாம்
பேரமிவாளன்றிரு

* கு * பயன்மரமுள்ளுப்பழுத்தற்கிறுக்கெல்வ
நயதுடையான்கட்படின்

* கு *

மருங்தாகித்தப்பாமரத்தற்றுமிசல்வம்
பேருந்தகையான்கட்டபதின்

* அ *

இடனில்பருவத்துமொப்புரவிட்கெல்கார்/
கடன்றிகாட்சியவர்

* அ *

நபலுடையானல்கூர்ந்தாலுதல்செய்ந்திர்மை
செய்யாதமைகலாவாறு

* கு *

ஒப்புரவினுவருக்கேடெனினில்தொருவன்
விட்ருக்கோட்டட்சிதழைத்து

* டி * ஆ

உள்ள. உமிகும் அதி. ஈகை.

(உமிகு)

வநியார்க்கொன்றிவதேயீகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பைப்பெற்றுடைத்து

நல்லாறெனினுங்கொள்தீது மேலுலக
மில்லெனினுமீதலேநன்று

இலனென் னுமெவ்வழாயாஸமை பீதல்
சூலனுடையான்கண் ஜேஞ்யுள

இன்னுதிரக்கப்படுத விரந்து
ரின்முகங்கானுமளவு

ஆற்றுவாராற்றல்பசியாற்ற லப்பசியை
மாற்றுவாராற்றவிந்பின்

அற்றுரழிபசிதீர்த்த வாங்தொருவன்
பெற்றுன்பொருள்வைப்புழி

பாத்துஞ்சமரீதியவனைப் பசியென் னுந்

தீப்பிணித்தீண்டலரி து

நத்துவக்குமின்பமறியார்கொரு
வைத்திழக்கும்வள்கணவர்

முடையை

* அ *

இரத்தவினின்றுதுமன்ற நிரப்பிய
தாமேதமியருணல்

சாதவினின்றுத்திலீலை யினிதது உ
மீதவியையாக்கடை

* ஈ *

* ர * ஆ உங்கல்.

* எ *

* ர *

* ர *

* இ *

* ஈ *

* ஏ *

(உமிச) உமிசம் அதி. புகழ்.

ஈதவிசைப்படவாய்த வதுவல்ல
அதியமில்லியுமிர்க்கு

* க * உரைப்பாருளாப்பவையெல்லா
மிரப்பார்க்கொன் நீவார்பேணிற்கும்புகழ்
* உ * ஓன்றுவுலகத்துபார்ந்த புகழுல்லாற்
போன்றுதுநிறப்பதொன்றில்

* ர * நிலவரூநீஸ்புகழாற்றிற் புலவரூப
போற்றுதுபுத்தேருலகு

* க * குத்தம்போற்கேடுமுளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க்கல்லாலவிது

* இ *

தோன்றிற்புகழூடுதோன் றக வஃதிலசர்
தோன்றவிற்குரேன்றுமைநன்று

* ஈ *

புகழ்ப்படவாழுரதார்தந்தோவார் தமிழ்மை
யிதழ்வாகாதோவதென

* ஏ *

வகையென்பலவயத்தார்க்கெல்லா மிகையென் னு
மேச்சம்பெருஅவிடன்

வகையிலாவண்பயன்குன் று மிகையிலா

* அ * பாக்ககபொறுத்தநிலம்

* கு *

வகைபொழியவாழி வாரோவாட்வா ரிகையொழிய
வாட்வாரோவாழுரதவர் * ஏ * ஆ உங்கல்.

இல்லறவியன்முற்றிற்றுமுற்றும்.

உறிஞம். அதி. துறவறம்.

(உயிஞ)

அ/நுரூஸ்ட்டைம்.

அருட்செல்வஞ்செல்வத்துட்செல்வம் பொருட்செல்வம்
பூரியார்கண்ணுமன.

* க

*

நல்லாற்றுஞ்சியருளாள்க பல்லாற்றுற்
ஹரினுமஃதேதுனை.

* உ *

அருள்சேர்ந்தநெஞ்சினூர்க்கில்லை யிருள்சேர்ந்த
வின்னுவுலகம்புகல்.

* ஈ *

மன்னுயிரோம்பியருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிரஞ்சும்வினை.

* து *

அவ்வலருளாள்வார்க்கில்லை வளிவழங்கு
மல்லன்மாஞாலந்தரி.

* இ *

பொருள்ளீங்கிப்பொச்சாந்தாளன்பராருணீங்கி
யல்லவைசெய்தொழுகுவார்.

* ஈ *

அரூளில்லார்க்கெவ்வுலகமில்லைப்பொருளில்லார்க்கீ
வெவ்வுலகமில்லாதிபாங்கு.

பொருளத்ரூர்பூப்பொருகா வருளத்ரூ

* ஏ * ரத்ரூர்மத்ரூதல்விது.

* அ *

தெருளாதான்மெய்ப்பொருள்கண்டத்ரூத்ரேஸி
னருளாதான்செய்யுமறம்.

* கூ *

வவியார்முந்தன்னீநினீக்க தான்றன்னின்
மெவியார்மேந்செல்லுமிடத்து. * ய * ஆடூடுடிய.

(உமிகு) உமிகும். அதி
புலாண்மறுத்தல்.

தன் நூன் பெருக்கற்குத்தான்பிறி தூ நூண்பா
வெங்கனமாருமருள்.

* ட *

பேருளாட்சியோழிருதார்க்கில்லை யருளாட்சி
யாக்கிவீலையுன்றின்பவர்க்கு

* ஏ * படைகொண்டார்நெஞ்சம்போன்றாக்கா
தொன்ற ஆடல்கணவயுண்டார்மதம்.

* ந *
அருளவ்வியாதெனிற்கொல்லாகம கோறல்
பொருளவ்வதவ்வுன்றினல்.

* க *

உண்ணுமையுள்ள துயிர்நிலையு அண்ண
வண்ணுத்தல்செய்யாதன ரு.

* க *

தினற்பொருட்டாற்கொல்லாதுலகனின்யாரும்
விழப்பொருட்டாலுன்றருவாரில்

* ஈ *

துண்ணுமைவேண்டும்புலாலுலி பிறிதொன்றன்
புண்ணதுணர்வார்ப்பெறின்

செயிரிற்றலைப்பிரிந்தகாட்சியாருண்ண
ரூயிரிற்றலைப்பிரிந்தலூன்.

* ஏ * அவிசொரிந்தாயிரம்வேட்டவிலேன்ற
* அ * மூயிர்செகுத்துண்ணுமைநல்ல.

* கூ * கொல்லான்புலாலைமறுத்தானின்கீக்குப்பி
பெல்லாவுயிருந்தொழும். * ய *
ஆ உங்கி.

உற்றநோய்நோன்றலுயிர்க்குறுகண்செய்யாமை
யந்தேவத்திற்குரு

* க *

தவமுந்தவமுடையார்க்கச்சுமவமதனை
யஃதிலார்மேந்தொள்வது

* ஏ *

நுறந்தார்க்குத்துப்புரவுவேண்டிமறந்தார்தொன்
மற்றையவர்கடவம்

ஒன்றுர்த்தெறலுமுவந்தானாயரக்கலு
* ம * மெண்ணிற்றவத்தான்வரும்

* ஞ *

வேண்டியவேண்டியாக்கெப்தலாற்செப்தவ
மீண்டுமுயலப்படும்

* ஞ *

தவஞ்செய்வார்தங்களுமஞ்செய்வார்மற்றவ்வா
ரவஞ்செய்வாராகசெய்ப்பட்டி

* ஈ *

சுடச்சுடரும்பொன்போலொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுடநோற்கிற்பவர்க்கு

* ஏ *

தன்னுயிர்தானறப்பெற்றுள்ளேனைய
மன்னுயிரொல்லாந்தொழும்

* ஏ *

குற்றங்குதித்தலுங்கைக்குடநோற்றவி
குற்றறணிப்பட்டவர்க்கு

இலர்ப்பலராஜியகாரணநோற்பார்
சிலர்ப்பலர்நோலாதவர்

* கூ *

* டி * ஆ உள்ளம்.

உமிடு) உமிடும் அதி. கூடாவொழுக்கம்.
வருசமநத்தான்படித்திருமுக்கம் புதங்க
ளைந் துமகத்தேநகும்

வாஸுபர்தோற்றுமெவன்செய்யுந்

* த *

தன்னெஞ்சை
தான்றிசூற்றப்படின்

* உ * வவியினிலைமயாண்வல்லுருவம் பெற்றம்
புவியின் ரேவ்போர்த்து மேய்ந்தற் ற

* கு * தவமறைந்தல்லவசெய்தல்புதன்மறைந்து
வேடுவன்புடசிமிழ்த்தற்று

* ச * பக்ரத்தேமன்பார்படித்தீருக்க
மெற்றெற்றென்

கற்றம்பலவுந்தரும்

* கு *

நெஞ்சிந்துறவார்துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின்வன்கணுரில்

* கு *

புறங்குன்றிகண்டனையாரோது
முக்கிட்கிரியாருடைத்து

மகங்குன்றி

மநத்ததுமாசாகமாண்டார் நீராடி
மறைந்தொழுகுமாந்தர்பவர்

* ஏ *

* அ *

கண்கொடித்தியாழ்கோடுசெவ்விதாங் கண்ண
வினைபுபாலார் கொள்ளல்

* கு * மழித்தல்தீட்டும்வேண்டா வலகம்
பழித்ததொழித்தல்லிங் * மு * ஆ
உாறு.

உயிகம் அதி. கள்ளாமை.

(

உயிகு) கள்ள

ாகமவேண்டுவானென்பானெனைத்தொன்றுங்
கள்ளாமைகாக்கதன்னென்கு
கு *

உள்ளத்தாலுள்ள வூந்தீதேபிறன்பொருளைக்
கள்ளத்தாற்கள்வேமெனல்

களவிஞாகியவாக்கமளவிறந்
* உ * தாவதுபோலக்கெடும்

* ஈ *

களவின்கட்டகன்றியகாதல்விளைவின்கண்
வீயாவிழுமந்தரும்

* து *

அருள்க்ருதியன்புடையராதல்பொருள்க்ருதிப்
போச்சாப்புப்பார்ப்பார்கணில்

* இ *

அளவின்கணின் ரெமுகலாற்றூர்களவின்கட்ட
கன்றியகாதலவர்

* ஈ * களவென் ஞங்கார றிவாண்மையளவென் ஞு
மாற்றல்புரி ந்தார்கணில்.

* ஏ *

அளவதிந்தார்நெஞ்சத்தைம்போலதிந்துங்
களவறிந்தார்நெஞ்சிந்காவு.

* ஓ * அளவல்லசெப்தாங்கேவீவர்களவல்ல

மந்திரயதேற்றுதவர்.

* கு *

கள்வார்க்குத்தள்ளுமுயிர்நிலைகள்ளார்க்குத்
தள்ளாதுபுத்தேனுலகு. * டி *

ஆட உாக்கி. (ஈடு)

ஈடும். அதி.

வாய்மை.

வாய்மையெனப்படுவதியாதனின்யாதொன்றுந்
தீமையிலாதசொல்ல.

* கு *

பொய்மையும்வாய்மையிடத்தப்பூதீர்ந்த
நன்மைபயக்குமெனின்.

* கு *

தன்னெஞ்சுறிவதுபொய்யந்கபொய்த்தபின்
நன்னெஞ்சேதன்னைச்சுடும்.

உள்ளத்தாற்பொய்யாதொழுகினுங்கத்தா
ருள்ளத்துவெல்லாமுளன்.

* ஈ *

மநத்தொடுவாய்மைமொழியிற்றவத்தொடு
தாற்செய்வாரிற்றலை.

* இ *

பொய்யாகுமயன்னபுகழில்கூயெய்யாகும
யெல்லாவறமுந்தரும்.

* ஈ *

தொய்யாகுமபொய்யாகுமயாற்றினறம்பிற
செய்யாகுமசெய்யாகுமநன்று.

* எ *

புறந்துயினமநீராண்டுமுதுமகந்துயினம
வாய்மையாற்காண்ட்படும்.

* ஏ *

செல்லாவிளக்கும் விளக்கல்ல சான்றேர்க்குப்
பொய்யாவிளக்கேவிளக்கு.

* கு *

யாமெய்பாக்கண்டவற்றுளில்லையெனத்தொன்றும்
வாய்மையினல்லவிற். * கு * ஆ

நா.

நமிகம் அதி. வெகுளாமை. (நமிக
)

செல்விடத்துக்காப்பான்சினங்காப்பான்விடத்துக்
காக்கினென்காவாக்காலென்
* கு *

செல்லாவிடத் துச்சினந்திதுசெல்விடத் து
மில்லதனிற்றியபிற
* கு *

மறத்தல்வெகுளியையார்மாட்டுந்திய
பிறத்தலதனுன்வரும்

* ரூ *

நகயுமுவகையுங்கொல்லுஞ்சினத்திற்
பகையுமளவோவிற்

* ரூ *

தன்னைத்தான்காக்கிற்சினங்காக்காக்காற்
றன்னையேகொல்லுஞ்சினம்

* ரூ *

சினமென்னுஞ்சேர்ந்தாகாக்கொலவியினமென்று
மேமட்புணையைச்சுடும்

* ரூ *

சினத்தைப்பொருளென்றுகொண்டவன்கேடு
நிலத்தறைந்தான்கையிழையாதற்று

* ரூ *

இன்ரௌதோய்வன்னவின்னுசெயி ஞம்
புணரின்வெளுளாழைநன்று

* ரூ *

உள்ளியவல்லாமூடனைப் புதுமுள்ளத்தா
அள்ளான் வகுளியெனின்

* கு *

இறந்தாரிறந்தாரணயர்சினத்தைத்
அறந்தார் துறந்தார் துணை

* ஏ * ஆ காய். (குமிழ்)

குமிழ் அதி. இன்னுசெய்யானம்.

சிறப்பீனுஞ்செல்வம்பெறினும்பிறர்க்கின்று
செய்யானமமாசற்றூர்கோள்

* க *

கதுத்தின்றுசெய்தவக்கண்ணும் ருத்தின்று
செய்யானமமாசற்றூர்கோள்.

* உ *

செய்யாமந்தெற்றூர்க்குமின்றுத்தெய்தபி
அய்யாவிமுமந்தரும்

* ர * இன்னுசெய்தாகாபொறுத்தலவர்நான
நன்னயஞ்செய்துவிடல்
* ஈ *

அறிவிலுள்ளுவதுண்டோபிறிதினேய்
தந்நேரப்போற்போற்றுக்கடை

* டி *

இன்னுவெனத்தானுணர்ந் தனவ நுன்னுமை
வேண்டும்பிறங்கட்செயல்

* சி *

எனைத்தானுமெழுஞான்றும்யார்க்குமநத்தானு
மானுசெய்யாமைதலை

* ஏ *

தன்னுயிர்க்கின்னுமைதானநிவாணன்தொலோ
மன்னுயிர்க்கின்னுசெயல்

பிறர்க்கின்னுமுற்பகந்செப்பிற்றமக்கின்ன
* அ * பிற்பகந்ருமேவரும்

* கீ *

நோயெல்லாநோய்செப்தார்மேவாநோய்செப்யார்
நோயின்கைமயேண்டுவர் * ஏ * ஆக்காலி.

நயங்கும். அதி. கொல்லானம்.

(ஈடிக)

அறவினையாதனிற்கொல்லானமகோறல்
பிறவினையெல்லாந்தரும்

* க *

பகுத்துண்டுபல்லுயிரோம்புதனுவோர்
தொகுத்தவற்றுளைல்லாந்தலை

* உ *

ஒன்றுகநல்லதுகொல்லானமமற்றதன்
பின்சாரப்பொய்யானமநன்று

* ஈ *

நல்லாறனப்படுவதியாதெனின்யாதொன்றுங்
கொல்லாமைச்சுழுநெறி

* ஈ *

நிலையஞ்சிநீத்தாருளைல்லாங்கொலையஞ்சிக்
கொல்லாமைச்சுழுவான்றலை

* ஈ *

கொல்லாமைமேற்கொண்டொழுகுவான் வாழ்நான்மேற்
செல்லாதுயிருண்ணுங்கூற்று * ஈ *

தன்னுயிர்நீப்பினுஞ்செய்யற்கதான்பிறி
தின் னுயிர்நீக்கும்வினை

* ஈ *

நன்றாகுமாக்கம்பெரிதெனினுஞ்சான்றோர்க்குக்
கொன்றாகுமாக்கங்கடை.

* அ *

கொலைவினையராகியமாக்கள்புலைவினையர்
புன்மைதெரிவாரகத்து

* கு *

உயிருடம்பினீக்கியாளேன்பர்செயிருடம்பிற்
செல்லாத்திவாழ்க்கையவர் * ஏ *

ஆ. குருஷ்டி. (நயச) நயசம் அதி.
நிலையாணம்.

தில்லாதவற்றைத்திலையினவென் துணரும்
புல்லறிவாண்ணமகடை.

* கு *

கூத்தாட்டவக்குழாத்தற்றேபெருஞ்சௌவம்
போக்குமதுவினித்தற்று

* ஈ *

அத்தாவிபல்பிந்றுசொல்வமதுபெற்று
லற்குபவாங்கேசெயல்

* ஈ *

நாளனவோன்றுபோற்காட்டியிரிரும்
வானதுணர்வார்ப்பெறின்

நாச்செற்றுவிக்குண்மேல்வாராமுனல்வினை
* ஈ * மேட்சென்றுசெய்யப்படும்

* இ *

நெருதலுள்ளெருவனின்றில்லையென்றும்
பெருமையுடைத்திவ்வலரு

* ஈ * ஓருபொழுதும்வாழ்வதநியார்கருதுப
கோடியுமல்லபல

* ஏ *

குடம்பைதனித் தொழிலியப்புப்பறந்தற்றே
ஷுடம்பொடுபிரிக்கடந்டபு

* அ * உறங்குவதுபோலுஞ்சாக்காடுறங்கி
விழிப்பதுபோலும்பிறப்பு

* கூ * புக்கில்லமைந்தின்றுகொல்லோவுடம்பினுட்

சூசிவிருத்தவுயிர்க்கு * ம *
ஆ. ராசா. குமர். அதி. துறவு.

(ஈடு)

யாதனின்யாதனினீங்கியாகேத
லதனினதனினிலன்.

* கு * வேண்டி ஞான்டாகத்துறக்கதுறந்தபி
னீண்டியற்பாவபல.

* உ *

அடல்வேண்டுமைந் தன்புலத்தைவிடல்வேண்டும்
வேண்டியவெல்லாமொருங்கு.

* கு *

இயல்பாகுநோன்பித்தொன்றின்மையுடைமை
மயலாகுமற்றும்பெயர்த்து.

* கு *

மற்றுந்தொடர்ப்பாடெவன்கொல்பிறப்பறுக்க
ஹ்ரூர்க்குடம்புமிகை.

* கு *

யானெனதென்னுஞ்செழுக்கறப்பான்வானேர்க்
குயர்ந்தவுலகம்புகும்.

* கு *

பற்றிவிடா அவிடும்பைகள் பற்றினைப்
பற்றிவிடா அதவர்க்கு.

* ஏ *

தலைப்பட்டார்த்திரத்துறந்தார்மயங்கி
வலைப்பட்டார்மந்தறயவர்.

* ஆ *

பற்றற்றகண்ணேபிறப்பறுக்குமந்து
நிலையாமைகாணப்படும்.

* கு * பற்றுப்பற்றருன்பற்றினைப்பப்பற்றைப்
பற்றுப்பற்றுவிடத்து. * ய * ஜ

காட்டி. (கமிஸ) கமிஸம். அதி.

மெய்யுணர்தல்.

பொருள்வீவற்றைப்பொருளென்றுணரு
மருளாலுமானுப்பிறப்பு.

* கு * இருணீங்கியின்பம்பயக்குமருணீங்கி
மாசறுகாட்சியவர்க்கு

ஐயத்தினிங்கித்தெளிந் தார்க்குவையத்தின்
வான்றணியதுகைத்து

* கு *

ஐயுணர்வைப்பியக்கண்ணும் பயமின்மே
மெப்புணர்வில்லாதவர்க்கு.

* கு *

உப்பொருளெத்தன்மைத்தாயினுமப்பொருள்
மேப்பப்பொருள்காண்பதறிவு.

* இ *

கந்திஸ்டிமெப்பப்பொருள்கண்டார்தலைப்படுவர்
மந்தின்டிவாராநெறி.

* ஏ *

ஓர்த்துள்ளமுள்ள துணரிடெருதலையாப்
பேர்த்துள்ளவேண்டாபிறப்பு.

* ஏ *

பிறப்பென் னும்பேதமைநிங்கச்சிறப்பென் னுஞ்
சேம்பொருள்காண்பதறிவ. *

அ * *

கார்புணர்நதுசார்புகெடவோருகின்மத்தறுவித்துச்
கார்தாசார்தருநோய்.

காமம்வெகுளிமயக்கமிவைலூன்ற
* கூ * கும்கெட்டுக்கெடுநோய். * ஏ *

ஆ குருசுயி.

குவினம் அதி. அவாவதுத்தல்.
(
குவின)

அவாவென்பவெல்லாவுயிர்க்குமெஞ்ஞான் றுந்
தவாதுப்பிறப்பீனும்வித்து.

* க * வேண்டுங்கால்வேண்டும்பிறவாணமமற்றது

? வேண்டாமைவேண்டவரும்.

* ஏ *

வேண்டாமையன்னவிழுச்செல்வமீண்டில்லை
யான்டுமாங்கதொப்பதில்.

* ந * *

தூஉய்மையென்பதவாவின்மைமாற்றது
வாஅய்மைவேண்டவரும்.

அற்றவளௌன்பாரவாவற்றுரீர்மற்றையா
ரற்றுகவுத்திலர்

அஞ்சவதோருமறனேயாருவனை
வஞ்சிப்பதோருமவா.

அவாவினையாற்றவறுப்பிற்றவாவினை
தங்வேண்டுமாற்றுண்வரும்.

* ந *

* ㊯ *

* ㊯ *

* ㊯ *

அவாவில்லார்க்கில்லாகுந் துன்பமங்குண்டேற்
றவாஅதுமேன்மேல்வரும்.

* அ *

இன்பமிக்டயருத்திண்டுமவாவென்னுந்
துன்பத்துட்டுன்பங்கெடுன்.

ஆராவியந்கையவாநீப்பினந்திலையே

* கூ * போராவியந்கைதரும். *

ஓ * ஆக காலி.

தறவுமுற்றிற்குமுற்றும்.

(கூலி) கூலிதும். அதி. ஊழும்.

ஆக்காற்றேன்றுமகசவிள்ளமகதப்பொருள்
போக்காற்றேன்றுமடி

* கு *

பேததப்படுக்குமிழுழுதிவகந்து
மாகலுமூற்றாக்காட

நண்ணியருல்பலக்ரி துமதிருத்தன்
ஞெடமயாறிவேமிகும்.

இருவேறு வத்தியந்கை திருவேறு
தெள்ளியராதலும்வேறு.

தல்லைவயல்லா அந்தியவாந்தியவு
நல்லவாகுசெல்வகுசெயற்கு.

பரியிதுமாகவாம்பால்லவுயித்துக்
சொரியிதும்போகாதம.

வகுத்தான்வகுத்தவகையல்லாத்கோடி
தொகுத்தார்க்குந்துயித்தலரிது.

துறப்பார்மற்றுப்புவில்லாருற்பால
ஆட்டாகழியுமெனின்.

நன்றாங்காங்லவாக்காண்பவான்றங்கா
வல்லந்தடுவதென்.

* கூ * *

உள்மிட்டு பெருவலியாவுளம் தீரு சீட்டு
கூழினுந்தான் முந்து ரும்

டி *

கீழ் நூற்று

அமத்துப்பான்முத்திற்குமுத்தும்.

* ஏ *

* மு *

* சு *

* டி *

* சு *

* டி *

நயகும் அதி. பொருட்பரல் (நயகு)
அ. ர. கியல்

இறைமாட்டி.



படைகுழி சூழலை மச்சு நட்பான்று
முடையாளரசரு வேறு

* க *

அஞ்சாமையீகையறிலுக்கமிந்தான்கு
மெஞ்சாமைவேந்தற்கியல்பு

* உ *

தூங்காமைகல்வி துணிவுடைமையிம்மூன்று
நீங்காநிலைன்பவர்க்கு

* ந *

அறனிழுக்காதல்லவைநீக்கிமறனிழுக்கா
மாநமுடையதரசு

* ச *

இயற்றலுடீட்டலுக்காத்தலுங்காத்த
வகுத்தலும்வல்லதரசு

* ரி *

காட்சிக்கெளிபன்கடிஞ்சொல்லனல்லனேன் |
மீத்சூறுமன்னனிலம்

* ஈ *

இன்சொலாலீத்தனிக்கவல்லாற்குத்தன்சொலாற்
ரூன்கண்டனேத்திவ்வுலகு

* ஏ *

முறைசெய்துகாப்பாற்றுமன்னவன்மக்கட்
கிறபென்றுவைக்கப்படும்

* அ *

செவிகைப்பச்சொற்பொறுக்கும்பண்டிடலடவுந்தன்
கவிகைக்கீழ்த்தங்குமுலகு * கு

*

கொடையளிசெங்கோல்குடியோம்பனுன்கு
முடையானும்வேந்தர்க்கொளி * ய * ஆ ராகுமி.
~~வாய்மூலம் அதிகமாக விடப்படுவது என்று கீழே கொடுக்கப்படுகிறது.~~
பூத்துணிக்குமிழு, அருங்கிழங்கு, பூத்துணிக்குமிழு, குரு கீழே கொடுக்கப்படுகிறது.

(சமி) சமிம் அதி. கல்வி.

சற்ககசடறக்கற்பவைதற்றபி
னிற்கவதற்குத்தக

* க *

ஞ்ணனை ஞ்பவேனையெழுத்தென்பவில்லிரண்டும்

கண்ணை ஞ்பவாழுமுயிர்க்கு

* உ *

கண்ணுடையமொன்பவர்க்குரோர்முகத்திரண்டு
புண்ணுடையர்கல்லாதவர்

* ஈ *

உவப்பத்தலைக்கூடியுள்ளப்பிரித
லனைத்தேபுலவர்தொழில்

* சு *

உடையார்முனில்லார்போலேக்கத் துங்கற்றார்
கடையரேகல்லாதவர்

* இ *

தொட்டனெத்து ருமணற்கேணிமாந்தர்க்குக்
கற்றினெத்து ருமநிவு

* ஈ *

யாதா நுநாடாமா ஓராமா லென் ஞாருவன்
சாந்து சினாயுங்கல்லாதவாறு

* ஏ *

ஒருமைக்கட்டான்கற்றகல்வியர்ருவத்
கெழுமையுமோப்படைத்து

* அ *

தாமின்புறவுதுவின்புறக்கண்டு
காமுறுவர்கற்றறிந்தார்

* கு *

கேட்டல்விழுச்செல்வங்கல்வியொருவத்து
மாடல்லமர்றிறயவை

* ७

* ஆசா.

ஏது நீங்களை ஒன்றை ஒன்றாக
ஒத்திவரு?

ஏது அதை கேட்டு

சயிகம் அதி கல்லாமை.

(சயிக) அரங்கின்றிவட்டாடியற்றே நிரப்பிய
நாலின்றிக்கோட்டி கொள்ள

* கு *

கல்லாதான் கொற்காமுறுதன் முலையிரண்டு
மில்லாதாள்பெண்காமுற்றற்று

* உ *

கல்லாதவருநனிநல்லர் | கற்றூர்முற்
சொல்லாதிருக்கப்பெறின்

கல்லாதாட்டுப்பங்கழியநன்றூயிதுங் |
கொள்ளராறிவுடையார்.

கல்லாவோருவன்றகைம, தலைப்பெய்து.
சொல்லாடச்சோரவுடும்.

உள்ளொன்னுமாத்திராயரல்லாத் பயவாக்
களரணையர்கல்லாதவர்.

நன்மானுஸ்துலமில்லா னெழினல்.
மன்மாண்டுளைபாலையற்று.

* ர *

* ஸ *

* ற *

* ள *

* ஏ *

நல்லார்க்ட்டிவருமையினின்றுதே.
கல்லார்க்ட்டிதிரு.

* அ *

மேற்பிறந்தாராயினுங்கல்லாதார் | கீழ்ப்பிறந்துங்,
கந்றுரைனத்திலர்பாடு. * க

*

விலங்கொடுமெக்களணைய ரிவங்குநால்.

கந்றுரோட்டேணயவர்.

* ஏ * ம். எல்.

ஶாபுவத்தெங்கும், ஸ்ரீநாயக சிவாஜி சுப்பா ஜான்
ஷா. நிலை சேவனில்லை.

(சமீல) சமீலம் அதி. கேள்வி.

செல்வத்துட்செல்வஞ்செவிச்செல்வ மச்செல்வஞ்.
செல்வத்துளெல்லாந்தலை.

* க *

சீவிக்குணவில்லாதபோழ்து சிறிது.
வயிற் ருக்குமீப்புப்பும்.

* ஏ * செவியுணவி | கேள்வியுடையாவியுணவி.

குண்டிலோ டொப்பர்திலைத்து

* ர *

கந்திலனுயினுக்கேட்கவும் தொருவற்.
கொந்த்திதினுந்திருந்துனை.

* ஏ *

இழுக்கலுடையிழுந்துக்கோ ஸந்தே
டொருக்கமுடையார்வாய்ச்சொல்.

* ஏ *

ஏனைத்தா அநவ்வைகேட்க வைனைத்தா அு.

மான்றபெருமமதரும்.

ஏ *

பிழைத்துணர்ந் தும்பேதமைசொல்லா
திண்டியகௌவியவர்.

மிழைத்துணர்ந்.

* ஏ *

கேட்பினுங்கோத்தகையவே | கௌவியாற்.
க்ரூட்கப்படாதசெவி.

* ஈ *

நண்ங்கியகேள்விபரல்லார் வணங்கிய.
வாயினராதலரி து.

* கூ * .

செவியிட்சுவையுணராவாயுணர்வின் மாக்க,)
எவியினும்வாழி துமென், * டி *

சாலை.

தீவிரமாக வீட்டு வீட்டு வீட்டு வீட்டு வீட்டு
கீட்டு கீட்டு கீட்டு கீட்டு வீட்டு வீட்டு

சமங்கம் அதி. அறிவுடைமை.

(சமிக்

)

அறிவற்றங்காக்குங்கருவிசெதுவார்க்கு
முள்ளாழிக்கலாகாவரண்.

* கு *

சென்றவிடத்தாடி செலவிடாதீதோரீ இ
நன்றின்பாலுப்பதறிவ.

* உ *

உப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினுமப்பொருண்
மெய்ப்பொருள்காண்பதறிவ. *

கு *

உண்பொருள்வாகச்செலச்சொல்லித்தான்பிறர்வாய்
நுண்பொருள்காண்பதறிவ

* ஈ * உலகந்தழீஇயதொட்பமலர்தலுக்
கூம்பலுமில்லதறிவ

* ஞ *

உவ்வதுறைவதுவகமுலகத்தோ
உவ்வதுறைவதறிவ

* ச *

அதிவுடயாராவதறிவாரறிவிலர
ரஃதத்திகல்லாதவர்

* ஏ *

அஞ்சவதஞ்சாமைபேதைமயஞ்சவ
தஞ்சலதிவார்தெரழில்

* அ * ஸ்திரதாக்குமறிவினர்க்கிள்கூ
யதிரவருவதோம்நோய்

* கு *

அறிவுடையாரௌல்லஸ்முடையாரதிவிலா
ரொன்னுடைப்பேரோனுமிலர்

* ஒ * ஆ சாக்கி.

(சமீச) சமிசம் அ.தி. குற்றங்கடிதல்.

செருக்குஞ்சினமுஞ்சிறுமையு மில்லார்,
பெருக்கம்பெருமிதநீர்த்து.

* க * இவைகடப்பேமெதமிழறக்கு

* ஈ *

துணைத் துணையாக்குற்றம் வரி னும் பனைத் துணையாக்.
கொள்வர்பழிநானுவார்.

*

கு * *

குற்றமேகாக்கபொருளாகச் சுற்றமே.
யற்றந்தருடம்பகை

* ஈ *

வருமுன்னர்க்காவாதான்வாழ்க்கை | யெரிமுன்னர்.
வைத்தாறுபோலக்கெடும்.

*

கு * *

தன்குற்றநீக்கிப்பிறர்குற்றங்காண்கிற்பின்
னென்குந்தமாகுமிருக்கு

* ஈ *. செயற்பால்கெப்யாதிவறியான்கெல்வ
மூயற்பாலதன்றிக்கெடும்

* ஈ *

பற்றுள்ளமென்னுமிவறன்றுமயற்றுள்ள
மெண்ணப்படுவதொன்று

* அ *

விபவற்கவுக்குஞ்சன் துந்தன்னீநயவற்க
தன்றிபயவாவின

காதல்காதலவியாமையுப்பகிற்பி |

* கு * னேறிவவேதிலார்நால் * ர

* ஆ ராசி.

ஏது என்ன என்ன என்ன என்ன

ஏது

ஏது என்ன என்ன

ஏது

ஏது என்ன என்ன

ஏது

ஏது என்ன என்ன

அமிடும் அதி பெரியானத் துணைக்கோடல். (
சமிடு).

அறன்றிந் துமுத்தவறிவுடையார்கேண்ணை
திறன்றிந் துதேர்ந் துகொள்ள.

* க *

உர்ரநோய்நீக்கியறுஅமைமுற்காக்கும்
பெர்நியார்ப்பேணிக்கொள்ள.

அரியந்தறுளெல்லாமரிதேபெரியானாப்
பேணித்தமராக்கொள்ள.

தம்மிற்பெரியார்தமராவொழுகுதல்
வன்னைமயுளெல்லா ந் தலை.

சூழ்வார்கண்ணுகவொழுகலாண்மன்னவன்
சூழ்வாராச்சூழ்ந் துகொள்ள

米

pp

米

米

pp

米



தக்காரினத்தனுயீத்தாக்குவல்லானைச்
செற்றார்செயக்கிடந்ததில்.



இடிக்குந்துணையாரையாள்வாரையாரோ
கெடுக்குந்தகைகமையவர்.



இடிப்பாரையில்லாதவேமாராமன்னன்

கெடுப்பாரிலானுங்கெடும்.

* ஈ *

முதலிலார்க்குதியகில்லைமதலையான்
சார்பிலார்க்கில்லைநிலை.

* கு *

பல்வர்பகைகளவிற்பத்துத்தீவிமத்தே
நல்லார்தாட்டர்கைவிடல். * ஏ * ஆ சாநுய.

(சய்க) சய்கம். அதி. சிற்றினஞ்சோராமம்.
சிற்றினமஞ்சம்பொருமைசிறுமைதான்
சந்தமாச்சுழிர் துவிடும்.

* க *

கிள்க்கியல்பானீர்திரிந்தர்ரூபமாத்தர்கி
கணத்தியல்பதாகுமறிவு.

* உ * மநத்துருமாந்தர்க்குணர்ச்சியினத்தாலு
யின்குணனப்படுகிறோம்.

* ர *

மநத்துளதுபோலக்காட்டியாறுவற்
கிணத்துளதாகுமறிவு.

* ஈ * மநத்துப்பமைசப்பிணதுப்பமைப்பாக்கி
யினத்துப்பமதாவாவரும்
* ஏ *

மநத்துயார்க்கெச்சநன்றுகுமினத்துயார்க்க
கில்லைநன்றாவினை.

* ஈ *

மநநலமன்னுயிர்க்காக்கழினநல
மேல்லாப்புகழுந்தரும்.

* ஏ *

மநநலன்குடையாயினுஞ்சாக்கோஷ்டு
கிணநலமேமாப்புடைத்து.

* ர *

மநநல்த்தினுகுமரமைமற்றஃது
மினநல்த்தினேமாப்பட்டன்றத்து.

* கூ *

நல்வினத்தினாங்குந்துணையில்வினத்தின்
ஙல்வற்படுப்பதாலமில். * ய * சாகாயி.

திருவூத்திரம்பாட்டுத்துறை, முத்துப்பாட்டுத்துறை,
முத்துப்பாட்டுத்துறை, முத்துப்பாட்டுத்துறை,

சமிக்ஷம் அதி. தெரிந்துசெயல்வகை. (

சமிக்ஷ)

அழிவதூலமாவதூலமாகிவழிபயக்கு
முதியமுள்குமிந்துசெயல்

* க *

தெரிந்தவினத்தோடுதேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள்யாதொன்றுமில்

* உ *

ஆக்கங்கருதிமுதவிழக்குஞ்செய்வின்/
ழுங்காரறிவுடையார்

தனிவிலதனைத்தொடங்காரினிவன்னு
மேதப்பாடஞ்சுபவர்



வகையறந்குமாதெழுதல்ப்பைவாப
பாத்திப்படுப்பதோராறு

செய்தக்கவல்லசெயக்கெடுக்குசெய்தக்க
செய்யாமையானுங்கெடும்

எவ்வித்துணிககருமந்துணிந்தபி
ணன்னுவமென்பதிமுக்கு

ஆற்றின்வருந் தாவருத்தம்பலர் நின்று
போற்றினும்பொத்துப்படும்

நன்றாற்றலுள்ளந் தவறண்டவரவர்
பண்பறிந்தாற்றுக்கடை





* 6 *

* 6 *

* 6 *

கள்ளாதவண்ணிச் செயல்வேண்டுந்தம்மொடு
கொள்ளாதகொள்ளாதுலகு * ३ * ஆசாங்க

அகிலாத ஹரிந்திருந்துமதிலை வாதி /
ஒய்த்து என்னி சூற்றியே நன்றான்தோ

(சமீ) சுயாம் அதி. வலியறிதல்.

வினைவலியுந்தன்வலியுமாற்றுன்வலியுந்
துணைவலியுந்துக்கிச் செயல்

* க * ஓலிவதறிவதறிந்துதன்கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாததில்

* உ * உடைத்தம்வலியறியாறுக்கத்தினாக்கி
யிடைக்கண்முரிந்தார்பலர்

* ர * அமைந்தாங்கொழுகானளவறியான்றன்னை
வியற்தான்விரைந்துகெடும்

* ஈ * பில்பெப்சாகாமுச்சிறமப்பண்டஞ்
சாலமிகுத்துட்பெயின்

* ஏ * நூனிக்கொம்போற்னூரஃதிறந்தாக்கி/
நூயிர்க்கிறதியாகிவிடும்

* ஈ * ஆற்றினளவறிந்தீக்குதுபொருள்
போற்றிவழங்குதெறி

* ஏ *

ஆகாறளவிட்டிதாயினுங்கேழல்லைப்/
போகாறகலாக்கணட

* ஏ *

அளவறிந் துவாழாதான்வாழ்ச்சிகைபுளபோல
வில்லாகித்தோன்றுக்கெடும்

* ஏ *

உளவரை தூக்காத வொப்புாவாண்மை
வளவரை வல்லிக்கெடும்

* * * ஆசா அலி.

விழங்கி விரிவு போட அதே நோய்டே மீல்
நிதிச் சிற்பிகளை விட்டு விடுவதைப் போய்வொழுப்பு

சமிக்க அதி. காலமறிதல்.

(

சமிக்க)

பகல்வெல் லுங்கங்கையெக்காச்சைக்குப்பிகல்வெல் லும்
வேந்தர்ச்சுவேண்டும்பொடுது

* க *

பருவத்தோடொட்ட வொழுக்கிறுவினைத்
தீராமையார்ச்சுங்கியிறு.

அருவினையென்பவுள் வோந்ருவியாற்
காலமறிந்து செயின்.

ஞாலங்கருதினுவ்வைக்கூடுங்காலங்
கருதியிடத்தாற்செயின்.

காலங்கருதியிருப்பர்கலங்காது
ஞாலங்கருதுபவர்.

ஊக்கமுடையாலெழிக்கம்பொருத்தர்
தாக்கற்குப்பேருந்தயைத்து.

* ஏ *

* ந *
* ச *
* ற *
* க *

பொள்ளேனவாங்கேபுறம்வோர்நாலம்பார்த்
துள்வேர்ப்பொள்ளியவர்.

* ஏ *

செறுநரைக்காணிற்சுமக்கவிறுவரை
காணிற்கிழ்ச்காந்தலே.

* அ *

செப்தற்கரியதியைற் தக்காற்றநிலையே
செப்தற்கரியசெயல்.

* கு *

கொக்கொக்கூம்பும்பருவத்துமற்றதன்
குத்தொக்கசீர்த்தவிடத்து * ர * ஆ சாக்கி

புதுபுற்றுத்துடுமோ (ஓல)மூன்று மூட்டு
முபோன்னாட்டுத்துள்ளும்பூர்ணம்

(இல) குமிம் அதி. இடனநிதல்

தொடங்கற்கவல்வினைபுமெள்ளற்கழுத்து
மிடங்கண்டபின்னல்லது.

* க *

முரிங்சேர்ந்தமொப்பினவர்க்குழர்ங்சேர்ந்தா
மாக்கம்பலவுட் தரும்

*

க *

ஆற்றிருமாற்றியடுபவிடனதிந்து
போற்றுர்கட்டபோற்றிச்செயின்.

* ர *

ஏண்ணியாரொண்ணமிழப்பரிடனதிந்து
நுண்ணியார்துண்ணிச்செயின்.

* ஈ *

நடும்புனலுள்வெல்லுமுதலைப்படும்புனவி
லீக்கினதனைப்பிற.

* ர *

கடலோடாகால்வனெடுந்தேர்கடலோடு
நாவாயுமோடாநிலத்து.

* ஈ *

அஞ்சாம்பல்லாற் றணவேண்டால் வருஞ்சாமை
யண்ணியிடத்தாற் செயின்.

* ஏ *

சிறப்படயான் செல்விடஞ்சேரி அறப்படயா
ஊக்கமழிந்துவிடும்.

* ஓ *

சிறைநலனுஞ்சிருமிலரானினுமாற் த
ருக்கத்தோடோட்டலாகி து.

* சு *

காலாழிகளரினரியும் தண்ண ஞ்சா
வேலாண்முகத்தனவிறு.

* * * சூ. பொ.

நடவடிக்கைகளைச் சும் உரிமையினரை
ஏதும் கடல்வித்தியை விடுவதில்லை

கிரிகம். அதி. தெரிந்துதெளிதல்.

ஶாராம்பொருளின்பழுப்புமிகுச்சநான்கின்.
திறந்துதெரிந்துதேறப்படும்.

குடிப்பிரந்துகுற்றத்தினீங்கி வடுப்பரிய
நானுகடயான்கட்டேதெளிவு.

அரியகற்றுச்சற்றுரீகண்ணுந்தெரியுங்கா
வின்மையரிதேவளிறு.

குணஞ்சீக்குற்றமுதாடியவற்றுண்

பிகைநாடு மிக்க கொள்வு.

(இடை)

* க *

* ஏ *

* ர *

* ஈ *

பெருமைக்கு மேனக்சிறுமைக்கு ந் தத்தங்
கருமை மெட்டைளாக்கல்.

* ர *

அறிஞனாட்டுத் தூதலோம்புக் மற்றவர்
பற்றிக்காண்டுபழி.

* ர *

காதன்மைகந் தாவறிவறியார்த் தேறுதல்
பேதமையெல்லாந் தரும்.

* - ஏ *

தோன்பிறனைத் தளிந்தான் வழிமுறை
தோவிடும்பைதரும்

* - அ *

தேற்கயாணாயுந் தோதுதேர்ந்தபிற்
சேறுகதேறும்பொருள்.

* - க *

தோன்றெனிவந் தளிந்தான் கணையுறவுந்
தோவிடும்பைதரும்.

* - ஒ * ஆ. இாயி.

(சிரை) குமிலம் அடி.
தெரிந் துவினையாடல்.

நன்மையுர் தீமையுறாடி நலம்புரிந்த
தன்மையானான்ப்படும்.

* - க *

வரீரிபெருக்கிவளம்படுத்துத்தறவை
யாராய்வான்செய்தலினே.

* உ *

அன்பறிவுதேற்றமவாவின்மையிந்தான்கு
நன்குடையான்கட்டேதளிவு.

* ஈ *

வினாவகையாற்றேறியத்தன்னும் வினாவகையான்
வேறுசூழாற்றப்பலர்.

* ஈ * அறிடதாற்றிச்செப்திற்பாற்கவ்வால்
வினாதான் கிறந்தாணன்றேவெற்பாற்றன்று.

* ஏ *

செய்வானைநாடுவினைநாடுக் காலத்தோ
டெய்தவனர்ந் துசெபல்.

* ஏ *

இதனையிதனுவன்முடிக்குமென்றாய்ந்
ததனையவன்கண்விடல்.

* ஏ *

வினாக்குரிமைநாடுபயின்றை யவனை
பதற்குரிப்புக்க்செயல்

* ஏ *

வினைக்கண்வினையுடையான்கேண்மைவோக
நினைப்பானைநீங்குந்திரு.

* கு *

நாடோறநாடுகமன்னன் வினைசெய்வான்
கோடாமைகோடாதுலகு. * ய *

ஆ. இராமி.

வெங்க அதி சுந்தர்தழால்.
(இராம)

பற்றிர்கண்ணுப்பழையம்பாராட்டுதல்
சுந்தத்தார்கண்ணேயுள.

* கு *

விருப்பரூச்சுறமிகயயினருப்பரூ
வாக்கம்பலவுந்தரும்.

* எ * அளவளாவில்லாதான்வாழிக்கைகளுளவளாக
கோடின்றிநீர்திறைற்தற்று

* *

சுந்தரத்தார் சுந்தரப்படவொழுகல்லைவுந்தான்
பெற்றத்தார் பெற்றபயன்.

* *

கொடுத்தாலுமின் சொல்லுமாத் தினடுக்கிய

சுந்தரத்தார் சுந்தரப்படும்

* *

பெருங்கொடையான் பேணுன் வெளுவியவனின்
மருங்குக்டபார்மாநிலைத்தல்.

* *

காக்ககாவாக்காந் துண்ணுமாக்கமு
மன்னநீரார்க்கேயன்.

* *

பொதுநோக்கான் வேங் தன்வரிசையாநோக் கி
னதுநோக்கிவாழ்வார்ப்பலர்.

* அ *

தமராகித்தற்றுறந்தார்சுற்றமமராகமைச்.

காரணமின்றிவரும்.

* கு *

உழைப்பிரிந்துகாரணத்தின்வந்தானேவந்த
விழைத்திருத்தண்ணிக்கொள்ள. * ஏ * ஆ டாக்டர்.

(இலா) இலாம் அஜி. போச்சாவாகம.

இறந்தவெகுளியிற்றிதேசிறந்த
ஏவகைமடிடிச்சியிழ் சோவு.

* கு *

போச்சாப்புக்கொல்லுடிபுகழூயற்றின
நிச்சநிரப்புக்கோல்ருங்கு.

* உ *

போச்சாப்பார்க்கிள்ளீடுகட்டுமையதுவுக்கு

தெப்பா தேவோர்க்குர் துணிவு.

* ர * *

அச்சமுடையார்க்கரணில்லையாத்தில்லைப்
பொச்சாப்புடையார்க்குறல் ரு.

* ஈ *

முன் மூறக்காலாதிமுட்கியான் றன்பிழை
வின்னாறிரக்கிவிடும்.

* டி *

இமுக்காலமயார்மாட்டுமென் றம்வழுக்காலம
வாயினதுவோப்பதில்.

* ஈ *

அரியவென்றுகாதவில்லைப்பொச்சாவாத்
குவியார்போற்றிச்செயின்.

* ஏ *

புகழ்த்தலவோற்றிச்செய்வேண்டுஞ்செய்யா
திகழ்த்தாக்கேழுமையுமில்.

* அ *

இத்திசியிர்கெட்டாணாயுள்ஞகதாந்தம்
மகிழ்ச்சியின்மைத் தறம்போற்று.

* கு *

உள்ளியதய்தலெளிதுமன்மற்றுந்தா
அவள்ளியதுள்ளப்பெறின். * ர *

ஆ... ராமி

குறிமே் அதி செங்கோண்மை.
(
நுநு)

ஓர்ந்துகண்ணோடாதிறைபுரிந்தியார்மாட்டுத்
தேர்ந்துசெய்வஃதேமுறை

* கு *

வாக்கேக்கிவாழுமாகெல்லாமன்னவன்
தோக்கேக்கிவாழுங்குடி.

அந்தணர்நூர் குடறத்திட்குமாதியா
நின்றதுமன்றவன் கேவல்.

குடிதழீஇட்கோவேசுமாநிலமன்ன
னடிதழீஇதிர்குமுலகு.

இயல்டனிடே வேசுமன்னவள்ட
பெயலும்வீரயுருத்தோக்கு.

米 例 米

米 例 米

米 例 米



வேலன் துவேங் நிதருவதுமன்னவன்

கோதுஷங்கோடாதெனின்.

* ஈ *

இறைகாக்கும்கவப்பக்கமல்லாமவனை
முறைகாக்குமுட்டாச்செயின்

* ஈ *

உண்பதத்தாலேனாமுறைசெய்யாமன்னவன்
றண்பதத்தாற்றுக்கேடும்.

* ஈ *

குழிபுறவிகாத்தோம்பிக்குறிறங்கதழிதலி
வடிவன்றுவேந்தன்றெழுழில்.

* ஈ *

கொலையிருக்காது என்றால் தலைப்பங்களும்
களைக்ட்டத்தில்லைதேர். * உ * ஆ ராட்சி.

(இயங்) கிரிஸ்ட் அதி. கொடுக்கோண்மை.

கொலைமேர் கொண்டாரிட்டீ

காட்டேயலைமேற்கொண்
டல்லைவசெப்பதாழுகும்வேந்து.

* க *

யேலாடுதின்றுவிவென்றதுபோலும்
கோலாடுதின்றுவிரவு

* உ * டாடூதாறாடமுறைசெப்யாமன்னவ
ஞடூதாறாடுகள்து.

* ஈ *

குமுங்குடியுமொருங்கிழக்குங்கோல்கோடிக்
குழாதுசெப்யுமரசு.

* * *

அல்லறப்பட்டார்தாதமுதன்னீர்க் கூ
செல்வதிரத்தேப்பகுப்பவட.

* ஏ *

மனினர்க்குமன் அதர்சேங்கோள்கையங்கின்றன்
மல் ஒராமன்னர்க்கொளி. *

* *

துளியின்கைமாலத்திர்க்கர்த்துவேந்த
வளியின்கைமாலமுயர்க்கு.

* ஏ *

இன்கைமயினின்னுதுட்டுமைமுகறசெப்பா
மன்னவள் கோற்கீழ்ப்பதன்.

* அ *

முறைகோடிமன்னவன் செய்யினுறைகோடி

பெயால்லாதுவான்பீபேயல்.

* க *

ஆபயன்குன் ருமருதொழிலோர் நான்முறப்பர்
ஏவவன்காலூடுவெண்ண். * ம *

குக்கு

குமெம் அதி வெருவர்தசெய்யம.

(மீன)

தக்காங்குராடித்தலைச்செல்லாவன்னுடி தா
லோத்தாங்கொதுப்பதுவேஃ அ

* க * கடிதோச்சிமல்வெறிக்கெடிதாக்க
நீங்காமமேண்டுவர்.

* உ *

வெருவி தசெய்தொழுகுப் பெங்கோலனுயி
கெருவந் தமோலஸுக்கெடும்.

* ரு *

இறைகடிபணன் றகாக்குமின்னுச்சொல்வேந் த
அறைக்டீக்யால்லைக்கெடும்.

* ஸ *

அருஞ்செப்பியின்னுமுத்தரன் பெருஞ்செல்வம்
பேள்பிகண்டன்ன துடைத்து.

* ரு *

கடுஞ்சொல்லன்கண்ணிலனுயினெடுஞ்செல்வ
தீழன்றியாங்கேகெடும்.

* ஸ *

குருமாழியுங்கதயிகந்ததண்டமும் வேற்ற
னுமூண்டேய்க்குமரம்.

* ஏ *

இனத்தாற்றியண்ணுதவேற்றன்சினத்தாற்றிக்
சீரிட்சிருகுந்திரு.

* அ *

செருவந்தபோற்றிற்கிரைசெய்யாவேற்றன்
வெருவந்துவெய்துகெடும்

* கு *

கல்லார்ப்பிணிக்ஞங்கநேங்கோலதுவல்ல
தில்லைநிலக்ஞப்பொறை.

* ம * ஆ இரண்டி.

(இரண்டி) கும்ஹம் அதி. கண்ணேட்டம்.

கண்ணேட்டமென்னுங்கழிபெருங்காரிகை
யுனிமையானுண்டிவல்லகு.

* க *

கூன்றேந்தடி துவள்ளுவகிபலங்கிலா
ருண்டமதிவுக்குப்பொறை.

* உ *

பக்ஸியன் ரூட்டர்ட் கிளையபின் ரேந்தகன் ஜென் கூங்
தக்ஸலேந்தடமின்ஷாதகன். * ஈ

*

உள்போக்கு முகத்திதெவன் சேப்யுமளவினுற்
கன்கேந்தடமின்ஷாதகன்

* ஈ *

கண்ணிட்ட கணிதவங்களை கேந்தடமின்கிள் ரேந்
புக்ஸியன் ஜென் பெரிட்.

• * மன்கேந்தைப்பிதமரத்தையர்களைக் கே
* ஈ * டிலையர் தகன்கேந்தாதவர்.

* கு *

கண்ணேட்டமில்லாவர்கண்ணிலர்கண்ணூட்டயார்:
கண்ணேட்டமில்லாமதுமில்.

* கு *

கருமஞ்சிலதயாமற்கண்ணேடவல்லார்க்
குரமயதுடைத்திவ்வலகு.

* கு *

ஒருத்தார்த்தாம்பண்பினர்கண்ணூப்புகண்ணேழப்
போதுதை, திருப்பண்பேதலை.

* கு *

பேயக்கண்டுருசண்டமைவர்தூத்தக்க
நாகரிகம்வேண்டுபவர்.

* ம * ஆ ஸூதி.

நியகம் அதி. ஓர்ரூடல்.

(நியக

ஒர்த்தமுனாசான்றநாலுமிகவயிள்ளுந்
தெற்றென்கமன்னவன்கண்

* கு *

ஏவ்வார்க்குமெல்லாறிகழிபவையென்றான் தும்
வல்லறிதல்யேந்தன் ரூபிழ

* உ *

ஞந்தினுலோந்திப்பொருட்டெரியாமன்னவன்
கொந்தங்கொளக்கிடந்ததில்

* ஈ * வினசெய்வார்தஞ்சுந்தம்வேண்டாதாளன்
ருங் கணவரையுமராய்வதோற்று

* ஈ *

கடாஅவருவோடுகண்ணஞ்சாதியாண்டு
முகாஅமயவல்லதேயொந்து

* ஏ *

துற ந்தார்படிவத்தராசியிறந்தாராய்ந்
தென் செயினுஞ்சோர்விலதேந்து

* ஏ *

மகறந்தவைகேட்கவற்றுகியறிந்தவை
யைய்பாடில்லதேயொந்து

* ஏ *

நீர்வெறுறந்தித்தன்றெபாருவனயும்தூமோ
ரௌத்தினுலோத்திக்கொள்ள

* அ *

நீர்வெற்றுணராமையாள்கவுடன்மூவர்
சொந்வெறுக்கதேறப்படும்

* கு *

சிறப்பறியவொற்றின்கட்செபியற்கசெபியற்
புறப்படுத்தானுகுமறை

* ஏ *

ஒட்டுரக்கடி.

(சும்) கூடிம் அதி ஊக்கருடைமை,
உடையரோனப்படுவதுக்கமல்தில்லா
ருடையதுடையரோமர்து

* கு *

உள்ளமூடைமையுடைமைபொருஞ்சுடைமை
நில்லாதுநீங்கிலிடும்

* உ *

ஆக்கமிழு^க தேவென்றல்ளாவாருக்க
மோருவந்தங்கைத்துடையார்

ஆக்கமதர்வினுப்செல்லுமசைவிலா
ஞக்கமுடையா அழை

வெள்ளத்தனையமலர்நீட்டமாந்தர்தம்
முள்ளத்தனையதுயர்வு

உள்ளுவதெல்லாமுயர்வள்ளன்மத்ர
தள்ளி ஒந்தள்ளாகுமநீர்த்து





“சிதைவிடத்தோல்காருவோபுகுதயம்பிற்
பட்டுப்பானே ருக்ஞிரு

* ஏ *

உள்ளபிலாதவளொப்பாருவதத்து
உள்ளிடமேன் துறீசெருக்கு

* அ. * பரிபதுகர்க்கோட்டதாயினும்பாளை
வெளுஉம்புவிதாக்குறியின்

* கு *

ஊமாருவற்குள்ளவறுக்கையஃதில்லார்
மாமக்காதலேவேறு *

ய

* ஆகம.

(எயிகம் அதி. மடியின்மை

கூடிக)

குடியென்னுக்குன்றுவிளக்கமடியென்னு
மாசுரமாய்த் தகெடும்.

மடியைமடியாவொழுகல்குடியை
* கு * குடியாகவேண்டுபவர்.

* உ *

மடிமடிக்கொண்டொழுகும்பேதபிற்கு

குடிமதியுந்தன்னி இருபூற்று.

* ர * குடிமதி தலை நம் பெருகுமதித்து
மாண்டவுருந்திலவர்க்கு.

* கு * தேவி கிழவீ மாடு தயினுண் குங்
கெட்டீ நார்வாமதிகவன்.

* சி * பாட்டுக்காடா

ார்ப்பந்தமைத் தூண் இருமதியுடையார்
மாண்பயனே ப்தலரிது.

* சு *

இடிபுரிந்துதெள்ளுஞ்சொந்தேப்பமதிபுரிந்து
மாண்டவுருந்திலவர்.

* ஏ *

மதிமைகுடிமைக்கட்டங்கிற்றன் கணன் ளர்க்
கடிமைபுகுத்திலிடும்.

* ஏ * குடியாண்மையுள்வற்தகுற்றமொருவன்
மதியாண்மைமாற்றக்கெடும்.

க கூ *

மடியிலாமன்னவனெய்துமடியளந்தான்
ஆயதெல்லாமொருங்கு. * ஏ *

ஆட சுாயி. (சுயில்) சுயிலும் அதி.
ஆள்வினையுடைமை.

அருகமடியுடைத்தென்றசாவாமைவேண்டும்
பேருமைமுயற்சிதரும்.

* க *

வீணக்கன்வினாச்செட்டோம்பல்வினைக்குறை
தீர்த்தாரித்தீர்த்தன்றுலகு

* ஏ *

நாளாண்மையென் னுந் தகைகுமக்கட்டங்கிற்றே
வேளாண்மையென் னுள்செருக்கு:

* ஏ *

தாளாண்மையில்லாதான் வேளாண்மைபேழ்கை
வரளாண்மைபோலக்கெடும்.

* கு *

இன்பம்விழூயாண்வினைவிழுவான்றன் கேளிர்
துன்பந்துடைத்துன்றுந் துன்

* டு *

முயற்சித்திருவினையாக்குமுயற்றின்மை
யின்மைபுருத்திவிடும்.

* கு *

மாடியுளாண்மாமுகஷ் யென்பமாடியிலான்
ரூளுளாடாமாயினுள்.

* ஏ *

போதியின்மையார்க்கும்பழியன்றறிவுறிந்
தான்வினையின்மைபழி.

தெப்வத்தானுகாதனி ஒமுயற்சிதன்
மெப்வருத்தங்கவிதரும்

* அ *

* கு *

ஊழுயுமுப்பக்கங்காண்பருவைவின்றித்
தாழாதுஞ்சுபவர்.

* டு *

கூடிங்கும் அதி. இடுக்கண்ணழியாமை. (கூடிங்கு)

இடுக்கண்வருங்கானஞ்சுகவதனை
யடுத்தார்வதஃதொப்பதில்.

வெள்ளத்தனையவிடும்பையறிவுடையா
அள்ளத்தி அள்ளக்கெடும்.

இடும்பைக்கிடும்பைப்படுப்பரிடும்பைக்
கிடும்பைப்படாதுவர்.

மடுத்தவாயல்லாம்பகடன்னானுற்ற
விடுக்கணிடர்ப்பாடுடைத்து.

ஏடுக்கிவரி னுமழிவிலானுற்ற
விடுக்கணிடுக்கட்டும்.

அந்தமேன்றல்லத்திடுபவோபெந்தநேமன்
கோம்புதமேந்தருதவர்.

* ஈ *

இலக்கமுடம்பிடுமீபைக்கென் ருகவக்கத்தைக்
கையாரூர்க்கொள்ளாதாமேல்.

* ஏ *

இன்பம் விழையானிடுமீபையியல்பென்பான்
· ருன்பமுறுதவிலன்.

* ஆ *

இன்பத்துவின்பம் விழையாதான் ருன்பத்துட்
உன்பமுறுதவிலன்.

* ஈ *

இன்னுமையின்பமெனக்கொளினுகுந்தன்
கென்னர்விழையுஞ்சிறப்பு. * ஏ *

ஆ ஈராக்கி.

அாசியன்முற்றிற்தமுற்றும்.

* க *

* உ *

* ர *
* ஷ *
* டி *

(சுடிசா) சுடிசாம் தெ. அகமச்சியல்.

அ வை ம் ச் சு.

அவியுங்காலமுற்குசேப்பகயுற்கெய்யு
மருவினையுடாண்டதமைச்சு.

* க *

வணக வீரகாதி தலைகந்றநிதலாள்வினையோ
டைதுடன்டாண்டதமைச்சு.

* உ * பிரித்தலும்பேணிக்கொள்ளும்பிரித்தார்பி
பொருத்தத்துப்பேணலதமைச்சு.

* க *

தெரிதலும் தேர்ந்து செயலுமாகுதலையாக
சொல்ல வீழ்வுவில்லையாக்க.

* ச *

அறணற்றதான்றமைந்த சொல்லானெஞ்சூன் ருத்
திரணற்றதான்றோச்சித்துனை.

* ஞ *

மதிதுப்பறுலோடிடயார்க்கதிதுப்பம்
யாவளமுவ் ணிட் பலவ.

* சு *

செய்யையறித்துக்கைத் தமுலகத்
தியர்க்கையறிதுசெயல்.

* ஏ *

. அத்தொன்றியானனி னுழுறுதி
புதூயிருத்தான்கூறல்கடன்.

* அ *

பழுதென்னும் திரியிற்பக்கத்துட்டெவ்வோ
நோய்துகொடியுறும்.

முறைப்படச்சூழ்த்துமுடிவிலவேசெய்வர்
திறப்பாடிலாஅதவர். * ம *

* கு *

ஆட சுாசயி
சுயமே அதி, சொல்வன்னம்.

(அம்து)

நாநலமென்னுநலாட்டுமையந்தலம்
யாநலத்துள்ள நூட்டமன்று.

* க * ஆக்கமுப்பேடுமதனுவருதலாற்
காத்தோம்பல்சொல்வின்கட்சோர்வு.

* ம *

கேட்டார்ப்பிணிக்குந்தகையவாப்பீகேளாரும்
வேட்பமொழிவதாஞ்சொல்.

* க * திறனறிந்துசொல்லுகசொல்லியற னும்
பொருளுமதனினுடங்கில்.

* க *

சொல்லுகிறோமல்லைப்பிரதோர்சொல்சொல்லை
வேலுஞ்சொவின்மையறிந்து.

* ஏ * வேடபத்தாஞ்சொல்லிப்பிர
ர்சொற்பயன்கோடன் மாட்சியின்மாசற்றுரிஞ்சோன்.

* ஏ *

சொல்லுவல்லன்சோர்விள்ளஞ்சொனவனை
யிகல்வெல்லல்யார்க்குமர்து.

* ஏ *

விகாந்துதொழில்கேட்குளாலநிரந்தினிது
சொல்லுதல்வல்லார்ப்பெற்றன்.

* ஏ *

பலசொல்லக்காமுறுவர்மன்றமாசற்ற
சிலசொல்லறேந்ற்றுதவர்.

* ஏ *

இணரும்த்துநாருமலரனையர்கற்ற
துணரவிரித்துகொயாதார்.

* ஏ *. ஆ. காட்டி. (சுடிசு) சுடிசும்

அதி. வினைத்தூய்மை. குளைநலமாக்கற்றாறும்
வினைநலம்

வேண்டியவெள்ளாந்தரும்.

* க *

கண்டுமொருவதல்வேண்டும்புதெழாடு
நன்றிபபவாவினை.

* க *

ஒழிதல்வேண்டுமொளிமாட்டுக்குஞ்செய்வினை
யாஹுமென்றுமவர்.

இடுக்கட்டபடிலுமினிபற்தசெய்யார்.

* க *

நடுக்கற்றகாட்சிபவர்.

* க * ஸ்ரீரங்கிரங்குவசெய்யந்தசெய்வானேன்
மத்தியன்செய்யாமைநன்று:

* க * ஈன்றுள்பதிதான்பாலுயினுஞ்செய்யந்த
சாவ்ரேஸ்ரூபழிக்கும்வினை.

* க *

பழிமலைந்தெய்தியவாக்கத்திற்கான்ரேர்
கழிந்தக்குவேதலை.

* க * ஏற்கதடிதோரார்செய்தார்க்கவைதா

முத்தொலும்பீணாதரும்.

* அ *

அழக்கொண்டவெல்லாமழுப்போமிழுப்பினும்
பிறப்பக்குநற்பாலவை.

* கு *

சலத்தாற்பொருள்செய்தேமார்த்தல்பசுமட்
கலத்துவனீர்பெய்திரியற்று. * ய * ஆகாஶம்.

குரிசம் அதி. வினாத்திட்டப்பம்
(சுயின)

வினாத்திட்டமென்பதொருவன்மனத்திட்டப்
மற்றைப்பவெல்லாம்பிற

* க *

ஊரூரான்றுவினால்காமமயிவ்விள்ளி
ஞாறன்பாய்ந்தவர்கோள்

* உ *

கடைக்கொட்டகச்செய்தக்கதாண்மையிடக்கொட்கி
னேற்றுவிழுமத்தரும் *

ஈ *

சொல்லுதல்யாரிக்குமெளியவரியவராகு
சொல்வியவன்னாகுசெயல்

* ஈ *

வீறைப்பிலிமாண்டார்வீனைத்திட்பம்வேந்தன்க
ஞாறைப்பியுள்ளப்படும்

* ஞ * ஏன்னியவை

ண்ணிபாங்கெய்துபவன்னியார்
திண்ணியராகப்பெறின்.

* ஞ *

உருவகண்டெள்ளாமைவேணுமுருள்பெருந்தேர்க்
கச்சாணியன்னாருடைத்து. *

எ *

கலங்காதுகண்டவினைக்கட்டுளங்காது
தூக்கங்கடிந்துசேயல்.

* அ *

துன்பமுறவரினுருஞ்செப்பதுணிவாற்றி
யின்பம்பயக்கும்வினை,

* ஈ *

எனைத்திட்டபமெப்பியீகன்னும்வினைத்திட்டபம்
வேண்டானாவேண்டாதுலரு. ய ஆ

காளி (குடிஅ) குடிதும் அதி.

வினைசெயல்வகை.

குத்திசிமுடிவதுணிவெய்தலத்துணிவு
தாழ்ச்சியுட்டங்குதற்கு

* க * தூங்குததுவகிச்செயற்பாலதுங்கட்டக
தாங்காதுசெப்பியும்வினை

* ஏ *

ஒல்லும்வாயெல்லாம்வினைநன்றேயோல்லாக்காற்
செல்லும்வாய்நோட்கிச்செயல்

* ஏ *

வினைபகுப்பென்றிராண்டி னெச்சநினையுங்காற் ,
தீபேசுசம்போலத்தெறும்

* ஈ *

பொருள்கருவிகாலம்வினையிட ஞேடத்து
மிருங்காலென்னிச்செயல்

* ஏ *

முடிவுமிடையுறுமுறிறியாக்கெப்பதும்
• படிபயனும்பார்த்துச்செயல்.

* ஏ *

செய்வினைசெய்வாண்செயன்முறையப்பவினை
யுள்ளநிவானுள்ளக்காளல்.

வினையாண்வினையாக்கிக்கோடனைக்குள்
* ஏ * யானையால்யானையா த்தற்று.

நட்டார்க்குநல்லசெயலின் விரைந்ததே
* ஏ * பொட்டாகாயொட்டிக்கொளல்.

* கு *

உறைசிறியாருண்ணுப்புக்கலஞ்சிக்குறைபெறிற்
கொள்வர்பெரியார்ப்பணிந்து. * ய * சீல சுராதி.

சுயிகம் அதி. தூது. (சுயிக)

அன்புடைமையான்றகுடிப்பிறத்தவுவேந்தவாம்
பண்புடைமைதூதுநாப்பான்பண்டு.

* க * அன்பறிவாராய்ந்

தசோல்வன்மைதூதுநாப்பார்க்

கின்றியமையாதலுள்ளு.

* ஏ *

நாலாருணுவல்லானுக்குதல்வேலாருள்
வென்றிவினையுணாப்பான்பண்டு.

* கு *

அறிவுகுவாராய்ந்தகல்வியிம்முன்றின்
சேறிவுடையான்சேல்கவினேக்கு.

* ஏ *

தொக்கோல்வித்துவாதநீக்கிநக்கோல்வி
நன்றிபயப்பதாந்துது.

* அ *

கற்றுக்கண்ணஞ்சான்செலச்சொல்விக்காலத்தாற்
ரக்கதறிவதாந்துது.

கடனறிந்துகாலங்கருதியிடனறிந்
தெண்ணியுரைப்பான்றலே.

* கு *

* ஏ *

தூய்மைதுணைமதுணிவுடைமையிழ்மூன்றின்
வரய்குமவழியுரைப்பான்பண்பு. * அ *

விடுமாற்றம்வேந்தர்க்குரைப்பான்விடுமாற்றம்
வாய்சோராவன்கணவன்.

* கு *

இறதிபயப்பினுமெஞ்சாதிறைவற்
குறதிபயப்பதாந்துது. * ஏ * ஆகு சாகும்.

(எம்) எம் அதி.

மன்னைச்சேர்ந்தொழுகல்.

ஆகலாதனுகாதுதீக்காய்வார்போல்க
விகல்வேத்தர்ச்சேர்ந்தொழுகுவார்.

* க * மன்னர்விழூபுவிழூபாமமமன்னரான்
மன்னியவாக்கற்றரும்,

* உ * போற்றினரியவைபோற்றல்கடுத்தபின்
நேற்றுதல்யார்ச்சுமரிது.

* க *

செவிச்சொல்லுஞ்சேர்ந்தநகையுமவித்தொழுக
லாங்றபெரியாரத்து.

* க *

ஷ்ப்பொருளுமோரார்தொடரார்மற்றப்பொருளை
விட்டகார்கேட்கமறை.

குறிப்பறிந்துகாலங்கருதிவெறுப்பில

* க * வேண்டுபேட்பச்சௌலல்

* ஈ *

வேட்பன் சொல்லிவினையில் வெள்ளுான் றுப்
கேட்பி நுன்சொல்லாவிடல்.

* ஏ *

இனையரினமுறையொன்றிகழார்த்தின்ற
வொளியொடூதூகப்படும்

* அ *

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கெற்றகாட்சியவர்.

* கூ *

பழைய மெனக்கருதிப்பண்பல்லசெய்யுங்
கெழுத்தைக்கைமகேடுதரும்.

* ஒ *

கூ என

எமிகம் அதி. குறிப்பறிதல்.

(எமிக)

கூருமைநோக்கிக்குறிப்பறிவானென்று
மாருநீர்வையக்கணி.

* க * ஜப்படா அதகதீத துணர்வானைத்
தெ மீவத்தொடோப்பக்கொளல்.

* உ *

குறிப்பிட்குறிப்புணர்வானாயுறுப்பினுள்
யாதுகொடுத்துக்கொளல்.

* ந *

குறித்த துக்கரைமக்கொள்வாராடேன
யுறுப்போரணையரால்வேறு.

* ச *

குறிப்பிட்குறிப்புணர்வாயினுறுப்பினு
ளன்னபயத்தவேசகண்.

* ஞ *

அடித்ததுகாட்டும்பளிங்குபோனெஞ்சும்
கடித்தது கா ட்டுமுக ம்

* ச *

முகத்தின்முதிர்குறைற்றத்துண்டேவவப்பினும்
காயினுந்தான்முந் துறம்.

* எ * முகநோக்கிதிற்கவ்கமயுமகநோக்கி
யுற்ற துணர்வார்ப்பெறின்.

* அ *

பகைமயுங்கேண்ணமயுங்கண் ஊராக்குங்கண்ணின்
வகைமயுணர்வார்ப்பெறின். * க

*

துண்ணியமென்பாரளக்குங்கோல்கானுங்காற்
கண்ணல்லதில்லைபிற. * டி *

இட ஏறி.

(எமில) எமிலம் அதி. அவையறிதல்.

அவையறிந்தாராப்பிந் துசொல்லுகசொல்லின்
கீருகையறிந்ததுயிமையவர்.

* க *

ஆடடதெரிந்துநன்குணர்ந் துசொல்லுகசொல்லி
ஞடடதெரிந்தநன்மையவர்

* உ *

அவையறியார்சொல்லன் மேற்கொள்பவர்சொல்லின்

வகையறியார்வல்லது உமில்

* ஈ *

ஒளியார்முன் தென்னியராதல்வளியார்முன்
வான்சதவண்ணங்கொளல்.

நன்றென்றவற்றுள்ளதன்றே முதுவருண்
முந் ஆகிளவாச்செறிவு.

ஆர்நினிலைதளர்ந்தர்ந்தேவியன்புல
* இ * மேற்றுணர்வார்முன்னரிமுக்கு.

கந்தறி ந்தார்கல்விவிளக்கு கூக்கட்டறச்
* ஈ * சொந்தெரிதல்வல்லாகத்து.

* ஏ *

உணர்வதுடையார்முட்சொல்லல்வளர்வதன்
பாத்தியுணீர்சொரிந்தற்று.

* அ *

புல்லவையுட்பொச்சாந் துஞ்சொல்லற்கநல்லவையு
ணன்றுசெலச்சொல்லுவார்.

அங்கணத் துஞ்சுகவமிழ்தற்றுற்றங்கணத் த
கூ * ரல்லார்முட்கோட்டுகொள். * உ *

ஆட எாலி.

எமிநம் அதி. அவையஞ்சானம்.

(எமிந்) வகையறந்

குவல்லவைவாய்சேரார்சொல்லின்

ரூகையறந்ததுய்ஸமயவர்.

* த *

கற்றுருட்கற்றுரொனப்படுவர்கட்டுரீர்முட்
கற்றசெலச்சொல்லுவார்.

* உ * பகையகத் துச்சாவாரோளியரிய
ரவையகத் தஞ்சாதவர்.

* ஈ *

தற்றுர்முட்டூற்றுசெலச்சொல்வித்தாங்க்கற்ற
மிக்காருண்மிக்ககொள்.

* ஈ *

ஆந்றினளவறிந்துகற்கவவையஞ்சா
மாத்திரங்கொடுத்தந்பொருட்டு.

* ஏ *

வாளைடென்வன்கண்ணால்லார்க்குநுலோடை
அண்ணவையஞ்சபவர்க்கு.

* ஈ *

பகயகத்துப்பேஷகபோள்வாளவையகத்
தஞ்சமவன்கற்றநால்

* ஏ *

பல்வைகற்றும்பயமிலோநல்லவையு
ணன்குசெலச்சொல்லாதார்.

* அ *

கல்லாதவரிற்கடையென்பகற்றறிந்து
நல்லாரவையள்ளுக்கார்.

* கூ *.

உள்ளேனினுமில்லாரோட்டாப்பர்களன்றுகிட்ட
கற்றசெலச்சொல்லாதார். * ஏ * ஆட எங்கம்.

அமைச்சியன்முற்றிற்குறுற்றும்.

(எய்க) எழகம் அதி. அங்கவியல்.

ந ட ட.

தள்ளாவினையுருந்த க்காருந் த ராட் விலாச்

செல்வருள்சேர்வதுநாடு

* கூ *

பெரும்பொருளாற்பெட்டக்கதாகியருங்கேட்டா
லாற்றவினைவதுநாடு.

* உ *

பொறையொருங்குமேல்வருங்காற்றிருங்கியிரைவற்
கிழையொருங்குநேர்வதுநாடு. *

ஞ *

உறுபுசியுமோவாப்பிணியுஞ்செறுபக்கடுஞ்
சோநியல்வதுநாடு.

* ஞ *

பல்குமுவம்பாற்செப்பியுமுபக்கடும்வேந்தலைக்குங்
கொள்ளுதும்புமில்லதுநாடு. *

ஞ *

கேட்டிடாக்கேட்டவிடத்தும்வளங்குன்று
நாடென்பநாட்டித்தறலை.

* ஞ *

• இருடுனலும்வாய்ந்தமலையும்வருபுனலும்
வலைரானுநாட்டித்தகுறுப்பு.

* ஞ *

பினியின்கைசெல்வம் விளைவின்போமே
மணியென்பதாட்டிற்கிவ்வைந்து.

* அ *

நாடென்பதாடாவளத்தனநாடல்ல
நசடவளந்தருநாடு.

* கு *

ஆங்கமைவெய்தியக்கண்ணும்பயமின்றே
வேந்தமைவில்லாதநாடு. * ஏ *

ஆக எங்கம்.

எயிரும் அதி. அரண்.

ஆற்றுபவர்க்குமரண்பொருள்ஞ்சித்தற்
போற்றுபவர்க்கும்பொருள்.

மணிநீருமண்ணுமலையுமணிநிதிமற்
காடுமுடையதரண்.

உயர்வகலந் திண்மையருமையின் நான்கி
னமைவர ரெண்ண் றாக்குநால்.

சிறுகாப்பிற்பேரிடத்ததாகியுறுப்பைக்
பூக்கமழிப்பதரண்.

(எழங்கு)

* கு *

* e *

* h *

* e *

கொள்ற்கரிதாய்ச்சென்டகுழுத்தாகியகத்தார்
திலைக்கெளிதாநீதாண்.

* ரி *

ஞல்லாப்பொருளுமுடைத்தாயிடத்துதவு
நல்லானுடையதரண்.

* ரி *

முந்தியமுந்றுதெறிந்துமகறப்படுத்தும்
பற்றாகரியதரண்.

* ரி *

முந்றுத்திமுந்தியவனாயும்பற்றுத்திப்
பற்றியார்வெவ்வதரண்.

* ரி *

முன்முகத்துமாற்றலர்சாயவினமுகத்து
வீறைப்பிமாண்டதரண்.

* ரி *

ஈணமாட்சித்தாகிப்கண்ணும்வினைமாட்சி
பில்லர்கணில்லதான். * ய * .

ஆ எருமை

(எம்ச) எம்சம் அதி,
பொருள்செயல்வகை.

பொருள்லவராப்பொருளாகச்செப்பியும்
பொருள்லவாறில்லைபொருள்.

* க *

பெல்லாகாபெல்லாருமெள்ளுவர்செல்வரை
பெல்லாருஞ்செப்பவர்சிறப்பு

* உ *

பொருளென்னும்பொயியாவிளக்கமிருள்றுக்கு
மெண்ணியதேயத்துச்சென்று.

* ரு * அறனி னுமின்பமுகீ னுந்திறன்றிந் து
தீநின் நிவந்தபொருள்.

* ஈ *

அருளொடுமென்பொடுமீவாராப்பொருளாக்கம்
புல்வார்புளவிடல்.

* ரு *

உறுபொருளுமல்குபொருளுந்தன் ஜென்னர் தி
தெறுபொருளும்வேந்தன்பொருள்.

* ரீ *

* அருளன் னுமன்பீன்குழவிபொருளன் னுஞ்
செல்வத்செவிவியாலுண்டு. *

குன்றேறியானப்போர்கண்டற்றுற்றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான்வினை. *

செய்கபொருளைச் செறுநர்செருக்கறுக்கு
மெங்கதனிற்கூரியதில்.

அ *

* கு *

ஒன்பொருள்காழிப்பவியற்றியார்க்கென்பொரு
ஞேனமிரண்டுமொருங்கு. * ஏ * ஆ எங்கி

எயினம் அதி, படைமாட்சி. (எயின)

உறுப்பமைந்தாறஞ்சாவல்படைவேந்தன்
வெறுக்கையுளைல்லாந்தலை.

* கு *

உலைவிடத்துறஞ்சாவன்கண்டொலைவிடத்துத்
தொல்படைக்கல்லாலரிது.

* உ *

ஒவித்தக்காலன்னுமுவரியெவிப்பகை
நாகமுயிர்ப்பக்கெடும்.

* ர *

அழிவின்றறைபோகாதாகிவழிவந்த
வன்கணதுவேபடை.

* ஹ *

கூற்றுடன் ருமேல்வரி னுங்கூடி யெதிர்திர்கு
மாற்றலது வேப்பட.

* ரு * மறமாநமாண்டவழிச் செலவுதேற்ற
மென்றான் கேயேமம்படைச்கு.

* சூ * தார்தாங்கிச் செல்வது தானைதலைவந் த
போர்தாங்குந் தன்குமயறிந் து.

* ஏ *

அடற்றகையுமாற்றலுமில்லெனி னுந் தானை
படைத்தகையாற்பாடுபெறும்.

* அ *

சிறுகுமயுள்ளசெல்லாதி துனியும்வறுமையு
மில்லாயின் வெல்லும்படை.

* கூ * திலைமக்கள்சாலவுடைத்தெனி னுந் தானை
தலைமக்களில்வழியில். * யி * ஆ

ஏனாலும்.

(எம்அ) எம்அம் அதி. படைச் சொருக்கு.

என்னைமுன்னில்லன் மின்றவ்விர்பலொன்னை
முன்னின் றுகன்னின்றவர்.

* கு *

கானமுபலெப்தவம்பினில்யானை
பிகூத்தவேலேந்தவினிது.

* உ *

போண்மையென்பதறுகளேன் ரூற்றக்கா
ஓராண்மைமற்றதனேஃகு

* ந *

கைவேல்களிற்கூடுபோக்கிவருபவன்
மெப்பேல்பறியாநகும்

* ஈ *

விழித்தகண்வேல்கொண்டெறியவழி த்திமைப்பி
கேட்டன்கோவன்கணவர்க்கு.

* ஞ *

விழுப்புண்படாதநாளெல்லாம்வழுக்கினுள்
கைகுந்தன்னுளைபெடுத்து.

* சு *

சுழலுமிசைவேண்டுவேண்டாவுயிரார்
கழல்யரப்புக்காரிகைநீர்த்து.

* அ *

உறினுயிரஞ்சாமறவரிதைவன்
செறினுஞ்சீர்க்குன்றவிலர்.

* அ *

இழைத்ததிகவாமமச்சாவாகாயாலோ
பிழைத்ததொறுக்கிற்பவர்.

* கு *

புர்ந்தார்கண்ணீர்மல்க்சூகற்பிற்சாக்கா
நூற்றொட்டக்குத்தடைத்து, * १ *

ஆ. எளது

எமிகும் அதி. நட்பு.

(எமிகு)

செயற்கரியயாவுள்நட்பினதுபோல்
வினைக்கரியயாவுள்காப்பு.

* கு *

நிறைநீரநீரவர்கேண்மைபிறைமதிப்
பின்னீரபேதயார்நட்பு.

* உ *

நவிரூற்றுனயம்போலும்பயிரூறும்
பண்புகட்டயாளர் தொடர்பு.

* ஈ *

நகுதந்தெபாருட்டன் குநட்டன்மிகுதிக்கண்
மேற்சென்றிடத்தத்தெபாருட்டு,

* ஈ *

புணர்ச்சிப்புக்குதல்வேண்டாவணர்ச்சிதா
நீபாங்கிழமைதரும்.

முகநகநட்பதுநட்பன்றுநெருசத்
தகநகநட்பதுநட்டு.

அழிவினகவநீக்கியாறுப்ததழிவின்க
ணல்லலுழப்பதாநட்டு.

உடுக்கையிழந்தவன்கைபோலவங்கே
யிடுக்கண்களைவதாநட்டு.

நட்பிற்குவீற்றிருக்கப்பாதனிற்கொட்டின்றி
யோல்லும்வ மூன்றுநிலை .

* கூ *

இனையரிவரோமக்ளின்னம்யாமென்று

புனையினும்புல்லென்னுநட்பு. * டி *

ஏராக்கி;

* இ *

* ஞ *

* எ *

* அ *

(அம்) அமிம் அதி நட்பாராய்தல்.
நாடாதுநட்டவிற்கேடில்லைநட்டபின்
வீடில்லைநட்பாள்பவர்க்கு

* க * ஒ

ஆய்ந்தாய்ந்துகொள்ளாதான்கேண்மைகடைமுறை
தான்சாந்துயாந்தரும்

எ *

குணாங்குடிமையுங்குற்றமுங்குண்ற
வினாமறிந்தியாக்கநட்பு.

குடிப்பிறந்துதன்கட்பழிநானுவானைக்
யொடுத்துங்கொள்வேண்டுதட்பு.

அழச்சொல்லியல்லதிடித்துவழக்கறிய
வல்லார்நட்பாய்ந்துகொள்ள.

கேட்டினுமண்டோருறுதிகிளாஞ்சா
நீட்டியளப்பதோச்கோல்.

உள்தியமென்பதொருவற்குப்பேதயார்
கேண்மையோர் இவிடல்.

உள்ளற்கவள்ளஞ்சிறகுவகொள்ளற்க
வல்லாற்கனூற்றுப்பார்நட்பு,

* ஏ *

* அ *

கெடுங்காலையில் வார்க்கேண்ணமைப்படுங்காலை
யுள்ளினுமுள்ளஞ்சும்.

* கூ *

மருவுகமாசற்றுர்க்கேண்ணமையான்றீத்து
மொருவுகவாப்பிலார்ந்தப். ரி *

கூ அர்.

* கூ *

* கூ *

* கூ *

* கூ *

அமிகம். அதி. பழையம்.

(

அமிக) பழையமெனப்படுவதியாதனின்யாதுங்
கிழமையைக்கீழ்த்திடாத்து.

* த *

நட்பிற்குறுப்புக்கெழுதகமைமந்ததற்
குப்பாதல்சான் ரூர்கடன்.

* உ *

பழகியநட்பெவன்செய்யுங்கெழுதகமை
செய்தாங்கமையாக்கடை.

* ஈ *

விழைதகயான் வேண்டியிருப்பாக்கெழுதகயாற்
கேளாதுநட்டார்செயின்.

* சு *

பேதமையொன்றேபெருங்கிழமையென்றுணர்க
நோதகநட்டார்செயின். *

இ * எல்லைக்கணின் ரூர் துறவார் தொலைவிடத் துந்
தொலைக்கணின் ரூர் தொடர்பு.

அழிவந் தசெய்யினுமன்பரூன்பின்
* ஈ * வழிவந் தகேண்மையவர்.

* ஏ *

கேளிமுக்கங்கேளாக்கெழுதகைமைவல்லார்க்கு
நாளிமுக்கநட்டார்செயின்.

* அ *

கெடா அவழிவந் தகேண்மையார்கேண்மை
விடா அர்விழையுமுலகு.

* கூ * விழையார் விழையப்படுப்பதையார்கட்
பண்பிற்றலைப்பிரியாதார். ட * ஆ

அரிய. (அயில) அயிலம் அதி. தீநட்டு.
பருகுவார் போவினும்பண்பிலார்கேண்மை
பெறுகவிற்குன்றவினிது.

* க * உறின்டீரியென்று உடைப்பிலார்கேண்ணம்
பெற்றுமிழப்பினுமென்.

* உ *

உறவுதுசீர்தாக்குநட்பும்பெறுவது
கொள்வாருங்கள்வருநேர்.

* ர *

அமரகத்தாற்றுக்குங்கல்லாமாவன்றேர்
தமரிந்றனிமைதலை.

* சு * . செய்தேமஞ்சிராச்சிதியவர்புன்கேண்ணம்
யெய்துவினெய்தாமைநன்று.

* ஞ *

பேசைப்பெருங்கெழி இநட்பின்றிவடையா
கேட்டின்மைகோடியுறும்.

* சு *

நகைவகையாகியநட்பிற்பகைவராற்
பத்துத்துத்தகோடியுறும்.

* எ *

ஒல்லுங்கருமழுடற்றுபவர்கேண்மை
சொல்லார்சோரவிடல்.

* அ *

கலாவினுமின்னுதுமன்னேவினைவேறு
கொல்வேறுபட்டார்தொடர்பு.

* கு *

ஏனைத்துங்குறுகுதலோமபன்மீனாக்கெழி இ
மன்றிந்பழிப்பார்தொடர்பு. * ய * ஆ

அாடு,

அயிரம் அதி. கூடாநட்பு.

கிரிடங்காணினெறிதற்குப்பட்டகை
நேரா நிரந்தவர்தட்பு.
(அயிர)

* க *

இனம்போன்றினமல்லார்கேண்மைமகளிர்
மநம்போலவேறுபடும்.

* உ *

பலநல்லுகற்றக்கடைத்துமநநல்ல
ராகுதன்மாணிர்க்கரிது

* ந * முகத்தினியிநகா அவகத்தின்னு.
ஊச்சரூயஞ்சப்படும்

* ச * மநத்தினமையாதவகாயெனிததொன்று
செர்வினுற்றேற்பாற்றன்று.

* ஞ *

நட்டார்போனல்லவசொல்வினுமொட்டார்கொ
லொல்லியுணரப்படும்.

* சி *

சொல்வணக்கமொன்னூர்க்கொள்ளறிகவில்வணக்கந்
திங்குகுறித்தமையான். *

எ * தொழுதகையுள்ளும்படையொடுங்கு
மொன்னு
ஶழுதகண்ணீருமைனத்து.

* அ *

மிகச்செப்துதம்மெள்ளுவாராதகச்செப்து
நட்பினுட்சாப்புல்லற்பாற்று

பகைநட்பாங்காலம் வருங்கான் முகநட்

* கு * டகநட்பொரி இவிடல். * ஏ *

ஆ அங்கி. (அயச) அயசம்.

அதி. பேதைம்.

பே ஈதமையென்பதொன்றியாதனினேத்
ங்கொண்

தீயம்போகவிடல்

* க * பேதமையுள்ளாம்பேதமைகாதன்கை
ம

கயல்லதன்கட்செயல்

* ஏ *

நானுமைநாடாகமநாரின்மையாதொன்றும்
பேறுமைபேத தொழில்.

* ர *

தியணர்ந் தும்பிறர்க்குணாத்துந் தான்டங்காப்
பேதயிற்பேஷ்யாரில்.

* ச * ஒருமைச் செயலாற்றும்பேதயெழுமை

யுந்

தான்புக்கமுந்

துமளாறு.

* ரி *

பொய்ப்புமொன்றேபுண்டுனுங்கையறியாப்
பேதவீனமேற்கொளின்.

* ரி *

எதிலாராரத்தமர்பசிப்பர்பேத

பெருஞ்செல்வமுற்றக்கடை..

* ஏ *

மையலொருவன்களித்தற்றுற்பேததன்
கையொன்றுடைமைபெறின்.

* ஏ *

பெசிதினிதுபேதயார்கேண்மைபிரிவின்கட்
பீஷழதருவதொன்றில்

* கூ *

கழாஅக்கால்பள்ளியுள்ளவத்தற்றுற்சான்றேர்
கழாஅத்துப்பேதபுகல்.

* டி * ஜி

ஆஸாடு

அயினும் அதி. புல்லறிவாண்மை.

(

அயிடு) அதிவின்மையின்மையுளின்மைபிறிதின்மை
யின்மையாகவயாதுவரு.

* க *

அதிவிலானெஞ்சுவந்தீதல்பிறிதியாது
மில்லைப்புறவான்றவம்.

அதிவிலார்தாந்தம்மைப்பீழிக்கும்பீழை
* உ * செறுவார்க்குஞ்செப்தலரிது.

* ர *

வெண்மையெட்டபுவதியாதனினஞ்மை
யுடையம்யாமென் ஞாஞ்செருக்கு.

* ர *

கல்லாதக்கீமற்கொண்டோழுகல்காடற
வல்லதுஉமையந்தரும்.

அற்றமறைத்தலோபுல்லிவுதம்வயிற்
குற்றமறையாவழி.

அருமறைசோருமறிவிலான்செப்பும்
பெருமிறைதானேதனக்கு.

எவவுள்செப்கலான்றுன்றேரூனவ்வயிர்
போழுமளவுமோர்நோம்.

காணுதாற்காட்டுவான்றுங்காணுங்காணுதான்
கண்டானுந்தான்கண்டவாறு.

* ஈ *

உலகத்தாருண்டென்பதில்லென்பான்வையத்
தலகையாவைக்கப்படும். * ஏ *

ஆ அாடும்.

* இ *

* ஈ *

* எ . *

* அ *

(அமிகு)

அயிசும் அதி. இகல்:

இகலென்பவெல்லாவுயிர்க்கும்பகலென்னும்
பண்பின்மைபாரிக்குநோய்.

* க *

பகல்கருதிப்பத்திற்குசெயினுமிகல்கருதி
யின்னுசெய்யாமைதலை.

* உ *

இகலென்னுமெவ்வநோய்நீகிற்றவவில்லாத்
தாவில்விளக்கந் தரும்

* ர *

இன்பத்துளின்பம்பயக்குமிகலென்னுந்
துன்பத்துட்டுன்பங்கெடுன்.

* க * இகலெதிர்சாய்ந்தொழுகவல்லாராயாரோ
மிகலுக்குற் தன்மையவர்.

* ரி * இகவின்மிகவினிதென்பவன்வாழ்க்கை
தவலுங்கெடலுநணித்து.

* சூ *

மிகன்மேவுமெப்பொருள்கானுரிகன்மேவு
வின்றுவறிவினவர்.

* ஏ *

இகவிர்கெதிர்சாய்தலாக்கமதனை
மிகலுக்கிணுக்குமாக்கே.

* அ *

இகவ்கானுருக்கம்வருங்காலதனை
மிகவ்கானுங்கேதாற்கு.

* சூ *

இகவானுமின்றுதவெல்லாநகலானு
நன்னயமென்னுஞ்செருக்கு. * ய *

ஆ அரசு.

அயினம் அதி. பக்கமாட்சி.

(அயின

)

வலியார்க்குமாறேற்றலோம்புகவோம்பா
மெவியார்மேன்மேகபுகை

* த *

அன்பிலான்ற துணையிலன்றுன் றுவ்வா
னென்பரியுமேதிலான் றுப்பு.

* உ *

அஞ்சமறியானமைவிலவீகலான்
றஞ்சமெளியன்பகைக்கு.

* ர *

நீங்கான் வெகுளிநிறையிலனெஞ்சுநான் றும்
யாக்கனும்யார்க்குமெளிது.

* ச *

வழிநேரக்கான்வாய்ப்பனசெய்யான்பழிநேரக்கான்
பண்பிலன்பத்ருரிக்கினிது. *

ஞ * *

காணுச்சினத்தான்கழிபொருங்காமத்தான்
பேணமைபேணப்படும்.

* எ *

கொடுத்துங்கொள்வேணுமன்றவுத்திருந்து
மாலைத்செய்வான்பகை.

* எ *

குணனிலானுப்பிக்குற்றம்பலவாயின்மாற்றுரீக்
கிணனிலானுமோப்புடைத்து.

* ஏ *

செறுவார்க்குச்சேணிகவாவின்பமரிலிர
வருஞ்சுப்பதைவர்ப்பெறின்.

* சு *

கல்லான்வெள்ளுஞ்சிதுபொருளான்ஞான்து
மொல்லான்யொல்லாதொளி. * ய * ஆ அராயி,

(அதிட) அமிரம் அதி.

பகுத்திறந்தெரிதல்.

பகையென் னும்பண்பிலதனையொருவ
னகையேயும்வேண்டற்பாற்றன்று.

* க *

வில்லேருழவர்பகைகொளி னுங்கொள்ளற்க
சொல்லேருழவர்பகை.

* உ *

எழுற்றவரினுமேழுதமியனுயீப்
பஸ்லார்பகைகொள்பவன்.

* ர *

பகைநட்பாக்கொண்டொழுகும்பண்டுடையாளன்
தகைமமக்கட்டங்கிற்றுலகு.

* ஈ *

தன் துணையின்றுற்பகையிாண்டாற்றுக்கூறுவ
னின் துணையாக்கொள்கவற்றினுன்று.

தேநினுந்தேருவிட்டுமழுவிள்கட்ட

* ர * டேருண்பகாஅன்விடல்.

நோவர்க்கெளாந்ததறியார்க்கு மேவற்க
* ஈ * மென்மைப்பகவரகத்து.

* ஏ *

வகையறிந் துதற்செப்துதற்காப்பமாயும்
பகவர்க்ட்டப்பட்டசெருக்கு.

* அ *

இலைதாகமுண்மாங்கொல்க்களையுநர்
கைகொல்லுங்காழ்த்தவிடத்து.

* ஈ *

உயிர்ப்பவளரல்லர்மன்றசெயிர்ப்பவர்
செம்மல்திழுதக்கலாதார் * ஏ *

ஆ அராதி.

அயிகும் அதி உட்பகை.

நிழன்றுமின்னதவின்னதமர்ந்திரு
மின்னவாமின்னசெயின்

வாள்போல்பகைவாயஞ்சற்கவஞ்சுக
கேள்போல்பகைவர்தொடர்பு

உட்பகையஞ்சித்தற்காக்கவுலைவிடத்து
மட்பகையின்மாணத்தெறும்

மத்மாணவுட்பகைதோன்றினினமாண
வேதம்பலவுந்தரும்

உறன்முறையானுட்பகைதோன்றினிறன்முறையா
னேதம்பலவுந்தரும்

* ரு *

ஒன்றுமையொன்றியார்க்ட்படி னெஞ்ஜூன்றும்
பொன்றுமையொன்றலரிது

* கு *

செப்பின்புணர்ச்சிபோற்கூடி நுங்கூடாதே
யுட்பகையுற்றகுடி

* ஏ *

ஆம்பொருத்தென்போலத்தேயுமாம்பொரு
துட்பகையுற்றகுடி

* அ *

எட்பகவன்னசிறுமைத்தேயாயினு
முட்பகையுள்ளதாங்கேடு

* கு *

உடம்பாழிலாதவர்வாழிக்கைக்குடங்கருட்
பாம்போடுடனுறைந்தற்று

* டி * ஆ அராக்கி

(அயக)

* கு *

* எ *

* மு *

* கு *

(கூடி) கம்ம் அதி.

பெரியாகைப்பிழையாமை. ஆற்

றுவாராற்றவிதழாமைபோற்றுவார்

போற்றலுள்ளஸந்தலை

* கு *

பெரியாகைப்பேரூதொழுகிட்டபெரியாராற்

போவிடும்பைதரும்

* கு *

கேடல்வேண்டிட்டகோதுசெய்கவடல்வேண்டி

ஞற்றுபவர்கணிமுக்கு

* கு *

கூற்றத்தைக்கயால்வினித்தற்றுலாற்றுவார்க்க

காற்றுதாரின்னுசெயல்

* கு *

யான்டுசென்றியான்டுமுனராகார்வெந்துப்பின்

வெந்துசெறப்பட்டவர்

* கு *

ஞரியாற்சுடப்படி துமுய்வண்டாமுய்யார்
பெரியார்ப்பிழைத்தொழுகுவார்

* கா *

வகைமாண்டவாழ்க்கையும்வான் பொருளுமென்னுந்
தகைமாண்டதக்கார்செறின் *

ஏ *

குன்றன்னர்குன்றமதிப்பிற்குடியோடு
நின்றன்னர்மாப்வர்திலத்து

* அ *

எந்தியகொள்கையார்சீறினிடமுரிந்து
வேந்தனும்வேந்துகெடும்

* கா *

இற்தலைமற்தசார்புடையாயினுமுய்யார்
சிற்தலைமந்தசோர்செறின்.

* ய *

ஆ கா

கல்கம் அதி. பெண்வழிச்சேறல். (

கூடிக)

மனைவியழுவார்மாண்பயனெப்தார்வினைவியழுவார்
வேண்டாப்பொருளுமது.

* க *

பேணுதுபெண்வியழுவானுக்கம்பெரிபதோர்
நானுக்கநானுத்தரும்.

* உ *

இல்லாள்கட்டாழ்ந்தவியல்பின்மையெஞ்சூன்று
நல்லாருனுனுத்தரும்.

* ர *

மனையாளையஞ்சுமறுமையிலாளன்
வினையாண்மைவீறுப்தவின்று.

* ச *

இல்லாளையஞ்சுவானஞ்சுமற்றெஞ்சூன்று
நல்லார்க்குதல்லசெயல்.

* ஞ *

இக்மயரின்வாழி னும்பாடிலரோயில்லா
ளமையார்தோளஞ்சுபவர்.

* * *

பெண்ணேவல்செய்தொழுகுமாண்மையினுடைய
பெண்ணேபெருமையுடைத்து. *

எ *

நட்டார்சுறைமுடியார்நன்றரூர்நன்னுதலாட்
பெட்டாங்கொழுகுபவர்.

* அ *

அறவினையுமான்றபொருளும்பிறவினையும்
பெண்ணேவல்செய்வார்க்கனில்.

* ஈ *

ஈண்சேர்ந்தநெஞ்சத்திடநுடையார்க்கெஞ்சுான்றும்
பெண்சேர்ந்தாம்பேதமையில். * ய * சூ. காடு.

(கமில) கமிலும் அதி. வகைவின்மகளிர்.

அன்பின்விழையார்பொருள்விழையுமாய்தொழியா
ரின்சொவிழுக்குத்தரும்.

* க *

பயன்றாக்கிப்பண்டுரைக்கும்பண்பின்மகளிஸ்
நயன் ராக்கிதள்ளாவிடல்.

* உ *

பொருட்பெண்டிர்பொய்ம்மைமுயக்கங்கிருட்டறையி
லேதில்பின்றதழீஇயற்று. *

க *

பொருட்பொருளார்டுன்னலந்தோயார்குட்பொரு
ளாயுமறிவினவர்.

* ஞ *

பொதுநலத்தார்புன்னலந்தோயார்மதிநலத்தின்
மாண்டவறிவினவர்.

* ஏ *

தந்தலம்பாரிப்பார்தே சூயார்தகைசெருக்கிப்
டுள்ளலம்பாரிப்பார்தோள்.

* ஈ *

நிராதெஞ்சமில்லவர்தோப்பிறநெஞ்சித்
பேணிப்புணர்பவர்தோள்.

* ஏ *

ஆயுமறிவினால்லார்க்கணங்கென்ப
மாயமகளிர்முயக்கு.

* அ *

வகாவிலாமாணிழழயார்மென்றேள்புநாயிலாப்
ழுரியர்களாழுமன்று.

* கு *

இருமதப்பெண்டிருங்கள்ஞங்கவறுந்
இருந்தீகப்பட்டார்தொடர்பு. * டி *

ஆ

காலி.

கமிகம் அதி. கள்ளுண்ணும்.

(கமிக)

உட்கப்படா அரோவியிழப்பராஞ்சுான்றுங்
கட்காதல்கொண்டெரமுகுவார்.

* க * உண்ணற்ககளீலாயுணி லுண்கசான்ரோர
னெண்ணப்படவேண்டாதார்.

* க *

ஈண்ருண்முகத்தேயுமின்னுதாலென்மற்றுக்
சான்ரோர்முகத்துக்களி.

* க *

நாணன் னுநல்லாப்புநங்கொடுக்குங்கள்ளன் னும்
பேஙப்பெருங்குற்றத்தார்க்கு. *

* *

கையறியாமையுடைத்தேபொருள்கொடுத்து
மெப்பறியாமைகொள்ளல்.

* இ *

துஞ்சினார்செத்தாரின் வேறல்லொஞ்ஞான் று
நஞ்சண்டார்கள்ஞண்பவர்.

* ஈ *

உள்ளூற்றியுள்ளுர்நகப்படுவொஞ்ஞான் றுப்
கள்ளூர்ற்றிக்கண்சாய்பவர்.

களித்தறியேனன்பதுகைவிடுகதெஞ்சத்

* ஏ * தொளித்ததுஉமாங்கேமிகும்.

* அ *

களித்தானைக்காரணங்காட்டுதல்கீழ்நீர்க்
குளித்தானைத்தித்து ரி இ யந் று.

* கூ *

கள்ஞண்ணுப்போழ்திற்களித்தானைக்கானுங்கா
லுள்ளான்கொலுண்டதன்சோர்வு. * ய *

ஆ^{ம்} காக்கி.

(கலை) கலைசும் அதி. சூது.

வேண்டந்தவென்றிடி னுஞ்சுதினைவென்றது உந் தாண்டிந்தபொன்மீன்விழுங்கியற்று.

* க *

ஒன்றைய்தினுறிமுக்குத்தர்க்குமுண்டாங்கொ னன்றைய்திலாட்டுவதோராறு.

* உ *

உருளாய்மோகாதுகூறிற்பொருளாய்ம் போடுயிப்புறமேடும்.

சிறுமைபலசெய்துசோழிக்குஞ்சுதின் வறுமைத்ருவதொன்றில்.

கவறுங்கழகமுங்கையுந் தருக்கி யிவறியாரில்ஸ்கியார்.

அகடாரார்வாலுமூப்பர்குதென்னு
முகடியான்மூடப்பட்டார்.

பழகிபசெல்வமும்பண்புங்கெடுக்குங்
கூகுத்துக்காலிபுகின்.

* ஏ *

பொருள்கெடுத்துப்பொய்மேந்கொளியியருள்கெடுத்
தல்லவுமூப்பிக்குஞ்சூது. * அ *

உடைசெல்வமுனோகில்வியென்றைற்து
மடையாவாமாயங்கொளின்.

* கூ *

இழத்தொறுஉங்காதவிக்குஞ்சூதேபோற்றுன்ப
முழத்தொறுஉங்காதற்றுயிர். * ரி * ஆக காலம்

* ரி *

* ரி *

* ர *

* ச *

கைகும் அதி. மருந்து.

(கலை)

மிகினுங்குறையினுநோய்செய்யுதுலோர்
வளிமுதலாவெண்ணியழுன்று.

* க *

மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்கருந்திய
தற்றதுபோற்றியுணின்.

* உ *

அற்றுவளவறிந்துண்கவஃதுடம்பு
பெற்றுனெடிதுபிக்குமாறு.

* ர *

அற்றதறிந்துகடைப்பிடித்துமாறல்ல
துபிக்கதுவரப்பகித்து

* க *

மாறுபாடில்லாதவண்டிமறுத்துண்ணி
ஞாறப்பாடில்லையுயிர்க்கு.

* சு *

இழிவறிந்துண்பான்கணின்பம்போனிற்கும்
கழிபேரிரையான்களேய்.

* சு *

தீயளவன்றித்தெரியான்டெரி துண்ணி
நேயளவின்றிப்படும்.

* எ * நோய்நாடி நோய்முதலுடியதுதனிக்கும்
வாய்நாடிவாய்ப்பச்செயல்.

* அ *

உற்றுனளவும்பினியளவுங்காலமுங்
கற்றுன்கருதிச்செயல்.

* கூ *

உற்றவன்றீர்ப்பான்மருந்துமழுச்செல்வானென்
றப்பானுற்கூற்றேமருந்து, * ய * ஆ

காடுயி.

அங்கவியன்முற்றிற்றமுற்றும்,

(குமர) குமிகம். அதி. ஒழிபியல்

குடிமை.

இறபிறந்தார்கண்ணல்லதில்லையியல்பாகச்
செப்பமுநானுமொருங்கு.

* க *

ஒழுக்கமும்வாய்மையுநானுமிமீழுன்று
மிழுக்கார்குடிப்பிறந்தார்.

* உ * நகையீகையின் சொலிகழாமைநான்கும்
வகையென்பவாய்மைக்குடிக்கு.

* ர * அடுக்கிபகோடிபெறி னுங்குடிப்பிறந்தார்
குன்றுவசெப்தவிலர்.

* ச *

வழங்குவதுள்ளீழ்ந்தக்கண்ணும்பழங்குடி
பண்பிற்றலைப்பிரிதவின்று.

சுலம்பற்றிச்சால்பிலசெய்யார்மாசற்ற

* ஞ * குலம்பற்றிவாழ்துமென்பார்.

* சூ *

குடிப்பிறத்தார்கண்வினங்குங்குற்றம்விசுமின்
மதிக்கண்மறப்போலுயர்ந்து.

* ஏ *

நலத்தின்கணின்மைதோன்றினவைக்
குலத்தின்கணியப்படும்.

நிலத்திற்கிடந்தமைகாட்டுங்காட்டுங்

* அ * குலத்திற்பிறத்தார்வாய்ச்சொல்.

* கூ *

நலம்வேண்டினுடைமைவேண்டுங்குலம்வேண்டின்
வேண்டுபார்க்கும்பணிவு * ம * ஆகாசுயி.

குமினம் அதி. மாநம்.

இன்றியமையாச்சிறப்பினவாயினுங்
குன்றவருபவிடல்.

சீரினுஞ்சீரல்லசெய்யாரோசீராடு
பேராண்மைவேண்டுபவர்,

பெருக்கத்துவேண்டும்பணிதல்கிறிய
சுருக்கத்துவேண்டுமுயர்வு

தலையினிழிந்தமயிரனையர்மாந்தர்
நிலையினிழிந்தக்கடை.

குன்றிள்ளையாருங்குன்றவர்குன்றவ
குன்றியனையசெயின்.

புகழின்றுத்துப்பேற்றுப்பியாதாலென்மற்
நிகழ்வார்பின்சென்றுநிலை.

ஒட்டார்ப்பின் சென் ரூருவன் வாழ்தலினந் திலையே
கேட்டானெனப்படுத்தனன்று.

* ஏ *

மருந்தோமற்று ஞேம்பும்வாழ்க்கைபெருந்தகைம
பீடழியவந்தவிடத்து. * அ *

மயிர்நீப்பின் வாழுாக்கவரிமாவன்று
ரூயிர்நீப்பர்மாநம்வரின்.

* ரக *

இளிவரின் வாழுாதமாநமுடையா
ரொளிதொழுதேத்துமுலகு.

* ரி * ஆகாஸி.

(குமிள)

* க *

* உ *

* ர *
* ர *
* ர *

(கமிது) கமிதும் அதி. பெருமை.

ஒளியொருவற்குள்ளவெறுக்கையினியொருவற் கஃதிறந்துவாட்டுமெனல்.

* க *

பிறப்பொக்குமெல்லாவுயிர்க்குஞ்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான்.

* உ *

மேவிருந்துமேல்லார்மேல்லர்க்கீழிருந்தும் கீழல்லார்க்கீழல்லவர்.

ஒருமைமகளிரேபோல்பெருமையுந் தண்ணீத்தான்கொண்டாடுகினுண்டு.

* ர *

* ஈ *

பெருமையுடையவராற்றுவராற்றி
ஏருமையுடையசெயல்.

* ஞ * இநியாருணர்ச்சியுளில்லீப்பெரியானாப்
பேணிக்கொள்வேமென்றுநோக்கு.

* ஈ *

இறப்பேபுரிந்ததொழிற்சூஞ்சிறப்புந்தான்
சீரல்லவர்கட்டபடின்.

* ஈ *

பணியுமாமென்றும்பெருமைசிறுமை
யணியுமாந்தம்மைவியந்து.

* அ *

பெருமைபெருமிதமின்மைசிறுமை
பெருமிதமூர்ந்துவிடல்.

அந்றமறைக்கும்பெருமைசிறுமைதான்
குற்றமேக்ரிவிடும்.

* ஈ *

* ய *

ஆவ சுராதிய.

கூடிக்கம் அதி. சான்றூண்மை.

(குடிக)

தட. னென்பநல்லவவயல்லாங்கடனறிந்து
சான்றூண்மைமேற்கொள்பவர்க்கு

குணநலஞ்சான்றோர்நலனேபிறநல
மெந்நலத்துள்ளது உமன்று

* க *

* உ *

அன்புநாக்கேப்பூவுகண்கேட்டம்வாய்க்கமயோ
டைந்துசால்பூன்றியதுண்

கொல்லாநலத்து நோன்கமயபிறர்திகம
சொல்லாநலத்து துசால்பு

* ர *

ஆற்றுவாசாற்றல்பணிதலதுசான்றோர்
மாற்றுவாமாற்றும்பகட

சால்பித்துக்கட்டளையாதனிற்றேல்வி
துவையல்லார்கண் னுங்கொள்வி.

* டி *

* டி *

இன்னுசெய்தார்க்குமினியவேசெய்யாக்கா
வென்னபைத்ததோசால்டு

* ஏ *

இன்மையொருவர்கிளிவன் ற்சால்பென் னுந்
இன்மையுண்டாகப்பெற்றின்

* அ *

ஊழிபெயரி னுந் தாம்பெயரார்சான்றுண்மைக்
காழியெனப்படுவார்

*

* கு *

சான்றவர்சான்றுண்மைகுன் தினிருநிலந்
தாங்காதுமன்றேபொறை * டி * ஆ காக்கி.

(ஈ) அம் அதி. பண்புடையை.

என்பதத்தாலெய்தலெனிடென்பயார்மாட்டும்
பண்புடையையென்னும்வழக்கு

* க *

அன்புடையையான்றகுடிப்பிறத்தவிவ்விரண்டும்
பண்புடையையென்னும்வழக்கு

* உ *

உறாப்பொத்தன்மக்களூப்பன்றுவெறுத்தக்க
பண்பொத்தலூப்பதாமொப்பு

* ந * நபலேறுநன்றிபுரிந்தபயனுடையார்
பண்புபாராட்டுமுலகு

* க *

நகையுள்ளுமின்னுதிகழ்ச்சிபகையுள்ளும்
பண்புளபாடறிவார்மாட்டு

* இ *

பண்புடையார்பட்டுண்டிலகமநுவின்றேன்
மண்புக்குமாப்வதுமன்

* சு *

அாம்போலுங்கூர்மையரோநுமரம்போல்வர்

மக்கட்டபண்பில்லாதவர்

* ஏ *

நண்பாற்றுராக்நயமிலசெய்வார்க்கும்
பண்பாற்றுராதல்கடை

நகல்வல்லார்க்குமாயிருஞாலம்
* அ * பகலும்பாற்பட்டன்றிருள்

* ஈ *

பண்பிலாண் பெற்றபெருஞ்செல்வதண்பால்
கலந்திமையாற்றிரிந்தற்று

* இ * ஆ

த.

ாகம் அதி. நன்றியில்செல்வம்.
(அக)

வைத்தான்வாய்சான்றபெரும்பொருளாஃதுண்ணுன்
சேத்தான்செயக்கிடந்ததில் *

பொருளானுமெல்லாமென்றீயாதிவறு
க * மருளானுமானுப்பிறப்பு

* உ *

ஈட்டமிவறியிக்கவேண்டாவாடவர்
தே ரந்துலக் கு ப்பொறை

* ஈ *

ஈச்சமென்றென்னென்னுங்கொல்லோவாருவரா
ஞச்சப்படாஅதவன் *

கொடுப்பதூந் துப்ப்பதூமில்லார்க்கடிக்கிய
கு *

கோடியுண்டாயினுமில்

* இ * ஏதம்பெருஞ்செல்வந்
தான் றவ்வான்றக்கார்க்கொன் நீதவியல்பிலாதான்

* ஈ * அற்றுர்க்கொன்றூற்

ருதான்செல்வமிகநலம்

பெற்றுடமியண்மூத்தற்று

* ஏ *

நச்சப்படாதவன்செல்வநல்லுரு
ஞச்சமரம்பழுத்தற்று

* ஏ * அன்பொரிடுத்தற்கூற்றநோக்காடிட்டிய
வொன்பொருள்கொள்வார்பிறர்

* * * திருத்தசெல்வர்சி ஹதுனிமாரி
வறங்குர்ந்தனையதுடைத்து

* * ஆதமி (ம) மலம் அதி.
நானுடைகம.

தமிழ்த்தானுதனுதனுத்திருத
ஊவீவர்நானுப்பிற

* க *

ஏனுடைபேச்சழுபிர்க்கல்லாட்வேறல்
நானுடைநாடாத்தீநிறப்பி

* உ *

ஏனுடைத்தூபிரேவாநாணன்னு
நானுடைத்துசால்பு

* க *

அனியன்கோநானுடையாநான்கோர்க்கல்தினகேற்
இனியன்கோபிரேநட

* க *

பிறர்பழியுந்தம்பழியுநானுவார்தானுக்
குறைபதியென்னுமுலகு

* கு *

நாண்வேவிகொள்ளாதுமன்னேவியன்ஞாலம்
பேணலர்மேலாயவர்

* கு *

நானுலுயிகாத்துறப்பருயிர்ப்பொருட்டா
னுண்மீறவார்நானுள்பவர்

பிறர்ராணத்தக்கதுதானுலையி

* ஏ * ஏற்ராணத்தக்கதுடைத்து

* ஏ *

குலஞ்சுடுப்பொள்கைப்பிழைமூப்பினலஞ்சுடு
நாணின்மைநின்றக்கடை

* கு * நாணகத்தில்லாரியக்கமரப்பாலைவ

நானுவிர்மருட்டியற்று

* * * ஆதூ.

நாம் கிதி. குடிசெயல்வகை.

(நாம்)

கருமுஞ்செயவோருவன்கைத்துவேணன்னும்
பெருமையிற்பீடுடையதில்.

* க * ஆள்வினையுமான்றவறிவுமெனவிரண்டி
வீள்வினையானிருங்குடி.

* க *

குடிசெய்வலென்னுமொருவற்குத்தெப்பு
மதிதற்றுத்தான்முத்துதும்.

* க *

குழாமற்றுனேமுடிவேப்துத்தய்குடியை
தாழாதுந்துபவர்க்கு.

* * * குற்றமில்லுய்ச்சுடிசெப்துவாட்டுவாணச்
எற்றமாச்சுற்றமுலகு.

* ரி *

நல்லாண்மையென்பதொருவர்குத்தான்பிறந்த
வில்லாண்மையாக்கிக்கொள்ள.

* ரி *

அமரத்திதுவன்கண்ணர்போலத்தமரகத்து
மாற்றுவார்மேற்றேபொறை

* ஏ * குடிசெப்வார்க்கில்லைப்பருவமழிசெப்து
மாநங்கருதக்கெடும்.

* அ *

இடும்பைக்கேரோள்கலங்கொல்லோகுமிம்பத்தைக்
சுற்றமறைப்பானுடம்பு.

* கூ *

இடுக்கண்கால்தொன்றிடவீழுமிடத்தூன்று
நல்லாளிராதகுடி. * ஏ *

ஆதநடி. (ஏ)

ஈசம் அதி. உழவு.

கழன்றமேர்ப்பின்னதுஷ்கமதனு
அழுற் த முழுவேத லை.

* க * ஆழுவாருவகத்தாரிக்காணியஃதாற்று
தெழுவானாயல்லாம்பொறுத்து

* உ *

உழுதுண்டுவாழ்வாரோவாழ்வார்மந்தெல்லாந்
தொழுதுண்டுபின்செல்பவர்.

* க * பலகுடைநீழுற்தங்குடைக்கீழ்க்காணிப

ரலகுடைநீழுலவர்.

* க *

இரவாரிரப்பார்க்கொன்றீவர்க்காவாது
கைசெய்துண்மாலையவர்.

* இ *

உழவினார்க்கம்மடங்கினில்லைவிழைவதூஉம்
விட்டேமென்பார்க்குநில்.

* ஏ *

தொடிட்டபுழுதிக்கீசாவணக்கிற்பிடித்தெருவும்
வேண்டா துசாலப்படும்.

ஸரி ஒந்றன்று வெள்ளுவிடுதல்கட்டபி
ஸ்ரிரூபந்தநன்காப்பு.

சௌல்லான் கிடைவனிரூப்பினிலம்புலந்
கில்லானி ஒந்திவிடும்.

* ஏ *

* கு *

திலமென்றசை இயிரப்பாராக்காணி

விலெமன் ஹாதல்வாணகும்.

* ட * ஆதாரம்

ஈடும் அதி. நல்குரவு.

(படி)

இன்மையினின் ஞாததியாதனினின்மையினின்மையேயின் ஞாதது.

* க *

இன்மையேண வொருபாவிம ருமையு
மிம்கூமையுமின்திவரும்.

* ஏ *

தொல்வரவுந் தோ ஹங்கெடுக்குந் தொகையாக
நல்குகவேன் ஹாநசை.

* க *

இந்பிறந் தார்கண்ணேயுமின்மையினிவந் த
சோந்பிறக்குஞ் சோர்வதரும்.

* க *

நல்குரவேன் ஹாமிடும்பையுட்பல்குராத்
துன்பங்கள் சென்றுபடும்.

* கு *

நந்பொருணன் குணர் ந் துசோல்வி னுதல்கூர் ந் தார்
கோந்பொருள்சோர்வுபடும். *

கு *

அறஞ்சாாநல்குவீன்றதாயானும்
பிறன்போலநோக்கப்படும்.

* ஏ *

இன் றம்வருவதுகொல்லோநருநலுக்
கொன்றதுபோலுதிரப்பு.

* ஏ *

நருப்பினுட்டுஞ்சலுமாகுநிட்பினுள்
யாதொன்றுங்கண்பாடரிது.

* கு *

துப்பாவில்லார் துவரத் துறவாமை
யுப்பிற்குங்காட்குங்கூற்று.

(நா) நாசம் அதி. இாவு.

இாக்கவிாத்தக்காரிக்காணிஹ்கரப்பி
னவர்பழிதம்பழியன்று

இன்பமொருவர்கிாத்தவிாந்தயவ
துன்பமுருஅவரின்.

கரப்பிலாநெஞ்சிர்க்டனஹிவார்முன்னின்
நிரப்புமோரேஞ்சுடைத்து.

இாத்தலுமீதலேபோலுங்கரத்தல்
கனவிலுந்தேற்றூதார்மாட்டு.

கரப்பிலார்வையைகத்துன்மையாற்கண்ணின்
நிரப்பவர்மேத்தெள்வது.

* இ *

கரப்பிடும்பையில்லராக்காணினிரப்பிடும்பை

பெல்லாமொருங்குகடும்.

* ஈ *

இகழ்ந்தெள்ளாதிவாராக்காணின்மகிழ்ந்துள்ள
முள்ளுஞவப்பதுடைத்து

இாப்பாராயில்லாயினீர்ங்கண்மாஞால்

* ஏ * மரப்பாவைசென்றுவந்தற்று.

* அ *

நவார்கணன் ஞாண்டாந்தோற்றமிருந்துகொண்
மேவாரிலாஅக்கடை.

* கு *

இாப்பான்வெகுளாமைவேண்டிரப்பிடும்பை
நானேயுஞ்சாலுப்பரி. * ய *

ஆ தசை.

* ஏ *

* உ *

* கு *

* க *

நாம் அதி இவச்சம்

நா

ரவாதுவர்தியுக்கண்ணே ஞானிகள்லு
மிரவாகமோடியுறுப்பு.

* க *

இருமூலிகையுத்துவமென்றிர்பர்து
கல்வுக்கியத்தியும்.

* க *

இன்னமலிடித்துவிரத்துதிர்வாமென்னும்
உண்மையில்லாத்துத்துதிட்டமில்லை.

* க *

இட்டீடுவாய்கொள்ளாத்தகைத்தேயிடபில்லாக்
காலுமிரவொல்லாச்சால்டு.

* * *

தேண்ணிரட்டுந்தையாயினுந்தாடந்த
துண்ணலினுங்கினியதில்.

* ஏ *

ஆவிற்குந்தோன்றிரப்பினுநாவிற்
கிரவினிளிவந்ததில்.

* ஈ *

இரப்பனிரப்பாயெல்லாமிரப்பிற்
கரப்பாரிவன்மினென்று

* ஏ *

இரவென்னுமேமாப்பிழேணிகரவென்னும்
பார்தாக்கப்பக்குவிடும்.

* அ *

இரவுள்ளவுள்ளமுருகுங்காவுள்ள
வுள்ளதுமின்திக்கெடும்.

* கூ *

கரப்பவர்க்கியாவுக்கொளிக்குங்கொல்லோவிரப்பவர்
சொல்லாடப்போஞ்முயிஸ்: * இ * ஆ. தாலி.

(நா)

நாம் அதி. கயமம்.

மக்களே போல்வர்க்கயவரவரன்ன
வொப்பாரியாவுக்கண்டதில்.

நன்றறிவாரிற்கயவர்திருவடையர்
தெருசுத்தவல்யிலர்.

தேவரனையர்க்கயவரவருந்தா
யேவனசெய்தொழுகலான்.

அகப்பட்டியாவானாக்காணினவரின்
மிகப்பட்டுச்செம்மாக்குங்கீழ்.

அச்சமேகீழ்களதாசாரமெச்ச

மாவாவண்டேலுண்டாக்கிறது.

அறைப்பறையன்னர்க்கயவர்தாங்கேட்ட
மணறப்பிறர்க்குப்பத்துக்காக்கலான்.

ஈர்க்கவிதோர்க்கயவர்கொடிருடைக்குங்
குன்கையால்லாதவர்க்கு.

* எ *

சொல்லப்பயன்படுவர்கான்றூர்க்கும்புபோற்
கொல்லப்பயன்படுகிழ்.

உடுப்பதூழமுன்பதூஉங்காணிந்பிறச்மேல்

* அ * வடுக்காணவற்குகுங்கிழ்.

* கூ * சுற்றிற்குரியர்க்கயவளான்றுற்றக்கால்
விற்றற்குரியர்விளாந்து. * ய * ஆ.

துறய.

பொகுட்பான்ருற்றித்துமுற்றுக்.

* ५ *

* ६ *

* ७ *

* ८ *

* ९ *

* १० *

ஈகம் அதி. காமதிதுப்பால்.

(ஈக)

தலையணங்குறுத்த ல்.

— — — — —

அணங்குகொலாயிமயில்கொல்லோகனங்குழூ
மாதர்கொன்மாலுமென்னஞ்சு.

* க *

நோக்கினுண்ணுக்கெதிர் நேரக்குதறுக்கணம்கு
தானைக்கொண்டவீன துடைத்து.

* உ *

பண்டறியேன்கூர்தறன்பதனையினியறிந்தேன்
பெண்டகையாத்பேரமாக்கடி.

* ர * கண்டாருயிருண்ணுந்

தோற்றத்தாந்தெண்டகை
பேதைக்கமர்த்துனான்று.

* சு * சூற்றமோகண்ணுபிளைபோமடவர
ஞேக்கமிம்முன் துழுடுத்து.

* சு *

கொடும்புருவங்கோட்டமயறைப்பினுங்களுர்
செய்யலமன் ஸிவள்கன்று.

* சு *

கடாஅத்திலிர்நின்மேற்கட்டபடாமாதர்
படாஅமுலைமேற்றுகில்.

* எ *

ஒன்னுதர் கோட்டுவுடைந் ததேஞாட்பினு
ணன்னுருட்டுமென்பீடு.

* அ *

பின்னயோமடதோக்குநர்னுமுடியாட
கணிபெவரேஷுவதிலதந் து.

உண்டார்கணல்லது நருக்காமம்போற்
கண்டார்மகிழ்செப்தவின்று.

* கு *

ய * ஆ தக்கி

(நம) எழும் அதி. குறிப்பறிதல்.

இருநோக்கிவருண்கனுள்ளதொருநோக்கு
நோப்நோக்கொன்றந் நோப்மருந்து.

* க *

கீண்களவுகொள்ளுக்கிற நோக்கங்காமத்திற்
செம்பாகமன்றுபெரிது.

* க *

நோக்கினுணேக்கியிறைஞ்சினள் ஓதவள்.
யாப்பினுள ட்டியநீர்.

* ஈ * யாலேக்குங்காலிலநிலானேக்குநோக்காக்காற்
ருளேக் கிமெல்வாழகும்.
* ஈ *

குறிக்காண்டுநோக்காகமீபல்லாலொருகண்
சிறக்கணித்தாள்போலநகும்

* ஈ *

உருஅதவர்போற்சொலி ஒருஞ்செருார்செர
லொல்லவயனாப்படும்

* ஈ *

செருஅச்சிறுசொல்லுஞ்செற்றூர்போனேக்கு
முனுஅர்போன் றுற்றூர்குறிப்பு

* எ *

அக்ஷயியத்துண்டாண்டோரேஸ்யானாக்கப்
பசையினள்பையத்தும்

* அ *

எதிலார்போலப்பொதுநோக்குநோக்குதல்.
காதலார்கண்ணேயுள்

* சு *

கண்ணெடுகண்ணிலைநோக்காக்கின்வாய்த்தொற்க
வளன்னபைஞாயில் * ஏ * ஆ. தா.

நடிம் அதி. புணர்ச்சிமகிழ்தல். (

நடிக)

கண்டுகேட்டுண்டீயிர்த்துற்றறியுமைம்புலது
மொன்டோட்டுகண்ணேயுள்

* க *

பிணிக்குமருந் துபிறமனையியிழூ
தன்மேய்த்துத்தானேமருந் து

* க *

தாம்வீழ்வார்மென் ரேட்டியிலினினி துகொ
சுமரக்கண்ணுலுவு

* க *

தீக்கிரீற்றுஉக்கு துகுங்காந்தன்னென் ஹுந்
தீபாண்டுப்பெற்றுளிவள்

* க *

வேட்டபூர்முதினஸவயவபோலுமே
தோட்டார்கதுப்பினுடோள்

* க *

உறுதோறயிர்தனிஸ்ப்பத்தின்டலாந் பேததக்
கமிழ்தினியன்றனதோள்

* க *

தம்மிலிருந் துதமதுபாத்துண்டற்றி
லம்மாவரிவைமுயக்கு

வீழுமிருவர்க்கிணிதேவளியிட
போழப்படாஅமுயக்கு

ஊடலுணர்தல்புணர்தவிழவகாமங்
கூடியார்பெற்றபயன்

அறிதோற்றியாமைகண்டற்றிற்காமஞ்
செறிதோறுஞ்சேயிழைமாட்டு

கி ஏ டி



* ந * சூதாரி:

(நில) நிலம். அதி.

நலம்புசென்ற் துரைத்தல்.

நன்னீகாவாழிபனிக்கமேதினினினு
மெவினீள்யாம்வீட்டுபவள்

* க * மீவர்காணின்கமயாத்திரெஞ்சேயிவள்கண்
பல்கானும்புவோக்குமென்று

* உ *

முறிமேனிமுத்தமுறவுவிவரிநாற்றம்
ஹெலுண்கண்வேப்பதோளவட்கு

காணிற்குவள்ளகவிழ்ச்சுதிலனேக்கு

* க * மாணிக்குகண்குவேவேமென்று

* ஈ *

அனிச்சப்புக்கால்களையாள்பெய்தானுசப்பிற்கு
நல்லபடாஅபஸர

மதியுமடந்தமுகனுமறியா

* கு * பதியிட்கலங்கியமீன்

அறுவாய் நிறைந்தவவரிமதிக்குப்போல
* கு * மறுவுண்டோமாதர்முகத்து

* ஏ *

மாதர்முகம்போலொளிவிடவல்லூயேற்
காதலைவாழியதி

மலரன்கைக்ஞன்முகமொத்தியாயிற்
பலர்காணத்தோன்றன்மதி

* ஏ *

அனிச்சமுமன்னத்தின்றாவியுமாத
ஏடுக்குதெருஞ்சிப்பழும் * ஏ *

ஆக தாலு.

நமிரும் அதி காத்திறப்புகாத்தல்: (நமிக
)

பாலோடுதன்கலந்தர்க்கேபணிமொழி
வாலெயிறாநியதீர்.

* க * உடம்பொடுபிரிடையென்னமற்றன்ன
மடந் காதபொடும்மிடை டு .

* ஏ *

கருமணியிற்பாவய்ந்தோதாயாமீவீழுந்
திருநதற்கில்லையிடம்.

வாழ்த ஒயிர்க்களீர்ஜனாபிளைசாத

* ரு *

லதற்கன்னணீக்குமிடத்து

* சு * உள்ளூவன்மன்யான்மறப்பின்மறப்பநியே
ஞெள்ளமரி க்கண்ண ஸ்கு னை ம் .

* ஞ *

கண்ணுள்ளிற்போகாசிமைப்பிற்பருவராம்
நண்ணியராங்காதலவா.

* சூ * கண்ணுள்ளார்காதலவராகக்கண்ணு
மெழுதே க்கரப்பாக்கறிந்து.

* ஏ *

நஞ்சத்தார்காதலவராகவெய்துண்ட
வஞ்சதும்வேபாக்கறிந்து.

* அ *

இமைப்பிற்கரப்பாக்கறிலவளைத்திற்கே
யேதுலரோன் னு மிவீழுர் .

* கு * உவந் துறைவருள்ளத் துளென்றுமிகந்
துறைவ
ஓஹிலரொன்னுமிவ்வூர். * ம *

ஆக தூங்கி.
(ஈயச) ஈயசம் அதி.
நானுதீதுறவுரைத்தலே.

காமமுழுந் துவருந் தினூர்க்கேம
மடலவ்வதில்கீவவி.

* க *

'ஓானுவடம்புமுயிருமடலேறு
நாணினைநீக்கிதிருத் து .

* உ * நாடுகூடுநல்லாண்மைபண்டுடையேணின்
ஶட்யேண்
காமுற்றுரோறு ம டல்.

* க *

காமக்கடும்புன வீப்க்குமேநாடுகூடு
நல்லாண்மைபெண் தூம்புண.

* க *

தொடலைக்குறுத்தொழிதந்தாண்மடலோடு
மாலைப்பூக்குந்துயர்.

* ④ *

மடலூர் தலையாமத்திருமுள்ளுவேண்மன்ற
படலோல்லாபேதக்கென்கண்.

கடலன்னகாமமுத்துந் துமடலேருப்
பெண்ணிற்பெருந் தக்கதுல்.

நிறையரியர்மன்னனியராண்டுதுகாம
மாறையிறந் துமன்றுபடும்.

அறிகிலாரோல்லாருமென் ரேபெண்காம
மருகின்மறுகுமருண்டு.

யாப்கண்ணிற்காண்நகுபவறிவில்லார்
யாம்பட்டதசம்படாவாறு. * ④ *

米

*

計

計

米

*

米

計

米

米

計

米

காலை தூர்காலி

நாயினும் அதி. அவரறிவுறுத்தல்:

அலரோடுவாரூயிர்நிற்குமதனைப்
பலரறியார்பாக்கியத்தால்.

மலரன்னகண்ணளருமையறியா
தலரோமச்சீந்ததில்லூர்.

உருஅதோலூரிந்தகெளவையதனைப்
பெறுஅதுபெற்றன்னநீர்த்து.

கவ்வையாற்கவ்விதுகாமமதுவின்றேற்
தவ்வென்னுந்தன்மையிழுந்து.

களித்தொறுங்கள்ஞாக்டல்வேட்டந்றூர்காமம்
வெளிப்படுந்தோறுமினிது.

* கு * கண்டதுமன் ஆமொருநாளவர்மன் ஆற்
கிங்கனைப்பாட்புகொண்டற்ற.

* கு *

ஊரவர்களையபெருவாகவன்னைசொன்
னீாகந்துமிந்தோய்.

* ஏ *

நய்யாலெரிநுதுப்பேடென்றத்தூந்களைவயாற்
காமநுதுப்பேடெனல்.

* அ * அலர்நாணவொல்வதே

ாவஞ்சலோம்பென்றூர் பலர்நாணநித்தக்கடை.

* கு *

தாம்வேண்டினல்குவர்காதலர்யாம்வேண்டுங்
களைவுபெடுக்குமிவ்வூர். * ய * ஆ
தாடுய.

(ராமிடு)

* கு *

* ஏ *

* ரு *

* ரு *

(ஏய்சு) . . நாடிகம் அதி. பிரிவாற்றுகைம்.
 செல்லாமையுண்டேவெனக்குரோமந்துநின்
 வல்வ ரவுவாழுவார்க்குரோ.

* க * இள்கணுடைத்தவர்பார்வல்பிரிவஞ்சும்
 புன் கணுடைத்தாற்புண ரவு .

* உ *

அரிதாரோதேந்தமறிவுடையார்கண்ணும்
 பிரிவோ ரிடத்து ஸ்மையான்.

* ரு *

அளித்தஞ்செலன்றவர்நீபிற்றவித்தசொற்
 றேறியார்க்குண்டோதவறு.

ஓம்பினமைந்தார்பிரிவோமீபன்மந்தவர்
 * ரு * நீங்கினிரிதாற்புணர்வு.

* ரு *

பிரிவாக்கும்வன் கண்ணராயினரிதவர்
 நல்குவரோன்றுநல்க.

* ஈ *

துறைவன் துறத் தகமது நிறுகொண்டுமென்கை
வினாவிற்கான நவீனா.

* ஏ *

இன்னுதினனில் ஓர்வாழ்தலதனி து
மின்னுதினியார்ப்பிரிவு.

* அ *

தொட்டிச்சுடனவில்லதுகாமநோய்போல
விட்டிச்சுடவாற்றுமோதே.

* ஈ *

அரிதாற்றியல்லனேப்பீசிகிப்பிரிவாற்றிப்
பிள்ளிருந்துவாழ்வார்பலர்.

* இ * ஆத்தாஸயி.

(ஈயின)

ஈயினம் அதி. படர்மெவிந்திரங்கன். (

மாறப்பேண்மன்யானிஃதோ நோயையிறைப்பவர்க்கு
ஈற்றுநீர்போலமிகும்.

* க *

காத்தலுமாற்றேனிந்நோயெநோய்செய்தார்க்
குளாத்தலுமானுத்தரும்.

* உ *

காமமுரானுமயிர்காவாத்துங்குமென்
கேள்வுடப்பினகத்து.

* ஈ *

காமக்கடன்மன் அமுண்டேபதுநீந்து
மேமட்புணைமன் அமில்.

* ஈ *

துப்பினெவகுவர்மத்தொறுயர்வாவ
துப்பின்னாற்றுபவர்.

* இ *

இன்பங்கடன்மற்றுக்காமமங்துங்காற்
அன்பமதனிற்பெரிது.

* ஈ *

காமக்கடும்புணனீந்திக்கங்காணேன்
யாமத்து ம்யாணேயுளேன்.

* ஏ *

மன்னுபிரைலாந் துயிற்றியளித்திரா
வென்னல்லதில்லை துளை.

* அ *

கொடியார்கொடுமையிற்றூங்கொடியவிற்றா
ஞெடியகழியுமிரா.

* கு *

உள்ளம்போன் றுள்வழிச் செல்கற்பின்வெள்ளதீர்
நீந்தலமன்னேவென்கண். டி * ஆ

தானிய. (நயங்) நயஙம் அதி.

கண்விதுப்பழிதல்.

கண்டாங்கலுழுவதெவன்கொலோதண்டாநோய்
தாங்காட்டாயாங்கண்டது.

* கு *

ஒதரிற் துணாநோக்கியவுண்கண்பரிந் துணாப்
யைதலுழுப்பதெவன்.

* உ *

காடுமெனதீநாநோக்கித்தாமேகலுழு
மிதூநுத்தச்சுக்குடைத்து.

பெயலாற்றுநீரூலர் தவண்களுயலாற்று
வுயிவிலேயென்கணிறுத்து.

படலாற்றுபதலுழக்குங்கடலாற்றுக்
காடநோய்செய்தவன்கண்.

ஒழுவினிதேயெமக்கிந்நோய்செய்தகண்
டாஅயித்ரபட்டது.

உழங்குமர்த்துண்ணீருகவிழைந்திழைந்து
வேண்டியவர்க்கண்டகண்.

* ஏ * பேணுதுபெட்டாருளமன்னேமற்றவர்க்கானுதமைவிலகண்.

* அ *

வாராக்காற்றுஞ்சாவரிற்றுஞ்சாவாயிட
யாராக்குற்றனகண்.

* கூ *

மகைபெற ஹார்க்கிரிதன்று வெம்போ
வகைப்பறைகள்னுரத்து.

* டி * ஆக. தாழை.

* கு *

* கு *

* கு *

* கு *

நயகம் அதி. பசப்பறுப்புவரல்.

(நயக)

சயந்தவர்க்கு நல்காமமநேர் ந்தேன்பசந்தவன்
உண்பியார்க்கு காக்கோபிற.

* க *

அவர்தந்தா ரொன் குந்தகையாவிவர் தந்தென்
மேஜிமேஹரும்பசப்பு.

* உ * சாபலுநானுமவர்கொண்டார்க்கம்மாரு.
நோயும்பசலையுந்தற் து.

* ர * உள்ளுவண்மன்யாதுகாப்பதவர்திறமாற்
கள்ளம்பிறவோபசப்பு.

* ஈ *

உவக்காடுணங்காதலர்செல்வாரிவக்காணங்
மேனிபசட்டிழர்வது.

* டு *

விளக்கற்றம்பார்க்குமிருளேபோந்கொண்கன்
முயக்கற்றம்பார்க்கும்பசப்பு

* சு *

புல்விக்கிடந்தேண்புடைபெயர்ந்தேணவளவி
லள்ளிக்கொள்வத்தேபசப்பு.

பசந்தாளிவளன்பதல்லாவிவனைத்
துறந்தாரவளான்பாரில்.

* ஏ *

* அ *

பசக்கமற்பட்டாங்கென்மேனியப்பித்தார்
நன்னிலையராவளானின்.

* கீ *

பசப்பெணப்பேர்பெதுதனன்றேயப்பித்தார்
நல்காமமதுற்றுளானின். * டி * ஆ

தாக்கி

(நல்கி) நல்கிம் அதி தனிப்படர்மிகுதி.

தாம்வீழ்வார்தம்வீழப்பெற்றவர்பெற்றுரோ
காமத்துக்காழில்கணி.

* கு *

‘வீழ்வார்க்குவானம்பயந் தற்றுல்வீழ்வார்க்கு
வீழ்வாரளிக்குமளி.

* உ *

வீழுநர்வீழப்படுவார்க்கமையுமே
வாழுநமென்னுஞ்செருக்கு.

* ர *

வீழப்படுவார்கெழீஇயிலர்தஙம் வீழ்வார்
வீழப்படா அரோனின்.

* ஈ *

நாங்காதல்கொண்டார்நமக்கெவன்செப்பவோ
தாங்காதல்கொள்ளாக்கடை.

* ர *

ஒருதலையானின்னுகாமங்காப்போல
விருதலையாழுமினிது.

பருவரலும்பைதலுங்காணன்கொல்காம
கெருவர்கணின்றெழுகுவான்.

வீழ்வாரினின் சொற்பெறுஅதுவகத்து
வாழ்வாரின்வன்களுரில்.

நசைஇயார்நல்காளேனி மூமவர்மாட
ஷ்ரையுமினியசெவிக்கு.

கருஅர்க்குறுதோய்காப்பாயிகடலைச்
செறுஅசய்வாழியநெஞ்ச * ஏ *



கீர



* 67 *

* 68 *

* 69 *

வினா தீர்வு.

நாகம். அதி. நினைந்தவர்ப்புலம்பல் (நாக)

உள்ளி இந்திராப்பெருமகிழ்செய்தலாற்
கள்ளி இங்காடமினிது.

* க *

ஏனைத்தொன்றினிடேகாண்காடந்தாம்வீழ்வார்
நினைப்பவருவதொன்றில்.

* உ *

நினைப்பவர்போன்று நினையார்கொறும்மல்
ஏனைப்பதுபோன்று கெடும்.

* ர *

பாமுமூலேங்கொலவர்நெஞ்சத்தெந்நெஞ்சத்
தோஞ்வளோயவர்.

* ஈ *

தந்நெஞ்சத்தெம்மக்கடி கொண்டார்நானுர்கொ
லெந்நெஞ்சத்தோவாவரல்.

* இ *

மந்தியானன் னுளேன்மன்னேவவாராடியா
ஞுற்றநாளுள்ளவுளேன்.

* சு *

மறப்பினவனுவன்மந்கொண்மதப்பறியே
ஞுள்ளி னுமுள்ள ஞுசுடும் .

* ஏ *

எனைத்துநினப்பினுங்காயாரனைத்தன்றே
காதலர்செப்புஞ்சிறப்பு.

* அ *

வினியுமெனின் னுயிர்வேறல்லமென்பா

எளியின்மையாற்றுதினைந் து.

* கு * விடாஅதுசென்றாக்கண்ணினாற்காணப்
படாஅதிவாழிமதி. * ய * ஆக
தங்கம்.

(மூல) மூலம். அதி.

கனவுநிலையுரைத்தல்

காதலர்தாதொடுவந்தகனவினுக்
கியாதுசெப்பேங்கொல்விருந்து.

* க *

கீப்புண்கண்பானிப்பத்துஞ்சிற்கலந்தார்க்
குயலுண்மைசாற்றுவேண்மன்.

* உ *

நனவினால்காதவராக்கனவினாற்
காண்டலினுண்டெண்ணுயிர்.

* ர *

களவிழுலுண்டரகுங்காமநனவினா
னல்காராநாட்டித்தரந்து.

* சு * நனவினாற்கண்டநாலுமாக்கேகனவுந்தான்
கண்டபொழுதேயினிது.

* கு *

நனவெனவெரண் நில்லியர்யிற்கனவினுற்
காதவர்நீங்கவர்மன்.

* சு *

நனவினுனல்காக்கொடியார்கனவிட
னென்னெம்மைப்பீழிப்பது.

* ஏ *

ஶஞ்சங்கர்த்தரேண்மேலராகிவிழிக்குங்கா
னெஞ்சத்தாவர்விரைந் து.

* அ *

நனவினுனல்காகாநோவர்கனவினுற்
காதவர்க்கானுதவர்.

* கு *

நனவினுனந்தீத்தாரொன்பர்கனவினுற்
கானுர்கொவிவ்லூவர். * ம *

சீ. துரை.

ஈடுகம் அதி. பொழுதுகண்டிடாங்கல். (
ஈடுக)

மாலைபோவல்லைமணந்தாருயிருண்ணும்
வேகநீவாழிபொழுது.

* க *

புன்கண்ணொவாழிமரங்மாலையெங்கேள்போல்
வன் கண்ணதோநின் றனை .

* உ *

புனியரும்பிப்பைபதல்கொண்மாலைதுனியரும்பித்
துண்டம்வளரவரும்.

* ர *

காதலரில்வழிமாலைகாலைக்களத்
தேதிலர்போவவரும்.

* ஈ * காலைக்குச்செய்தநன்றென்கொலைவன்
கொல்யான்
மாலைக்குச்செய்தபடை.

* ர *

மாலைநோய்செய்தன்மணந்தராலோத
காலையறிந்ததுவேன்.

காலையரும்பிப்பகவெல்லாம்போதும்
மாலைமாலுருமிந்நோய்.

அழல்போலுமாலைக்குத்துதாகியாயன்
குழல்போலுங்கொல்லும்பட்ட.

பதிமருண்டுபைதலுழக்குமதிமருண்டு
மாலைப்படர்தலும்போழ்து.



* ஏ *

* ஏ *

* எ *

பொருண்டாலேயானாயுள்ளிமருண்டாலே
மருயுமென்மாயாவுயிர். * ஏ * ஆ.

தூநகர்.

(பாச) பாசம் அதி. உறுப்புநலனமிதல்.

சிறுமைநமக்கெழியச்சேட்டென்றாள்ளி
ந ருமலர்நாணிஅதன்.

* க *

நய்ந்தவர்நல்காவமசால்லுவபோலும்
பசந்துபணிவாருங்கன்.

* உ *

தணந்தமைசாலவறிவிப்பபோலு
மணந்தநரள்வீங்கியதோள்.

* ந *

பணீங்கிப்பைபந்தொட்சோருந்துணீங்கித்
தெல்கனின்வாடியதோள்.

* ச *

கொடியார்கொடுமையுரைக்குந்தொடியொடு
தொல்கனின்வாடியதோள்.

தொடியொடுதோணக்கிழுநேவலவரைக்
* ஞ * கொடியரெங்குறுதென்று.

* ஈ *

பாடுபெறுதியோதேஞ்சேகாடியார்க்கிளன்
வாடுதோட்பூசலுராத்து.

* ஏ *

மூயங்கியகைவீழுக்கப்பசந்தத
உபந்தொடிப்பேதநுதல்.

* அ *

மூயக்கிடைத்தண்வளிபோழப்பசப்புற்ற
பேதபெருமழக்கண்.

* ஈ *

கண்ணின்பசப்போபருவரவெப்தின்மே
பெரண்ணுதல்செய்ததுண்டு. * ஏ * ஆ. துராசமி.

ஈடும் அதி. நெஞ்சொடினத்தல்.

(பாடு)

நினைத்தான்றுசொல்லாயோதேஞ்சேயேனைத்

தொன்று மெவ்வநோய்தீர்க்குமருந்து.

* க *

காசலவரிலாகநீரோவது
பேதமைவாழியென்னஞ்சு.

* உ *

இருந்துள்ளியென்பரிதனெஞ்சேபரிந் துள்ளல்
பைதாலேயெசப்தார்கணில்.

* ர *

கண்ணுங்கொள்க்கேறிடைக்கேயிலையென்னத்
தின்னுமவர்க்காணலுற்று.

* *

செற்றுரொன்கைவிடலுண்டோநெஞ்சேயா
முட்ருலுறுஅதவர்.

* கு * கலந்துணர்த்து
ங்காதலரிக்கண்டாற்புலந் துணாப்
பொப்காய்வுகாய்துயென்னஞ்சு.

* ர *

காமம் விடுவோன் ரூதாண்விடுநன்னெஞ்சே
யானேபாறேனிவ்விள்ளு.

* எ *

பரிந்தவர்தல்காரன்றேங்கிப்பிரிந்தவர்
வின்செல்வாய்ப்பேத்யென்னெஞ்சே.

* ஆ * உள்ளத்தார்காதலவராகவுள்ளிநி
யாருகழுச்சேறியென்னெஞ்சே.

* கு *

அன்னத்துறந்தாகாநெஞ்சத்துடையேமா
வின் மூழிழுத்துங்கவின். # ஏ *

ஆ துறாகு

(ராசு) ராசும் அதி. நிறையழிதல்.

காமத்தனிச்சியடைக்குநிறையென்னு
நானுத்தாழ்வீழ்த்தகதவு.

* கு *

காமமெனவான் ரேகண்ணின்றென்குத்தை
யாமத்துமாருந்தொழில். *

உ *

மறைப்பேண்மற்காமத்தைபாரேகுறிப்பின்றித்
தும்மல்போட்டுரேன்றிவிடும். * க *

நிறையுடையேணன்பேண்மன்யாகுவென்காம
மறையிரந்துமன்றுபடும்.

* க *

செந்றுரீபின்செல்லாப்பெருந்தகைமகாமநோ
ஷ்ட்ரூாறிலதொன்றன்று.

* க *

செற்றவர்பின்சேறல்வேண்டியளித்தோ

வெற்றென்னையுற்றுயர்.

* க *

நாணனவான் ரேவநியலங்காமத்தாற்
ப்ரேணியார்பெட்டபெயின்.

* ஏ *

பன்மாபக்கள்வன்பணிமொழியன்றோம்
பெண்மையுடைக்கும்படை.

* அ *

புலப்பலனச்சென்றேன்டுல்வினேனெஞ்சங்
குத்தலுறுவதுகண்டு.

* கு *

நின்தியிலிட்டன்னெஞ்சிகுர்க்குண்டோ
புணர்தாடிநிற்பேமெனல். * ம * சு. துராசுமி.

நாளம் அதி. அவர்வயின்விதும்பல். (நாள்
)

வாளற்றுப்புற்றென்றகண்ணுமவர்சென்ற
நாளோறநித்தேய்ந்தவீால்.

* க *

இலங்கிடாயின்றுமறப்பினென்றேண்மேற்
கலங்கழியுங்காரிகைதீத்து.

* உ * உரனசூழியுள்ளந் துணியாகச்சென்றூர்
வரனசூழியின்னுமுளேன்.

* ந *

குடியகாமம்பிரிந்தார்வாவுள்ளிக்
கோடிகொடேறுமென்னெஞ்சு.

* ஸ *

காண்கமற்கொண்களைக்கண்டபி
னீங்குமென்மென்றேட்டபசப்பு.

* ஞ *

வருகமற்கொண்களெருநாட்பருகுவன்.
யைத்தேநுயெல்லாங்கெட.

* ச * புலப்பேண்கொல்புல்லுவேண்

கொல்லோகலப்பேண்
கண்ணன்னீ ஞ கேளிர்வரின்,

கெள்வி

* 可 *

வினாகலற் துவென்றீகவேற்றதன்மைகலற் து
மாலையயர்கம்விருந் து.

* 9 *

ஷ்ரீராமலூநாள்போற்செல்லுஞ்சேட்சென்றும் வருநாள்கைவத்தேவகுபவர்க்கு.

* 55 *

பெறிவென்றும் பெற்றக்காலென்றுமுதிலென்று
முள்ளமுடைந் துக்கக்கால். * ம * ஆக தட்டான்.

(பாக) மூத்தி. குறிப்பறிவுத்தல்.

காப்பினுங்கையிக்கந்தொல்லாநின் ஆண்களுமாக்கலுறவுதொன்றுண்டு.

卷之三

கண்ணிறைந் தகாரிகைக்காம்போர்தோட்பேதக்குப்
பெண்ணிறைந் ததீர்மூடபரி து. *

மணியிற்றிகழ்தருநுல்போன்மடற்கைத்
யணியிற்றிகழ்வதொன்றுண்டு.

* ர *

முகைமொக்குளுள்ளதுராற்றம்போற்பேத
நங்கமொக்குளுள்ளதொன்றுண்டு.

செறிதொடிசெய்திறந் தகள்ளமுறுதுயர்
* ச * தீர்க்குமருந்தொன்றுடைத்து.

* இ *

பெரிதாற்றிப்பெட்டக்கலத்தலரிதாற்றி
யன்பின்மைசூழ்வதுடைத்து.

தண்ணெந் துறைவன்றண்ண் தகுமநம்மினு
* ச * முன்னமுணர்ந் தவளை.

* * *

நெருநற்றுச்சென்று ராங்காதலர்யாமு.
மெழுநாளே மேணிபசந் து.

* அ *

தொடி நோக்கிமென் ரேஞ்சு நோக்கியடி நோக்கிப்
பங்கதாண்டவள் செய்தது.

* கு *

பெண்ணினுற்பெண்மையுடைத் தென்பகண்ணினுற்
காமநோய்சொல்லியாவு. * ய * ஆதூாஶி

நால்கம் அ.தி. புனர்ச்சிலி தும்பல்.

(நால்கு உள்ளட்களித்தலுங்காணமகிழ்தலுங்
கள்ளஞ்சில்காமத்திற்குண்டு.

* கு *

தினைத் துணையுமிடாகமவேண்டும்பெனைத் துணையும்
காமநிறையவர்கள்.

* உ *

பேறைதுபெட்டவேசெப்பினுங்கொண்களைக்
காலைதழையலகண்.

* ரு *

ஊடற்கட்சென்றேன்மற்றேழியதுமற்று
கூடற்கட்சென்றதென்னென்குசு.

* வு *

எழுதுவீரார்கோல்காலைக்கண்ணேபோற்கொண்கள்
பழிகாணேன்கண்டவிடத்து. *

இ *

காலைங்காற்காணேன்றவறுயகாலைக்காற்
காணேன்றவறல்லவை.

உப்பிதலறிந்துபுன்பாய்ப்பவோபோற்

* சு * பொய்த்தலறிந்தேண்டுலந்து.

* ஏ *

இளித்தக்கவின்றுசெயினுங்களித்தார்ச்சுக்
கள்ளற்றேகள்வநின்மார்பு

மலரினுமெல்லிதுகாமஞ்சிலரதன்

* அ * செவ்விதலைப்படுவார்.

* கூ *

கண்ணிற்றுனித்தேகலங்கினுள்புல்லுத
லென்னினுந்தான்விதுப்புற்று. * டி *

சீடு. துறைக்கும்

(ராகுமி) ராகுமி அதி. ரெஞ்சொடுலத்தல்.

அவர்ரெஞ்சவர்க்காதல்கண்டுமெவனெஞ்சே
நீயமக்காதது.

உருஅதவர்க்கண்டகண்ணுமவரைச்
* க * செலுரானச்சேறியென்னஞ்சு.

* உ *

கெட்டார்க்குநட்டாரில்லென்பதோதெஞ்சேநி
பெட்டாங்கவர்பின்செலல்

* ர *

இனிபன்னநின்றெழுசும்வாசியார்தெஞ்சே
துனிசெய்துதுவாய்காண்மற்று.

பெறுஅமையஞ்சம்பெறியிரிவஞ்சு
* க * மருஅவிடும்பைத்தென்னஞ்சு.

* ர *

தானியெயிருந்துநினைத்தக்காலென்னைத்
தினியவிருந்ததென்னென்சு.

* க * நானுமற்றேனவர்மறக்கல்லாவன்
மானுமடதெஞ்சிற்பட்டு.

* ஏ *

எஞ்சினிவீவாமென்றெண்ணியவர்திற
முள்ளுமுயிர்க்காதனெஞ்ச.

* அ *

துண்பத்திர்கியாலே துணையாவார்தாமுடைய
நஞ்சந் துணையல்வழி.

* கூ *

தஞ்சந்தமால்லாலே திவர்தாமுடைய
நஞ்சந்தமால்வழி. * டி *

ஆ. தங்க.

ாங்கம் அதி. புலவி.

(ஆங்க

புல்லாதிரா அப்புலத்தையவருறு
மல்லாலேயேப்காண்கள்சிறிது.

* க *

உப்புமைந் தற்றுந்துவியதுசிதிது
மிக்கதற்றுனீளவிடல்,

* உ *

அலந் தாராயல்லனேய் செப்தற்றுந்தமிமைப்
புலந் தாராப்புலாவிடல்.

* ஏ *

உடியவரையுணராமைவாடிய
வள்ளிமுதல்சிந்தற்று

* ஏ *

நலத்தகைநல்லாவர்க்கேள்புலத்தகை
பூவன்னென்னோகத்து.

* ஏ * துனியும்புலவியுமில்லாயிந்காமல்
கனியுங்கருக்காயுமற்று.

* ஏ * ஊடலி னுண்டாங்கோதுன்பம்புணர்வது
நீடிவதன்று கொலென்று.

* ஏ *

நோதலெவன்மற்று நோந் தாரோன்றஃதறியுங்
காதலரில்லாவழி.

* ஏ *

தீருநிழலதினிதேபுலவியும்
வீருநர்கண்ணேயினிது.

* கு *

ஊடலுணக்கவிடுவா ரோடென் ஜெர்சங்
கூடுவேமென்பதவா * ம * அ... .

தகரம்:

(ராகா) ராகாம் அதி. புலவிதுறுக்கம்.

பெண்ணியலா ராஸ்லா ராங்கண்ணிட் பொதுவண்பர்
நண்ணேண்பரத்தின்மார்பு.

* க *

இன்டியிருந்தே மாத்தும் மின்மாந்தம் மை
நீடுவாழ்கென்பாக்கறிந்து.

* ஏ *

கோட்டுப்புச்சுடி னுங்காயு மொருத்தியைக்
காட்டிய சூடினீரோன்று.

யாரினுங்காதலமென்றே ஞாழுடினாள்
யாரினும்யாரினுமென்று.

* ர *

இம்மைப்பிறப்பிற்பிரியலமென்றே ஞாக்
கண்ணிறை நீர்கொண்டனள்.

* ஸ *

* ஞ *

உள்ளினே ஜன்றே னெம்தற்றென்மறந்தீரோன்றென்னைப்
புல்லாள்புலத்தக்கனள்.

* ஸ

வழுத்தினுடும்மினே ஞாகவழித்தமுதாள்
யாருள்ளித் தும்பினீரென்று.

தும்முச்செறுப்பவழுதானுமருள்ள
வெம்மைமறத்திரோவென்று.

* ஏ *

* ஏ *

தன்னையுணர்த்தினுங்காயும்பிறர்க்குநீ
நீந்தீராகுதிரோன்று.

* கு *

தினைத்திருந்து நோக்கினுங்காயுமைனத்துநீர்
யாருள்ளிநோக்கினீரோன்று. * ய * ஆ. தங்காலடி.

ாகங்ம் அதி. ஊடலுவகை.

(அகங்

இல்லிதவறவர்க்காயினுழுடுதல்
வல்லதவரளிக்குமாறு.

* க * ஊடவிற்குரேன்றுக்கிறதுனிநல்லளி
வாடி னும்பாடிபெறும்.

* உ * புலத்தவிற்புத்தேனுடிண்டோநிலத்தொடு
நீரியைந்தன்னாகத்து.

* க * புல்விவிடாஅப்புலவியுட்டேன்றுமென்
ஊள்ளமுடைக்கும்படை.

* கு *

தவநிலராயினுந் தாம்பீத்வார்மென்றே
ளகறவினங்கொன்றுடைத்து.

* சி *

உணவினுமுண்டதறவினிதுகாமம்
புணர்தலினுடவினிது.

* ரூ *

ஊடவிரிரேந்றவர்வென்றாதுமன்னுங்
கூடவிரிகாணப்படும்.

* ஏ *

ஊடப்பெறகுவங்கொல்லோநுதல்வெயர்ப்பக்.

கூடவிரிரேன்றியவுப்பு.

* அ * ஊடுகமன்னேவாளியிழையாமிரப்
நீடுகமன்னேவிரா.

* கு * ஊடுதல்காமத்திற்கின்பமத்தின்பங்
கூடிமுயங்கப்பெறின். * ம * ஆ.
தஞ்சாநாடு.

தெப்வப்புலகமத்திருவள்ளுவநாயனர்
அருளிச்செய்த

தி ரு க் கு ற ள்

மு ல பா ட ரு ற் ரிற ஷ ரு ம் ர ம்.

அக்டூடி.

அதி. குறை.

அதி. குறை.

ஆக்ராஸல்	க..... ச .. அவியன்
ஏ..... ச...	
ஆக்ராஸரி	கெ ... ச .. அந்தனோர்
க..... வ .. ஆப்பட்டி	ஏஅ... ச... அந்தனோர்
..... இடு... எ ..	
ஆகவாதன	எம்... க... அமர்கத்தா
அ..... ச...	
ஆகாஸா	ஷக ..
ஆகாஸி நீதி	வ ..
ஆகாஸமர்த்த	க ..
க... அமர்கத்து	ஏங... எ...
உ... அயிம்தி	எ..... ச ..
ச... அலமந்தா	காக... ச...

அங்காமை	ப்ர	அ.	அநங்கின்	சக.	க...
அங்கேத	பி	அ.	அாம்போ	அக.	அ...
அங்கனத்	வ	ம.	அாம்போ	ஏ	எ...
அங்கமிய	ஏ	அ.	அரிதோ	ஏயன்	ஏ...
அங்கமு	ஏ	க.	அங்காம்	ஏயன்	ஏ...
அங்கமேலி	ஏ	ஏ.	அரியகங்கு	ஏக.	ஏ...
அங்காமய	ஏ	ஏ.	அரியங்க	சடு	ஏ...
அங்காமயி	ஏ	ஏ.	அரியவள்	ஏக.	ஏ...
அங்கமறி	ஏ	ஏ.	அருங்கே	உக.	ஏ...
அங்கவந்து	ஏ	அ.	அங்குமிச	ஏக.	ஏ...
அங்கவந்தாரு	ஏ	கன.	அருட்சே	உக.	க...
அங்கம	ஏ	க.	அரும்பய	உப.	அ...
அங்கவ	ஏ	கன.	அருமதற	அக.	எ...
அங்க.	ஏ	அ.	அருமய	கா	க...
அங்க்கிய	கன.	க.	அருவினை	காக.	க...
அங்க்கவி	கா	க.	அருள்ளல	காக.	க...
அந்தது	கக.	க.	அருளில்லா	காக.	க...
அணங்கு	கக.	க.	அருளென்	கக.	க...

(உ)

அதி. குற.

அதி. குற.

அருளோ	எ	க.	அளவின்க.	உ	க.
அருள்கரு	உ	க.	அளித்தஞ்ச.	ா	க.
அருள்சேர்	உ	க.	அறங்கரு.	ஏ	க.
அருள்வெ	உ	க.	அறஞ்சாரா.	ஏ	க.
அலத்தாகா	ா	க.	அறஞ்சொ.	ஏ	க.
அலரோழ	ா	க.	அறத்தாமி.	ஏ	க.
அவ்ராண	ா	க.	அறத்தாற்.	ஏ	க.
அவிலவை	ய	க.	அறத்தான்.	ஏ	க.
அவ்வலரு	உ	க.	அறத்திற்	அ	க.
அவ்விடப்	கூ	க.	அறத்திறா.	ச	க.
அவர்தந்தா	ா	க.	அறம்பொரு.	கு	க.
அவர்தெஞ்	ா	க.	அறவாழிய.	க	அ.
அவாவில்	கள	அ.	அறவினயா.	உ	க.
அவாவின	கள	எ.	அறவினயு.	கக	க.
அவாவென்	கள	க.	அறனழிதி.	யக	க.
அவிசோரி	உ	க.	அறனழிந்தா.	கசி	க.
அவவயறித்	எ	க.	அறனழித்தலு.	கடு	க.
அவவயறியா	எ	க.	அறனழித்துவெ.	யஅ	க.
அவ்வித்த	ப	க.	அறஞக்கம்.	உ	க.
அவ்விய	ப	க.	அறனிய.	யஞ	க.
அழக்கொ	க்க	க.	அறனிமுச்.	உக	க.
அழச்சொ	அ	க.	அறனீஆ.	எக	க.
அழல்போ	ா	அ.	அறனென.	ஏ	க.
அழிவது	க	க.	அறஞேக்.	யக	க.
அழிவந்த	அ	க.	அறன்க.	யகு	க.
அழிவிளவை	கக	க.	அறன்வரை.	யகு	க.
அழிவின்ற	க	க.	அறிக்லா.	ா	க.
அழுக்கற்ற.	ப	ப.	அறிகொ.	கா	அ.
அழுக்காறவா.	க	க.	அறிதோ.	ா	க.
அழுக்காறுவடயார்.	க	க.	அறிந்தாற்.	கூ	க.
அழுக்காறுவடயான்	க	க.	அறிவற்ற.	கூ	க.
அழுக்காறுவன்	ப	ப.	அறவிலார்.	அகு	க.
அழுக்காற்றி	ப	ப.	அறவிலான.	அகு	க.
அவவலில	உ	க.	அறவிலு.	க	க.
அவவளா	க	க.	அறவிது.	உ	க.
அவவறித்தா	உ	க.	அறவின்.	அகு	க.
அவவறித்து	க	க.	அறவுடையாரா	கா	க.

(ஈ)

அதி. குற.

அதி.

குற.

அமிவுடையாளர் . . .	காசு . . .	இ . .	ஆக்கங்கரு	
அமிவுகு	கூகு . .	ச . .	ஆக்கமதர்	
அறவாய்	நாயில் . .	எ . .	ஆக்கமிழுந்	
ஈன் . . . ஏ . . .				
கூய் . . . ச . . .				
கூய் . . . கு . . .				
அறைப்	நாசு . .	க . .	ஆக்கருங்	காடு . . உ . .
அற்காவிய	நாசு . .	ந . .	ஆங்கமை	எசு . . ய . .
அற்றதறி	காடு . .	ச . .	ஆபயங்கு	நுஸ் . . ர . .
அற்றமறைத்து . . .	காசு . .	ஏ . .	ஆபுமறவி	நாடு . . அ . .
அற்றமறைத்	அடு . .	க . .	ஆப்பந்தாய்	அபி . . உ . .
அற்றவ	உன் . .	கு . .	ஆாவியற்	குன் . . ய . .
அற்றாழி	உடு . .	கு . .	ஆவிஞ்ஞுந்	ஊன் . . சு . .
அற்றுரை	குக் . .	ச . .	ஆன்வினா	ஊங் . . உ . .
அற்றுர்	நாக் . .	ஏ . .	ஆற்றுருமா	நுப் . . க . .
அற்றுவள்	காடு . .	உ . .	ஆற்றினாவறிந்தி . .	சாபி . . ஏ . .
அற்றே	கூஞ் . .	கு . .	ஆற்றினாவறிந்து . .	ஏஞ் . . டி . .
அன்பகத்	அ . .	அ . .	ஆற்றினிலி	எடு . . சிள் . .

அன்பதிலா.....	கூக் .. உ..	ஆற்றிடு.....	க ..	அ..
அன்பதிலு.....	குட் .. க..	ஆற்றின்வ.....	கள... அ..	
அன்பிலு.....	அள... உ..	ஆற்றுப.....	எடு... க...	
அன்பிலா.....	அ .. உ..	ஆற்றுவாராற்றவிக..	கம்... க...	
அன்பிற்கு.....	அ .. க..	ஆற்றுவாராற்றவிக் கடி உட் ..	க ..	
அன்பின்வ.....	அ .. ய..	ஆற்றுவாராற்றல		{ கூக் .. இ..
அன்பின்வி.....	கூட.. க...	பணி.....		
அன்பீறு.....	அ .. ச..			
அன்புடையொன்ற கூக் .. க...		இகலாநுயி.....	அக் .. ய..	
அன்புடைமை.....	க .. உ..	இகவிற்கெ.....	அக் .. அ..	
யான்றகு.....		இகவிள்யி.....	அக் .. ச..	
அன்புதா.....	கூக் .. க..	இகவெதிர்.....	அக் .. கு..	
அன்புமத.....	கு .. கி..	இகவென்ப.....	அக் .. க..	
அன்புற்ற.....	அ .. கி..	இகவென்று.....	அக் .. ய..	
அன்பொ.....	அ .. க..	இகல்கானு.....	அக் .. கூ..	
அன்பொரி.....	கக .. க..	இகழ்ச்சிபி.....	கூ .. கூ..	
அனிச்சப்பு.....	ாயுட .. கி ..	இகழ்த்தெத.....	ஏக் .. ஏ..	
அனிச்சமு.....	ாயுட .. ய..	இடமெல்.....	கள .. ச..	
அன்றமி.....	க .. கூ..	இடனில்.....	உட .. அ..	
ஆகாற.....	சஅ .. அ..	இடங்குந்.....	கடு .. ஏ..	
ஆக்மாற்.....	கஅ .. க ..	இடபுரிந்.....	கக .. ஏ..	
		இடப்பா.....	கடு .. அ..	

(ஐ)

அதி. குற.

அதி. குற.

இடிக்கடி..... கூக் .. க.. . இவமென்ற.....

அதி. குற.

அதி. குற.

இன்களை.....	ஏப்ஸ் ..	உ ..	உடமையு.....	க ..	க ..	க ..
இன்சொலாலீத்.....	கக ..	ஏ ..	உடச்சையி.....	ஏக ..	அ ..	
இன்சொலாலீரா.....	ய ..	க ..	உடிப்பதா.....	ஏஆ ..	ஈ ..	
இன்சொவி.....	ய ..	க ..	உடைசே.....	கத ..	க ..	
இன்பங்க.....	ஏப்ள ..	க ..	உடைத்தம்.....	கஆ ..	க ..	
இன்பத் துனின்பம்ப..	அகு ..	க ..	உடைய.....	காப ..	க ..	
இன்பத் துனின்பம்வி கங்.....	கங ..	க ..	உடையார்.....	காப ..	க ..	
இன்பமி.....	கங ..	க ..	உட்கப்ப..	கங ..	க ..	
இன்பமோ.....	ஏக ..	உ ..	உட்பகை.....	அகு ..	க ..	
இன்பம் விழையானி..	கால ..	கு ..	உணர்வ.....	ஏல ..	அ ..	
இன்பமில்வைழையான்..	கங ..	அ ..	உணவிது.....	ஏகங ..	க ..	
இன்மையிடும்.....	கிச ..	அ ..	உண்டார்க ..	ஏகங ..	ப ..	
இன்மையின்னுத ..	ஏகு ..	க ..	உண்ணற ..	கங ..	உ ..	
இன்மையின்னுது..	ஏங ..	ந ..	உண்ணுது.....	பச ..	ய ..	
இன்மையு.....	பக ..	ந ..	உண்ணுமை.....	உச ..	ஏ ..	
இன்மையெ.....	ஏகு ..	உ ..	உண்ணுவமை	உச ..	கு ..	
இன்மைபொ.....	க்கூ ..	அ ..	உணவிவகா.....	பக ..	கி ..	
இன்றிய	கங ..	க ..	உப்பமைந்	ஏக ..	உ ..	
இன்றும்வ	ஏகு ..	அ ..	உயிவங்கலந்	எகி ..	ஏ ..	
இன்னுசெய்தாலா... கஷ ..	க ..	ஏ ..	உயிருடம	கங ..	ய ..	
இன்னுசெய்தாங்கி ..	க்கூ ..	ஏ ..	உயிர்ப்பவு	அஆ ..	ய ..	
இன்னுதிரக்.....	உக ..	க ..	உய்த்தல	ஏஉக ..	ஏ ..	
இன்னுதின	ஏப்க ..	அ ..	உரமொரு.....	காப ..	ய ..	
இன்னுமை	க்கூ ..	ய ..	உரளங்க	ஏஉங ..	க ..	
இன்னுவெ.....	கால ..	க ..	உரங்கன்	க ..	க ..	

ஈட்டமில்	ஈக .. க	உருவகண்	கீங் .. எ ..
ஈதவிசைப்	உச் .. க	உஞாப்பா	உச் .. ஏ ..
ஈத் துவக்கு	உக் .. அ ..	உவத்தாரு	அடு .. ய ..
ஈரங்கைவி	ஈஅ .. எ ..	உவகத்தொ	உது .. ய ..
ஈவர்களே	ஈக் .. கூ ..	உவகந்தழி	ஈக் .. இ ..
ஈன்றபெர..	எ .. கூ ..	உலைவிட	என .. உ ..
ஈன்றுண்மு	கூக் .. கூ ..	உவக்கா	ஈயக்க .. இ ..
ஈன்றுள்ளதி	கீக் .. கூ ..	உவந்துறை	ஈபிக் .. ய ..
உடம்பா ..	உக் .. ய ..	உவப்பத்	ஈா .. ச ..
உடம்பொ ..	ஈயிக் .. உ ..	உழுத்தழுத்	ஈபுது .. எ ..
		உழுவினார்	ஈச் .. சீ ..

(ஈ)

அதி. குற.

அதி. குற.

உழுதன்றி	ஈச .. இ ..	உகரசிதி	குறி .. ர ..
உழுவாரு	ஈச .. உ ..	உற்றநோய்நீக்	கடு .. உ ..
உழைப்பி	ஞந .. ய ..	உற்றநோய்நோ	உள .. க ..
உளபோன்	ஞந .. ச ..	உற்றவன்	கநு .. ய ..
உள்ளொனி	எங .. ய ..	உற்றுஞர்	கநு .. க ..
உள்ளொன்	சக .. க ..		
உளவாரா	ஈஅ .. ய ..	ஊக்கமு	சக .. கு ..
உள்ளக்களி	ஈஉக .. க ..	ஊவில்ரூற்ற	ஈங்க .. ஏ ..
உள்ளத்தார்	ஈஉடு .. கு ..	ஊவில்ரூற்று	ஈங்க .. உ ..
உள்ளத்தாலு	ஈகு .. உ ..	ஊடவில்து	ஈங்க .. எ ..
உள்ளத்தாற்	ஈபு .. ச ..	ஊடலுணவு	ஈங்க .. ய ..
உள்ளமிலா	கூபி .. அ ..	ஊடலுணர்தல்	ஈபக .. கு ..
உள்ளமு	கூபி .. உ ..	ஊட்டங்	ஈஉக .. கு ..
உள்ளம்	ஈயன .. ய ..	ஊட்டப்	ஈங்க .. கி ..
உள்ளந்தக	அயி .. அ ..	ஊட்டயவு	ஈங்க .. ச ..
உள்ளியதெ	கிச .. ய ..	ஊட்டபிரு	ஈங்க .. உ ..
உள்ளியவெ	குக .. கு ..	ஊடுகெமன்	ஈங்க .. கு ..
உள்ளிதுந்	ஈஉக .. க ..	ஊடுதல்	ஈங்க .. ய ..
உள்ளினே	ஈங்க .. கு ..	ஊதுடை	ஈஉ .. உ ..
உள்ளுவ	கூபி .. சு ..	ஊதிய	அபி .. எ ..
உள்ளுவன்	ஈயக .. ச ..	ஊரவர்	ஈயுடு .. எ ..
உள்ளுவன்ம	ஈபக .. கு ..	ஊருணி	ஈஉ .. கு ..
உள்ளுவாற்	கூக .. எ ..	ஊழிபெ	கக .. கு ..
உறங்குவ	கூச .. கு ..	ஊழிற்	ஈஅ .. ய ..
உறங்மு	அகு .. கு ..	ஊழையு	கூ .. ய ..
உறங்கன்	ஈஙப .. உ ..	ஊருஙார்	கங .. உ ..
உறங்கபோற்	கூப .. கு ..	ஊனக்	ஈஉ .. க ..
உறங்தொ	காபுடு .. க ..		
உறங்குங்கு	ஈஉப .. ய ..	ஊசெமென்	ஈக .. ச ..
உறிணட	அஉ .. உ ..	ஊப்பக்வன்	அகு .. கு ..
உறிதுபிர்	எஅ .. அ ..	ஊங்கேஸ்ந்த	கக .. ய ..
உறுதோ	ஈபக .. கு ..	ஊங்பதத்தா	ஈ .. க ..
உறுப்பியு	எச .. க ..	ஊங்பதத்தாலே ..	குடு .. அ ..
உறுபொரு	எக .. கு ..	ஊங்பொரு	கா .. ச ..
உறுப்பம	எங .. க ..	ஊங்னவித்து	கங .. எ ..
உறுப்போ	ஈ .. கு ..	ஊங்னிய	கங .. கு ..
உறுவதி	அஉ .. கு ..	ஊங்னியா	குய .. கு ..

(ஈ)

அதி. குற.

அதி. குற.

ஏன்னெண்	காபி	உ..
ஏதிராக்	கங்	க..
ஏந்தன்ற்	யக	ய..
ஏப்பொருது	எய்	இ..
ஏப்பொருளன்	கூக்	இ..
ஏப்பொருள்	கங்	ஈ..
ஏப்பதற்கரி	கக்	க..
சீரியாற்	கால்	க..
ஏல்லாப்	எகு	க..
ஏல்லார்க்குற	யக	இ..
ஏல்லாவிடம்	கிக்	உ..
ஏல்லாவிள்	கெய்	க..
ஏல்லைக்க	அக	க..
ஏவ்வது	கை	க..
ஏகுதங்கா	காக	கி..
ஏகுமிஹட்பு	ஏ	உ..
ஏகுமையெ	யக	உ..
ஏளிதென்	யிடு	இ..
ஏள்ளாத	சங்	ய..
ஏள்ளாலம	உக்	க..
ஏள்ளினிலி	நாஸு	ஈ..
ஏற்றிற்கு	நாசி	ய..
ஏற்றென்	காச்	இ..
ஏனைத்தாறுத	சங்	உ..
ஏனைத்தாறுமெ	கால்	உ..
ஏனைத்திட்	கங்	ய..
ஏனைத்தும்	அல்	ய..
ஏனைத்துணை	யிடு	ஈ..
ஏனைத்துறி	நாக	ஈ..
ஏனைத்தொ	காக	உ..
ஏனைப்ப	உக்	உ..
ஏனாமாட்சி	எகி	ய..
ஏனாவக	கெ	ஈ..
ஏன்னிலக	கெ	உ..

ஏதம்பெரு	ஏக	க..
ஏதிலார்கு	ஏக	ய..
ஏதிலார்போ	ஏற்	க..
ஏதிலாராரத்	அஷ்	உ..
ஏந்தியாகர	கெய்	க..
ஏழுற்றவ	அஶ்	உ..
ஏரிதுநன்	ாச	அ..
ஏரிதுழா	ஏ	உ..
ஏவஞ்சுஞ்சே	அஞ்	அ..

ஐந்தவீத்	ந	கி..
ஐயந்தினி	கந்	உ..
ஐயப்படா	ஏக	உ..
ஐயுணர்வெ	கந்	உ..

ஒட்டார்	கங்	உ..
ஒண்ணுதற்	ஏக	அ..
ஒண்பொ	ஏக	ய..
ஒந்தநறி	உக்	க..
ஒப்புவிலு	உக்	உ..
ஒருதலையா	ஏல்	க..
ஒருநாளெ	ஏஉன்	க..
ஒருபொழு	ஏச்	உ..
ஒருமைக்	கங்	அ..
ஒருமைச்	ஏச்	கி..
ஒருமைமக	கங்	உ..
ஒருமையுளர்	யங்	க..
ஒவித்தக்கா	ஏக	உ..
ஒல்லறங்கரு	அஉ	அ..
ஒல்லுமிவ	ஏ	உ..
ஒல்லுமிவா	கந்	உ..
ஒல்வதறிவ	ஏஉ	உ..
ஒழுக்கத்தின	யக	உ..

உன்றுமொ .. எ .. ஒழுக்கத்திலு .. யச .. க ..
உன்னைபுன் .. சுக் .. ஏ .. ஒழுக்கத் து .. ந .. க ..
எ .. க .. ஒழுக்கமுடிமை .. யச .. க ..
ஒழுக்கமுடிய .. யச .. க ..

(அ)

அ.தி. குற.

அ.தி. குற.

ஒருக்கமும்	கூட..	உ..	கண்ணகோ உது..	க..
ஒருக்கம்	பூ..	க..	கண்களவு பால் ..	க..
ஒருக்காரு	வள..	க..	கண்டது வயிறு..	க..
ஒளியார்	எவ..	ச..	கண்டாங்க வயது..	க..
ஒளியாரு	கூடி..	க..	கண்டாருபி வகூ..	க..
ஒத்தாகா	விள..	இ..	கண்டிகேட் வாக்க..	க..
ஒத்தாங்	விள..	க..	கண்ணிலற வாது..	க..
ஒத்தாற்	இசு..	க..	கண்ணிற்க விசு..	க..
ஒற்றிஅ	கூக..	க..	கண்ணிற்று வாஉக..	க..
ஒற்றுபு	கூக..	க..	கண்ணின்ப வாஉசு..	க..
ஒற்றெழுப்பி	கூக..	அ..	கண்ணின்று வகூ..	க..
ஒற்றெழுத்	கூக..	க..	கண்ணுங் வாடு..	க..
ஒன்றுகநல்	கூக..	க..	கண்ணுடை வய..	க..
ஒன்றுமை	அக..	க..	கண்ணுள்ளார் வாய்க..	க..
ஒன்றுவல	உச..	க..	கண்ணுள்ளிற் வாய்க..	க..
ஒன்றுது	பிக..	க..	கண்ணெலூடு வாய்..	க..
ஒன்றெய்தி	கூ..	உ..	கண்ணெடுட்டத் விசு..	க..
ஒன்றுர்த்	உங..	உ..	கண்ணெடுட்டி விச..	க..
ஒந்தல்வே	கூக..	உ..	கண்ணெடுட்டமே விச..	க..
ஒந்தவினிதே	உபா..	க..	கநங்காத் விக..	க..
ஒதியுணர்ந்	அச..	க..	கதுமேனந் வாப..	க..
ஒம்பினமை	உபக..	இ..	கயலுங்க வாஉ..	க..
ஒர்த்துள்ள	உக..	உ..	கரத்தலுமா வான..	க..
ஒர்த்துக்கண்	இகு..	க..	கரப்பவர்க் வன..	க..
கடவள்ள	உபக..	உ..	கரப்பிடும் வாக..	க..
கடவோ	இய..	க..	கரப்பிலாந் வாக..	க..
கடனமித்	கூக..	உ..	கரப்பிதுந் வாந..	க..
கடனள்ளப	கூக..	க..	காவாதுவந் வா..	க..
கடாநுக்களி	உக..	உ..	கருமஞ்சி வா..	க..
கடாநுஷ்கு	உக..	இ..	கருமஞ்செ வா..	க..
கட்டாநோச்	உள..	உ..	கருமணிப்ர வாப..	க..
கட்டந்தநடி	கூக..	அ..	கருமத்தாரு வா..	க..
கடிஞ்சொலி	உள..	க..	கருவிபுல் வசி..	க..
கடிமொழி	உள..	உ..	கலங்காது வள..	அ..
கடைக்கொ	கூள..	உ..	கலந்துணர் வாடு..	க..
			கல்லாதமே அநு..	க..

(கை)

அதி. குற.

அதி. குற.

கல்லாதவரி	ஏ.	காதவகாத	ஏ.	காதவர் கா	ஏ.
கல்லாதவரு	ஏ	காதவரில் வ	ஏ	காதவரில்	ஏ
கல்லாதரிலு	ஏ	காதவரில்	ஏ	காதவரில்	ஏ
கல்லாதான்	ஏ	காதன்மை	ஏ	காமக்கடன்	ஏ
கல்லாரிப்	ஏ	காமக்கடன்	ஏ	காமக்கடமிழ்யன்று	ஏ
கல்லாவொ	ஏ	காமக்கடமிழ்யுள்ளீ	ஏ	காமக்கடமிழ்யுள்ளீ	ஏ
கல்லான்	ஏ	காமக்கணிச்	ஏ	காமக்கணிச்	ஏ
கல்லும்பழு	ஏ	காமமுதா	ஏ	காமமுதா	ஏ
கழா அக்கா	ஏ	காமமுத்தி	ஏ	காமமுத்தி	ஏ
கள்வினுலர	ஏ	காமமெனக	ஏ	காமமெனக	ஏ
களவின்டட	ஏ	காமம்விடி	ஏ	காமம்விடி	ஏ
களவென்	ஏ	காமம்வெகு	ஏ	காமம்வெகு	ஏ
களித்தறி	ஏ	காலத்தி	ஏ	காலத்தி	ஏ
களித்தானை	ஏ	காலாழிகள	ஏ	காலாழிகள	ஏ
களித்தேர	ஏ	காலைக்குச்	ஏ	காலைக்குச்	ஏ
கள்ளார்க்கு	ஏ	காலையரும்	ஏ	காலையரும்	ஏ
கள்ளுண்ணு	ஏ	கானமுய	ஏ	கானமுய	ஏ
கறுத்தின்	ஏ	குடம்பை	ஏ	குடம்பை	ஏ
கற்கச்சடற	ஏ	குடிசெய்வ	ஏ	குடிசெய்வ	ஏ
கற்றத்து	ஏ	குடிசெய்வா	ஏ	குடிசெய்வா	ஏ
கற்றறிந்தா	ஏ	குடிதழிதி	ஏ	குடிதழிதி	ஏ
கற்றுக்குட	ஏ	குடிபுறங்	ஏ	குடிபுறங்	ஏ
கற்றுர்முதி	ஏ	குடிப்பிரத்தார்	ஏ	குடிப்பிரத்தார்	ஏ
கற்றில்லை	ஏ	குடிப்பிரத்துகுறி	ஏ	குடிப்பிரத்துகுறி	ஏ
கற்றின்டு	ஏ	குடிப்பிரத்துதன்	ஏ	குடிப்பிரத்துதன்	ஏ
கற்றுக்கண்	ஏ	குடிமத்தி	ஏ	குடிமத்தி	ஏ
களவினு	ஏ	குடியாண்	ஏ	குடியாண்	ஏ
களவிலு	ஏ						
காட்டபொ	ஏ						
காச்சைக்கர	ஏ						
காட்டிடம்	ஏ						

ஏட்டுமலை மலை .. எ.	குழியியல் கூக் .. க.
காணுச்சினத் அன .. சி.	குணநலன் கூக் .. க.
கானுதாற் அடு .. க.	குணநாற்றுக் இக .. க.
காணிற்கு ராப்ப .. க.	குணமேன் கு .. கீ.
கானுங்கா ராஉகா .. க.	குணவில்லு அன .. அ.
காண்கமற் ராஉன .. கி.	குணதுங் அப .. நி.

(७)

அதி. குற.

அதி. குற.

குலஞ்சுடிங்	ஈ	..	கி		கும்பீநிதி	ஏ	..	கூ		கும்பீநோ	ஏபி	..	தி	
குற்றத்து	ஏக	..	கீ		குற்றப்பறி	எபி	..	கூ		குற்றப்பிற்குற்றப்புணராளக	கு			
குற்றப்பிற்குற்றப்புணர் எக	கூ				குற்றப்பிற்குற்றப்புணர் எக	கூ				குற்றப்பிற்குற்றப்புணர் எக	கூ			
குற்றசில்	ஏக	..	கீ		குற்றமே	ஏச	..	சீ		குன்றன்னு	கூபி	..	அ	
குற்றமே	ஏச	..	சீ		குன்றன்னு	கூபி	..	அ		குன்றன்னை	கூன	..	தி	
குன்றெழி	ஏக	..	அ		குன்றெழி	ஏக	..	அ							
கட்டியகாம	ஏங	..	ச		குந்தாட்	ஏப	..	உ		குமுங்	ஏச	..	ச	
குந்தாட்	ஏப	..	உ		குமுங்	ஏச	..	ச		குறுவம	ஏக	..	க	
குந்தாட்	ஏப	..	உ		குறுவம்	ஏக	..	க		குற்றம்	ஏஸ	..	கூ	
குந்தாட்	ஏப	..	உ		குற்றம்	ஏஸ	..	கூ		குற்றந்தை	கூபி	..	அ	
குந்தாட்	ஏப	..	உ		குற்றமோ	ஏக	..	தி		குற்றமோ	ஏக	..	தி	
குந்தாட்	ஏப	..	உ		குற்றமோ	ஏக	..	தி		குற்றட	ஏன	..	தி	
கெட்டிவே	கய	..	ந		கெட்டா	அக	..	கூ		கெடுங்கா	அபி	..	கூ	
கெட்டா	அக	..	கூ		கெடுப்ப	உ	..	தி		கெடுவபி	உபி	..	கூ	
கெடுங்கா	அபி	..	கூ		கெடுப்ப	உ	..	தி		கெடுவாந	கூக	..	க	
கெடுப்ப	உ	..	தி		கெடுவபி	உபி	..	கூ		கெடுவாம	கூக	..	க	
கெடுவபி	உபி	..	கூ		கெடுவாந	கூக	..	க		கிரால்வான்	உக	..	மி	
கெடுவாக	உபி	..	ஏ		கெடுவாம	கூக	..	க		கொளப்ப	உபி	..	கூ	
கெடுவாக	உபி	..	ஏ		கெடுவாந	கூக	..	க		கொளந்க	உகி	..	கு	
கெட்டார்க்கு	ஏகய	..	கூ		கொள்ள	உக	..	கூ		கொள்ளந்	உக	..	கூ	
கெடுநியா	ஏங	..	கூ		கேட்டுப்	ஏங	..	உங		கேடுநில்	ஏங	..	கூ	
கெடுநில்	ஏபி	..	மி		கேளவை	ஏபி	..	உங		கேளவை	ஏபி	..	உங	
கெடும்பெரு	ஏப	..	தி		கமன்செப	ஏப	..	மி		காதலினின்	உங	..	நி	
கெட்டாப்பி	ஏகு	..	கூ		கால்புற்றி	ஏப	..	மி		காபதுநா	ஏபக	..	கூ	
கெட்டாப்பி	ஏகு	..	கூ		கால்புற்றி	ஏப	..	மி		கார்புணர்ந்	கூக	..	கூ	
கெட்டாப்பு	ஏப	..	ஏ		கால்புற்றுக்	கூக	..	கூ		கால்புற்றுக்	கூக	..	அ	
கெளிமுக்	அக	..	தி		கான்றவர்	கூக	..	உங							

(இசு)

அதி. குற.

அதி. குற.

கிளதவிட	கம் . எ ..	செயற்கரியமா	எக் . க ..
கிறப்பறி	டிக் . ரி ..	செயற்கை	கை . ரி ..
கிறப்பீதுஞ்செலவரு ச .. க ..		செயற்பால்தெ ..	கால .. ஏ ..
கிறப்பீதுஞ்செல்வம் கல .. க ..		செயற்பால்தோ ..	கால .. ஏ ..
கிறப்பொ	உ .. அ ..	செயிரிற்ற ..	உகை .. அ ..
கிறியாருண	காதி .. கு ..	செய்கபொ	என் .. கு ..
கிறுகாப்பி	ஏகி .. ச ..	செய்தக்க ..	கள .. கு ..
கிறுபடை	இப் .. அ ..	செய்தே ..	அகை .. இ ..
கிறுமதமக்	ஈகை .. க ..	செய்யாமற்செய் .. மெ ..	க ..
கிறுமயல	கூச .. க ..	செப்பாமற்செற் .. கூட ..	க ..
கிறுமயுஞ்	ஏன .. கு ..	செய்வாளை ..	இப .. கு ..
கிறுமயுணி	ஏ .. அ ..	செய்வின ..	கா எ ..
கிறநகாக்	கு .. எ ..	செருக்குஞ் ..	கா .. கு ..
கிறநதல	இப் .. கு ..	செருவந்த ..	ஏன .. கு ..
கிற்றின	காஸ .. க ..	செப்பாலமை ..	பாப்க .. க ..
கிற்றின்ப	பிதி .. க ..	செப்பாலி ..	கக .. உ ..
கிணத்தைப்	ங்க .. எ ..	செல்லான் ..	ஏச .. கு ..
கிளமென்	ங்க .. எ ..	செப்பிடந் ..	கக .. உ ..

தீரிடங்	அக	க.
தீரிதுஞ்	கள	உ.
சிருடைச்	ாக	ஈ..
தீர்மை	உறி	ஞ..
சட்சீகலி	உள	ஏ..
சுவையோ	க்க	ஏ..
சுழுலுமிசை	எந	ஏ..
சுழுன்ற	ாச	க..
சுற்றந்தர்	இந	க..
சுழாமற்று	ாக	க..
சுழுச்சிழு	க்கா	க..
சுழுவார்	ஏஞ	ஞ..
செப்பமு	ப்ப	உ..
செப்பிள்	அக	ஏ..
செயற்சீய	க்க	க..

செல்வந்தட	சு	க..
செல்விருந்	க	க..
செவிகை	கக	க..
செவிக்குண	சு	உ..
செவிச்	ஏ	ஏ..
செவிப்ற	சு	ய..
செவியுண	சு	ங..
செறுஅச்சி	ாய	ஏ..
செறிதொடி	ாஉஷ	ஞ..
செறிவறி	பக	உ..
செறுதலை	சக	ஏ..
செறுவார்க்	அங	க..
செற்றவர்பி	ாஉச	க..
செற்றுரெ	ஶஉஞ	ஞ..
செற்றுர்	ாஉச	க..
சென்ற	ஙங	உ..
சொல்லவல்	ஙஞ	ஏ..

(மூ)

அதி. குற.

அதி. குற.

சொல்லப்	ஈ	அ	தன்னுபிர்தா	உள்	அ ..
டெகால்லுக்கொல்லி ..	உய	ய ..	தன்னுபிர்தி	நக	எ ..
டெகால்லுக்கொல்லி கடு	கடு	க ..	தன்னுள்	உசு	க ..
டெகால்லுத	கள	ச ..	தன்னெனக்கு	ஙஷ	கு ..
டெகால்வண	அஷ	ஏ ..	தன்னெந்தான்காக் ..	ஙக	கு ..
டோந்டோ	யூ	க ..	தன்னெந்தான்காத ..	உக	கு ..

கூலக்கு

கூலக்கு

தகுதியெ

தக்காங்

தக்காரி

தக்கார்

தக்குந்த

தணந்தமை

தணஞந்

தந்தல

தந்தலம்

தந்தெஞ்ச

தமராதித்

தம்பொரு

தம்மிவிருத்

தம்மித்தெப

தந்தித்தும்

தந்திப்பட

தந்தினி

தவஞ்செப்

தவமங்றந்

தவமுந்

தவநிலராபி

தன்ளா

தற்காத்

தளக்குய

தனியே

தன்குற்ற

தன்அனை

தன்னுபிர்க்

தன்னுபிர்தா	உள்	அ ..
தன்னுபிர்தி	நக	எ ..
தன்னுள்	உசு	க ..
தன்னெனக்கு	ஙஷ	கு ..
தன்னெந்தான்காக் ..	ஙக	கு ..
தன்னெந்தான்காத ..	உக	கு ..
தன்னெந்தான்காத் ..	ஏக	கு ..

காமிள்	சப	கு ..
காம்பிழ்வார்தம்	ாபிக	ங ..
காம்பிழ்வார்தெ	ாபெ	க ..
தாமிவேண்	ாயிடு	ஏ ..
தார்தாங்கச்	ஏள	ஏ ..
தாளாண்மையி	உல	ச ..
தாளாண்மையெ	உல	க ..
தாளாற்றி	உங்	ஏ ..
தாளந்தவ	உ	க ..

திறனல்ல	பக	ஏ ..
திறநறிந்	காடு	க ..
தினற்பொ	உச	க ..
தினைந்தினைத்	யக	ச ..
தினைந்தினையா ..	ஈச	ஏ ..
தினைந்தினையு	ாஉக	ஏ ..

திப்பால்	உத	க ..
தியவைசெ	உத	அ ..
தியவைதய	உத	ஏ ..
தியவைன்	காடு	ஏ ..
திபிலுற்	யங	க ..
திவினையார	உத	க ..

தஞ்சிஅர்	காட	க ..
தஞ்சங்	ாஉட	அ ..
தஞ்சநல்	காச	க ..
தப்பார்க்	உ	ஏ ..
தப்பிவெள	ாபின	ஏ ..

தப்புவில் ஈடு... டி.
 தப்ருச் ராகூ... அ.
 தவிபிள் இசு... எ...
 தமந்தாரிற் மக... கு
 தமந்தார்ச்குத் உள... கு
 தமந்தார்க்குந் இ... உ...
 தமந்தாஸ்ப. இக... க
 தமந்தார்பெரு. க... ஏ
 திறப்பார் நதி... அ
 தின்றவன் பயிச்... எ...
 துவியும் ராகங்... கு
 துன்பத்து ராகல்... கு
 துன்பமு கூள்... கு
 துன்புஹால் ப... ச
 துன்னார் ரால்டி... ப
 துன்னியார்.. பிக... அ...

தாங்காலம் கஷ... க
 தாங்குக கஷி... உ...
 தாங்பமை கூள... ச
 தாபியமை கூக... அ

தெண்ணீர் ராள... இ
 தெப்வத்தா கூ... க
 தெப்வந் க... இ
 தெரிததுந் கூ... ச
 தெரிந்த சாள... உ...
 தெரிந்து பயஶு... உ...
 தெருளா உடி... க
 தெவிவில் கூள... இ
 தென்புல இ... ர

தேரங்பிற இக... அ...
 தேராள்றெ க இக... ப
 தேவரஜை ராதி... க

தொகச்சோ கூக... இ...
 தொடங்கற் குப... க
 தொடலைக் ராயிச... இ...
 தொடிதோ ராஉதி... ப...
 தொடிப் ராச... எ...
 தொடியொ ராஉச... க
 தொடித்த ராய்கு... க
 தொட்ட சப... க
 தொல்வரவு ராடி... க
 தொழுதகை அங... அ...

தோன்றி ரூ... க
 தல்வல்ல ர... க
 தகுதறி எக... ச
 தகையினக கூக... க
 தகையு கூக... க
 தகையுன்று ரா... இ...
 தகைவலக அல... எ...
 தகை இபார் ரால்ப... க
 தச்சப்படா ராக... அ...
 தவீவிஞ்சி பிது... க
 தட்டார்கு கூக... அ...
 தட்டார்க்கு கஷி... க
 தட்டார்போ அங... க
 தட்பிற்குவீ எக... க
 தட்பிற்குஹ அக... உ...
 தண்பாற் ர... அ...
 தந்தம் உர... இ...
 தயஞ்சாரா உய... ச...
 தயந்தவர்க் பயிக... க
 தயந்தவர்தந் ராஉச... உ...
 தயவில்சோ உய... எ...
 தயவில்ளென உப... க

கேதம் இட் .. க .. தயன்னாறு ப .. ட..
கேதினுத் அசு .. க .. தயதுடை உட் .. க..

(மூ)

அதி. குற.

அதி. குற.

தயக்குடி	ஈ .. ச ..	தயடோறநாடு	இட் .. ப ..
தவக்குரியா	யடு .. க ..	தாணகத்தி	பெ .. ய ..
தவல்த்தலக	ஏங்க .. ட ..	தானுஸை	அசு .. க ..
தவந்தின்	க்கு .. ச ..	தானுஹ	ாட் .. எ ..
தவம்பேண்	க்கு .. ப ..	தானுமறந்	ாங்கி .. ஏ ..
தவக்ரவென்	ாடு .. ட ..	தாணோள	ாட்கூ .. ஏ ..
தவவிலகவ	ஏஅ .. ஞ ..	தாணென்	காக .. க ..
தவலாண்ணம	ாக .. க ..	தானுகூடு	ாப்ச .. க ..
தவலார்கட்	கக .. அ ..	தாண்வேலி	ாட் .. க ..
தவலாமேன	க்கு .. ச ..	தாநலமென்	கடு .. க ..
தவலாறெனி	உக .. ஒ ..	தாநென	ங்க .. க ..
தவலாற்று	உடு .. ஒ ..		
தவலினத்தி	க்கு .. ப ..		
தவிருத	ஏக .. க ..		
தறபொருள்	ாடு .. க ..		
தனவினுற்	ாட்ட .. ட ..		
தனவினுங்	ாட்ட .. ப ..		
தனவினுங்காக்	ாட்ட .. க ..		
தனவினுங்காத்	ாட்ட .. க ..		
தனவினுங்காகா	ாட்ட .. க ..		
தனவிவெள	போ .. க ..		
தன்னமயுந்	டெ .. க ..		
தன்றமி	ாஅ .. உ ..		
தன்றுகு	நக .. அ ..		
தன்றுங்	ஏஅ .. க ..		
தன்றுற்ற	கள .. க ..		
தன்றிக்கு	யச .. அ ..		
தன்றிமற	யக .. அ ..		
தன்றெந்	யட .. க ..		
தன்றேதாி	ஏட .. ட ..		
தன்றீவா	ஏப்க .. க ..		

தினாத்தியி	ாட்ச .. ப ..
திலத்தியல்	காக .. க ..
திலத்திற்	க்கு .. க ..
திலவா	உந .. ச ..
திலுமத்தா்	ஏங .. ஏ ..
திலுயஞ்சி	ஙந .. க ..
திலுயயிற்றி	யக .. க ..
தில்லாதவந்	ஙக .. க ..
திமுஸ்ருமி	அக .. க ..
திமைதொ	ஏக .. க ..
திமைதெஞ்ச	காட .. எ ..
திமைமொழி	ங .. அ ..
திமையரியர்	ாய்க .. அ ..
திமையுடையம	யங்க .. க ..
திமையுடையே	ாட்கூ .. க ..
தினாத்திருந்	ாங்க .. ப ..
தினாத்தொ	ாடு .. க ..
தினைப்பவர்	ஏங்க .. க ..

நாங்காதல்	நாய் .. இ ..	நீங்கான்வெ	நாய் .. ச ..
நாங்கெந்து	நூ .. இ ..	நீரின்றமை	உ .. ப ..
நாடாது	அபி .. க ..	நிருநிழல்	ஏநக் .. கு ..
நாடெட்டுப்	எக் .. கூ ..		
நாடேறநாடி	இக் .. ந ..	நுணங்கிய	சந் .. கூ ..

(மினி)

அதி. குற.

அதி. குற.

நுண்ணியதா நது .. க ..
நுண்ணியமெ எக .. ய ..
நுண்மானு சக .. எ ..
நுணிக்கொ சுது .. க ..

நாலாருதூ சுகை .. ந ..

நெஞ்சத்தார் ரயக .. அ ..
நெஞ்சிற்று உது .. க ..
நெடுங்கட உ .. எ ..
நெரிதீம் சக .. இ ..
நெடுங்புள இய .. இ ..
நெப்பாலெ ரயிடு .. அ ..
நெகுதலுள கூச .. க ..
நெகுதற்று ராது .. அ ..
நெகுப்பிது ராதி .. க ..

நோக்கினுனேக்கி ராப .. ந ..
நோக்கினுனேக்கெ ராக .. உ ..
நோதலெவ ராநக .. அ ..
நோயெல் ரெ .. ய ..
நோய்தாழ குடு .. அ ..
நோவந்க அங .. எ ..
நோவுட ராசெ .. உ ..

பக்ஸ்சோல யக .. எ ..
பகல்கருதிய அக .. உ ..
பகல்லெல் சக .. க ..
பகுந்துண் நக .. உ ..
பகுதநட்பாக் அஅ .. க ..
பகுதநட்பாங் அங .. ப ..
பகுப்பாவம் யுடு .. க ..
பகுக்கமையுங் எக .. க ..
பகுயகத்துச் எக .. க ..
பகுதயகத்துப் எங .. எ ..
பகுக்கெயன் அஅ .. க ..
பகுக்கமற் ராய்க .. க ..

பகுந்தாவிவ காகை .. அ ..
பகுப்பென ராய்க .. ய ..
படலாட்டு ராய்க .. க ..
படியுடை சக .. க ..
படுபயன் புதி .. க ..
படுட்ஜுதி ராக .. க ..
படுகெரா உக .. க ..
பணியுமாமெ காதி .. அ ..
பணியுவடைய ர .. க ..
பணிந்தங்கிப் ராஷ .. க ..
பண்டறி ராக .. க ..
பண்ணெள் கிழ .. ந ..
பண்ணிலான் ர .. க ..
பண்புடை ர .. க ..
பதிமருண்டி ராஷ .. க ..
பயனிலபல் உப .. உ ..
பயனில்சோ உப .. க ..
பயன்மரமு உக .. க ..
பயன்றாக்கா ரக .. க ..
பயன்றாக்கி கூ .. உ ..
பரிந்தவர்தல் ராஙு .. அ ..
பரிந்தோம்பிக் மச .. உ ..
பரிந்தோம்பிப் க .. அ .. க ..
பரியதுகர்ச் கூப .. க ..
பரியிதுமா நஶ .. க ..
பருகுவார் அஷ .. க ..
பருவத்தொ ராக .. உ ..
பருவரலும் ராஞ .. எ ..
பலகுடைநீ ராக .. க ..
பலகெசால்ல குடு .. க ..
பலநல்வகற் அங .. ந ..
பல்குருவுநி ஏச .. இ ..
பஸ்வலவகறி எங .. அ ..
பல்லார்ப்பகை சுடு .. ப ..
பல்லார்முங்கி உப .. க ..
பழுகியசெல் காத .. க ..

(இசு)

அதி. குழ.

அதி. குழ.

பழியத்தடி	அக .. ர ..
பழிமலைத்	கஷ .. எ ..
பழியஞ்சி	இ .. ச ..
பழுதெண்	கஷ .. க ..
பழமுகம	அக .. க ..
பழமுயமெ	எஶ .. வ ..
பற்றத்தகண்ணலு	இஞ .. த ..
பற்றத்தகண்ணயே ..	கஞ .. க ..
பற்றத்திடே	உஶ .. இ ..
பற்றவிடா	கஞ .. ஏ ..
பற்றுகபற்	நஞ .. ச ..
பற்றுள்ள	ஈச .. அ ..
பனியரும்பி	நாலாந .. க ..
பன்மாய்க்க	நாலாந .. அ ..

பாடுபெறு	நாலாந .. எ ..
பாத்துண்	உஞ .. எ ..
பாலொடு	நாலாந .. க ..

பினிச்குமரு	நாலாந .. உ ..
பினியின்மை	ஈச .. அ ..
பினோம	ஈக .. க ..
பிரிந்தலும்	கஷ .. ர ..
பிஸிவுரோக்கு	நாலாந .. க ..
பிழூத்து	நாலாந .. எ ..
பிறங்கபன்	ஈக .. அ ..
பிறப்பொக்	கஷ .. உ ..
பிறர்க்கிள்	நாலாந .. கீ ..
பிறந்தாணத்	நாலாந .. அ ..
பிறப்பழியுத்	நாலாந .. இ ..
பிறவிப்பெ	க .. வ .. ர ..

புகழின்றுத்	காங .. க ..
புகழிந்தலை	காங .. அ ..
புகழிப்பவா	உஞ .. எ ..
புகழியிந்தி	காங .. க ..
புக்கிலமைத்	நாலாந .. ய ..
புனர்ச்சிபழு	ஏக் .. இ ..
புத்தேஞ்சுல	உஞ .. க ..
புந்தார்கண்	ஏஅ .. ப ..
புலத்தவிற்	நாங்க .. க ..
புலப்பலே	நாங்க .. க ..
புலப்பேன்	நாங்க .. எ ..
புல்லுலையு	ஏஞ .. க ..
புல்வாதிரா	நாங்க .. க ..
புல்விட்கிடத்	நாங்க .. எ ..
புல்விலிடா	நாங்க .. க ..
புமங்குன்றி	உஶ .. எ ..
புமங்கறி	நாங்க .. க ..
புமத்துற	அ .. க ..
புமத்துப்	உஶ .. அ ..
புள்கண்ணை	நாங்க .. உ ..

புண்ணிய	நாங்க .. க ..
புண்ணிற்	க .. எ ..
புண்ணிறு	நாங்க .. ப ..
புண்ணே	கஷ .. எ ..
புயக்கண்டி	இஶ .. ப ..
புயலாற்	நாலாந .. க ..
புரிதாற்றி	நாலாந .. கி ..
புரிதினி	அச .. க ..
புரியாலா	காங .. உ ..

பிரன்பழி	வக ..	கா ..
பிரன்பெர	வடி ..	க ..
பிரன்மலை	வடு ..	அ ..
பிலிப்பென்சா	சா அ ..	கி ..

பயஞ்சுமதி	கா ..	க ..
பயஞ்செர	குக ..	க ..
பயஞ்செமக்	குக ..	க ..
பயஞ்செப	குக ..	க ..
பயஞ்செயு	குக ..	க ..
பயஞ்செப	குக ..	க ..

(மீண்டும்)

அ.தி. கும.

அ.தி. கும.

பேறுதுமை ராகம் .. இ ..
பெறிலென் ராஜ.. பி ..
பெறுமவற் ஏ..... க...
பெற்றுற் சி .. அ ..

பேனுதுபெட்டா .. ராய்து .. அ ..
பேனுதுபெட்டப் .. ராக்கு.. க...
பேனுதுபெண் .. கக... உ ..
பேநதபெ .. அல .. கு ..
பேநதப்..... கஷ .. உ ..
பேநதமையு .. அச .. உ ..
பேநதமையெ .. அச .. க ..
பேநதமையோ .. அத .. இ ..
பேராண்மை .. எது .. க ..

பொக்காப்பா செ .. ஈ ..
பொக்காப்பு .. இச .. உ ..
பொதுநலத் கூல .. இ ..
பொதுநோ .. இங .. அ ..
பொய்ப்பு .. அச .. க ..
பொய்மையு .. கல .. உ ..
பொய்யாகமபொ .. கல .. எ ..
பொய்யாகமைய .. கல .. க ..
பொருகுற்ற .. கல .. க ..
பொருட்பெ .. கூல .. க ..
பொருடபொ .. கூல .. க ..
பொருணிங் .. குடு .. க ..
பொருண்மா .. ராஜந .. பி ..
பொருள்கரு .. கூதி .. இ ..
பொருள்கெ .. கூச .. அ ..
பொருள்லிலவர .. எசு .. க ..
பொருள்லவற் .. கூச .. க...
பொருள்ற .. குடு .. அ ..
பொருளாட் .. கூச .. உ ..
பொருளாகு .. கக .. உ ..
பொருளென் .. எசு .. ந...
பொள்ளன .. கக .. எ ..

பெருமின் .. கூல .. அ ..
பொநிவாயி .. க..... கூ ..
பொறுத்தலி .. பிசு .. உ ..
பொறை .. எச .. க...
போற்றின .. எம .. க...

மகன்றதலத .. எ .. உ ..
மக்கன்மெய் .. ஏ .. இ ..
மக்களே .. ராதி .. க ..
மங்கலமெ .. கூ .. ய ..
மடலுரிதலி .. ராய்ச .. க...
மத்மாதிக .. கூக .. க ..
மத்துமகு .. கூக .. அ ..
மத்திலரம .. கூக .. உ ..
மத்தியளான் .. கூல .. எ ..
மத்தையம .. கூக .. உ ..
மதித்தவா .. கூக .. ச ...
மணிநிருமன் .. எகு .. உ ..
மணிப்ரமிக .. ராக்கு .. க ..
மண்ணேநட .. இஅ .. க ..
மதிதுட்ப .. கூச .. க ..
மதியுமடந் .. ராய்க .. க ..
மத்தீநத .. உஅ .. அ ..
மத்தால .. கூக .. க ..
மத்திதீ .. அக .. இ ..
மதிதுக்க .. சக .. ச ..
மத்துநன .. கூக .. க ..
மத்துதாட .. கூல .. இ ..
மத்தலத்தி .. கூக .. க ..
மத்தலதன்கு .. கூக .. அ ..
மத்தலமன .. கூக .. எ ..
மத்தூயா .. கூக .. க ..
மத்தூய .. கூக .. இ ..
மதமானுவ .. அக .. ச ..
மபிர்தீப்பி .. கெ .. க ..
மருந்தாகித் .. உக .. எ ..
மருந்தென .. குடு .. உ ..

(இது)

அதி. குறை.

அதி. குறை.

மருந்தோம்.....	கள் .. . அ..	முகத்தொன் .. . ய .. . க ..
மதுவுகமாசற் .. .	அப் .. ய ..	முகத்தினிலி..... அட் .. ச ..
மலரள்ளகண்ணுண்மூ	ாயில் .. கு ..	முகத்தின்மூ .. . எக் .. ஏ ..
மலரள்ளகண்ணுண்மூ	ாயில் .. உ ..	முகநகநட்டப் .. . எக் .. க ..
மலரி துமெ .. .	ாடக் .. கு ..	முகநோக்கி .. . எக் .. அ ..
மலரி காவின் .. .	ாஷு .. உ ..	முகங்கமெங்க் .. . ராஷ் .. க ..
மலர்பிசை .. .	க .. . க ..	முடிவுயி .. . காஷி .. சி ..
மதித்தலுத் .. .	உஷ் .. ய ..	முதவிலார்க் .. . சுடு .. க ..
மதந்தலை .. .	ஙக் .. க ..	முயக்கிழடு .. . ராஷா .. க ..
மதந்துமிபி .. .	உக் .. க ..	முயங்கிய .. . ராஷா .. அ ..
மதப்பிது .. .	உச் .. க ..	முயர்கிதிரு .. . கூட .. க ..
மதப்பிதோ .. .	ாடக் .. ஏ ..	முங்கோங்க் .. . ஜில் .. உ ..
மதமாதமா .. .	ஏன் .. கு ..	முறிமேனி .. . ராஷு .. க ..
மதவற்கமா .. .	ஏக் .. கு ..	முறைகோ .. . ஜிசு .. க ..
மதறந்தலை .. .	கிங் .. எ ..	முறைசெய் .. . காக் .. அ ..
மதறபெற .. .	ாயில் .. ய ..	முறைப்பட .. . கூக் .. ய ..
மங்ரப்பேன்மற் ..	ாடக் .. க ..	முற்றுற்றி .. . எடு .. அ ..
மங்ரப்பேன்மன் ..	ாவிள் .. க ..	முற்றியுமு .. . எடு .. எ ..
மத்தியா .. .	ாடக் .. கு ..	முள்ளமுகந் .. . எடு .. க ..
மத்துந்தொ .. .	ஙனி .. கி ..	முன்னுழக் .. . இசு .. கி ..
மனைத்தக்க .. .	க .. . க ..	மேவிருந்து .. . காதி .. ந ..
மனைமாட்சி .. .	க .. . உ ..	மேற்பிறத் .. . காக் .. க ..
மனையான .. .	குக .. . ச ..	மையலோரு .. . அகூ .. அ ..
மனைவிலைழு .. .	குக .. . க ..	மோப்பக்கு .. . கூ .. ய ..
மன்னார்க்கு .. .	கூசு .. கு ..	யாதவாரா .. . கூயிங் .. ஏ ..
மன்னாவி .. .	எப் .. உ ..	யாங்கண்ணி .. . ரமிச .. ய ..
மன்னுபிதோ .. .	ாயில் .. அ ..	யாண்டுச்செ .. . கூய் .. கி ..
மன்னுபிதோ .. .	உடு .. க ..	யாதனின்யா .. . நடு .. க ..

மிகச்செய்	அடு	க...	யாதாதுநா	ஏ...
மிகனமேயு	அள் ..	எ ..	யாழுமுரோ	ஏ..
மிக அங்கு	கடு ..	க ..	யாமெய்யா	ஏ... ய...
மிகுதியான்	ப்ஸ ..	ஷ..	யாரிதுங்கா	ஏ..

(விகை)

அ.தி. குற.

அ.தி. குற.

யானேக்கு	ஈ... ச...	விடாது	ஈடு .. ய...
வகுத்தான்வ	கு.. எ ..	விடுமாற்ற	கூ... க...
வகைமாண்	கூபி .. எ ..	விண்ணின்ற	உ... க...
வகையறஶ்கு	கங... ஞ ..	விந்துயிட	கூ... ஞ...
வகையறித்துத	அஶ .. அ ..	வியவற்க	கச .. க...
வகையறித்துவ	எக .. க ..	விருந்துபுற	கூ... உ...
வகையென்ப	உச .. அ ..	விருப்பறுக்	ஞூ... உ...
வகையொழி	உச .. ப..	விளாந்து	காட .. அ ..
வஞ்சமத்த	உஶ .. க ..	விலங்கொடு	கக .. ய ..
வருகமற்	ஏடுள .. கூ ..	விழலேருழ	அஶ .. உ...
வருமுன்னர்	காச .. ஞ ..	விழித்தகண்	எஶ .. ஞ ..
வருவிருந்து	கூ .. க ..	விழுப்புங்ப	எஶ .. க ..
வகைவிலாமா	கூல .. க ..	விழுப்பேற்	ஏள .. க ..
வவியார்ட்கு	அங .. க ..	விழமூதகை	அக .. க ..
வவியார்ட்ருத்	உள .. ப ..	விழமூயார்	ஷக .. ப ..
வவியினிலை	உஶ .. க ..	விளங்கற்ற	ஏபிக .. கூ ..
வழங்குவ	கூச .. ஞ ..	விளிந்தாரின்	பஞ .. க ..
வழிட்டங்க	அங .. ஞ ..	விளியுமெனி	ஏடுக .. கூ ..
வழுத்தலுடி	ஏஙட .. எ ..	வினாகவந்	ஏடுள .. அ ..
வறியாட்சி	உங .. க ..	வினாக்கணவினோக் ..	காட .. உ ..
வன்கண்டு	காச .. உ ..	வினாக்கணவினோயு ..	ஞூ .. க ..
வாணிக்குஞ்செ	பில .. ப ..	வினாக்குவி	ஞூ .. அ ..
வாய்நெமியெ	நட .. க ..	வினாசெ	ஞூ .. ச ..
வாராங்காற்	ஏவ அ .. கூ ..	வினாத்திட	காங .. க ..
வாரிபெருக்	இடு .. உ ..	வினாபலக	காஶ .. க ..
வாழ்த்துபிர்	ஏபிக .. க ..	வினாயான்	காஶ .. க ..
வாழ்வர்ட்கு	ஏலு .. உ ..	வினாவலியு	காஶ .. க ..
வாளற்றுப்	ஏடுள .. க ..	வீழப்பலோ	ஏடுய .. க ..
வாணோடெ	எக .. கூ ..	வீழுந்வீ	ஏடுய .. க ..
வாள்போல்	அக .. உ ..	வீழுவிருவர்க்	ஏப்க .. அ ..
வாளின்றுவ	உ... க ..	வீழ்நாள்	கா .. அ ..
வாதுயர்	உஶ .. உ ..	வீழ்வாரினி	ஏடுய .. அ ..
வானேக்கி	கிடு .. உ ..	வீறெப்தி	காங .. ஞ ..
விசம்பிற்று	உ ... க ..	வெண்மை	அஞ .. ஞ ..

(உடி)

அதி. குற.

அதி. குற.

வெருவந்த..... இன்... ஈ ..
விவச்சாத்தனையம் .. கூப்... இ ..
நிவாசாத்தனையலி .. சூக்... உ ..

வேட்ட..... ராப்க.. இ ..
வேட்பத்தா .. குடு.. ஈ ..
வேட்பள .. எய்... எ ..
வேண்டற்கவேங் கி.. குறி .. எ ..
வேண்டற்கவேங் .. கூக்... க ..

வேண்டாலம் கூ... ஈ ..
வேண்டிய உன்... இ ..
வேண்டுப் கூங்... உ ..
வேண்டுதல் கா... க ..
வேலன்று குடு.. ஈ ..
வேலொடு குக் .. உ ..

வைத்தான் ராக... க ..
வையத்துன் இ .. எ ..

திருவள்ளுவநாயகராமரிசீஸப்த

திருக்குறட்செப்புளகராதி

முற்றிற்றுமுற்றும்.



குறள்

அதிகாரவகர நிதி



அடக்கமுடைமை	யின	கடவுள்வாழ்ந்து	க
அமைச்சு.....	சூச	கண்ணேட்டல்.....	இஆ
அான்	எனி	கண்விதுப்பழிதல்.....	ஏற்று
அருளுடைமை	உனி	கயமை.....	ஏற்று
அவர்திவுதுதல்	ாய்னி	கல்லாமை	கா
அவர்வயிள்விதும்பல்	ாக்ன	கல்வி.....	ஏம்
அவாவறுத்தல்	நங	கன்ளாமை	உங
அவையஞ்சாமை	எங	கன்னுண்ணுமை	கந
அவையபறிதல்	எங	களவுநிலையுலாத்தல்.....	ாங்க
அழுக்காருமை	யின	காதற்கிறப்புலாத்தல்.....	ாய்க
அறன்வலியுதுதல்	க	காலமழிதல்	கங
அறிவுடைமை.....	கங	குடிசெயல்வகை	ஏங
அன்புலைமை	அ	குடிமை	கங
ஆள்வினமுடைமை	கங	குறிப்பறிதல்	கெ
இகல்	அகல	குறிப்பறிதல்	ஏய
இடங்விதல்	பெ	குறிப்பறிதல்	ஏய்து
இடுக்கணழியாமை	கங	குற்றங்கடிதல்	கங
இாவசம்.....	ான	கடாநட்பு.....	ஏங
இாவு.....	ஏங	கடாவொழுக்கம்	உங
இல்வாழ்க்கை	இ	கேள்வி.....	ஏங
இறைமாட்சி.....	நங	கோடிங்கோன்மை	இகெ
இனிப்பவகூறல்	ய	கொல்லாமை	நங
இன்னுசெய்யாமை.....	நங	சான்றுண்மை	கங
ஒலை	உங	இற்றினஞ்சேராமை	சங
உட்பகை	அகல	சுற்றந்தழால்	இங
உழவு.....	ஏங	குறு	கங
உறப்புதலன்றிதல்	ஏங்க	செங்கோள்மை	இகு
ஊக்கமுடைமை	கங	செய்ந்தனறியறிதல்	ஏக
ஊட்டறுவகை	ாஙங	சொல்வன்மை	க்கு
ஊழி	நங	தலைபணன்குறுத்தல்	ஏங
ஒப்புவறிதல்	உங	துவம்.....	உங
ஒழுக்கமுடைமை	யின	தனிப்படர்மிகுதி.....	ஏய்
ஒழுதலி.....	கீகை	தீநட்பு.....	ஏய்

திவினையச்சம்.....	உக	புல்லறிவாண்மை.....	அடி
துறவு.....	கு	புரங்களுமை	ஒக
தாது.....	கூ	பெண்வழிச்சேறல்	கூ
நெரித்துசெயல்வகை.....	சன	பெரியாளாத் துணைக்கோடல்	சுடி
நத்தித்துதெளிதல்.....	ஞ	பெரியாளாப்பிழையாணம்....	கூ
நெரித்துவினையாடல்.....	ஞ	பெருமை...	கூ
நடவுத்திலைமை	யூ	பேஷதமை	அசு
நட்பாராய்தல்.....	அபி	போச்சாவாணம்	ஊசு
நட்டு	கூ	பொருள்செயல்வகை	எஸ்
நலம்புனைத்துளைத்தல்	ாபில	பொருதுகண்டிரங்கல்	ாபில
நல்குாலு.....	ாபி	போறையுடிடைமை	ஷ்க
நன்றிபில்லைவல்வம்	ாக	மதியிள்ளைமை	கா
நாடு	ஏச	மருந்து	கு
நாஶுடைமை	யூ	மன்னாகச்சேர்ந்தொழுகல்..	எபி
நாஶுந்துறவுள்ளாத்தல்	ாபிசை	மாநம்.....	கூ
நிலையாணமை	கூ	மெய்யுணர்தல்	ஈஞ
நிறையபழிதல்.....	ாஷா	வாலைக்கூடுமை	கூ
நினைத்தவர்புலம்பல்	ாஷா	வலியறிதல்.....	கா
நித்தார்பெருமை.....	ஈ	வாழ்க்கைத் துணைநலம்	கா
நெஞ்சுரோடுகிணத்தல்	ாஷு	வாய்மை.....	ஈ
நெஞ்சுரோடுபிலத்தல்	ாங்கி	வான்கிறப்பு	ஈ
நெஞ்சுரோடுதிரந்திதல்.....	அஶி	விருந்தோம்பல்	கா
நெஞ்சுரோட்டுக்காட்சி.....	அங்க	வினைத்தட்பம்	கா
நசப்புறப்பரல்	ாபிக	வினைத்துய்மை	கா
நடர்மெவிந்திராங்கல்	ாபிள	வெங்காணமை	ஷ்வ
நடைசெட்செருக்கு	எஷு	வெங்காணமை	ஏஷு
நடைமாட்சி	என	வெஞ்காணமை	ஊஷு
நண்புடைமை.....	ா	வெஞ்காணமை	ஊஷு
நப்பனில்லைவாணமை.....	யெ	அதிகாரங்காதிமுற்றிற்றுமுற்றும்	

பழையம் அக
 பிரிவாற்றுமை எல்ல
 பிறவில்விஷேயாஸம் என
 புதம் அக
 புணர்ச்சிமகிழ்தல் எல்க
 புணர்ச்சிவிதும்பதி எக்க
 புதல்வாப்பெறுதல் எ^க
 புலவி காக
 புலவிதுறுக்கம் காக
 புலாள்மறத்தல் காக

குறள் திருவாவிவரம்.
 அறப்பால - அதி - தொகை.....
 அறப்பால்பாயிரம்.....க
 தில்லறவியல் உல
 தூறவறவியல் உல
 சூழ்ம்.....க
 ஆகிய வியல் - சட்க குட்டிய
 கும். காபி.

(க)

க ப ர கு ட ப ர ள்
 அரசியல் உன
 அமைச்சியல் உ

க ர ம ப் ப ர ள்
 களவியல் எ
 கற்பியல் எ
 நாடு க
 அரண் க

ஆகியவியலிரண்டுள்ள குறு
 போருளியல் க
 படையியல் உ

ஆண்பாற்கற்று எ நட்பியல்
 என பெண்பாற்கற்று எ
 தூழியியல் என திருபாற்கற்று

இ. இயல்-ஈ-க்குக்கூடிய
குறள். எண்.

இ. இயல். உ - க்கு-பகுதி-ஈ - க்குக்குறள் - உருவிரி -
இ. திருவள்ளுவர்குறள்திராம் - ஈங்கு - க்கு - இயல் -
யொ-க்குக் கூடியகுறள் - தூங்காங்கி.

ந ட வ ட ந ட ன ட ட

அதிகாரவகராதி.

அவையற்றல்	கூகு	தறவு	கூகு
அறன்வலியுறத்தல்	எ	ஊய்தன்மை	கூகு
அறிவின்மை	ஞகு	தட்பாராய்தல்	கூகு
அறிவுடைமை	சகு	தட்பிற்பிழையொறுத்தல்	கூகு
திரவச்சமி	கூகு	நல்விணங்குசேர்தல்	கூகு
திரைமதிலையாணம்	ஈ	நன்றியில்லைவும்	கூகு
இன்மை	ஞான	பழைவினை	கூகு
சகை	யகு	பன்னெழி	கூகு
சயாணம்	ஞான	பிறர் மனை தயவாணம்	யகு
கயமை	ஏக	புல்வறிவாண்மை	கூகு
கல்வி	உங		

பெரியராப்பிழையானம் நக
 கற்புடைமகளிர் சன பெருமை நக
 காமதுதவியல் எக் பேதைமை நக
 தீழ்மை சக் பொதுமகளிர் எகி
 குதுப்பிறப்பு உக் பொறையுடைமை புது
 கூடாநட்டு சன மாநம் கெ
 கிளமின்னமை உக் மெய்ம்மை
 உக
 சுற்றநதழுால் சக
 மேன்மக்கள் நக
 செல்வநிலையானமை க
 யாக்கைத்திலையானமை க
 தாளாண்னமை நக
 குழ்நிற்றமுற்றும். திலினையச்சம் உக
 ——————

நாலடி நானாற்றகராதி.

ஏடு. கவி.

ஏடு. வெ.

அத்தாரோ எ..... க...
 அக்கேபோ உடி .. ந...
 அங்கண கக .. க...
 அங்கண்விச எடி .. ந...
 அங்கோட் எடி .. உ...
 அச்சம் பன .. க...
 அடுக்கன்ம் சக .. ந...
 அகைத்தார்ப் ஹடி .. ந...
 அத்திட்டக் ஞள .. க...
 அம்பலயலெ பஅ.. எ...
 அம்புமழுது யஅ.. க...
 அாக்கா அயி.. க...
 அருகல ஞக .. க...
 அரும்பவிழ் எஅ .. ப...
 அரும்பெறல் எ .. ச...
 அருங்பெறத் எள .. க...
 அருளின் கடி .. க...
 அலகுசால் உஅ.. ப...
 அவமதிப்பு நங .. ந...
 அவ்விய கடி .. உ...
 அழினமன்று சக .. உ...
 அள்ளிக்கொ ஞக .. உ...
 அறம்புகழ் யள .. உ...
 அறிமினந கடி .. உ...
 அறியாப்பரு கடி .. க...
 அறியாரு உஎ .. அ...
 அறிவதறித் யடி .. ச...
 அறக்கலவ க..... க...

ஆப்பார்த் ச .. ய ..
 ஆணமினெ எடி .. ச...
 ஆயபோ எக .. எ...
 ஆர்த்தபொ ஞஅ .. ப...
 ஆர்த்தவற்வி எக .. க...
 ஆவாதாமாக்க எ .. உ...
 ஆவேறுருவி உச .. அ...
 ஆற்றுந்து சம .. க...
 ஆன்படுதெ சஅ .. க...

இசைந்த கஷ .. எ ..
 இசையாதெ ஏக .. ச...
 இசையாவியா உங .. க...
 இசையுமெனி ஏக .. உ...
 இடம்பட உச .. க...
 இடுமீபைக்கா உங .. எ...
 இட்டாற்ற ஞஅ .. அ...
 இமக்குமன கடி .. க...
 இம்பியரிகி யக .. க...
 இம்மைபயக் உங .. உ...
 இம்மையு ஞக .. ச...
 இவலர்கள் ஞள .. க...
 இருக்கையெ உக .. க...
 இரும்பார்க்கு உடி .. உ...
 இலங்குநீர் சக .. எ...
 இல்லமினாமை பிக .. ந...
 இல்லாமை சக .. ந...
 இல்லாவிடத் பிக .. க...
 இழித்தக்க கக .. உ...
 இழுத்தநா உ .. எ...
 இனயான்ட பிக .. ஞ...

(உ)

திறப்பக்கிரி உய்... கு...
 திறப்பதினை கடு... கு...
 திறப்பவே சுடு... கு...
 திர்சார்வி கள்... உ...
 திற்பிறப்பில் கூச்... கு...
 திற்பிறப்பெ கூத்... உ...
 தினதன்மை கல்... கூ...
 தினியார்தந் எச்... கூ...
 தின்பம் பசு... கூ...
 தின்றது எடு... கூ...
 தின்ரடோ அ... கூ...
 தின்ஸரினைய காக்... டு...
 தின்னுரைப்பிறதுமியி ஏக்... கூ...
 தின்னுரைப்பிறதுமிடி காக்... கூ...
 தின்னுவியை கூடு... கூ...

நட்டது கெச்... ஏ...
 நஞ்சுதீர் உய்... கூ...
 நாதவிசையா கள்... கூ...
 நண்மாயில் காப்... அ...

நடாதிது உ... பி...
 நடிக்கை உகை... கூ...
 நடைப்பெரு எச்... அ...
 நடையாரிவ கூ... பி...
 நடையுணரு கீய்... எ...
 நட்டாபே கெ... சீ...
 நண்ணுகிறு உ... கூ...
 நபகார்கு பிச்... கூ...
 நபிர்பேசயா பி... பி...
 நகுவிற் காதி... பி...
 நகுவிழிங்கம உத்... உ...
 நகநறிய காக்... கூ...
 நாதாள் கடு... கூ...
 நங்காப் கிச்... கூ...
 நாதாத்தா எச்... அ...

நான்ததனைர் எஅ... கூ...
 நான்மொரு எக்... பி...
 நாக்குந் அ... அ...
 நாற்பாவ உத்... கூ...
 நாறுபுலி காக்... கூ...
 நாறுபுளநந் காஷ்... கி...
 நாறைப்பகுஞ் காஷ்... கூ...

நாக்கித்தாங் பிர... எ...
 நாரங்கணந் கடு... கி...
 நாருளெழுத் பிதி... பி...
 நாற்யுவர் பி... எ...
 நாற்யுவெய் எச்... கூ...

நாஞ்ஞான்று என்... கி...
 நந்துணையா கிளி... எ...
 நந்திலத்து சாதி... க...
 நம்மையதி கூ... பி...
 நப்திபி கடு... கி...
 ந்திதீப் குடி... கி...
 ந்தியென் எங்... எ...
 ந்திருள்று கல்... பி...
 ந்னக்குந்தா கா... கி...
 ந்னதென கிளி... கூ...
 ந்னபாடுகி குக்... கூ...
 ந்னறும் காக்... எ...
 ந்னாது உ... பி... கி...
 ந்னநேமத் சாதி... பி...

நட்டைப்பை எங்... அ...
 நதிவார் காக்... அ...
 நமாந்ததபோ எக்... அ...
 நற்றாங் உபி... அ...

நூண்கதி காக்... கூ...
 நூகுதன்றி எங்... எ...
 நூகுதீப் காபி... கூ...

(ந)

ஏடி. கவி.

ஏடி. கவி.

ஒருபுடை கய்... அ...
ஒருவரோருவ கூ... கூ...

ஒக்டியவோள் உச்... கூ...
ஒதிபுமோதா இசை... வி...
ஒலிக்கணக்க அய்... ஏ...

கடகஞ்செறி இதி... கூ...
கடக்கருஞ் அயி... அ...
கடமாதொ கூயி... வி...
கடல்சார்ந்து சகை... இ...

கடித்துக் கூ... கூ...
கடப்பிடு உயி... வி...
கடியெனக் எக்... கூ...
கடுக்கியொரு கூஅ... கூ...

கடுக்கெனச் எயி... அ...
கடையாஸார் சகை... கூ...
கடையெலா கூயி... எ...
கட்சினியாள் எகா... கூ...

கணங்கொன் இ... இ...
கணமலை எக்... கூ...
கண்கயலென் எகை... இ...
கண்முன் அயி... வி...

கப்பிகடவநா கூகை... கூ...
கம்மஞ்செய் எகை... கூ...
கரவாததின் கூகை... இ...
கருங்கொள் எஅ... எ...

கருத்துணர்ந் கூகை... கூ...
கருமழு இயி... வி...
கருமவளைசை இயி... கூ...
கரும்பாட்டி எ... இ...

கல்லாக்கழிப் எசை... கூ...
கல்லென்று ஜிக... கூ...
கல்லோங்கு ஜிள... கூ...
கல்விகாயி உன... ரி...

கழிந்தாரிடு பி... கூ...
கழுதிருப் சகை... கூ...
களர்நிலத்து உன... கூ...

கள்ளார்கள் கூய... எ...
கற்றநுஷ காங... ச...
கற்றறிந்த இல... ச...

கற்றலவுங் காஅ... வி...
கற்றஞாக் இல... வி...
களைகடற்ற உஅ... அ...
கள்ளனிந்தல்வ கூங... ச...

காணிற் பின... ச...
காதலார்சொ பினி... கூ...
காலாடிப்ரா உங... கூ...
காவாடுதாரு பிந்... கூ...
காழாய்கோ கூகை... எ...

குல்சியழுகுங் உன... கூ...
குடநீட் எக... உ...
குடகுங்கொ பி... கூ...
குலந்தவுங் காங... கூ...
குந்தமுமே சகை... வி...

கூர்த்துதாய் பிஸ... வி...
கேளாதேவந் கூ... வி...

கெந்தியலை எஅ... அ...
கொடுத்ததுங் இஇ... ச...

கெந்தியலை எஅ... அ...
கெந்ததுங் இஇ... ச...

கல்வாதி	கூட	கூடாய்பும்	உட
கல்வாதுநன்	கீட	கொலைகுரு	கஞ
கல்வாமை	உக	கொல்லியிரு	ங்கள்
கல்வாரோயர்	உஷ	கொன்னே	ஏக
கல்லெற்றி	பிர		

(ச)

சுடி. கவி.

சுடி. கவி.

கோடேந்த	ஏக	ஏ
கோட்டெப்பு	சக	ஏ
கோதையகு	ஏகு	க
கோளாற்றக்	ங்க	க
கங்கரச்செல்	ஏகி	கி
காய்ப்பழிக்க	ஏது	கு
கான்றுண்ணமை	உக	உ
கான்றுரோ	உக	க
கிதிலினப்	காப	ஏ
கிறுகாபெரு	உப	ப
கிறுகாலையே	ங்க	ஏ
கிரியார்	சௌ	உ
கெந்திநல்வர்	ஏச	ஏ
கெம்மை	பிர	ஏ
கெப்பகயழி	நுப	ஏ

தம்மமர்காத	ஏக	ஏ
தமிமைபிகழ்ந்	உட	அ
தமிமைபிகழ்வா	உச	ஏ
தலையேதவ	ஏந	ஏ
தவலருந்	உஅ	ஏ
தனிர்மேலே	ஏக	ஏ
தனதாகத்	ஏங	அ
தாஞ்செய்	உச	ப
தாமேடு	ங்கு	ஏ
தாழாத்தனரா	ங	க
தாங்கெடு	பங	ப
திருத்தன்னை	க்க	க
திருமதுகை	ஞக	க
தினைத்து	உக	ஏ
தினையனைத்	க்கூ	க
திங்கரும்	நப	க

செப்யாத.....	சன	இ	துகஙர்.....	க	உ
செல்கடர்.....	ஏக	ஈ	துக்கத்துட்ட.....	உடு	க
செல்லாவிட	கல	கா	நுப்த்துக்.....	உடு	ஈ
செல்வர்யா	உ	ஏ	துங்பமே.....	யல	ய
செல்லழிக்.....	ஞக	கா	துண்பம்பல	உக	க
செழுக்கெரு	ஏக	உ			
செதிப்பில்	ஏன	க	தெண்ணீர்க்	கூ	க
செறுத்தோ	சட	உ	தெரியத்	ஙச	அ
சென்றேயே	இ	ஈ	தெவிலிலார்	உச	க
சொற்றளர்ந்.....	உ	ஈ	தோணியியக்	உஷ	கு
சொற்றுற்.....	கஞ	க	தோற்போர்	கூ	உ
தக்காருந்	உந	உ	தோற்றஞ்சா	உ	ஏ
தக்கோலந்	கு	க	தச்சியார்க்	கூய	க
தக்கண்மர	ஏஅ	க	தடிக்குற்றுத்	உக	ஈ
தண்டாச்	யங	உ	தடிதுருக்	உற	க
தம்மான்ற	கஞ	க	தட்டார்க்கு	உடு	க

(இ)

ஏடு. கவி.

ஏடு. கவி.

தட்புநார க உ ..

நம்மாலே சக .. க ..

நயவார்க செ .. எ ..

நரம்பெழுத கக .. க ..

நானாவருமெ க .. க ..

நல்லகுல கக .. ட ..

நல்லர்பெரி சுல .. அ ..

நல்லவைசே கக .. க ..

நல்லவைதா கஅ .. அ ..

நல்லரொளத் சஜ .. க ..

நல்லார்நயவ இங .. ட ..

நல்லாவின் உங .. தி ..

நளிகடற்றண்சேர்ப்ப } கக .. உ ..

பத }

நளிகடற்றண்சேர்ப்ப } ஏச .. சு ..

பத }

நறுமலர்த் சுல .. கு ..

நன்னிலக்க இல .. அ ..

நாப்பாடஞ் கால .. உ ..

நாய்க்காற் சா .. அ ..

நார்த்தொடு கு .. கு ..

நாலாறு எவ .. கு ..

நாள்வாய்ப் கால .. எ ..

நாருத்தகடே செ .. கு ..

நிலநலத் கக .. கு ..

நிலையாமை பக .. உ ..

நின்றளதின் க .. க ..

நீரினுதன் இங .. உ ..

நீருட்பிரத் எல .. ய ..

நீர்க்கையே இச .. எ ..

நுண்ணுணர்விஞ .. சன .. க ..

நுண்ணுணர்வின் .. இச .. க ..

நெடுங்கால ஏச .. அ ..

நெருப்பழுத உடு .. ச ..

நேரல்லார்தி பகு .. உ ..

நேர்த்து பக .. ச ..

பகைவர்பணி சக .. க ..

படுமைழ சு .. எ ..

பண்டமதி டு .. அ ..

பரவாவெளிப் யா .. அ ..

பராஅலாபி டுப .. சு ..

பருவமெஜை ச .. அ ..

பவநானும் சக .. க ..

பல்லாரநியப் யா .. சு ..

பல்லாவு உக .. க ..

பல்லான்றகேள்விப் } இக .. உ ..

பயதுணர்வார்பா } இக .. உ ..

பல்லான்றகேள்விப் } ஏ .. க ..

பயதுணர்வார்வீ } ஏ .. க ..

பழழுமைகத் சுல .. ப ..

பழழுயரிவ எய .. கு ..

பணிபடு ச .. எ ..

பன்றிக்கூழ் டுப .. எ ..

பன்றுளுஞ் ரூ .. கு ..

பாடமே கா .. கு ..

பாம்பிற்கொ எகு .. டு ..

பாலாற்கழீதி டுப .. அ ..

பாலோடளா நகு .. எ ..

பாவழுமே இகு .. டு ..

பிரந்தகுல இங .. இ ..

பிரம்மதை உப .. அ ..

புக்கவிடத் யங .. கு ..

புள்ளிக்டல் இக .. ச ..

புதுப்புன எக .. ப ..

ஏடு. கவி.

ஏடு. கவி.

புத்தகமே சூ .. அ ..
 புல்லாப்புள் இத .. இ ..
 புல்லாவெறு நக .. இ ..
 புதந்தத் கூ .. அ ..
 புன்னுணி கு கு ..

பெயற்பாள் உல .. எ ..
 பெரியவர் உடி .. இ ..
 பெரியார்பெருத .. யச .. எ ..
 பெரியார்பெருமை .. கஷ .. ப ..
 பெருகுவது கன .. க ..
 பெருக்கட .. குள .. உ ..
 பெருதட .. குக .. க ..
 பெருமுத்த .. சப .. ப ..
 பெருவங்காநா .. நஶ .. கு ..
 பெறுவது .. குச .. எ ..
 பெறுவதோ .. குள .. இ ..

பொத்தநாற் .. எக .. சு ..
 பொழிந்தினி .. இஉ .. கு ..
 பொழிப்பகல் .. கூச .. கு ..
 பொறுப்ப .. நக .. க ..
 பொறுவத்.து .. சல .. ச ..
 பொன்விற .. இச .. கு ..
 பொன்னே .. நக .. உ ..

மக்களங்காய .. அ .. எ ..
 மாதிரை .. உதி .. ச ..
 மதித்திறப் .. விக .. க ..
 மதந்தாங் .. நக .. ப ..
 மரீஷிப்பல .. கச .. ப ..
 மஜைதல .. எல .. கு ..
 மஜைமிக்கந் .. இ .. க ..

மறுமையு .. மிக .. கு ..
 மற்றற்றிவா .. ச .. க ..
 மஜைப்பாசங் .. உகு .. ப ..
 மன்றங்கறங் .. இ .. க ..
 மன்னாந்திருவு .. நக .. எ ..

மாக்கேழ்மட .. கு .. க ..
 மாண்டகுண .. லெ .. கு ..
 மாந்திராய் .. யச .. எ ..
 மாணவருங்கல .. அ .. ப ..

முட்டிகை .. மூல .. அ ..
 முட்டுற்ற .. சாஷி .. அ ..
 முயங்காக்கா .. எக .. க ..
 முலைக்கண் .. அப .. கு ..
 முல்லைமுகை .. கு .. இ ..
 முந்தந்திது .. சாஷி .. எ ..
 முற்றுற்றந் .. நஶ .. ப ..
 முன்னாரோ .. யக .. உ ..

முப்புமேல் .. குகு .. க ..

மெய்ஞ்ஞாதக் .. குகு .. க ..
 மெய்வாய்கண் .. யெ .. கு ..
 மெல்லிய .. நஶ .. அ ..

மைதீர்பசம் .. எம .. எ ..

யாஅருவகந் .. உச .. கு ..
 யாஅலோருவ .. உகு .. எ ..
 யாங்கங்காய .. கு .. அ ..
 யாமாபினெட் .. இகு .. கு ..
 யானையனைய .. செ .. எ ..
 யானையெ .. கு .. கு ..

மங்குதினா	இங்	க	வடிவிலா	உங்	க
மங்கலமா	ஈங்	க	யயாவும்	உக்	க
மங்குதினக்	எங்	க	வல்வைக	இங்	கி
மங்குமங்கு	ஙங்	க	வடுங்காத	ஞங்	க

(ஏ)

ஏடி. கவி.

ஏடி. கவி.

வழுக்கேளை

ஏ

உ..

வளம்பட

உ

ங..

வற்றிமற்

ஏ

ா..

வாழ்நாட்

ஏ

உ..

விரிதிஹ

ஏ

ச..

விருப்பிலா

ஏ

ஏ..

விழூத்தொ

ஏ

ா..

விளக்குப்

ஏ

க..

விளக்கொளி

ஏ

க..

வினப்பயன்

ஏ

உ..

வெறியயர்

ஏ

உ..

வெறுமை

ஏ

உ..

வெந்திப்

ஏ

உ..

வேம்பினிலை

ஏ

உ..

வேற்றுமை

ஏ

உ..

வைகலும்

ஏ

உ..

வைப்புழிக்

ஏ

உ..

நாலடி நானு ஸ்ரகாதி

ஸ்ரித்துமுத்தும்.

நாலடி நாளூறு

கடவுள் வாழ்த்

து.

வரணிடுவில்லின்வாலறியாவப்பையாற்

க்ரனிலந்தோயாக்கடவுள்பாநிலஞ்

சென்னியுறவணங்கிச்சேர்துமெம்முள்ளத்து

முன்னியவைமுடிவென்று.

நரல்திருநூறு அறத்துப்பாஸ்

செல்வநிலையாமை.

அதுசுவையுண்டியமர்ந்தில்லாராஞ்ட
மறுசிகைதீக்கியுண்டாருமில்லாய்ச்
சென்றிரப்பாரிடத்துக்குமூனிற்செல்வமொன்
றுண்டாகவக்கதற்பாற்றன்று. * 5 *

துசமர்பெருஞ்செல்வந்தோனதியக்காற்றேட்டுப்
பகுடுநடந்தகுழ்பல்லாரோடுன்க

வகுறியார்மாட்டுதில்லாதுசெல்வஞ்ச
சகடக்கால்போலவரும்.

* 6 *

யானையிருத்தம்பொவியுக்குடைநிழற்கீழ்ச்
சேநைததலைவராய்ச்சென்றேருமேஜை
வினையுலப்பவேருக்லீழ்வரிதாங்கொண்ட
மனையாளைமாற்றூர்கொள.

* க *

நின்றன நின்றன நில்லாவனவனர் ந் !
தொன்றினவென்றினவல்லேசெயிர்செப்க !
சென்றனசென்றனவாழ்நரள்செதுத்துடன்
வந்ததுவந்தத்திருற்று.

* க *

(८)

சௌல்வநிலையாமை.

என்னுதுமொன்றுதங்கையுறப்பெற்றக்காற்
பின்னவதென்றுபிடித்திராமுன்னே

தொடுத்தாருயப்போவர்கோடிதீக்கூற்றந்
தொடுத்தாறுசேல்லுஞ்சாம்.

* க *

இகூத்தராளெல்லையிகவாயியைத்தொரீஇக்
கூற்றங்குதித்துப்பந்தாரீந்தில்லையாற்றப்

பெரும்பொருள்ளவத்தீர்வதும் குமினினைத்
தழிந்து தழினாக்கம்படும்.

தோற்றுக்கான் ஞாயிறுநாடியாலும்
* * * குற்றமளர்த்துதுந்தாங்கள் ஒமாற்ற

வறகுசெய்தருளுடையோகுமின்யாரும்
பிறந்தும்பிறவாதாரில்.

* கி *

செல்வர்யாமென்றார்க்கெல்வழியென்றாத
புல்லறிவாளர்பெருக்கெல்வதெல்லிற்

கருங்காண்மூவாய்திறந்தமின் னுப்போற்றேன்றி
மருங்கறக்கெட்டுவிடும்.*

அ *

உண்ணுமெனவிதிருப்பேங்குபிகழ்செய்யான்;
துண்ணருங்கேளிர் தயர்களையான்கொன்னே,
வழக்கான்பொருள்காத்திருப்பாணல்லூ,
விழுந் தாணன்றெண்ணப்படும்.

* கூட *

உடாதுமுண்ணுதந் தம்முடம்புசெற்றுவ் |
கெடாதுதநல்லறமுஞ்செய்யார்கொடாது
வைத்தீட்டுமுரிமுப்பர்வான்ரேப்மலூடு,
அப்ததீட்டுத்தேனீக்கரி.

* ஏ *

இளைமைநிலையாகம.

(ம)

—o—

நரைவருமென் நெண்ணிதல்லவிவாளர்
குழவியிடத்தேதுறந்தார்ப்பாகோ
மன்றுவிளைமைமகிழ்ந் தாரோநோஹன்றி
யின்றுங்கெழுந்திருப்பார்.

* ஏ *

நட்புநாரத் நணநல்லாருமங்கினு
நட்புத்தனையுமவிழ்ந் தண்ணுட்காலுப்|
வாழ்தலினுதியமென்னுண்டாம்வந்ததே
யாழ்கலத்தன்னகவி.

* ஏ *

சொற்றளர்ந் துகோஹன்றிச்சோர்ந் தநடையினராப்ப

பற்கழன்றுபண்டம்பழிகாறுமிற்செதிந் த
காமதெறிபடருங்கண்ணினுக்கில்லையே,
யேமதெறிபடருமாறு.

* ஈ *

தாழாத்தளராத்தலைநடுக்காத்தண்ணேரு
வீழாவிறக்குமிவண்மாட்டுங்காழிலா
மம்மர்கொண்மாந்தர்க்கணங்காசுந்தண்கைக்கே
லம்மனைக்கோலாகியரூன்று.

* ஈ *

எனக்குத்தாயாகியானென்னையீங்கிட்டு
தனக்குத்தாய்நாடுயேசென்றுடனக்குத்தா
யாகியவஞ்சுமதுவானுற்றுப்தாபிக்கொண்
ட்டேருமளித்திவ்வலகு.

* ஈ *

(ஈ)

இளைமத்திலையாகும்.

வெறியயர்வெங்களத்துவேண்மகன்பாணி
முறியர்ந்தறுங்கண்ணிமுன்னர்த்தயங்க
மறிகுளகுண்டன்னமண்ணுமகிழ்ச்சி
யறிவுடையாளர்கணில்.

* ஈ *

பணிடுசோலைப்பயன்மரமெல்லாம்
கனியுதிர்ந்துவீழ்ந்தற்றினைமத்திடுபரிதும்
வேற்கண்ணளைநிவளைவெஃகன்மின்மற்றிவரும்
நேற்கண்ணளாகுங்குனிந்து.

* எ *

பருவமெனைத்துளபல்விள்பாலேனை
பிருகிகயமுண்மோவென்றுவரிகசயா|
இன்னுட்டக்கொள்ளப்படுதலாண்யாக்கக்கோ
ளைண்ணுரதிவடையார்.

* ஏ *

மற்றறிவாநல்வினையாமிளையமென்றுது |
கைத்துண்டாம்போழ்தேகாவாதறஞ்செப்பமின்
முற்றியிருந்தனியொழியத்திவளியா
னற்காடுதிர்தலுமுண்டு.

* கு *

ஆட்பார்த்துமுலமகுளில்கூற்றுண்ணமயாற் |
கோட்கோப்புக்காலத்தாற்கொண்டுப்மமின்பீட்பிதுக்கிப்
விளைவுயத்தாயலறக்கோடலான்மற்றதன்
கள்ளங்கடைப்பிழுத்தனன்று. * டி * அ உட

யாக்கநிலைபாடும்.

(५)

மகையிகைத்தோன் ருமதியம்போல்யானைத்
தலைமிகைசுக்கொண்டகுடையர்திலமிகைத்
துஞ்சினாரோன்றெடுத்துத்தாற்றப்பட்டாரல்லா
வெஞ்சினுரிவ்வுலகத்தில்.

* த *

வாழ்நாட்கலகாய்வப்புகொளிமண்டிலம்,
வீழ்நாள்படாஅதெழுதலால்வாழ்நா
ஞலவாழுமென்ப்புரவர்த்துமிண்பாரு
நிலவார்த்திலமிகைமேல்.

* உ *

மன்றப்பக்கமணப்பறையாயின
வன்றவர்க்காங்கேபிணப்பறையாய்ப்பின்ற
யொலித்தலுமுண்டாமென்றுப்பந்தீபோமாகே
வலிக்குமரமாண்டர்மநம்.

* ஸ *

சென்றேயெறிபவாருகால்திறவரை
நின்றேயெறிபபக்கறயினைநன்றேகாண்
முக்காலைக்கொட்டி நுண்மூடித்தீக்கொண்டெழுவர்
செத்தாகரச்சாவார்சுமந்து.

* ச *

கணங்கொண்டுசுற்றத்தார்கல்லென்றலறப்
பிணங்கொண்டுஓட்டுப்பார்க்கண்டுமுணங்கொண்டுண்
டெண்டுண்டெண்டெண்டுமுணர்வினுற்சாற்றுமே
தொண்டொண்டொடெண்டுமுபறை.

* ஏ *

(ஈ)

யாக்கைதிலையாலை.

நார்த்தொடுத்தீர்க்கிலென்ன் ரூபிற்தடக்கிலென்
நார்த்துழிப்பெய்யிலென்பல்லோர்பழிக்கிலென்
கேருற்றையுணின் ருதொழிலறச்செய்துட்டுக்
கூத்தண்டிப்பட்டக்கால்.

* ஈ *

மூடுமைமூக்குளிற்பல்காலுந்தோன்றிக் !
மூடுமேதோர்யாக்கையென்றெண்ணித்துமாற்றந்
தீர்ப்பேம்யாமன்றுணருந்திண்ணறிவாளரா
நேர்ப்பார்யார்நீணிலத்தின்மேல். * ஏ *

யாக்கையையாப்புடைத்தாப்பெற்றவர்தாம்பெற்ற
யாக்கையாலாயபயன்கொள்கயாக்கை
மலையாடுமருஞ்சோற்கேருன்றிடுற்றுங்கே
திலையாதுநீத்துவிடும். * அ *

புன் துனிமேனிர்போனிலையாகமயென்றெண்ணி
யின்னினியேசெப்சவறவிழைப்பின்னினியே,
தின்ருனிருந்தான்கிடந் தான்றீன்கேளவறச்
சென்றுடனனப்படுதலான்.

* கூ *

கேளதேவந் துகினைகளாயிற்கருன்றி |
வாளாதேபோவரான்மாந் தர்கள்வாளாதே,
சேக்கமார்வுழியச்சேணிங்குப்பேல் |
யாக்கைதமர்க்கொழியந்தது. * யி * ஆக கடி.

அறன்வவியுறுத்தல்.

(ஏ)

—o—

அத்தாரோவாழ்வரான்றண்ணீந் துநோக்கிப்
புகத்தாம்பெற்றுஅர்ப்பந்கடைபற்றி
மிகத்தாம்வருந்தியிருப்போமேல்த்
தவத்தாற்றவஞ்செய்யாதார்.

* கு *

ஆவாநாமாக்கநசையியறமற்ற
பேரவாநாமென்னுப்புலிதெஞ்சேயோவாது
நின்றுஞ்சிவாழ்த்தியெனினுமின்வாழ்நாள்கள்
சென்றனசெப்பதுரை.

* உ *

வினைப்பயன்வந்தக்கால்வெப்யவுயிரா
மநத்தினப்பியுமாம்பேதூநினைத்ததனைத்
தொல்லையதென்றுணர்வாரோதடுமாற்றத்
தெல்லையிகந்தொருவுவார்.

* க *

அரும்பெறல்யாக்ககயைப்பெற்றபயத்தாறி
பெரும்பயனுமாற்றவேகாள்க்கரும்பூர்ந்த
சாறுபோற்சாலவும்பின்னுத்திமற்றதன்
கோதுபோற்போகுமுட்டு.

* க *

கரும்பாட்டிக்கட்டிகிறகாலிக்கொண்டார் |
துரும்பெழுந்துவேங்காற்றுயராண்டுமுவார் |
வருந்தியுடம்பின்பயன்கொண்டார்கூற்றம்
வருங்காற்பரிவதிலர்.

* க *

(அ)

அறன்வலியுறுத்தல்.

இன்றுகொலன் ருகொவென் ருகொவென் குது
 பின்றையேநின்ற துகூற்றமென்றெண்ணி;
 டீபர்சுவமின்றீயகவுடொல்லும்வகையான்
 மருவுமின்மாண்டாரம்.

* க *

மக்களாலாய்பெரும்பயனுமாயும்கா
 வெத்துண்ணுமாற்றப்பலவான்திருக்க
 வுடம்பிற்கேயொப்பாவுசெப்தொழுகாதும்யர்கி
 ஜிடந் துண்ணப்பண்ணப்படும்.

* ஏ *

உறக்குந் துணையதோராலம்வித்தீண்டி
 யிறப்பநிழற்பயந்தாஅங்கறப்பயனுந்
 தான்சிறிதாயிதுந் தக்கரர்க்கைப்பட்டகல் |
 வர்ஸ்சிறிதாப்போர்த்துவிடும்.

* அ *

வைகலும்வைகல்வரக்கணடுமலைதுணரார் |
 வைகலும்வைகலைவகுமென்றின்புறுவர் |
 வைகலும்வைகற்றம்வரத்தாண்டுமேல்வகுதல் |
 வைகலைவத்துணராதார்.)

* க *

மாதவருங்கலநீக்கியாவென் னு
மீநவளிலினுல்வாழ்வேண்மன்னீநத்தா
ஹட்டியக்கண்ணுழுறுதுகிசேர்ந்திவ்வுடம்பு
நீட்டித்துநிற்குமெனின். * ட * ஆட சடி.

தூய்தன்மை.

(க)

மாக்கே கழிமடநல்லாயென்றாற் றுக்ஸான்றவர்
நோக்கார்கொனைப்போர்புக்கிலையாக்கைக்கோ
ரிச்கிறகண்ணதோர்தோலறினும்வேண்டுமே
காக்கைக்காவதோர்கோல்.

* க *

தோற்போர்க்கவமேலுந் துளைபலவாயிப்பொய்ம்மறைக்கு
மீப்போர்க்கவமாட்சித் துடம்பானுன்மீப்போர்க்கவ
பொய்ம்மறையாக்காமம்புகலா துமற்றதுளைய்
யைம்மறியாயிப்பார்க்கப்படும்.

* எ *

தக்கேங்கள் ந்தின் ரூதலை நிறையப்புச்சுடிப்
 பொய்க்கோவாகு செப்பவொழியுமேயெய்க்காலு
 முண்டில்லையுமூற்றக்குமெனப்பெரியோ
 கண்ணிகைவிட்டமயல்.

* ஈ *

தெண்ணீர்க்கு வலை பொருகயல்வேலன் ற் |
 கண்ணீப்புன் மாக்கள்கவர்றவிடுவனே |
 வுண்ணீர்களை ந் தக்கா னுங்குகுன்றிட்டனன
 கண்ணீர்க்கை மகன் பொழுகுவேன்.

* ஈ *

மூல்கை முகமுறுவன்முத்தெண்றியை விதற் றங் |
 கல்லாப்புன் மாக்கள்கவர்றவிடுவனே |
 வெல்லாருங் காணப்பறங் காட்டுதீர்ந் துக்க
 பல்வென்பு கண்பொழுகுவேன்.

* ஈ *

(४)

ஆய்தன்மை.

குடருங்கொழுவுங்குருதியுமென்புந்
 தொடரநரம்பொடுதோலுமிடையிடையே

வைத்ததடியும்வழும்புமாமற்றிவற்று
 வெற்றிறத்தாளீர்க்கோதையாள்.

* ஈ *

உள்ளிபுவர்த்தக்கவான்பதுவாய்ப்புலதுங் |
கோடிக்குழம்பலிக்குங்கும்பத்தைப்பேத
பெருந்தோளிபெய்வளாயன் னுமீப்போர்த்த
கருந்தோலர்கண்விளக்கப்பட்டி. *

பண்டமறியர்ப்புசாந் துக்கோகைதயுங்
கொண்டுபாராட்டுவார்கண்டிலர்கொன்மண்டிப்
பெடைச்சேவல்வன்கழுகுபேர்த்திட்டுக்குத்து
முடைச்சாகாடச்சிற்றுழி.

* அ *

கழிந்தாரிடுதலைகண்டார்நெருக்கட்கக்
குழிந்தாழ்ந்தகண்ணவாய்த்தோன்றியொழிந்தாராப
போத்திரத்திநின்மிளித்திதன்பண்பென்று
சாற்றுங்கொல்சாலச்சிரித்து. *

உயிர்போயார்வெண்டலிப்பட்கக்கிரித்துச்
செயிர்தீர்க்குஞ்செம்மாப்பவரைச் செயிர்தீர்த்தார்
கண்டித்திதன்வண்ணமென்பதனுற்றும்மையேர்
பண்டத்துள்ளவப்பதிலர். * ஏ * ஆ ரூ

விளக்குப்புகவிருண்மாயிந்தாங்கொருவன்
நவத்தின்முன்னில்லாதாம்பாவமில்லாக்குநெய்
தேய்விடத்துச்சென்றிருள்பாயிந்தாங்குநல்லினை
தீர்விடத்துறிந்துமாந்திது.

* க *

திலையாகமநோப்புப்புச்சாக்காட்டன்றெண்ணித்
திலையாயார்தங்கருமஞ்செய்வார்தொலைவில்லாச்
சத்தமுஞ்சோதிடமுமென்றாங்கிவைபிதற்றுயி
பித்தரிந்பேதையாரில்.

* உ *

இல்லமினாணமயைழில்வணப்புமீக்கூற்றஞ்சு
ஒல்வம்பவியென்றிவையெல்லாமெல்ல
நிலையாகமகண்டுநெடியார்துறப்பு
திலையாயார்தாமுயியக்கொண்டு.

* ஏ *

துண்பம்பவநாஞ்சுந் துமிருநாளை
யின்பமேகாமுறுவரேழையாளின்ப
மிடைதெரிந்தின்ஞுகமநோக்கினையா
நகடவொழிந்தாடான்றமைந்தார்.

* ஏ *

கொன்னேகழி ந் தன் நிலைமையுமின்னே
 பினியொடுமூப்பும்வருமாறு வனிவொன்றி
 யென்றெழுசுமாதெழுதெஞ்சேபோதியோ
 ரன்னென்றிசேரதமக்கு

* Ⓛ *

(மீல)

அறவு.

மாண்டாகுண த் தொடுமக்கட்பேறில்லெனி னும்
 பூண்டான்கழி த் தந்கருமையாற் பூண்ட
 பிடிபென் னுயகாரண த்தின்மேன் முறைக்கள்னே
 தழியென்றூர்கந்தறிந்தார்

* ஈ *

உரக்கித்தாங்கொண்டவிரதங் களுள்ளுடையத்
 தாக்கருந் தூண்பங்கடாந் தலைவர் தக்கா
 ணீக்கித்திறாழமாவோ நேல்லெரமூக்கங்
 காக்குந்திருவத்தவர்

* ஈ *

தம்முடையிகழிந்தமைதாம் பொறுப்பதன்றிமற்
தெம்முடையிகழிந்தலினைப்பயத்தாலும்மை

பெரிவாய்நியத்துவீழ்வர்கெலன்று
பரிவதுகுஞ்சானிரூபதடன்.

* அ *

மெய்வாய்கண்மூக்குச்சேவியெனப்போசெற்ற
வைவாயவேட்டையவாவினைக்கைவாய்
கலங்காமந்காத்துயிக்குமாற்றலுடையான் |
விலங்காதுவீடுபெறும். * கு *

துன்பமேமீதாக்கண்டுந் துறவள்ளா |
ரின்பமேஷமுறுவாலேழுயாரின்ப
மிகசதோறமந்தானின்னுகமநோகவிப் |
பகசதல்பரியாதாமேல். * யு * ஆக எவி.

சினமின்ஜம்.

(மூ)

மதித்திறப்பாருமிறக்கமடியா
மிதித்திறப்பாருமிறக்கமிதித்தேவி
மீயுந் தலைமேவிருத்தலர்வுஃதறிவரர்
காயுங்கதமின்மைநன்று.

* க *

தண்டாச்சிறப்பிற்றம்மின் னுயிகாத்தாங்காது |
கண்டுழியெல்லாந் துறப்புவேழுமன்ற
யடிபெயராதாற்றவிவந்தபோழுதின் |
முடிகிற்குமுள்ளத்தவர்.

* ஏ *

காவாதொருவன் றன்வாய்திறந் துசொல்லுஞ்சொ |
வேவாதேதன்னைச்சுசிதலாகோவாதே
யாய் ந் தமைந் தகேள்வியறிவுடையாரோஞ்ஞான்றுங்
காய்ந் தமைந் தசொல்லார்தறுத்து.

* ஈ *

நேர்த்து திரல்வார் நீரல்லசொல்லபக்கால் |
வேர்த்துவகுளார்விழுமியோரோர்த்ததனை
யுள்ளத்தானுள்ளிட்டாத்துாற்றுப்பேபத்
தூள்ளித்தாண்முட்டுமாங்கிடி.

* ஈ *

இனையானடக்கமடக்கங்களைப்பாரு
வில்லான்கொடையேகொடை ப்பட்டன்ல்லா
மொறுக்குமதுகையாதுகையான்
பொறுக்கும்பொறையேபொறை.

* ஏ *

(ஈ)

சிஞ்சின்மை.

கல்வெறிந்தன்னகயவர்வாயின்கூச்சொ
வெல்லாருங்காணப்பொறுத்துப்பிப்பரோல்லை
ஆடுதீந்றூற்பையவிந்தநாகம்போற்றத்தங்
குடுமையரன்வாதிக்கப்பட்டு.

* ஈ *

மாற்றுாய்தின்றுதமிமாறேற்பார்க்கேலாமை
யாற்றுக்கமயென்னாறிவுகையாற்றுக்கமை
நேர்த்தின்னுமற்றவர்க்கையித்தக்காற்றுமவரைப்
பேர்த்தின்னுசெய்யாமைதன்று.

* ஏ *

நடுங்காலமோடினுநீசர்வெகுளி
கெடுங்காலமின் நிப்பரக்குடுங்காலை
நீர்கொண்டவெப்பம்போற்றுனேதனியுமே
சீர்கொண்டசான்றேர்சினம்.

* அ *

உபகாரஞ்செப்ததனையோராதேதங்க
ஷபகாரமாற்றச்செவினுழுபகாரந்
தாஞ்செய்வதல்லாற்றுவற்றினுற்றீங்கூக்கல்!
வங்ரேய்குழப்பிறந்தார்க்கில்.

* கு *

கூர்த்துநாய்களவிக்கொள்கண்டுநிதம்வரயாற்
பேர்த்துநாய்களவினுரீங்கில்கூநீர்த்தன்றிக்
கீழ்மக்கள்கீழாயசொல்லியக்காற்சொல்பவோ
மேன்மக்கடம்வாயான்மீடு.

* ஏ * ஆம்

பொறுத்துடைமை.

(மு

கேதையருவிக்குளிர்வராநன்றை
பேதையோடியாதுமுசையற்கபேதை
யுரைப்பித்திலைதந் துரைக்குமொல்லும்வகையான்
வழுக்கிக்கழிதலேநன்று.

* க *

நேரல்லார்நீல்லசூல்விபக்கங்மற்றது
தாரித்திருத்தறகுதிமற்றேரும்
புதம்மையாக்கொள்ளாதுடொங்குநீர்குலஞ்
சமம்மையாக்கொண்டுவிடும்.

* உ *

நாதலார்சூல்லுக்கடுஞ்சூல்லுவந் துரைக்கு
மேதிலாரின்சூலிற்றைமோபோதெலா
மாதர்வண்டார்க்குமலிகடற்றண்சேர்ப்ப
வாவதறிவார்ப்பெறின்.

* க *

அறிவதறிந்தடங்கியுக்குவதுக்கு
புதுவதுலகுவப்பச்செப்புப்பெறுவதனு
வின்புற்றுவாழுமியல்புடையரோளுஞ்ஜான் ருந்
துன்புற்றுவாழ்தலரிது.

* ஈ *

வேற்றுமையின்றிக்கலத்திருவர்நட்டக்காற்
ஶேற்றுவொழுக்கமொருவன்கனுண்டாயி
ஞ்சுற்றுந்துணையும்பொறுக்கபொருளுயிற்
ஶாற்றுதேதாவிடல்

* ஏ *

(மக)

பொறையுடைமை.

இன்னுசெயி னுமினியவாழிகென்று
தன்னையேதானேருவினல்லது துன்னிக்
கலந்தாகாக்காலிடுதல்காஞ்சநாட
விளங்கிற்கும்விள்ளலரிது.

* ஈ *

பெரியார்பெருநட்புக்கோட்டாஞ்செய்த
வர்ப்பொறுப்பவன்றன்றேவரியரோ
வொல்லெணருவியுயர்வகாநன்றுட
நல்லசெய்வார்க்குத்தமர்

* ஈ *

வற்றிமற்றூற்றப்பசிப்பினும்பண்பிலர்க்
கற்றடரிடவுடையற்றுவற்ற
மஹரக்குந் துணைபார்க்குரைப்பவேதம்மைதி
துறக்குந் துணிவிலாதார்.

* அ *

இன்பம்பபந்தாங்கிழிவுதலைவரி னு
மின்பத்தின்பக்கமிருந்தைக்கஷ்டின்ப
மொழிபாமைகண்டாலுமோங்கருவிநாட
பழிபாகாவாறேதலை.

* கூ *

தான்கெடி னுந்தக்கார்கேடெண்ணற்கநன் னுடம்பி
னுன்கெடி னுமுண்ணுர்கைத் துண்ணற்கங்காள்கவிந்த
வையகமெல்லாம்பெற்றினுமுரையற்க
பொய்யோடியைமிகடந்தசொல். * ஏ * ஆகூடி

பிறர்மணையவாழம்.

(இ)

அச்சம்பெரிதாலதற்கின்பஞ்சிற்றளவா
னிச்சதினையுங்காற்கோக்கொலையா னிச்சலுங்

குப்பிக்கேகூர்த்தவினையாற்பிறன்று
நம்பற்கநானுஷ்டபார்.

* க *

அறம்புதழுமீண்மையெழுமையிந்தான்கும்
பிறன்றுநச்சவார்ச்சோபிறன்று

நச்சவார்ச்சோம்பக்கபழுபியாவமென்
நச்சத்தொட்டந்தாற்போருள்.

* க *

புக்கவிடத்தச்சம்போதரும்போதச்சந்
துப்க்குமிடத்தச்சந்தோன்றுமற் காப்பச்ச
மெக்காலுமச்சந்தருமாலெவன்கொலோ
வுட்கான்பிறனில்புகல்.

* க *

காணித்துடிப்பழியாவ்வைக்குறிந்கால்குறையு
மாணின்மைகெப்பியுங்கலச்சமாநீணிரயத்
துன்பம்பயக்குமாற்றுச்சாரிநீகண்ட
வின்பமொக்கெனைத்தாற்கூறு.

* ஈ *

செம்மையொன்றின் நிச்சிதியாரினத்தாய்க்
கொழுமைவரிழுலியாடோண்மரீஇ யும்மை
வலியாற்றிறர்யசூமேந்தென்றுரோயிம்மை
யலிபாக்யாதுட்டன்பார்.

* ஏ * (ஏ)

பிறர்மனிநயவாடம்.

பல்லாரநியப்பறையறைந் துநாட்கேட்டுக்
கல்பாணஞ்செய் துகடிப்புக்கமெல்லியற்
காதன்மனையாஞ்சமில்லாளரவென்னேருவ
நேதின்மனையாளைநேரக்கு.

* ஈ *

அம்பலயவெடுப்பவஞ்சித்தமர்பரீஇ
வம்பங்கெடன்மரீஇகைமந் துற்றுநம்பு
நிலைமையினைஞ்சத்தான் ருப்பாவுபாட்பின்
நலைநக்கியன்னதுடைத்து.

* ஏ *

பரவாவெளிப்படாபல்லோர்க்ட்டம் கா
வரவோர்க்ட்காமநேரயோஞ் கொடிதே
விரவாருணனுப்படலஞ்சியாது
முகையாதுள்ளாறிலிடும்.

* அ *

அம்புமழுவுமவர்க்கிர்ஜுயிறும்
வெம்பிச்சூட்டுமும்பறஞ்சுடும் வெம்பிக்
கவற்றிமநத்தைச்சுடுதலாற்காம
மலற்றினுமஞ்சப்படும். *

* க *

ஊருளெழுந்தவருகெழுசெந்திக்கு
நிருட்குளித்துமுயலாகுநிருட்
குளிப்பினுங்காமஞ்சுடுமேகுன்றேறி
யோளிப்பினுங்காமஞ்சுடும். * ஏ *

ஆக கமி.

க ட க.

(மக)

இல்லாவிடத் துமியைந்தவளவினு
ஊள்ளவிடம்போத்தெரிதுவந்துமேல்வக்
கொடைபொடுட்டகுணதுடைமாந்தர்க்
கடையாவாமாண்டைக்கதவு.

* க *

முன்னோசாநாண்முனிதகீழமுப்புள் !
பின்னரும்பீட்டழிக்குநோயுள்கொன்னே
பரவன்மிஞ்சுற்றன்மிஞ்சுபாத்துண்மிஞ்சாதுங்
ராவன்மிஞ்சைத் துண்டாம்போழ்து.

* க *

நடுக்குற்றுத்தற்சேந்தார்துண்பந் துடையார்
கொடுத்துத்தான் ருப்பிபுமீண்டுங்காலீண்டு
மிடுக்குற்றுப்பற்றினுநில்லாதுசெல்வம்
விடுக்கும்வினையுலந்தக்கால்.

* க *

இம்மியரிசித் துணையானும்வகலு
நும்மிலியைகொடுத்துண்மிழும்மைக்
கோடாதுவரென்பர்குண்டுநீர்வையத்,
தடாதுவடுப்பினவர்.

* க *

மறுமையுமிம்மையுநோக்கியெருவந்
குறுமாறியைகொடுத்தல்வறுமையா
ல்தவிசைபாதெனினுமிரவாமை
மீதவிரட்டியுறும்,

* க *

(உமி)

நகூக.

நடுஇலுருள்வேதிகைச்சுற்றுக்கோட்டபுக்கு,

படுபணையன்னர்பலர்நச்சவாழ்வார்।

நூதியுடொழுத்தக்கண்ணுவுங்கொடுத்துண்ணுமாக்க,

விரிகாட்டுவேற்றுப்பணை.

* கு *

பெயற்பாண்மழைபெப்பியாக்கண்ணுமுலகுஞ்

செயற்பாலசெப்பியாவிடி னுங்கயப்புலால்

புன்னைகடியும்பொருகடற்றண்சேர்ப்பு !

வென்னையுலகுப்புமாறு.

* ஏ *

எழ்ரகுமாற்றுமையென்னாலுந்தாம்வனாயா

தார்தார்க்கிவதாமாண்கடனுற்றின்,

மவிகடற்றண்சேர்ப்புமாறிவர்க்கிதல்,

பொவிகடனென்னும்பெயர்த்து.

* ஏ *

இறப்பச்சிதிதென்னுதில்லென்னுதென்று

மழப்படன்யார்மாட்டுக்குசெப்கழுறப்புதலி

னைபம்புகூறுத்தவசிகடினுபோற்,

பையநிறைத்துவிரிம்.

* கு *

கடிப்பிடுகண்மாசங்காதத்தோர்கேட்ப |
 ரிடித்துமுழங்கிப்போர்யோசனையோர்கேட்ப |
 ஏடுக்கியலுவலகுங்கேட்குமோன்றோர்
 கொடுத்தாரோனப்படுஞ்செரல். * ஏ *

கால டி.

பழையினை.

(உத)

பல்லாவுளுப்பத்துவிடி அங்குழக்கன்ற
 வல்லதாந்தாய்நாடிக்கோட்லித்தெல்லைப்
 பழையினையுமன்னதகைத்தேதற்செய்த
 கிழவனைநாடிக்கொளற்கு.
 * க *

உருவுமினைமையுமொண்பொருளுமட்கு
 மொருவழிதில்லாமைகண்டுமொருவழி
 யொன்றேயுமில்லாதான்வாழிக்கையுடம்பிட்டு
 நின்றுவீழிந்தக்குத்துடைத்து.

* உ *

வளம்பட்ட வேண்டாதார்யர்யாருமில்லை

பன்றதனைபோகமவரவராற்றுன்
விளங்காப்திரோட்டினுரில்கூக்களங்கனியைக்
நாரோணச்செய்தாருமில்.

* கு *

உற்பொலநீக்கலுறவர்க்குமாகா.
பெறற்பாலனையவுமன்னவாடாரி

வறப்பிற்றரூவராருமில்கூயதனைச்
சிறப்பிற்றணிப்பராருமில்.

* கு *

துனைத்துணையராகித்தந்தேகள்ளடக்கிப்
பனைத்துணையர்க்கவகலும்பாடழிந்துவாழ்வர்

நினைப்பக்கிடந்ததெதவனுண்டாமேலை
வினைப்பயணல்லாற்பிற,

* கு * (११) பழைவினை.

பல்லான்றுகேள்விப்பயனுணர்வார்வீபவுங்
கல்லாதார்வாழ்வதறித்தோற்கல்லாதார்
சேதநமென்னுமச்சேறகத்தின்மையாற்
கோதென்றுகொள்ளாதாங்கூற்று.

* கு *

இடும்பைக்கர்நெஞ்சத்தாலேல்லாருங்கான
நடுங்கடைநின்றுமல்வதெல்லாமடம்பட்டு
வன்னங்கிழிக்குமல்கடற்றண்சேர்ப்ப
முன்னொலினையாப்பிடும்

* ஏ *

அறியாருமல்லாறிவதறிந் தும்
பழியோடுபட்டவைசெய்தல்லளியோடு
நய்தனறவுபிர்க்குநீள்கடற்றண்சேர்ப்ப
செய்தவினையான்வரும்.

* ஏ *

ஈண்டீர்க்கவபத்துளைல்லாருமெத்துளையும்
வேண்டார்மற்றிபவிழைபயனல்லவை
வேண்டினும்வேண்டாவிடி னுமுறற்பால
தீண்டாவிடுதலரிது

* கூ *

சிறுகாபெருகாமுறைபிறழ்ந்துவராச
வுறாவத்துற்றுகாவாமிடத்தேயாகுஞ்
சிறுகாலைப்பட்டபொறியுமதனு
விறுகாலத்தெண்ணைபரிவு. * ய *

ஆ மட.

மெய்ம்மை.

(உங்)

இகையாவொருபொருளில்லென்றல்யார்க்கும்
வசையன் றுவையத்தியற்றுதைசையழுங்க
நின்றேஒடிப்பொய்த்தனிகாதொழுதெய்தநன்றி
கொன்றுநிற்குற்றமுடைத்து.

* க *

தக்கராருந்தக்கவரல்லாருந்தர்ந்தைம
யெங்காலுங்குன்றவிராவாக்காரம்

யாவாதேன்னினுங்கையாதாங்கைக்குமாறந்
தேவாதேன்னினும்வேம்பு.

* உ *

காலாடுபோழ்திற்கழிகிளை ஞாவானத்து
மேலாடுமீணிற்பலராவாரோலர
விடாராருவருற்றக்காலிர்ங்குன்றநாட
தொடர்புகடையேமன்பார்சிலர்.

* க *

வடிவிலாரவையத்துமன்னியழுன்றி
ஏடுவண்டெப்தவிருதலையுமெப்து
நடுவண்டெப்தாதாணப்தமுலைப்பெப்த
தடுவதுபோலுந்துயர்.

* * *

நல்லவின்கன்றுபினாகும்விலைபெறாவும்
கல்லரசேயாயினுஞ்செல்வர்வாய்ச்சொற்செல்லும்
புல்லோப்போழ்தினுழவேபோன்மீதாழச்
செவ்லாவாநல்காந்தராசொல்,

— 1 —

(୧୫)

OLD GOLD.

இடம்படமெய்க்குராதக்கற்பினுமென்று
மடங்காதாரான் துமடங்கார் தடங்கண்ண
“புப்போடு நெய்ப்பாறமிர்காயம் பெய்தடி நுங்
கைப்பட்டு பேய்ச்சுாயின்காய்.

* * *

தங்கமயிடம் வரைத்தாமவரின்முன்னிகழ்க
வென்னையவர்களுடையதுபுன்னை
விற்புங்கமழ்கானல்வீங்குதிர்ச்
வற்பாலயர்க்குமுறம்.

ஆவேறுருவினவாயினுமாபயந்த
யால்வேறுருவினவல்லவாம்பால்போ

வொருதன்மைத்தாகுமறதெறியாபோ
அருவுபலனொள்விங்கு.

யாஅருலகத்தோர்சொல்லவர்தேருங்கால்
யாஅருபாயத்தின்வாழாதார்யாஅ
ரிகடயாகவின்னுததெய்தீரதார்யாஅர்
கடடபோகச்செல்வமுயித்தர்ரி.

தாஞ்செப்பினையல்லாற்றம்மொடுசெல்வதுமற்
நியாங்கனுங்தேரிப்பிறிதில்லையாங்குத்தாம்
போற்றிப்புனைந்தாடப்பும்பயமின்றே
கற்றம்கொண்டோடுட்பொழுது. * எ * அ ள ய.

—०—

துக்கத் தூட்டேங்கித் தூறவின்கட்சேர்களா
மக்கட்பிணத்துக்காடுதொக்க
விலக்கிற்கும்புன்னித்துங்காடேபுலன்கெட்ட
புல்வறிவாளர்வயிது.

* க *

இரும்பார்க்குங்காலாக பேதிலார்க்காளாய்க்
கரும்பார்கழனியுட்சேர்வச்சக்கும்பார்க்குங்
காட்டிளாய்வாமுஞ்சிவலுக்குறம்புமுங்
கூட்டிளாய்க்கொண்டுவைப்பர்.

* உ *

அக்கேபோலங்கையொழியவிலாவழுகித்
துக்கத்தொழுநோயெழுபவேயக்கா
வவவனைக்காதவித்துக்காண்முரித்துத்தின்ற
பழைவினைவந்தடைந்தக்கால்.

* க *

நருப்பழற்சேர்ந்தக்காணப்போல்வது
மெரிப்பச்சட்டெவ்வாயாக்கும்பரப்பக்
கொடுவினயராகுவர்கோடாருங்கோடுக்
கடுவினயராகியார்ச்சார்ந்து.

* ஈ *

பெரியவர்கேண்மைபிறைபோலநானும்
வரிசைவரிசையாநந் தும்வரிசையால்
வானுர்மதியம்போல்வைகலுந் தேடுமே
தானேசிறியாச்தொடர்பு.

* ரி *

(உள்)

திவினயச்சம்.

சான்றேரெனமதித்துச்சார்ந்தாயிமற்சார்ந்தாயிக்குச்
சான்றூண்மைசார்ந்தார்கணில்லாங்கார்ந்தோயிகேன்
சாந்ததத்துண்டென்றுசெப்புத்திறந்தொருவன்
பாம்பகத்துக்கண்டதுடைத்து.

* ஈ * யாஹ்ரொருவராருவர்தம்முள்ளத்தைத்
தேரூந்துகீழமையுடையவர்சார்த்
கநமணிநின்றிமைக்குநாட்கேண்மக்கண்
முதம்வேறுசெய்கூடியும்வேறு.

* ஈ *

உள்ளத்தானள்ளா துறதித்தொழிலராய்க்
கள்ளத்தான்டார்கழி கெண்ணமதெள்ளிப்
புனற்செதும்புநின்றலைக்கும்பூங்குன்றநாட
மதத்துக்கண்மாசாய்விடும்

* அ *

ஒக்கியவாள்வாடன்றென்னும்கைப்பட்டக்கா
ஓக்கமழிப்பதூடுமெய்யாகுமாக்க
மிருங்கையுஞ்சென் றசுடுதலானவ்வ
கருமமேகல்லார்கட்டார்வு.

* ஈ *

மனைப்பாசம்கைவிடாய்மக்கட்டுகண்றேங்க
பெளைத்தாழிவாழ்நியோதெஞ்சேயெளைத்துஞ்
சிறுவராயோயினுஞ்செய்தநன்றல்வா
அறபபஞ்சேவில்லியர்க்கு * ஏ * ஆ. ராம.

சிபாருந்தால்கல்லி.

(१०)

குஞ்சியமகுங்கொடுந் தானைக்கோட்டுமு
மஞ்சளமுகுமதுவல்லநஞ்சத்து
நல்லம்யாமென்னுநடுவறிலைமயாற்
கல்வியழுபேழு.

* க *

இம்மைபயக்குமாலீபக்குறைவின்றுற்
றம்மைவிளக்குமார்ரூமுளராக்கேடின்று
வெம்மையுலகத் தும்பாங்காணெங்கல்விபேரன்
மம்மாறுக்குமருந் து.

* உ *

கனர்நிலத் துப்பிறந் தவுப்பினைச்சான்றேர்
வினைநிலத் துநெல்வின்விழுகிதாக்கொள்வர்
கடைதிலத்தோராயினுங்கற்றுனர்ந்தோராத்
தலைநிலத் துவைவக்கப்படும்.

* க *

வைப்புழிக்கோட்டாவாப்த்தீயிற்கேடில்லை
மிக்கசிறப்பினாசர்செறின்வவ்வீர
ஒச்சமெனவொருவன்மக்கட்குச்செய்வன்
விச்சைசமற்றல்லபிற.

* க *

கல்விக்காயிலகற்பவர்தாள்கில
மெல்லநினைக்கிற்பினிபலதெள்ளிதி

ஞாப்ந் தமைவுடையகற்பவேநிரோழியப்
பாலுண்குருகிற்றெரிந்து.

* இ * (ஏ)

பொருட்பால்கல்வி,

தோணியியக்குவான்மூல்கீலவருணாத்துக்
காணிற்கடைப்பட்டாணன்றிகழார்காலை
யவன் ருணையாவாறுபோயற்றே நூல்கற்ற
மகன் ருணையாநல்லதொள்.

* ஈ *

தவலருந்தொல்கேள்வித்தன்மையுடையா
ரிகவிலாரீங்குடையார்தம்முட்குழீ இ
நகவினினிதாயிற்காண்பாமகல்வாணத்
தும்பருறைவார்பதி.

* ஏ *

தனைகடற்றண்சேப்பிகற்றவிந்தார்கேண்மை
நுனியிற்கும்புதின்றந்தே நுனிநீங்கித்
தாரிற்றின்றனதகத்தோபண்பிவா
வீரமிலாளர்தொடர்பு.

* அ *

கல்லாரோயாவினுங்கதற்குராச்சேர்ந்தொழுகி
ஞல்லறிவுநானுந்தலைப்படுவர்தொல்சிறப்பி

கெண்ணிறப்பாதிரிப்புச்சேர்தலாற்புத்தோடு
தண்ணீர்க்குத்தான்பயந்தங்கு.

* கு *

அவருசால்கற்பினறிவுநால்கல்லா
அவகநாலோதுவதெல்லாங்கலகல
கூடந் துணையல்லாற்கொண்டிதமாற்றம்
பேஷ்ந் துணையறிவாரில், * ம *

ஆட ராமி. குழப்பிறப்பு.

(உகு)

உடுக்கையுல்நியுடம்பழிந்தக்கண்ணுங்
குழப்பிறப்பாளர்தங்கொள்கையிந்குன்று
கிடுக்கண்டலைவந்தக்கண்ணுமரிமா
கொடிப்புற்றநீக்குமேமற்று.

* க *

சான்றுண்ணமசாயலூரூக்கமிவவழுன் தும்
 வரீன்ரேப்புடிப்பிறந் தார்க்கல்லதுவான் ரேபு
 மைதவழ்வெற்பட்டாதுபெருஞ்செல்வ
 மெய்தியக்கண்ணும்பிறர்க்கு. * உ *

இருக்கையெழுமெதிர்செலவுமேனை
 விடுப்பவொழிதலோடின்னகுடிப்பிறந் தார்
 குன்றுவொருக்கமாக்கொண்டார்க்கயவாரோ
 டெள்ளுவனாற்பாற்றன்று. * ர *

நல்லவைசெய்யினியல்பாகுந்தீயகை
 பல்லவர்தாற்றும்பழியாகுமேல்லா
 முணருக்குடிப்பிறப்பினுதியமென்னே
 புணருமொருவர்க்கெணின். * க *

கல்லரமயச்சங்கயவர்தொழில்சௌ
 சொல்லாகமயுள்ளுமேர்சோர்வுச்சமெல்லா
 மிரப்பார்க்கொன்றீபாமயச்சமாத்தாரிம்
 மானுக்குடிப்பிறந்தார். * இ *

(ஈடு)

குடிப்பிறப்பு.

இன்னைமயின்சொல்லான் நீதன்மற்றேனோ
மநதன்கையென்றிவையெல்லாங்கநமணி
முத்தோடிகைமக்குமுழுங்குவரித்தண்சேர்ப்ப
வித்பிரைந்தரர்கண்ணேயுள்.

* ஈ *

செப்கையழிந் துகிதன்மணடிற்றூயினும்
பெய்யாவோருகிறபேரிலுடைத்தாகு
மெவ்வழுமுந்தக்கடைத்துங்குடிப்பிரைந்தார்
செப்வாசெப்பாலகவ.

* ஏ *

ஒருபடைபாம்புகொளி ஒமொருபடை
யங்கண்மாஞாலம்விளக்குறைந்திங்கள்போற்
செல்லாகமசெவ்வனேர்திற்பினுமொப்பாவிற்
கொல்கார்குடிப்பிரைந்தார்.

* அ *

செல்லாவிடத் துங்குடிப்பிறந்தார்செயிவன
செல்லிடத் துஞ்செய்யார்சிறியவர்புல்வாய்
பருமம்பொறுப்பினும்பாய்யரிழாபோற்
பொருமானுற்றதவின்று.

* கூ * *

க்ர்ரென் ருமில்லாவிடத் துங்குடிப்பிறந்தா
ர்ருத்தர்சேர்ந்தார்க்கணசெவிடத் தாற்றுவ
ர்ரக்கடைத் துமகல்யாறகழ்ந்தக்காற்
ரைற்றெனத்தெண்ணீர்டடும். * ஏ * ஆட அகிய.

மேன்மக்கண்.

(சக)

அங்கண்விச்மீபினகனிலாப்பாரிக்குந்
திங்களுஞ்சான்றேருமொப்பர்மற்றிங்கண்
மறுவாற்றுஞ்சான்றோஃதாற்றுர்தெருமந்து
தேய்வாருமாசுறின்.

* * இசையுமெனினுமிசையாதனினும்
வசைதீவெண்ணுவர்சான்றேர்விசையி
னரிமானுங்கியித்தவம்பினிட்ரீதோ
வரிமாப்பிழூப்பெப்தகோல்.

* ஏ *

நம்பெழுந் துநல்கூர்ந்தராயினுஞ்சான்றேர்
ஞம்பெழுந் துஞ்சநப்பொண்டேருஞாங்கவரு
ஙள்மெனுநாரினற்கட்டியுளவரையாற்
செய்வர்செயற்பாலவை. *

செல்லியிக்கண்ணெருநாட்காணினுஞ்சான்றவர்
தொல்வழிக்கேண்மையிற்றேஞ்றப்புரிந்தியாப்பர்
நல்வகாநாட்சிலநாள்டிப்படித்
கல்வணாயுமுண்டாதெந்தி.

* கு *

புல்லாவெழுத்திற்பொருளில்வறங்கோட்டி
கல்லாவொருவனுளாப்பவுங்கண்ணேடி
நல்லார்வருந்தியுங்கேட்போமற்றவன்
பல்லாருணைனல்பரிந்து.

* @ *

(ஈ)

கேள்விகள்.

எடுத்துக்கூம்பினைக்கண்டகராநாறி
 யிடுத்துதீர்கொள்ளி ஞமின்சலவத்தேயராகும்
 வெட்டுப்படவைதிறந்தக்கண்ணுக்குடுப்பிறந்தார்
 கூர்தம்வாயிற்கிளதந்து.

* ஈ *

கள்ளார்கள்குண்ணார்கடிவகடிந்தொரீடு
 பெள்ளிப்பிறகாயிதழ்ந்துரையார்தாள்ளியும்
 வரயிற்பொய்கூர்வடுவறாட்சியார்
 காயிற்பரிவகில்.

* ஏ *

பிறர்மறையின்கட்செவிடாய்த்திறனதிந்
 தேஹிரிற்கட்கூடனுய்த்திய
 புறங்கந்தின்மூலகயாய்நிற்பானேல்யாது
 மறங்கநவேண்டாவவற்கு

* அ *

பன்னாடுக்கென்றக்காற்பண்பிலார்தம்முலை
 யென்னும்வேண்டுபவென்றிகழ்பவென்னும்
 வேண்டிதுநன்றுமற்றென்றவிழும்போர்
 காண்டோதுஞ்செய்வர்சிறப்பு.

* ஈ *

உடையாரிவரென்றூருதலையாப்பற்றிக்
கடையெயாச்சீன்சென்றுவரம்புறநடைய
பிலத்தலைப்பட்டதுபோலாதேநல்ல
அலற்தலைப்பட்டவிடத்து. * ய * ஆட எக்டி

பெரியகாப்பிள்ளயாகம.

(நக)

பொறுப்பரென்றெண்ணிப்புகாட்டிர்ந்தரச்மாட்டும்
வெறுப்பனசெய்யாகமவேண்டும்வெறுத்தபி
ஞர்க்குமருவியணிமலைநன்னூட
பேர்க்குதல்யார்க்குமரி.

* க *

பெரன்னேகாடுத்தும்புணர்தற்களியாகாக்
கௌன்னேதலைக்கூடப்பெற்றிருந்துமன்னே
பயனில்பொழுதாக்கழிப்பாரோநல்ல
நயமிலநிவிஜவர்.

* ஏ *

அவமதிப்புமான்றமதிப்புமிரண்⁶
மிகமகமக்களான்மதிக்கற்பாலநயமுணராக
நயறியாமாக்களிழிப்புமெடுத்தேத்தும்
வையாக்வட்டத்தநுவர்.

* * *

விரிந்தாகம்விடருளதே
முருமன்கடுஞ்சினஞ்சேணின்ஞமுட்கு
மலுமையுடையவரண் கேர்ந் தழுப்பார்
பெருமையுடையார்செறின்.

• 4 •

எம்மையறிந் திவிரெம்போவ்வாரில் வென் து
தம்மைத்தாங்கொள்வது கோளன் றுதம்மை
யரியராநேரக்கியறன்றியுள்ளான் கூர்
பெரியரக்கொள்வ றுகேள்.

— 1 —

(174)

പെരിയാക്കാപ്പിള്ളിപ്പാക്കമ.

நளிகடற்றன்சேர்ப்பதாணிதூற்போல
வினியுஞ்சிநியவர்கேண்மைவிலிவின்றி
யல்குநிதூற்போலகன்றகன்ரேடுமே
தொல்புழுங்கார்தொடர்பு-

* * *

மன்னர்திருவுமளிகொழினலமுந்
துன்னியார் துப்பப்பர்தகல்வேண்டா துன்னிக்
குழுகொண்டிதாழ்ந் தகுளிர்மரமெல்லா
முழுதங்கட்சென்றூர்க்கொருங்கு.

* ஏ *

தெரியத்தெரியுந்தெரிவிலார்கண்ணும்
பிரியப்பெரும்படாநோய்செய்யும்பெரிய
வுவவாவிருங்கழிச்சேர்ப்பயார்மாட்டும்
தலவாமைகோடியுறும்.

* அ *

கல்லா துபோகியநரஞ்சபெரியவர்கடி
சௌலா துவகியகவகலுமொல்வ
நொடா அதொழிந்தபகலுமுகாப்பிற்
படாதுவாமீடண்டுடையார்கண்.

* கூ *

பெரியார்பெருமைசிறுதகைகமைப்பான்றிற்
குரியாருரிமையடக்கந்தெரியுங்காத்

செல்வமுடையாருஞ்செல்வபோதற்சேர்ந்தா
ரல்லல்களைபவெனின். * ஏ *

ஆ எம்.

நல்வினஞ்சேர்தல்

(குடு)

அநியாப்பருவத்தடங்காராடான்றி
நநியல்லசெய்தூரமுகியவ்வுநெநியநிந்த
நந்சார்வாரக்கூடுமேஜெயின்முறுகப்
பும்பணிப்பத்ரவிட்டாங்கு.

* க *

அநியினநெநியஞ்சமின்கூந்தம்
பொறுமின்பிறர்க்குஞ்சொந்தபோற்றுமின்வஞ்சம்
வெறுமின் வினாதியார்கேண்மையெஞ்சுங்கன்றும்
பெறுமின்பெரியார்வர்ப்பச்சொல். * க *

அடைந்தார்ப்பிரிவுமருட்பினியுங்கே
முடங்குடம்புகொண்டார்ச்சுறவாற்றூடங்கிப்
யிறப்பின்முதென் றண்மும்டோறிவினுரை
யுறப்புணர்க்கும்மாவென்னெஞ்சு.

* * *

இறப்புநினையும்காவின்னுடெனினும்
பிறப்பினையாருமுனியசர்பிறப்பி நுட்
பண்பாற்றுமெஞ்சதவர்களோடெஞ்சுங்ர
நண்பாற்றிநடக்கப்பெறின்.

卷四

ஊரங்கண்ணீராவுதிர்ச்சேர்ந்தக்காற்
பேரும்பிறதாகித்தீர்த்தமாமேருங்
குலமாட்சியில்லாருங்குன்றுபோனிற்ப
குலமாட்சிநல்லாகாச்சார்ந்து.

卷一百一十五

(五)

நல்விஷங்குரோத்தல்.

நீண்டதிர்வாண்மதியங்குசேர்தலாலேவங்கிய
வங்கண்விசம்பின்முயலுந்தொழுப்படுகூங்
குங்நியசீர்மையராயினுஞ்சீர்பெறுவர்
குன்றன்னார்கேண்மைகொளின்.

三

பாலோடளாய்நிர்ப்பாலரகுமல்லது
நீராய்நிறந்தெளிந் துதோன்றுதாந்தேளிந்
சிறியார்ச்சிதுமையுந்தோன்றுதாநவ்வ
பெரியார்பெருமையைச்சார்ந்து.

* க *

கொல்லையிரும்பனத்துக்குற்றியகைடந்தபு
லொல்காவேயாகுமுஷவருமுபகைடக்கு
மெல்லியபோயினுநறசார்வசார்ந்தார்மேற்
செல்லாவர்க்கெற்றுர்சினம்.

* அ *

நிலநலத்தானந்தியநெல்லேபோற்றத்தங்
குலநலத்தாலாகுவர்சான்றேர்கலநலத்தைத்
தீவளிசென்றுகிடத்தாங்குச்சான்றுண்ணமை
தீயினக்கோக்கெடும்.

* க *

மநத்தான்மறவிலோனுந்தாக்கோர்ந்த
வினத்தாலிகழப்படுவர்புனத்து
வெறிகெழந்தநழும்வேங்கையும்வேமே
யெறிபுனந்திப்பட்டக்கால்.

* ஏ *

ஆட எழில் பெருமை.

(கா)

ஈதவிசையாதினைமைக்கேணிக்குதலாற்
காதவவருங்களுத்தல்லர்காதவித்
தாதுநாமென்றுமவரவினைக்கைவிட்டுப்
போவதேபோலும்பொருள்.

* க *

இற்சார்வினே

மார்ந்தேமீங்குமமந்தேமென்றெண்ணிப்
பூரச்சாந்தொழுகுவர்பேதயரச்சார்வ
நின்றனபோன்றுநிலையாவனவுணர்ந்தா
ரென்றும்பரிவதிலர்.

* உ *

மாறுக்குமக்குவித்துமயவின்றிச்செப்து
கிறுமைப்படாதேநீர்வாழ்மினறிகுராய்
நின்றுழிநின்றேநிறம்வேறுங்காரண
மின்றிப்பலவுமுள.

* க *

உதைப்பலருங்காலத்துமுற்றுநீர்க்கேணி
விரைவுத்துணினுமாற்றுமென்பர்கொடைக்கடலுள்
சாதுஅயக்கண்ணும்பெரியர்போன்மற்றையர
ாதுஅயக்கண்ணுமரிது.

* # *

உறுப்புநற்துஷ்கட்டியறுமிடத்துங்
கல்லூற்றுழிபுறுமாறேபோற்செல்வம்
பலர்க்காற்றிக்கெட்டுவத்தக்கண்ணுள்ளிலர்க்காற்றிக்
செய்வர்செயற்பாலவை. * # *

(ஈடு)

பெருங்கம்.

பெருவாநாடுபெரியார்கட்டுமை
கருந்தாமேந்துகேட்போந்துரேன்றுங்காநாங்கையக்
கொன்றன்னவின்னுசெயினுள்சிறியார்மே
வொன்றுனுந்தோன்றுகெடும். * # *

•இசைந்தசிறுமையியல்பிலாதார்கட்
பகுசந்தத்த. ஸ்ரீணாயும்புரிவாமலைந்த
நகைபேயும்வேண்டாதநல்லறிவினுர்கட்
பகுகயேயும்பாடுபெறும்.

* # *

மெல்விபதி வராருண்மேன்னமையதுவிறந்
 தொன்னாருட்கூறுத்துக்குமுட்குட்டமையெல்லாஞ்
 சாவருட்சால்சல்மேநலவரு
 ணன்கமவரம்பாய்விடல்.

* அ *

கடுக்கியொருவன்குப்புகுறை பேசி
 மயக்கிவிட தும்ரப்பிஸ்ப்பொன்றின்றித்
 துளக்கமிலாதவர் தூயமநத்தார்
 விளக்கி துளோன்குடாபோன்று.

* கு.*

முறுத்துந் துத்தீனநாருமறஞ்செப்து
 பிறுத்துத்துத்துவர்சான்றவாத்துத்து
 முக்குறறநீக்கிமுடியுமளவெல்லாந்
 துக்கத்துணீக்கிவிடம்.

* ய *

ஆகையி.

தாங்கும

(நூ)

கோளாந்தரக்கொள்ளாக்குளத்தின்கீழ்ப்பைப்பக்கம் போது
கேள்விதுண்டுகினிகளோதுஞ்சுவ
வாளாகுசுத்தியர்கண்போந்துமாறுந்
தாளாளர்க்குண்டோதவறு.

* க *

ஆடுகோடாகியதரிடைநின்றதுஉங்
காழ்கொண்டகண்ணேகளிறணக்குங்கந்தரகும்
வாழ்தலுமன்னதங்கத்தேயொருவன்றுன்
ரூழ்வின் நித்தன்னைச்செயின்,

* ஏ *

உறுபுவியுனிகாயின் நியோரூநாட்
சிறுதேரைப்பற்றியுந்தின் னுமறிவினந்
காந்தரூழிவென்றுகருதற்கையினுன்
மேற்கொழிலுமாங்கேமிகும்.

* ந *

இசைபாதனினுமியர்த்தியோந்தரு
வாஸ்யாதுநிறீபதாமாண்மையிசையும்காற்
கண்டறிகாயலைக்குங்கரணலந்தன்சேர்ப்ப
பெண்டிரும்வாழாரோமந்து.

* ஞ *

நல்வகுலமென்று ந்தியகுலமென்று ஞ
 சொல்லவல்லாற்பொருளில்லித்தொல்கிறப்பி
 வைண்பொருளொன்றேதவங்கல்வியாள்வின
 யென்றிவற்றுக்கூக்குலம்.

* ர *

(ஈடு)

தாளாண்மை

ஆற்றுந்துண்டுமறிவினையுள்ளடக்கி
 ஸுக்குழுகையாருணர்வடையாருக்க
 முறப்பிலோராயுமொண்மையுடையார்
 குநிப்பின்கீழ்ப்பட்டதுலகு.

* ர *

சிதலைதினப்பட்டவாலமாத்தை
 மதலையாய்மற்றதன்வீழுன்றியாங்குக்
 குதலைமதந்தைகட்டோன்றித்ருன்பெற்ற
 புதல்வன்மறைப்பக்கெடும்.

* ஏ * ஈநமாயில்லிருந்தின்றிவிளியிலு
 மாநந்தலைவருவசெய்ப்போயான
 வரிமுகம்புண்டுடுக்குமிவள்ளுகிர்நேரன்று
 எரிமாமதுகையவர்.

* அ *

தீங்காரம்பீன்றதின்காலுள்ளையவரி
 தெங்கமிழ்நாற்றமிழுந்தாதுங்கேங்கு
 முயர்சுடியுட்பிறப்பினென்னும்பெயர்பொறிக்கும்
 போன்னைமயில்லாக்கடை.

* க *

பெருமுத்தனையர்பெரிதுவந்திபுக்
 கருணைச்சேரூர்வர்க்கயவர்கருணையைப்
 பேருமறியார்நனிவிரும்புத்தாரண்ணம
 நீருமிழ்தாப்பிடும். * ஏ *

ஆட உடம்

கற்றந்தழூரல்.

(சக)

வயாவும்வருத்தமுமீன்றக்காலேவுங்
 கவரஅன்மகற்கண்டுதாயிமறந்தாதுங்
 ககாஅத்தாலுற்றவருத்தமுசாஅத்தன்
 கேளிகாக்காணக்கெடும்.

* க *

அழன்மண்ணிபோழ்தினடைந்தவர்கட்டுக்கல்வர
திழுன்மாம்பே
ஏனேராப்பத்தாங்கிப்பழுமாம்போற்
பல்லார்ப்பன்றுப்பிபத்தான்வருந்திவாழ்வதே
நல்லாண்மகற்குக்கடன்.

* உ *

அடிக்கன்மலைநாடதற்சேர்ந்தவரை
யெடுக்கலமென்னார்பெரியோருத்துத்து
வன்காய்ப்பலபலகாய்ப்பினுமில்லைபே
தன்காய்பொறுக்கலரக்கொம்பு.

* கு * உலகறியத்தீரக்கலப்பினுநில்லா
சிலபகலாஞ்சிற்றினத்தார்கேண்மைநிலுதிரியா
நிற்கும்பெரியோர்நெறியடையநின்றனத்தா
வொற்கமிலாளர்தொடர்பு.

* த *

இன்னளினையரோமர்பிறரென்னுஞ்சொ
வென்னுமிலாமியல்பினுற்றுங்னித்
தொலைமக்குன்பந்தீர்ப்பாயோர்மாட்டுத்
தலைமக்களாகற்பாலார்.

* ஏ *

(சுட)

சுற்றித்தழால்.

பொற்கலத்துப்பெய்தபுவியிர்வாண்புமுக்க
லக்காரம்பாலோடமரார்க்கைத்துண்டவி
அடிப்பிடிப்புந்கையுயிர்போற்கினானுர்மாட்
டெக்கலத்தானுமினிது.

* ஈ *

நாள்வாய்ப்பெறி இந்தன்னளாதாரில்லத்து
வேளாண்மைவெங்கருளைவேம்பாகுங்கேளா
யபராநப்போழ்நின்டகிடுவரேநுந்
தமராயார்மாட்டேயினிது.

* ஈ *

முட்டிகைபோலமுனியா துவைகலுங்
கோட்டியுண்பாளுங்குறடுபோற்கைவிவர்
கட்டுக்கோல்போலவரியுங்புகுவரோ
தட்டாரனப்பவரா்.

* அ *

நறுமலர்த்தண்கோதாய்நட்டார்க்குநட்டார்
மறுமையுள்செப்வதூண்றுண்டோவிறுமளவு
மின்புறுவதன்புற்றெழுகீயவுரோடு
துன்புறுவதுன்புருக்கால்.

* கு *

விருப்பிலாரில்லத்துவேறிருந்துண்ணும்
வெருச்சுக்கண்வெங்களுனவேம்பாம்விருப்புடைத்
தண்போல்வாரில்லுட்டயங்குநீர்த்தண்புற்கை
யென்போடியைந்தவமிழ்து. * டி *

ஆ உரை. நட்பராய்தல். (சுக



கருத்துணர்ந்துகற்றதிந்தார்கேண்மையெஞ்சுாண்றுவு
கருத்திற்கரும்புதின்றற்றேகருத்திற்
கெதிர்செலத்தின்றன்னதகைத்தரோவன்று
மதுாமிலாளர்தொடர்பு.

* கு *

இற்பிறப்பெண்ணியிடத்திரியாளன்பதோர்
நற்சுடைக்கொண்டமையல்லதுபொற்கேழி
புன்னொழுகப்புள்ளிரியும்புங்குன்றதாட
மறமறியப்பட்டதொன்றன்று.

* உ *

யானையினையவர்நன்பொரி இநாயனையார்
கேண்ணமகூதிக்கொள்வேண்டும்யானை

யறிந்தறிந்தும்பாகனையேகால்லுமெறிந்தவேன்
மெப்பதாவால்குழந்தைக்குநாய்.

* க

பலநாளும்பக்கத்தாராயினுதெஞ்சிற்
சிலநாளுமொட்டாரோட்டாட்டார்பலநாளு
நீத்தாரெனக்கைவிடலுண்டேரிதன்னெஞ்சத்
இயாத்தாரோட்டாத்ததொடர்பு.

* க *

கோட்டுப்பூப்போலமலர்ந்துபிற்கும்பாது
வேட்டதேவேட்டதாந்பாட்சிதோட்ட
பயப்பூப்பேன்முன்மலர்ந்துபிற்கும்புவாரை
நயப்பாருந்பாருமில்.

* க *

(சு)

நட்பாராய்தல்.

கடையாயார் நட்பிற்கமுகணையானே
 யிடையாயார் தெவ்சினணையர் தலையாயா
 கூரன்னைநும்பென்
 ஜெபோன்றிட்டகுரன்றிட்டதே
 தொன்மையுடையார் தொடர்பு.

* ஈ *

கமுநிருட்காட்டுநேமாருவன்
 விழுமிதாக்கொள்ளினமிழ்தாம்விழுமிய
 குப்த்துவையார்வென்கோறேயாயினுமேவாதார்
 கைத்துண்டல்காஞ்சிக்காய்.

* ஈ *

தாய்க்காற்கிறவிலால்போனன்கணிப்ராயினு
 மீக்காற்றுணையுமுதவாதார்நட்பென்னஞ்
 சேப்த்தானுஞ்சென்றுகொள்வேண்டிஞ்செப்வினைக்கும்
 வாய்க்காலணையார் தொடர்பு

* ஈ *

தெளிவிலர்நட்பிற்பகைநன்றுசாதல்
 விளியாவருடோயினன்றுலளிய
 விசழ்தவிற்கோறவினிதேமத்தில்ல
 புதழ்தவின்வைதலேநன்று.

* ஈ *

மார்திப்பலோடுபன்னண்ணுயங்கிப்
பொர்திப்பெருந்டக்கார்க்கோடலேவேண்டும்
பர்தியவர்செகுக்கும்பாம்பொடுமின்னு
மார்திப்பின்னினப்பிரிவு. * உ * அங்கூலம்.

நட்பிற்பிழைபொறுத்தல்.

(49)

தல்லரளந்தொன்னிவிரும்பிக்கொண்டாளா
யல்லரளனினுமடக்கிக்கொள்வேண்டு
நெல்லுக்குமியுண்டுநீர்க்குநரசுயுண்டு
புல்விதழ்ப்புவிற்குமுண்டு.

* க *

செதுத்தோறுதைப்பினுஞ்செம்புனலோடோர்
மாத்துஞ்சிறைசெய்வர்நீர்நகசவாழ்நர்
வெறுப்பவெறுப்பச்செயினும்பொறுப்பார்.

தாம்வேண்டிக்கொண்டார்தொட்டு.

* உ *

இறப்பவேதியசெயி னுந் தன்னட்டார்
பொறுத்தறகுவதொன்றன் ரூநிறக்கேங்
குருவவண்டார்க்குமுயர்வகாநாட
வொருவர்பொறையிருவர்ந்து.

* கு *

மடிதிராதந் திட்டவான்கதிர்முத்தங்
கடுவிசைநாவாப்பலையலைக்குஞ்சேர்ப்ப
விடுதற்களியாரியல்பிலோணக்குசு
குடுதற்குமுடியதி.

* கு *

இன்னுசெயி னுமிவிடந்பாலரல்லாப
பொன்னுக்கப்போற்றிக்கொள்வேண்டும்பொன்னுடு
நல்லிற்கிதைத்தத்தீநாடோறாறுத்தம்
யில்லத்திலரக்குதலால்.

* கு *

(சு)

நட்பிழ்பிழைபொறுத்தல்.

இன்னுசெயினும் விடுதற்கரியாகாத்
துண்ணும் துறத்தறகுவதோ துண்ணாஞ்சீர்
விண்ணுத் துநீள்வாவெற்பகளையவோ
கண்ணுத்திற்றென் ருதங்கை.

* ஈ *

இலங்குநீர்த்தண்சேர்ப்பவின்னுசெயினும்
கலந் துபழி காணுர்சான் கூர்கலந் தபிற்
நீலமயெடுத் துலைக்குந் திண்ணறிவில்லாதார்
தாமுமவரிற்கைட்.

* ஏ *

எதிலார்செய்ததிறப்பவேதீதனினு
நோதக்கதென் குண்டாநோக்குங்காற்காதல்
கழுமியார்செய்தகறங்கருவிநாட
விழுமிதாரெஞ்சத் துணின்று. * ஏ *

தமரௌன் ருதாங்கொள்ளப்பட்டவர்தம் மத்
தமரன்மைதாமறிந்தாராயினவாத்

தமரினுநன்குமதித்துத்தமான்மை
தம்முளடக்கிக்கொள்.

* கு *

· குற்றமுமேனைக்கணமுமொருவனை
நட்டபினுத்திரிவேனேன்டான்

மகறகாவரவிட்டவன்செல்வழிச் செல்க
வறைகடல்குழிக்கவயநக. * ய *

ஆ உாகுடி.

கூடா நட்டு.

(சங)



செறிப்பில்பழங்கூளைசேறணையாக
விரைத்துநீரேற்றங்கிடப்பர்வைக்குன்றம்
பொங்கருவிதாமும்புனல்வணாநன்றை
தங்கருமமுற்றுந்துனை.

* க *

சீரியார்கேண்கமசிறந்தசிறப்பிற்குப்
மாரிபோன்மாண்டபயத்ததாமாரி

வறந் தக்காற்போலுமேவரலருவிநாட
சிறந் தக்காற்சிரிலார்நட்பு.

* १ *

நுண்ணார்விடுதோடுகூடிதநகர்வுடைமை
விண்ணுலகேயொக்கும்விழைவிற்கு நுண்ணார்
நுண்ணார்விவராகிடலுடையமில்லார்ப்
புணர்தனிரயத்துள்ளன்று.

* २ *

பெருகுவத்போவத்தோன்றிவதத்திப்போ
வொருபொருத்தஞ்செல்வாதேநந்தமருகெல்லாகு
சந்ததநீள்சோலீச்சாரன்மலைநாட
பந்தமிலானர்தொடர்பு.

* ३ *

செய்யாதசெய்துநாமென்றலுஞ்செய்வதனைச்
செய்யாததாழ்த்துக்கொண்டெட்டாலுமேய்யாக
விண்புறாலம்பெற்றியிகழ்ந்தார்க்குமந்திலையே
துன்புறாலம்பெற்றிதழும்.

* ४ *

ஒருநீர்ப்பிறந்தொருங்குநீண்டக்கடைத் தும்
விரிந்துக்குவளையையாம்பலூக்கல்லா
பெருநீரார்கேண்மகொளினுநீரல்லார்
கருமங்கள்வேறுபடும்.

* ஈ *

முற்றந்திருமத்திமுற்பட்டதந்தலைய
நற்றுக்கண்டன்னவிரவஞ்செஞ்சிருமிருத்திட்டுக்
ஏற்றிப்பதிக்குமலைநாடவின்னுதே
பயாற்றுமைதாள்ளாதார்நட்டு.

* ஏ *

முட்டுற்றபோழ்தின்முடிகியென்னாருயிரா
நட்டாதெஞ்சுவன்கைநீட்டுடேனேணட்டான்
கடிமனைகட்டழித்தங்கெல்வழிச்செல்க
நடுமொழிலவயநக.

* அ *

ஆண்படுத்தெய்பெய்கலனுள்துகளோந் து
வேம்படுத்தெய்பெய்தனைத்தாரோதேம்படு
நல்வாநாடநயமுணர்வார்த்தன்பெர்திப்
புல்லறிவினுரைப்படுநட்டு.

* கு *

உருவிற்கமைந் தான்கணூராண்கமயின்கை
பருத்தகமைந் தபானீளாயற்றே
தெரிவுடையார்தீயினத்தராகுதனுகம்
விரிபெடைபோடாழவிட்டற்ற. * ர * ஆ உாசமி.

அ றி வ கூ கை ம்.



பகவவர்பணிவிடநோக்கித்தகவுடையார்
தாமீமயநாணித்தலைச்செல்லார்கானு
யினைப்பிழையாயக்காந்திங்களைச்சேரா
தணங்கருந்தப்பினா.

நளிகடற்றண்சேர்ப்பநல்கூர்ந்தமக்கட
கணிகலமாவட்டக்கம்பணிவில்சீர்

மாத்திரையின் நிடடக்குமேல்வாழுமீ
கோத்திரங்குறப்படும்.

ஏந்திலத்துவித்திட னுப்பாஞ்சிரங்காழ்தெங்காக
தென்னுட்டவருள்சுவர்க்கம்புகுதலாற்
நன்னாற்றுக்குமறுகைவடதிகையுங்
கொண்ணுவர்சாலப்பவர்.

* ஈ *

வேம்பினிலையட்டனியினும்வாழுதன்
நீஞ்சுகவபாதுந்திரியாதாமாக்கே
யினந்திதெனினுமியல்டுக்கடயார்கேண்கம
மநத்திதாம்பக்கெமரிது.

* ஈ *

கடல்சர்வி துமின்னீர்பிறக்குமலைசார்ந்து
முப்பீண்டுஷார்ந்தலர்ந்தத்த
மின்தனையரலைராந்தகடந்தங்கேர்ப்ப
மநத்தனையர்மக்களைப்பார்.

* இ *

(சக)

* க *

* உ *

(இய)

அறிவுடைம்.

பராஅகாப்புன்னோபுகடற்றண்சேர்ப்ப
வொராஅனுமெட்டலுஞ்செப்பவோநல்ல
மருத்செப்தியர்மாட்டுந் தங்குமநத்தார்
விராஅய்ச்செப்யாமைநன்று. *

உணாவுணருமுணர்வுடையானாப்
புணாப்புணருமாமின்பம்புணரிற்
நெரியத்தெரியுந்தெரிவிளாதாகாப்
பிரியப்பிரியுமாதோய். *

நன்னிலீக்கட்டன்னைதிறப்பானுந் தன்னை
நிலைகலங்கிக்கீழிடுவர அுநிலையி னு
மேன்மேலுயர்த்துதிறப்பானுந் தன்னைத்
தலையாகச்செப்வானுந் தரன். *

கருமவரிசையாற்கல்லாதார்பின்னும்
பெருமமயுடையாருஞ்சேநலருமாயி
குதமாற்றுமொவிகடற்றண்சேர்ப்ப
பேதமையன்றதறிவு. *

கருமமுமுள்படாப்போகமுந் துவ்வாதி
தருமமுந் தக்காரிக்கேசெய்யாவொருநிலையே
முடிடன் நிமுன்றமுடியுமேலஃதென்ப
பட்டினம்பெற்றகலம். * டி * அ. உங்கிளி.

அ. வி. எ. ம.

(இத)

நன்னுணர்வின்னமவறுமையஃதுடையம
பண்ணப்பனைத்தபெருஞ்செல்வமென்னுங்காற்
பெண்ணவாபாணிமுந் தபேழியனியாளோ
கண்ணவாத்தக்கலம்.
* க *

பல்லான்றகேள்விப்பயனுணர்வார்ப்படழிந்
தல்லலுமப்பதறித்திரேந்தெல்லிறப்பி
ஏவின்கிழுத்தியுறைதலாற்சேராளே
புவின்கிழுத்திடுலந் து.

* உ *

கல்வென் றுதந்தைகழறவதனையோர்
சொல்வென் றுகொள்ளாதிகழ்ந்தவன்மெல்ல
வெழுத்தோலைபல்லார்முன்னிட்டவினியா
வழுக்கோலைக்கொண்டிலிடும்.

* க *

கல்லாதுநீண்டவரானுலூலகத்து
நல்லறிவாளரிடைப்புக்குமெல்ல
விருப்பினுநாயிருந்தற்றேயிராது
துரைப்பினுநாய்க்காத்தற்று.

* க *

புல்லாப்புன்கோட்டிப்புலவரிடைப்புக்குக்
கல்லாதசொல்லுங்கைடெயலாங்கற்ற
கடாஅயினுஞ்சான்றவர்சொல்லார்பொருண்மேற்
படாஅவிடோக்கறிந்து.

* க * (கூ)

அறிவின்மை.

கற்றறிந்தநாவினார்சொல்லார்தஞ்சோர்வஞ்சி
முற்றையாவார்பகர்வர்டனையின்மேல்
வ்ற்றீபவோலைதலைக்குமெஞ்ஞானிறும்
பச்சோலைக்கில்லைபொலி.

* ஈ *

பன்றிக்கூழிப்பெத்தரிந்றேமாவடித்தச்சர்ஜ
அன்றறியாமாந்தர்க்கறத்தாதுகோக்குங்காற்
குன்றின்மேற்கொட்டுந்தறிபோற்றலிதாந்து
சென்றிசையாவாகுஞ்செவிக்கு.

* ஏ *

பாலாற்கழீஇப்பலநரஞ்சனக்கிணும்
வாவிதாம்பக்கமிருந்தைக்கிருந்தன்று
கோலாந்தடாதுப்பக்குறிணும்புவலாஸ்லா
நோலாவுடம்பிற்கறிவு.

* அ *

பொழிந்தனிதநாறிணும்புமின்சதல்சௌல்லா
திழிந்தவைகாமுறூஉமீப்போவிழிந்தவை
தாங்கவந்தநெஞ்சினாங்கென்னோனுந்தக்கார்வாய்த்
தேன்கலந்ததேற்றச்சொற்றேர்வு.

* கு *

கற்றுருகோக்குங்கசடறநுண்கேள்வி
பற்றுதுதன்னெஞ்சுதைத்தலான்மற்றுமோர்
தன்போலைருவன்முகநோக்கித்தாதுமோர்
புன்கோட்டிசொள்ளுமாங்கியு. * ம * ஆ உங்கி.

அருலதாகிப்பலபழுத்தக்கண் னும்
பொரிதாள்விளவினோவல்குறுகர்

பெரிதணியராயினும்பீஷலர்செல்வங்
கருதுங்கடப்பாட்டதன்று.

* க *

அள்ளிக்கொள்வன்னகுறுமுகிழ்வாயினுங்
கள்ளிமேற்கைதநிட்டார்குடும்புவன்மையாற்
செல்வம்பெரிதுடையராயினுங்கிழ்வை
நள்ளார்நிவுடையார்.

* ஏ *

மல்குதிரையகடற்கோட்டிருப்பினும்
வல்லூற்றுவரில்கிணற்றின்கட்சென்றுண்பார்
செல்வங்பெரிதுடையராயினுஞ்சேட்சென்ற
நல்குவார்கட்டேநகை.

* ர *

புனர்கடல்குழ்கவயத் துப்புணியமோவேசே
யுணர்வதுடையாரிருப்பவுணர்விலர
வட்டுமீவழுதுணையும்போல்வாரும்வாழ்வரே
பட்டுந்துகின்றுமுடித்து.

* ஏ *

நல்லார்நயவரிருப்பநயமிலாக
கல்லார்க்கொன்றுகியகாரணந்தொல்லை
விளைப்பயணல்லதுவேணுக்கண்ணுப்
நினைப்பவருவதொன்றில்.

* ஏ *

(செ) நன்றியில்செல்வம்

நாரூத்தகடேபோனன்மலர்மேற்பொற்பாவாய்
நீரூய்திலத்துவிலியபோவேரூய
ப்ரன்மக்கள்பக்கம்புகுவாய்நீபொன்போலு
நன்மக்கள்பக்கத்துறந்து.

* ஏ *

தயவார்கணல்குாவுநரணின் றுகொல்லோ
பயவார்கட்செல்வம்பறம்பப்பயின்கொல்
வியவாய்காண்வேற்கண்ணுயில்விரண்டுமாக்கே
நயவாதுதிற்குதிலை.

* ஏ *

வல்வைகள்லாதார்காலாறு சென்று
 கலவைகளுண்டு கழிப்பர்வலவைகள்
 காலாறு ஞசெல்லாச்சுருணையாற் துயிப்பவே
 மேலாறு யாய்விருந்து. * அ *

பொன்னிரச்செந்தெற்பொதியொடுபீஸ்வாட
 மின்னெனிர்வாணங்கடலுள்ளுங்கான் றுகுக்கும்
 வெண்மையுடையார்விழுச்செல்வமெய்தியக்கால்
 வண்ணமையுமன்னதைக்கத்து. * கு *

ஒதியுமோதாருணர்விலாரோதாது
 மொதியனையாருணர்வுடையார்தாய்தாக
 நல்கூர்ந்து ஞசெல்வரிவாதார்செல்வரு
 நல்கூர்ந்தாரியாரொனின். * ஏ * ஆ உாஸமி

ஈயானம்.

(நடு)

—○—

நட்டார்க்குநள்ளாதவர்க்குமுளவரையா
 வட்டதூபாத்துண்டலட்டுண்டலட்ட
 தடைத்திருந்துண்டொழுகுமாவறின்மாக்கட்
 கடைக்குமாமரண்டைக்கதவு.

* க *

எந்துணையானுமியைப் ந்தவளவிடற்
 சிற்றறஞ்செப்பதார்தலைப்படுவர்மற்றைப்
 பெருஞ்செல்வமெய்தியக்காற்பின்னறிதுமென்பா
 ரழிந்தார்பழிகடலத்துள்.

* உ *

துப்தித்துக்கழிபான் றறவோர்க்கொன்றீலான்
 வைத்துக்கழியுமடவோனைவத்த
 பொருஞ்சுமவனைத்துக்கேடுலகத்
 தருஞ்சுமவனைத்தும்.

* க *

கொதித்தலுந்துப்ததலுந்தேற்றுவிடுக்குடை
 யுள்ளத்தான்பெற்றபெருஞ்செல்வமில்லத்
 துருவுடைக்கந்தியாப்போலப்பெருவத்தா
 வேதிலான் துய்க்கப்படும்.

* க *

ஷ்விநீர்ப்பெருங்கடலையிலிருந்து
மறுநீர்ச்சிறுகிணற்றுதல்பார்த்துண்பார்
மறுமையறியாதாராக்கத்திற்சான்றேரி
கழிந்துவேதலே.

* டு *

(ஞா)

நயாகமம்.

ஷ்வதெனதென்றிருக்குமேழுபொருளை
பெண்தெனதென்றிருப்பன்யானுந்தனதாயிற்
ஏனுழுக்கைன்பயன்றுவ்வான்
யானுமதனையது.

* ஞா *

ழுங்காதசெல்வினல்கூர்ந்தாருயிந்தா
நிழந்தாரானப்படுதலுப்புந்தாருழந்ததனைக்
கப்புப்புந்தார்கல்லுதலுமுயிந்தார்தங்கநோவ
யாப்புப்புந்தாருப்புந்தபல.

* ஞா *

தனதாகத்தான்கொடான்றுபத்தவருந்
தமதாயபோழிதேகொடாஅர்தனதாக
முன்னேகொடுப்பினவர்கழியார்தான்கழியான்
பிங்ளையவர்கொடுக்கும்போழிது.

* அ *

இவலர்கண்றுகலீவாராவாக
விசிர்சாப்பதாம்வண்மைவிகின்றி
வல்லவருன்றவழியாபோல்வாய்வுவத்துக்
கொல்லச்சாப்பதாங்கீழ்.

* கூ *

ஸ்ட்டலி துன்பமற்றீட்டியவாண்பொருளைக்
நாத்துலுமாங்கேகடுந் துன்பங்காத்தல்-
குறைபடித்து துன்பங்கெழித்தறுன்பந் துன்பக்
குறைபதிமற்றுப்பொருள். * ய * ஆகு உருடி

இன்னைம்

(இன்)

அத்திட்டகுறையாச்சுத்திவாழினும்
பத்தெட்டுடைமைப்பலருள்ளும்பாடெப்பு

மொத்தகுழுப்பிற்குத்தக்கண்ணுமொன்றில்லாதார்

செத்தபின்தமிழ்க்கட.

* க *

நீரிலுநண்ணிதுநெய்யென்பதெப்பினும்
யர்குமறிவர்புகைதுட்பத்தேரி
விரப்பிடம்கையான்புகுமேபுகையும்
புதற்கரியபூழுதுகைந்து.

* ஏ *

கல்வேங்குயர்வகாமேற்காந்தண்மலராக்காற்
தெல்லவாஞ்செம்பொறிவண்டினங்கொல்லீக்
கலாத்திலிகடியுங்காஞ்கநாட
விலாஅதுர்க்கில்லைத்தமர்.

* கு *

உண்டாய்போற்றிலுடைந் துழிக்காகம்போற்
கேண்டாயாவர்தொகுபவேவண்டாய்த்
திரிதருங்காலத் துத்தீவிரோவென்பா
ரோருவருமிவ்வலகத்தில்.

* க *

பிறந்தகுலமாயும்போன்மைமாயுஞ்
திறந்ததங்கல்வியுமாயுங்கறங்கருவி
கன்மேற்கழூங்கணமலைதன்ஞட
வின்மைதழுவப்பட்டார்க்கு.

* ஞ *

(இ)

இன்மை.

உள்கூர்ப்பியாலுமூநசைக்சென்றூர்க்கீ
அள்ளுரிருந்துமொன்றுற்றுதாலுள்ளு
கிருந்துயிர்கொன்னேகழியாதுதான்போய்
விருந்தினாலுதலேநன்று.

* கு *

தீர்மையேயன்றிநிம்பவெழுந்ததங்
கூர்மையுமெல்லாமொருங்கிழப்பர்கூர்மையின்
முல்கையலைக்குமெயிற்குப்பிற்கப்பென்னு
மல்லவலடையப்பட்டார்.

* ஏ *

இட்டாற்றப்பட்டொன்றிருந்தவர்க்காற்றுது
முட்டாற்றப்பட்டுமுயன்றுள்ளுர்வாழ்தவி
ண்ட்டாற்றுக்சென்றுநிரைமணிற்கைந்தீட்டுங்
கெட்டாற்றுவாழ்க்கையேநன்று .

* அ * கடகுஞ்செறிந்ததங்கைகளால்வாங்கி
யடகுபறித்துக்கொண்டட்டுக்குடைகலனு
வப்பிவிவெந்தததின்றுள்ளற்றுவாழ்பவே
துப்பாவுசென்றுலந்தக்கால்.

* கு *

ஆர்த்தபொறியவணிகளர்வண்டினம்
ஷத்தொழிகாம்பின்மேற்செல்லாவரநீர்த்தருவி
தாழாவுயர்சிறப்பிற்றண்ணுன்றநன்னட
வாழாதார்க்கில்லித்தமர். * டி * ஆர்தாகம்.

ம. ர. ந. ம்.

(ஜெ)

திருமதுகையாகத்திறஜிலர்செப்பும்
பெருமிதப்பண்டக்கடைத்துமெரிமண்டுக்
ஊனந்தலைப்பட்டதீப்போற்கனலுமே
மாநமுடைபார்மநம்.

* க *

ஞ்ச்பாடுகிளுமியல்பிலர்பின்சென்று
தீம்பாடுகூப்பரோதம்முடையார்தம்பா
இலாபாமைமுன் குண்ணுமருமொண்வமயுடையார்க்
குறையாகபோசுமாமுற்றநோய்.

* க *

யாமாயினெம்மில்லங்காட்டுதுந்தாமாயிற்

தாணவேகத்திபழியுமென்பார்பேரன்னிப்

புறங்கடைவைத்தீவர்சோறுமதனுன்
மறந்திடுகசெல்வர்தொடர்பு.

* ஈ *

இம்மையுநன்றுமியனைறியுங்கைவிடா
தும்மையுநல்லபயத்தலாற்செம்மையி
னனங்கமழுங்கதுப்பினுப்பநன்றேகாண்
மாநழுடையார்மதிப்பு.

* ஈ *

பாவழுமேனைப்பழியும்படவருவ
சாயினுஞ்சான்றவர்செய்கலார்சாத
வொருநாளொருபொழுதத்துன்பமவபோ
வருநவவபாற்றுதவின்று.

* இ *

(ஈயி)

மாநம்.

மல்லன்மாஞாலத்துவாழ்பவருளெல்லாஞ்
செல்வரெனி னுங்கொடாதவர்நல்கூர்ந் தாச்
நல்கூர்ந் தக்கண் னுங்பெருமுத்தகூயரோ
செல்வராச்சென்றிவாதார்.

* ஈ *

கடைபலாம்பாப்பசியர்ச்சமற்றேனோ
 யிலடயொமின்னுவமயர்ச்சம்படைபாரந்த
 விற்புருவவேணுக்கண்ணுப்தலையெல்லாஞ்
 சொற்பழியர்சிலிடும்.

* ஏ *

நல்லர்ப்பரிதளியர்நல்கூர்ந்தாலான்றெள்ளிச்
 செல்வர்க்கிருநோக்குநோக்குங்காற்கொல்ல
 அலைபுதுந்தியேபோலுள்கணலுங்கொல்லோ
 தலையாய்சான்றேர்மநம்.

* அ *

தச்சிபார்க்கியோமைநாணன்றுநானுஞ்
 மச்சத்தரஞ்சுநாணன்றுமெச்சத்தின்
 மெல்லியராகித்தம்மேலாயார்செப்தது
 சொல்லாதிருப்பதுநான்.

* கு *

அடமாதொலிச்சியானுறைவேங்கக
யிடம் வீழ்ந்ததுண்ணுதிறக்குமிடமுடைய
வானகங்கையுறினும்வேண்டார்விழுமிபோர்
மாநமமுங்கவரின். * ரி *

ஆ. ரா.

இவச்சம்.

(சுக)



நம்மாலேயாவரிந்நல்கூர்ந்தாளஞ்சுான் ருந்
தம்மாலாமாக்கமிலரான் ருதம்மை
மாருண்டமத்தார்பின் செல்பவோதாமுந்
தெருண்டவறிவினவர்.

* க *

இழித்தக்கசெப்தொருவனுாவனவிற்
பழித்தக்கசெப்யான்பசித்தறவரே

விழித்திமைக்குமாத்திராயன்ரூவோருவ
விழித்துப்பிறக்கும்பிறப்பு.

* உ *

இல்லாமைகந்தாவிரவுதுணிந்தாருவர்
செல்வாருமல்லர்சிதுதெறிபுல்லா

வகம்புகுமினுன் ஞாயிளன்பவர்மாட்டல்லான்
முகம்புகுதலாற்றுமோமேல்.

* க *

திருத்தன்னைநீப்பினுந்தெய்வஞ்செறினு
முருத்தமநத்தோடியர்வள்ளினால்லா
லகுத்தஞ்செறிக்குமறிவிலார்பின்சென்
றெருத்திலைறஞ்சிநில்லாதாமேல்.

* க *

காவாததிண்ணன்பிந்தன்னன்னார்தன்னு
மிரவாதுவாழ்வதாம்வாழ்க்கைகயிரவின
யுள்ளுங்காலுள்ளமுருகுமாவென்கொலே
கொள்ளுங்காற்கொள்வார்குறிப்பு.

* க *

(ஈடு)

இரவச்சமி.

இன்னுவியைகவினியவாழிகென்று
தன்னையேதானிரப்பத்தீர்வதற்கென்னைகொல்
ஶாதவுகவற்றுமநத்தினுற்கண்பாழிபட
டேதிலவணாயிவு.

* ஈ *

ஒன்றும்புதியார்பிறப்பி நுழைவிலகத்
ஒன்றுமவனேபிறக்கலான்குன்றின்
பரப்பெலாம்பொன்னெழுகும்பாயருவிநாட
விரப்பாகாபெள்ளாமனன்.

* ஏ *

புறத் துத்தன்னின்னமநலியவகத் துத்தன்
னன்ஞாநநீக்கிநிறீஇயொருவனை
மீயாயெனக்கென்றிரப்பானேலந்திலூயே
மாயானேமாற்றிவிடுன்.

* ஏ *

ஷ்ரீவராருவனாச்சாரிந்தொழுகலாற்றி
வழிபடுதல்வல்லுதலல்லாற்பரிசுமிந்து
செய்யோவன்னானுமென்னுஞ்சொற்கின்னதே
பைபத்தான்செல்லுதெந்தி. . .

* கு *

பழையமகந்தாகப்பசைந்தவழியே
கிழமைதான்யாதானுஞ்செய்க்கிழமை

பொருதாவரென்னிற்பொத்தித்தந்தெஞ்சுத்
தருஅச்சுவதோாந்தி. * ய *

ஆக ஈடு.

அவையறிதல்.

(சுரு

)



மெய்ஞ்ஞாநக்கோட்டியுறமுவழிவிட்டாங்கே
ஏஞ்ஞாநந்தந்திட்டதுவாங்கறத்துமாய்க்
கைஞ்ஞாநங்கொண்டொழுகுங்காரநிவாளர்முன்
சொன்னாநஞ்சோரவிடல்.

* கு *

நாப்படக்குசொல்விநயமுணர்வார்போற்செறிக்குந்
தீப்புலவற்சேரார்செதிவுடையார்தீப்புலவன்
கோட்டியுட்குன்றக்குடிப்பழிக்குமல்லரக்காற்
கோட்டுடைக்கொள்ளவமும்.

* கு *

சொற்றுற்றுக்கொண்டுகளைத்தெழுதல்காருவர்
கற்றுற்றல்வன்மையுந்தாற்தேற்றுர்கற்ற
செல்வகரக்குமாற்றியார்தோற்பத்றியார்
பலவுரைக்குமாற்தர்பலர்.

* கு *

கற்றதுமின்றிக்கணக்காயர்பாடத்தாற்
பெற்றதாம்பேதயோர்குத்திராமற்றதனை
நல்லாரிடைப்புக்குநாலுதுசொல்வித்தன்
புல்லறிவுஞ்சாட்டவிடும்.

* கு *

வென்றிப்பொருட்டால்விலங்கொத்துமெய்கொள்ளார்
கன்றிக்கறுத்தெழுந்துகாய்வாரோடானறி
யுரைவித்தகமெழுமார்காண்பவேகையுட்
சுரைவித்துப்போலுந்தம்பல்.

* கு *

(ஈச)

அவையறிதல்.

பாடமேயோதிப்பயன்றெரிதறேற்றுத்
மூடர்முனிதக்கசால்லுங்காந்தேடருஞ்சீர்ச்
கூன்றோர்சமழித்தனர்நிற்பவேமற்றவரை
யீண்றுட்டிறப்பப்பரிந்து.

* ஈ *

பெறுவதுகொள்பவர்தோள்போனெறிபட்டுக்
கற்பவர்க்கெல்லாமெனியநூன்மற்றம்
முறிபுங்கமேனியருள்ளம்போன்றியார்க்கு
மதிதற்காரியபொருள்.

* ஏ *

புத்தகமேசாலத்தெகுத்தும்பொருடெரியா
ருய்த்தகமெல்லாநிறைறப்பினுமற்றவற்றைப்
போற்றும்புலவரும்வேறேபொருடெரிந்து
தேற்றும்புலவரும்வேறு.

* அ *

பொழிப்பலை நட்பு நுலச்சமித்தான்கிற்
கொழித்தலெங்காட்டாதார்சொற்கள்பழிப்பி
நிரையாமா சேக்குதெடுங்குன்றநாட
வரையாமோ நாவிற்குதன்கு. *

* கூ *

இற்பிறப்பில்லா ரொனத்து நூல்கற்பினுஞ்.
சொற்பிறகாக்காக்குங்கருவியரோவிற்பிறந்த
நல்லறிவாளர்நவின்றது ரேற்றூதார்
புல்லறிவுதாமறிவதில். * ஏ *

ஆட நாலடி.

புல்லறிவாண்மை.

(குரு)

)

அருளினறமுகாக்குமண்புடையார்வாய்ச்சொற்
பொருளாகக்கொள்வர்புலவர்பொருள்லா
வேலழயதனையிகழ்ந் துரைக்கும்பாற்குதூ
முகழுசுவையுணராதாங்கு.

அவ்வியமில்லாரத்தாறுகைக்குங்காற்
செவ்வியால்லார்செவிகொடுத்துங்கேட்கலார்
கவ்வித்தோறின்னுங்குனுங்கர்நாப்பாற்சோற்றின்
செவ்விகோளறேற்றுதாங்கு.

* உ *

இமைக்குமளவிற்றம்மின்னுயிர்போமார்க்க
மெனைத்தானுந்தாங்கண்டிருந்துந்தனைத்துண்ணு
நன்றிபுரிகல்லாநாணின்மடமாக்கள்
பொன்றிவென்பொன்றுக்காலென்.

* ஞ *

உளநாள்சிலவாலுயிர்க்கேமமின்றுற்
பலர்மன்னுந்துற்றும்பழியாற்பலருள்ளுங்
கண்டாரோட்டெல்லாநகாதுதெவலென்றுவன்
றண்டித்தனிப்பகுக்கோள்.

* ஞ *

ஸ்ப்ரீயிருந்தவலைமுள்ளர்ச்சென்றெள்ளி
வைதாலென்றுவலென்றுவனைவய
வயப்பட்டாள்வாளாவிருப்பானேல்வதான்
வியத்தக்கான்வாழுமெனின்.

* ஞ *

(சுர்)

புல்லவிவாண்மை

முப்புமேல்வாராமமுன்னேயறவினைய
ழுத்திச்தன்கண்முயலாதானுக்கிப்
புறத்திருபோகென்னுமின்ஞுச்சொவின்னுட்
டோருத்தைபாற்குறப்படும்.

* ஈ *

ஶாமேயுமின்புரூர்தக்கார்க்குநன்றூற்று
கேமெஞ்சார்நன்னெறியுஞ்சேர்கலாச்தாமயங்கி
யாக்கத்துட்டேங்கியவத்தமேவாழ்நாளைப்
போக்குவார்புல்லவிலினுர்.

* ஏ *

சிறுகாலியேதமக்குச்செல்வழிவல்கி
யிறுகிதுகத்தோட்கோப்புக்கொள்ளாரி
துகிதுகிப்
பின்னாறிவாமென்றிருக்கும்யேதயார்கைகாட்டும்
போன்னுட்புளிவிளங்காயம்.

* ஏ *

வெறுமையிடத்தும் விழுப்பினிப்போத்து
மதுமைமநத்தாரோயாகிமறுமையை

பைந்ததயனைத்தானுமாற்றியீலத்துக்
கிந்தியார்சிற்றறிவினார்.

* கூ * *

என்னேமற்றிவ்வட்டம்புபெற்றுமதநினையார்
கொன்னேகழிப்பார்தம்வாழ்நாளையன்றே
வளவீறந்தாதற்றம்மாருவிசன்றார்க்
கொளவிகழுக்குங்குற்றருக்கண்டு. * ஏ * ஆ காகம்.

பேததம.

(சுன)

கொலைக்குருலையேற்றித்திமுப்பவாமை
நிலையறியாதந்தீர்படிந்தாடியற்றே
கொலைவல்பெருங்கூற்றங்கோட்பார்ப்பவீண்ட
வகையத்துச் செம்மாப்பாரிமாண்டு.

* க *

பெருங்கடலாடியசென்றுரோருங்குட
ஞேகையவிந் தபின்றுடுதுமென்றந்று
விற்செய்குறைவினைநிக்கியறவினை
மற்றறவாமென்றிருப்பார்மாண்டு.

* உ *

குலந்தவங்கல்விகுடிமைமூப்பைந் தும்
விவங்காமலெப்தியக்கண் ஞுநல்சூன்ற
குமாயறுதொல்கிருவகமறியாமை
நெய்யிலாப்பாற்சோற்றினேர்.

* ர *

கன்னன்னிநல்வீக்கடையாயமாக்களிற்
சொன்னன்னிதாமுணராவாயி ஞுமின்னினியே

திற்றவிருத்தல்கிடத்தவியங்குதவென்
ஏற்றவர்க்குத்தாமுதவலான்.

* கு *

பெறுவதோன்றியும்பெற்றுண்மேலக்
கறுவுகொண்டேலாதார்மாட்டுங்கறுவிதம்
நோத்தின்ஞக்ரியுராயாக்காற்யேதக்கு
நாத்தின் ஆநல்லகளைத்து.

* கு *

(கு)

பேதமை.

தங்கண்மரபில்லார்பின்சென் றுதாமவரா
ஷியங்கண்வணக்குதுமென்டவர்புன் கேண்மை
நற்றளிர்ப்புன்னைமலருங்கடற்சேர்ப்ப
நற்கிள்ளிக்கையிழுந்தற்று.

* கு *

ஆகாதெனினுமகத்து நெய்யுண்டாகிற
போகாதெறும்புபுறஞ்சுற்றும்யாதுங்
கொடாஅரௌணி அமுடையாகாப்பற்றி
விடா அருவகத்தவர்.

* எ *

நல்லவைநாடோறுமெய்தாரறஞ்செப்யா
ரில்லாதார்க்கியாதொன்றுமீகலாலால்லா
மினியார்தோள் கோரிசைபடவாழார்
முனியார்கொரூம்வாழுநாள்.

* அ *

விழுந்தொருவர்தம்மைவியப்பவோருவர்
விழுந்திலேமென்றிருக்குங்கேண்மைதழுங்குகாற்
பாய்திரைகுழ்வையம்பயப்பினுமின்றுதே
யாய்ந்லமில்லாதார்மாட்டு.

* கூ *

கற்றனவுங்கண்ணகன்றசாயலுமிற்பிறப்பும்
பக்கத்தார்பாராட்டப்பாடெய்துந்தானுரைப்பின்
மைத்துனர்பல்கிமருந்திற்றணியாத
பித்தணன்றெள்ளப்படும். * ஏ *

ஆ கங்கா

கீழ்மை.

(ஈ)

கப்பிகடவதாக்காலைத்தன்வாய்ப்பெயினுங்
குப்பைகளைப்பேரவக்கோழிபோன்மிக்க
தநம்பொதிந்தநால்விரித்துக்காட்டி னுங்கீழ்தன்

மதம்புரிந்தவாறேமிகும்.

* து *

காழாயகொண்டுகசடற்றூர்தன்சாரற்
ஆழாதுபோவாமனவுகைப்பிற்கீழ்தா
அந்துவாமென்றெழுந்துபோமாமங்தன்றி
மறங்குமாமந்தென்றுகொத்து.

* ஏ *

பெருநடைதாம்பெறினும்பெற்றிபிழையா
தொருநடையராகுவர்சான்லூர்பெருநடை
பெற்றக்கடைத்தும்பிறக்கருவிநன்னட
வற்றுமொருநடைகீழ்.

* ரு *

தினியனைத்தேயாயினுஞ்செப்தநன்றுண்டாற்
பனையனைத்தாவள்ளுவர்சான்லூர்பைனைத்
தென்றுஞ்செயினுமிலங்கருவிநன்னட
நன்றிலநன்றநியார்மாட்டு.

* ஸ *

பொற்கலத்தாட்டிப்புறந்தரினுநாய்பிற
ராச்சிற்கிகையாதுபார்த்திருக்குமச்சீர்
பெருமையுடைத்தாக்கொளினுங்கீழ்செய்யுக்
கருமங்கள்வேற்படும்.

* ரு *

சக்ரச்செல்வம்பெறினுமிலுமியோ
ரூக்காவுஞ்சொல்லார்மிகுதிச்சொலெக்காவு
முந்திரிமேற்காணிமிகுவதேந்திழ்தன்னை

பிற்தினாலுவண்ணிவிடும்.

* ஈ *

மைதீர்பசம்பொன்மேன்மாண்டமணியழுத்திச்
செய்ததனினுஞ்செருப்புத்தன்காற்கேயா
மெய்தியசெல்வத்தாயினுங்கீழ்களைச்
செய்தாழிலாற்காணப்படும்.

* ஏ *

கடுக்கனச்சொல்வற்றுங்கண்ணேட்டமின்று
மிடுக்கண்பிறர்மாட்டுவக்குமடுத்தடுத்து
வேகமுடைத்தாம்விறங்மலைநன்னூடு
வேகுமாமெள்ளுமாங்கீழ்.

* அ *

பழையரிவொன்றுபன்னுட்பின்னிற்பி
நுழையினியராகுவர்சான்றேர்விழையாதே
கள்ளுயிர்க்குறைய்தற்கணகடற்றண்சேர்ப்ப
வெள்ளுவர்க்கூயவர்.

* கு *

கொப்புற்றகாடுத்துக்குறைத்தென்றுந்தீற்றினும்
வையம்பூண்கல்லாசிருகுண்டுடையயகே

கொப்தியசெல்வத்தராயினுங்கீழ்களைச்
செப்தொழிலாற்காணப்படும். * ஏ *

ஆக நூடும். க. ய. ஸ. ம.

(ஏ)

ஆர்த்தவறிவினாண்டிலையாயினுங்
காத்தோட்பித்தம்மையடக்குபழுத்தொறுந்
தீத்தொழிலேகன்றித்திரிதத்தெருகவபோற்
போத்தருப்புல்லறிவினார்.

* கு *

தூசும் பெரும் பொய்க்கையுள்ளாழி னுமென்றும்
கூழும்பறுக்கில்லாவாந் தோவழுப்பில்சீர்
நால்கற்றக்கண் னுநு னுக்கமொன் நில்லாதார்
தேர்கிற்கும்பெற்றிபரிது.

* உ *

கணமலைநன்னுடகண்ணின் ரோருவர்
குணனேயுங்கூறற்கரிதாற்குணனுங்கீ
குற்றமுழுறின் ருக்குறுக்கிறியவர்தட
கெற்றுவிபண்றதோதா.

* ஏ *

கோடேந்தகலல்குற்பெண்டிர்தம்பெண்ணீர்மை
சேஷபர்பொலச்செப்பேற்றிருக்குடிப்
புதுப்பெருக்கம்போலத்தம்பெண்ணீர்மைகாட்டி
மதித்திறப்பர்மற்றையவர்.

* ஏ *

தனிர்மேலேநிற்பினுந்தட்டாமற்செல்லா
வளிநீர்மாதோகயவரளிநீரார்க்
கெண்னுனுஞ்செப்பயாரொனைத்தானுஞ்செப்பவே
மின்னுங்குசெப்பவர்ப்பெறின்.

* ஏ *

எடு

கப்பமை.

மலைநலமுள்ளுங்குறவன்பயந்த

வினாதிலமுள்ளுமுழுவன்சிறந்தொருவர்

செப்தநன் றள்ளுவர்சான்றோர்கயந்தன் இன்

வைததையுள்ளிலிடும்.

* ஈ *

ஒருநன்றிசெப்தவர்க்கொன்றியெழுந்த
பிழைநாறுஞ்சான்றோர்பொறுப்பர்கயவர்க்
கெழுநாறநன்றிசெப்தொன்றதிதாயி
ஞெழுநாறந்திதாய்விடும்.

* ஏ *

ஏட்டைப்பருவத்துமிந்பிறந்தார்செப்வன
மேர்ட்டிடத்துஞ்செய்யார்முழுமக்கள்கோட்டை
வயாஞ்செறிப்பினும்வாட்கண்ணுய்பன்றி
செயிர்வேழமாகுதலீன்று.

* அ *

இன்றுதமிந்திலையோதுமினிச்சிறிது
நின்றுதுமென்றுநினாத்திருந்தொன்றி
யுரையின்டிகிழ்ந்துதம்முள்ளம்வேறுகி
மரையிலையின்மாப்ந்தார்பவர்.

* சு *

நிருப்பிறந்துநிறம்பசியதாயினு
மீங்கிக்கைத்தில்லாகுமோரு
நிறைப்பெறுஞ்செல்வத்துநின்றக்கடைத்து
முறைப்பெறுங்கலன்றுடைத்து. * ய * ஆ கார்சி.

ப் ள் க் ள் நி.

(ஏக்

மழுதிலைக்குமாடமாய்மாண்பமைந்தகாப்பா
யிலழுவிளக்குதின்றிமைப்பினென்னும்விழூதக்க
மாண்டமனையாளையில்லாதாளில்வகங்
காண்டற்கரியதோர்காடு.

* ச *

வழுக்கெனத்துமில்லாதவாள்வரம்க்கிடந்து
ம்முக்கெனத்தாம்பெருாவினிமுக்கெனத்துஞ்
செய்க்குருப்பாணிசிற்தேயச்சின்மாழியர்
கையுருப்பாணிபெரிது.

* எ *

எதியென்றெதிர்நிற்பாள்கூற்றஞ்சிறுகாலை
யட்டில்புனாதாளரும்பினியட்டதனை
யுண்டியுதவாதாளில்வரம்பேமிம்முவர்
கொண்டாளைக்கொல்லும்படை.

* ம *

கழியென்கேட்டுங்கழியான் வெடிடாட
வார்ப்பது கேட்டு மது தெளியான் பேர்த்து மேர
நிற்கொண்டு விதிரூபமேற்ற வெள்ளபவே
கந்தொண்டு டையிடுந்தவறு.

* க *

தலையே தவழுயன் துவாழ்த் தலூருவர்க்
கிடைபேயினியார்கட்டங்கல்கடையே
புணராதென்றெண்ணிப்பெராகுணசையாழ்த்தம் கைம
யுணர்வார்பின்சென் ருதிலை.

* க *

பண்ணவைதி.

கல்லுக்கழிப்பர்தலையாயார்நல்லவை
தூவுக்கழிப்பரிகடைகள்கடைக
வினி துண்ணே மாப்பெறேந்தயாமன் ஆ
முனிவிஞர்கண்பாடிலர்.

* க *

செந்தெல்லாலாய் செழுமூலை மற்றுமச்
செந்தெநல்லேயாகிவிலை தலாலந்தெல்
வயனிக்கையும்கும்வளவுயதோ

மாண்புதலையறிவு.

* ஏ *

உடைப்பெருஞ்செல்வருஞ்சான் ரேரூப் கேட்டுப்
புகடப்பெண்டிர்மக்காருங்கிழும்பெருகித்
கடைக்காறலைக்கண்ணதாகிக்குடைக்கால்போற்
கீழ்மெலாய்நித்துமூலகு. * ஏ *

இனியார்தந்தெஞ்சத்துநேயுணாப்பவந்தேய
தணியாதவள்ளமுடையார்மணியான்றி
வீழுமருவிலிறன்மலைநன்னடை
வாழ்வின்வரைபாய்தனன்று. * ஏ *

புதுப்புனலும்பூங்குழையார்த்தபுமிளாண்டும்
விதுப்பறநாடின்வேற்றெப்புதுப்புனலு
மாரியறவேயறுமேயவர்ஸ்பும்
வரரியறவேயறும். * ஏ * ஆகாசம்.

பொதுமதவரிசு.

ஷ

விளக்கொளியும் வேலையர்நட்புமிரண்டு
துளக்கறநாடின் வேறல்லவிளக்கொளியு
தெய்பற்றகண்ணேயதுமேயவரன்புங்
கையற்றகண்ணேயபறும்.

* க *

அங்கோட்டகல்குரையிழையாணம்மொடி
செங்கோடுபாய்துமேயென்றுண்மத்செங்கோட்டின்
மேற்காண்மின்மையான் மேவாதொழிற்தானே
ாற்காலேப்காட்டிக்குறித்து.

* உ *

அங்கண்விசம்பினமார்தொழிப்படு
செங்கண்மாலாயினுமாகமற்றீங்கைக்
கொடுப்பதொன்றில்லாகக்கொய்தளின்னர்
விடுப்பர்தங்கைபாற்றெழுது.

* ஞ *

ஆணமினாஞ்சத்தனிநிலக்கண்ணூர்க்குக்
காணமில்லாதார்கடுவனையர்களைவே
செக்கார்ந் துகொண்டாதுஞ்செப்தபொருஞ்செடப்
ரக்காரமன்னாவர்க்கு.

பாம்பிற்கொருதலைகாட்டியொருதலை
தேம்படுதெண்கயத்துமீன்காட்டுமாங்கு
மலங்கண்ணசெப்கைமகளிர்தோன்கேவர்
விலங்கண்ணவள்ளறிவினூர்.

* கு *

* கு *

பொதுமனீர்.

பொத்தநூற்கல்லும்புணர்பிரியாவன்றிலும்பே
னித்தலுநம்கைப்பிரியலமென்றுங்கத்த
பொற்றெழுதியும்போர்த்தகர்க்கோடாயினுணன்னெஞ்சே
நிற்றியோபோதியோதி.

* கு *

ஆமாபோன்கியவர்க்கைப்பொருள்கொண்டு
சேமாபோற்குப்புறாட்சில்லைக்கணன்பினை
யேமாந்தெமதென்றிருந்தார்பெறுபவே
தாமாம்பலராணகை.

* ஏ *

எமாந்தபோழிவினியார்போன்றின்னாய்த்
தரமார்ந்தபோதேதகர்க்கோடமாலேக்கிற
நந்தெந்திப்பெண்டிர்தடமுலைசூராரே
செந்தெந்திச்சேக்குமென்பார்.

* அ *

உறுசெப்பெந்தஞ்சந்தம்முள்ளடக்கியெண்ணுதலார்
தேறமொழிந்தமொழிகேட்டுத்தேறி
யெமெண்றுகொள்வாரும்கொள்பவேயார்க்குந்
தமரல்லர்தம்முடம்பினும். * கு *

உள்ளமொருவனுழையதரவொண்ணுதலார்
கள்ளத்தாற்செப்புங்கருத்தெல்லாந்தெள்ளி
யறிந்தவிடத்துமறியாராம்பாவஞ்
செறிந்தவுடம்பினவர். * டி *

கூடுமானம்.

தந்திடமகளிர்.

(ஈ)

அரும்பெற்றகற்பினயிராணியன்ன
பெரும்பெயர்ப்பெண்டி ரொணி னும்விரும்பிப
பெறுநசையாற்பின்னிற்பரரின்மைபேபேனு
நறுநுதலாண்மைத்துனை.

* க *

குடநீர்ட்டுண்ணுமிடுக்கட்பொழுதுங்
கடினீரநவண்ணுங்கேளிர்வரினுங்

கடனீர்மைகையாருக்கொள்ளுமடமொழி
மாதர்மனைமாட்சியாள்.

* க *

நால்ரதுமாருப்நனிசிறிதாயெப்புறனு
மேலாறுமேலுறைசோரினுமேலாய
வல்லாளாய்வாழுமூர்தற்புகழுமாண்தற்பி
ஏவில்லாமார்ந்ததேயில்.

* ஈ *

கட்கிணியாள்காதவன்காதல்வகைடுனிவர
குஞ்சுடயாளர்நாணியல்பினுஞ்சுடு
யிடனறிந் தூஷ்யினிதினுணரு
மடமொழிமாதராள்பெண்.

* ஈ *

எஞ்சுநான் ருமெங்கணவரோந்தோண்மேற்சேர்ந்தெழி னு
மஞ்சுநான் ருகண்டேம்போன்று துமாவெலஞ்சுநான் ரு
மென்னைகீழீஇயன்கொல்லோபொருண்சயாற்
பன்மார்புசேர்ந்தொழுகுவர்.

* இ *

கற்புகூடமகளிர்.

உள்ளத்துணர்வுகூடபாலேதியநாலற்றுல்
வள்ளன்மைமழுண்டான்களைண்பொருடெள்ளிய
வூரண்முகன்கையிலவில்வாளனைத்தோ
நானுடயாள்பெற்றநலம்.

* ஈ *

கோங்கள் ஞஞ்செங்கொள்ளுந் தாணிப்பதக்கென்
கோருங்கொப்பக்கொண்டானுமா வெறுங்கொவ்வா
தல் னுதலார்த்தோயிற் தவாமார்பனீராடா
தென்னையுந் தோயவரும்.

* ஏ *

கொழியவைக்குதிபாண்தீசுறி
ஏழபையவிட்டெடாதுங்கிச்சென்றுதழியி
கிடக்கண்ணையம்யரமூற்கதனுல்
வலக்கண்ணையர்க்குரா.

* ஏ *

சாப்பயறிக்கநீர்திகழுந் தண்வயலுரன் மீ
தீப்பறக்கெநாந் தேனும்யாணேமற்றீப்பறக்கத்
தாக்கிமுலைபொருததண்கந் தணியலை
நேரக்கிழிருந் தேனும்யான்.

* ஏ *

அரும்பவிழ்தாரினுணெம்மருளுமென்று
பெரும்பேரப்புணையாதிபாணகரும்பின்

கடைக்கண்ணினபநாலுர்க்கதனு
விகடக்கண்ணினயர்க்குரோ. * மி * ஆகாகமி.

ஓபாருட்பாள்முற் றித் து.

காமநுதவியல்.

(எக்டு)

முபங்காக்காற்பாயும்புசலிலமற்றாட
புயங்காக்காலுப்பன்றுங்காமாம்வயங்கோத

நில்வாத்திரையலிக்குநீங்கழித்தண்சேர்ப்ப
புல்லாப்புவப்பதோராது. * ஏ *

தம்மமர்காதலர்தார்க்குழனியகலம்
விம்மமுயங்குந்துனையில்லார்க்கிம்மெனப்
பெப்பவேழிலிமுங்குந்திரையெல்லா
நெப்பதலறைந்தண்ணநீர்த்து. * ஏ *

கம்மஞ்செப்பமாக்கள்களுவியோடுகிய
மம்மார்கொண்மாலைமலாரய்ந் துழுத்தொடுப்பாள்
கைம்மாலையிட்டுக்கலுழுந்தாடுணயில்ளாக்க
கிம்மாலையென்செப்விழுங்க.

* ம *

செல்சீடர்நோக்கிச்சிதரரிக்கண்கொண்டநீர்
மெல்லிருஷ்டெறியாலிமித்தன்மெல்லிரவி
ஞன்வைத்துநஞ்சுற்றமென்னுங்கொலந்தோதன்
ரேஞ்வைத்தணைமேற்கிடந்து.

* ம *

கண்கயவென் ஓங்களுத்தினுற்காதவி
பின்சென்றதம்மசிறுசிரல்பின்சென்று
முக்கியமூந்துமெறிகல்லாவெண்புருவங்
கோட்டியவில்லர்க்கநிந்து.

* ம *

காமநுதவியல்.

அரக்காமீபனுறும்வாயம்மூந்வித்தன்னே
பரற்காணமாற்றின கொல்லோவரக்கார்ந்த

•புஞ்சிகொண்டேடினும்பையெனப்பையெனவென்
இந்திப்பின்வாங்குமதி.

இலைக்கணக்கரோவியடங்குபுன்சைக்கர்
மாலீபொழுதின்மணந்தரர்பிரிவள்ளி

மாலீபரிந்திட்டழுதாள்வனழுலைமேற்
கோலஞ்செய்சாந்தந்திமிர்ந்து.

சடக்கருங்காளத்துக்காளைப்பின்னை
நடக்கவும்வல்லையோவென்றிசுடர்த்தெழுவு
பெற்றுதலூருவன்பெருங்குதிகாயந்திலையே
கற்றுன்னுருமாறு.

முலைக்கண்ணுமுத்துமுழுமெப்பும்புல்லு
மிலக்கணம்யாதுமறியேன்கலைக்கணம்
வேங்கைவெருஉநெறிசெவியபோலுமென்
பும்பாவசெப்தகுறி.

கண்மூன் றடையானுக்காக்கியும்பையாலு
மென்னீன்றயாயும்பிழைத்ததென்பென்னீநூ
கோந்கரும்பன்னமூலையர்ம்பொருள்வழித்
பாங்கனுர்சென்றநெறி. * ட *

காமத் துப்பாங்குந்தித்து.

நாலடிநானுறமுற்றிற்றமுற்றும்.